

வ.
சிவமயம்

சிவபூர்ண விளக்கம்

அச்சவேலி

சிவழந் த. குமாரசுவாமிக் குருக்கள்

[தைவ சமய நூல்களை ஆதாரமாகக் கொண்டு
எழுதியது.]

சிவானந்த குருகுலம் —

1965

அச்சப்பதிவு :

கலைவாணி அச்சகம்,
10, மெயின் வீதி,
பாற்ப்பாணம்.

பதிப்புரை

சிவானந்த குருகுலத்தின் நோக்கங்களில் ஒன்று, பல சைவசமய நூல்களை வெளியிட்டுக் குருகுல மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆக்கழும் ஊக்கழும் அளிப்பதாகும். வடமொழியைக் கட்டாய பாடமாகப் படித்துவரும் குருகுல மாணவர்களின் போதனைமொழி ‘தமிழ்’ ஆகும். எனவே, குருகுல மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பல நூல்களை வெளியிடக் குருகுலம் பெருமுயற்சி செய்து வருவதைச் சூசவ உலகம் வரவேற்குமென நம்புகின்றேம்.

சிவானந்த குருகுல வெளியீடுகளாக இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை:

1. முத்திராலட்சணம்
2. சோபகிருது வருஷ நவராத்திரி-சிவராத்திரி விரத நிர்ணயம்
3. சிவராத்திரி மாச நிர்ணயம்
4. அக்கினி காரிய விதி (மூலமும் உரையும்)

என்பன. இவற்றைத் தொடர்ந்து ஐந்தாவது வெளியீடாக ‘சிவபூசை விளக்கம்’ என்ற அரிய நூலை வெளியிடுவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றேம். ‘சிவபூசை விளக்கம்’ சிவானந்த குருகுல வெளியீடுகளில் தலைசிறந்ததாகும்.

இந்நூல் சிவானந்த குருகுலத்தின் பாடவிதானத்திற்கு அமைந்து விளங்குகின்றது. எனவே இந்நூல் குருகுல மாணவர்களுக்குச் சிறப்பாகப் பயன்படுவதோடு, பொதுவாக மற்றவர்களெல்லாரும் படித்துப் பயன்பெறக் கூடியதாகும்.

வாழ்க்கையின் பயனைப் பெறுவதற்குச் சிவபூசை இன்றியமையாததாகும். இதனைத் தற்கால இனங்குர்கள் உணர்ந்து அதன் வழி ஒழுகாதிருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் சிவபூசையின் தத்துவங்களையும், உண்மைகளையும் உணராதிருப்பதேயாகும். எனவே தற்கால மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்து அவர்களின் நல்வாழ்விற்கு நற்பயனை நல்கு தற்குச் சிவபூசை விளக்கம் பெரிதும் பயன்படவேண்டும் என்பது எமது பெருவிருப்பாகும். இந்நோக்கத் தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத் தோடு இந்நூலை வெளியிடுகின்றேம்!

சிவபூசை விளக்கம் இனிய தமிழில் எளிமையாக எழுதப் பெற்றுள்ளது. சிவபூசை விதியை விளக்குவதற்குத் திருமுறைகள் எவ்வளவிற்கு ஆதாரமாகின்றன என்பதை இந்நூலில் நுழைவோர் எளிதிற் கண்டு கொள்வர்.

இந்நூலை அச்சுவேலி சிவழீ ச. குமாரவாமிக் குருக்கள் எழுதியுள்ளார்கள். இன்று, சிவபூசையின் தத்துவங்களையும், உண்மைகளையும் எடுத்துரைக்கும் ஆற்றலும் அறிவும் நிரம்பியவர்களாக நம் மத்தியில் அப்பெரியார் வாழ்கின்றார். அவர்களின் ஆழ் ந் த அறிவாலும் முதிர்ந்த அனுபவத்தாலும் உருப்பெற்ற இந்நால் வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாகுக! குருக்களவர்களின் பெருமூயற்சியைச் சைவ உலகம் பாராட்டி வரவேற்க வேண்டிய கடமையும் கடப்பாடும் உடையதாகும்.

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

“கொட்டில்”

திருக்கேதீச்சரம்
குரோதி ஞா பங்குனி யி
(26-3-65)

கந்தையா வைத்தியநாதன்

முகாமையாளர்
சிவாந்த குருகுலம்

மு க வு ஸ ர

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித்திருவிருத்தம்

திருச்சிற்றம்பலம்

சிவனெனுநாமந் தனக்கேயுடைய

செம்மேனியெம் மான்

அவனெனையாட்கொன் டளித்திடு

மாகிலவன் றனையான்

பவனெனு நாமம்பிடித்துத் திரிந்து

பன்னு ளழைத்தால்

இவனெனைப் பன்னு ளழைப்பொழியா

னென் ஹதிர்ப்படுமே.

திருச்சிற்றம்பலம்

நாம் முற்பிறப்பிற் செய்த புண்ணியங் காரண
மாகப் பெறுதற்கரிய இம்மானுட தேகத்தைப் பராபரமு
தல்வராகிய பரமசிவன் எமக்குத் தந்து, வைதிகசைவ
சித்தாந்த சமயத்திலே ஐனானமாகவுந் திருவருள்
பாலித் தருளினார். நமக்கு இம்மானுடதேகத்தைச் சிவ
பெருமான் தந்தது சரியை, கிரியை, யோகம் என்னும்
சிவபுண்ணியங்களைச் செய்து தம்மை வழிபட்டுச் சிவ
ஞானத்தை உதிக்கும்படிசெய்து முத்தியின்பத்தைத்
தரும் பொருட்டேயாம்.

சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்
கும் படிமுறையாக அரும்பும் பூவும் காயும் பழமும்
போன்று ஒன்றற்கொன்று தொடர்ச்சியும் ஏற்றமுழுடை
யனவாயுள்ளன. அது,

“விரும்புஞ் சரியைமுதன் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பு மலர் காய் கணி போஸ்னே பராபரமே”

என்னும் தாயுமான சுவாமிகள் திருவாக்கால் உணரப்
படும்.

அவற்றுட் சரியையாவது புறத்தொழில் மாத்திரை
யானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை
நோக்கி வழிபடுவதாம். கிரியையாவது ஆசாரியரிடத்
திலே விசேட தீக்கூபெற்று, அருவருவத்திருமேனியா
கிய சிவவிங்கப் பெருமானையேற்று, அகத்தொழில்
புறத்தொழில் என்னுமிரண்டானும் வழிபடுவதாம். அது
ஆணவத்தை நீக்கிப் பிறவியொழித்து மோகூத்தைத்
தரும்படி வேண்டித் தூபம் தீபம் சந்தனம்
புஷ்பம் திருமஞ்சனம் முதலிய பூசோபகரணங்களைக்
கொண்டு, பஞ்ச சுத்திசெய்து அகமும் புறமும்
பூசித்து அக்கினி காரியமும் பண்ணி, சிவபெருமானு
டைய வரத அத்தத்தில் உடல் பொருள் ஆவி மூன்
றையும் ஒப்பித்தலாகிய சிவபூதையாம். இதனியல்பு

புத்திரமார்க்கம் புகலிற் புதியவிரைப் போது

புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து
சுத்திசெய்தா சனமூர்த்தி மூர்த்திமானஞ்

சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியினு லருச்சித்துப் பரவிப் போற்றிப்

பரிவினெடு மெரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலுமிக் கிரியையினை யியற்று வோர்க

ணின்மலன்ற னருகிருப்பர் நினையுங் காலே.

எனவரும் சகலாகமபண்டிதர் திருவாக்காற் புலப்படும்.

மந்திரம் கிரியை பாவனைகளால் மனம் வாக்கு
காயம் என்னும் மூன்றுமொருமித்து மெய்யன்போடு
கிரியை செய்தல் வேண்டும். அன்பின்றிச் செய்யும்
கிரியையாற் பயனிலதாம். அன்பு முக்கியம் என்பது,

கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை
 ஆடினாலு மரனுக்கன் பில்லையேல்
 ஓடுநீரினை ஓட்டைக்குடத்தட்டி
 முடிவைத்திட்ட மூர்க்கனையொக்குமே,

எனவும்,

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
 புக்குநிற்கும் பொன்னூர்சடைப் புண்ணியன்
 பொக்கமிக்கவர் பூவும் நீருங்கண்டு
 நக்குநிற்பனவர் தம்மை நாணியே

எனவும் வரும் திருநாவுக்கரசு நாயனூர் தேவாரத்தால்
 உணரப்படும்.

சிவபெருமானை வழிபாடு செய்யுங்கிரமங்களை அறி
 வறுத்துவன் முதனால்களாகிய சிவாகமங்களேயாம்.
 அச்சிவாகமங்களின் வழிவந்தனவாய் கிரியாக்கிரமங்களைப்
 பிரதிபாதிக்கும் பத்ததிகள் பதினெண்ட்டு சிவா
 னுக்கிரகம் பெற்ற சிவாசாரியர் பதினெண்மர்களால்
 அவை இயற்றப்பெற்றன. அவ்வப் பத்ததிகள் ஆக்கியோர்களாகிய அவ்வச் சிவாசாரியர்கள் பேரால் தமக்குப் பெயர்படைத்து விளங்குவனவாம். அவற்றுள்
 அகோரசிவாசாரியர் செய்தருளிய பத்ததி விளக்கமானது. அப்பத்ததியின்படியே பெரும்பாலும் சிவபூசை முதலிய கிரியைகள் நடைபெற்று வருகின்றன. வடமொழியில் சிவபூசாக்கிரமத்தை உணர்த்துவனவாகிய சம்பஷஜாவிதி, ஆத்மார்த்த பூஜா பத்ததி முதலிய அரியகிரந்தங்களும், செந்தமிழிலுள்ள சிவபூசை அகவல், நித்திய கருமெநறி முதலிய நூல்களும் அகோர சிவாசாரியர். செய்தருளிய பத்ததியை அனுசரித்துச் செய்யப்பட்டனவேயாம். பத்ததி நெறி வழி என்பன ஒரு பொருட் சொற்கள்.

இவ்வாறு அனுஷ்டான வியாபகமாய் இருந்துவரும் அகோரசிவாசாரிய பத்ததியின் வழித்தாகச் சிவபூசாக்கிரமத்தை விளக்கத்துடனும், அவ்விளக்கத்துக்கு ஆதா

ரங்களாகக் கொண்ட வடமொழி தென் மொழிப் பிரமாணங்களுடனும் செந்தமிழ் வசன நடையில் ஒரு நால் எழுதும்படி கந்தவனக்கோயிலாதீன் கர்த்தரும் சிவபூசாதூரந்தரருமாகிய திக்கம் ஸ்ரீ மாந் சி. செல்லையா பிள்ளை அவர்களும், கந்தரோடை சைவ ஆங்கிலக் கல்லூரி முகாமையாளர் ஸ்ரீ மாண் சி. கந்தையா உபாத் தியாயர் அவர்களும் வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியவாறு இச்சிவபூசை விளக்கம் எழுதப் பெற்று, வேதாரணிய ஆதீனம் ஸ்ரீமத் வே. விசுவநாத தேசிகரவர்கள், கெளரவ சு. இராசரத்தினம், அப்புக் காத்து M. S. இளையதம்பி. தென்மராட்சி மணியம் வி. மு. சிற்றம்பல முதலியார், பூநகரி மணியம் பொ. இராசகோபால் முதலிய சைவாபிமானிகளது திரவியோபகாரத்துடன் பிரபவ (1928) வருஷத்தில் முதற் பதிப்பு அச்சிடப்பட்டு வெளிவந்தது.

இங்ஙனம் இந்நால் வந்த சில வருஷங்களுக்குள் பிரதிகள் கிடைத்தற் கரியனவாயின. இவ்விரண்டாம் பதிப்பு, முன்னாள் அமைச்சராயிருந்து பல நன்மைகளைச் செய்தவரும், குரு விளக் சங்கம பக்தியிற் சிறந்தவரும், திருக்கேதீசரத் திருப்பணிச் சபைத் தலைவரும், குருகுல முகாமையாளரும் ஆகிய திரு. சேர். கந்தையா வைத்தியநாதன் அவர்கள் விரும்பிய வாறு சில விஷயங்கள் புதிதாகக் கூட்டியும் விளக்கி யும் குருகுல ஐந்தாவது வெளியீடாக வெளிவருகின்றது. இனிப் பிரகடனமாகவிருப்பது பிராசாததீபப் புத்துரையாகும்.

இந்நாலுக்கு மதிப்புரை அளித்த அறிஞர்களும் பலர். சேலம் வித்துவான் சிவஸ்ரீ G. சிவகப்பிரமணியக் குருக்கள், கந்தவனம் அர்ச்சகர் சு. கணக்கபாபநிக் குருக்கள், கரணவாய் சு. பஞ்சகஷ்டாக் குருக்களாதியோரது மதிப்புரைகள் இப்பதிப்பிற் பக்கங்கள் கூடுதலால் வெளிப்படுத்த வியலவில்லை.

இந்தச் சிவபூசை விளக்கம் எழுதுவதற்கு ஆதாரமாக விருந்தவை வடமொழிக் கணுள்ள காமிகம், காரணம், வீரம், சிந்தியம் முதலிய மூலாகமங்களும், பெளங்கரம், மிருகேந்திரம் முதலிய உபாகமங்களும், சித்தாந்தசாராவளி, நிர்மலமணிவியாக்கியானம் முதலிய நூலுறைகளும், செந்தமிழிலுள்ள தேவாரம் முதலிய திருமுறைகளும், சிவஞானசித்தியார் முதலிய மெய்கண்டசாத்திர நூல்களும், சிவதருமோத்திரம், சைவசமயநெறி, சதாசிவலூபம், கந்தபுராணம், வாயுசங்கிதை முதலியவைகளுமாம்.

மஹாவித்துவான்களும், சித்தாந்தசெல்வர்களும் எழுதற்பாலதாகிய இந்த நூலை, ஆகம அறிவும், சிவஞானப் பேறுமில்லாத அடியேணக் செலுத்தி எழுதுவித்த கெளரியம்பா சமேத ஸ்ரீ கேதீஸ்வர சுவாமியை மனம் வாக்குக் காயங்களினாற் சிந்தித்து வணங்கி அப்பெருமானுடைய திருவடிக் கமலங்களுக்கு அர்ப்பணங்க செய்கின்றேன்.

திருஞானசம்பந்தப்பிள்ளையார்

திருச்சிற்றம்பலம்

பண்டுநால்வருக் கறமுறைத் தருளிப்
பல்லுலகினி லுயிரவாழ்க்கை
கண்டநாதனுர் கடலிடங் கைதொழுக்
காதலித் துறைகோயில்
வண்டுபண்செயு மாயலர்ப் பொழின்மன்னா
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடோறுந் துநிசெய
வருள்செய் கேதீச்சரமதுதானே.

திருச்சிற்றம்பலம்

குருகுலம் இங்ஙனம்
திருக்கேதீச்சரம் ச. குமாரசுவாமிக் குருக்கள்
குரோதி ஞாபங்குனி மீ

திருப்பணியின் பெருமை

“சிவபெருமானைக் குறித்துத் திருப்பணி செய்யும் அன்பர்களுக்கும் குருசங்கமங்களைக் குறித்துத் திருப்பணி செய்யும் அடியார்களுக்கும் செம்பொன்னை விசுவாசத்துடன் கொடுப்பவர்களும் அன்பர்கள் கொடுக்கும் திரவியங்களை வாஸ்கித் திருப்பணி செய்பவர்களும் சிவபெருமானுடைய கிருபையைப் பெற்று முத்தியடைவார்கள்” எனவும்,

“சிவனடியார் தம்மிடத்துள்ள பொருள்களுள் ஒரு பகுதியைத் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்” எனவும்,

“புதிய ஆலயங்களை அமைப்பதிலும் பார்க்கப் புராதன கோத்திரங்களின் திருப்பணியை நிறைவேற்றிக் கும்பாபிஷேகம் செய்தல் பதினாறிமடங்கு விசேஷம்” எனவும் சிவாகமங்கள் செப்புகின்றன.

ஆதலால், திருஞானசம்பந்தலூர்த்திநாயனுர், சுந்தரமூர்த்திநாயனுர் என்னும் சமயாசாரியர்களது தேவாரப் பதிகங்கள் பெற்ற புராதன புண்ணியத் தலமாகிய திருக்கேதீச்சரத் திருப்பணிக்குப் பொருளுதவிசெய்வது சைவசமயிகளது அதிமுக்கிய கடமையாகும்.

சைவசமயநெறி

திருப்பணி செய்வார்க்குஞ்சிவனை யுன்னிச் செம்பொன் விருப்புடனீவார் பெறுக வீடு
உய்வாருதவு நிதிவாங்கித் திருப்பணியைச்
செய்வார் பெறுக சிவம்

— பிரதமகுரு, குருகுலம்;
திருக்கேதீச்சரம்

வ
சிவமயம்

இரண்டாம் பதிப்பு சிறப்புப் பாயிரம்

கண்டனூர்

வித்துவான் சிவபூர்ணி அரு. இராமநாதக்
குருக்கள் அவர்கள்

பிறக்கும் பொழுதும் பின் இறக்கும் பொழுதும் அதற்கிடைக்காலத்திலும் அனுபவிக்குந் துன்பத்தை ஓரறிஞன் சிந்தித்தால் பிறவாதிருத்தல் தவிரவேளைஞ் ரும் வேண்டவே வேண்டாமென்கிற முடிவிற்கே வரக் கூடும். அப்பிறவிகளிலும் மானுடப்பிறவியே மேலான தென்றும் கருதப்படுகின்றது. “இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ” என்றும் கூறினர் மேலோர். அப்பிறவி எப்படியிருத்தல் வேண்டுமென ஆராயும் போது நமது நாவுக்கரசரும்.

குனித்த புருஷமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் பஸித்த சடையும் பவளம் போன் மேனியிற் பாஸ் வெண்ணீரும் இனித்த முடைய வெடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றுல் மனித்தப் பிறவியும் வேண்டுவதேயிந்த மாநிலத்தே.

என்றுபதேசித்தருளிய பாடல் மானிடப் பிறவியும் வேண்டற பாலதே என்கிறது. பிறவி என்னது பிறவி யும் என்று கூறுவானேன்? எனில், அம்மானுடப் பிறப் பில் நல்ல அறிவோடு செய்ய வேண்டுவதைச் செய் தாலன்றிப் பின் பிறப்பு அதோ கதிதான்.

பிற பிறப்புகளில் ஜீவன் ஒழிந்த பிறகும் அச்சரீரம் ஊழ்வினையால் சிவகாரியத்திற்குமாகலாம். அதாவது சில பிராணிகள் உயிருடனிருக்கும் பொழுதும் அது வன்றி ஒழிந்த பிறகும் பல்வேறுன சர்ரங்களிலிருந்து பட்டு புனுகு கவரி கோரோசனை தந்தம் சிருங்கம் பால் தயிர் ஆதியனவும், தேன் நரம்பு தோல் ஆதிய னவும், அப்பிராணிகளின் உழைப்பும், தாவரங்களிலுண்டான சமித்துகள் பூ இலை காய் கனி முதலானவை களும் சிவகாரியத்துக்கு உபயோகப்பட்டு, அதனால் படிப்படியே மேலான சர்ரங்கிடைக்கப் பெற்று மேலான மானுடப் பிறவியுங்கிடைக்கும். ஆற்றிவுபெற்ற அப் பிறவியில் பிறப்பொழிக்க வழிவகுத்துக் கொள்ளா விட்டால் முற்கூறியபடி “புனரபிஜனனம் புனரபிமர ணம்” என்பதே தான் கதி.

ஆகவே அப் பிறப்பொழிப்பு அப் பிறப்பிறப்பில் ஸாத ஒருவனுலேதான் செய்துவைக்க முடியும். அப் பைய தீக்ஷிதரவர்களும் “பூதஸ்ய ஜாத:” ஜாதொபி ருஹன்” என்கிற சுருதிவாக்கியத்தினுலே பிரம விஷ ணுக்களுக்குப் பிறப் பிறப்புண்டென்றும்.

“யஸ்மாத ஜாயிதிமந் திரவரோப திஷ்டாத்”

என்கிற வாக்கியத்தால் பரமசிவன் உண்டாக்கப் படாத வனுதலினுலே அவ்வொருவனை அடைந்தே பாச விடுதலை பெறுவதைத் தவிர வேறுவழியில்லை யென்றும் சித்தாந்தித்துள்ளார்கள். ஆகவே இதற்கு வழி சிவபூசை ஒன்றேயாம்.

நமது வாழ்வெல்லாம் “சிவபூஜாவிதை: பலம்” என்று ரொரூவர். “துர்லபாசாம்பலீவித்யா சிவேபக்திஸ்து துர்லபா” என்றார் மற்றுருவர்.

அப்படி துர்லபமான மகா சிவவித்தையை நமது வித்துவான் அச்சுவேலி ச. குமாரசுவாமிக் குருக்கள்

வர்கள் பல சிவாகமபத்ததிகளை ஆராய்ந்து ஒரு சேரத் திரட்டி இருமொழியிலுமாக நமக்கு உதவ முன்வந்தனர். அவைகளில் சிவபூசை விளக்கம் என்பது மொன்று. அது தோன்றிச் சின்னட்களுக்குள்ளாகவே நம் போன்றவர்களுக்குக்கிடைக்காது செலவாகிவிட்டது.

அக்குறையை இலங்கை முன்னாள் மந்திரியாக விருந்து லோகோபகாரமாக பல பசுதர்மங்களையும் பல பிரசங்கங்களின் மூலமாகச் சமயத்தொண்டுகளையுமாற்றிவந்த சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இன்னாள் எவ்வித இன்னல்களையும் பாராட்டாது சிவதரும் சிந்தனை பூண்டு பதிதருமமாகிய திருக்கேதீச்சரத்திருப்பணியிலும் திருநகரத்தபிவிருத்தியிலும் ஈடுபட்டவர்களாய் குருகுல மொன்றுண்டாக்கி அதன் மூலமாகச் சிவவித்தியாபிவிருத்தியும் சிவசாஸ்திரப் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

அவர்களால் இச்சிவபூசை விளக்கம் இரண்டாவது பதிப்பு குருகுல ஜந்தாவது வெளியீடாக வருகிறது. அது நமக்குக் கிடைப்பதற் கரிய நலனென்று சொல்ல வேண்டுவதில்லை. புகழை விரும்பாத அவர்களுடைய பெருமித குணம்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே”

என்ற நமதப்பரின் திருவாக்கைக் கொண்டதே தான். தற்போது நேர்ந்த புயலின் கொடுமையால் தம்மை வந்தடைந்த ஜனங்களுக்குப் பிரதிபலனை எதிர் பாராது செய்த உதவியைக்கேட்க எனது மனம் பூரிப்படைந்த தென்பது மிகையாகாது.

அவர்கள் நீண்டகாலமிருந்து சிவதர்மங்கள் செய்து அரோக திடகாத்திரத்தோடு வாழுவேண்டுமெனத் திருக்கேதீச்சரநாதன் திருவடிகளை வேண்டுகிறேன்.

உ
சிவமயம்

முதற்பதிப்பு சிறப்புப்பாயிரங்கள்

புலோலி

ஆரியதிராவிட பண்டிதர்
பிரமஸ් ம. முத்துக்குமாரசுவாமிக்குருக்கள்
அவர்கள்

சொல்லியவை

ஸ்ரக்தரா விருத்தம்

வீணைகானுக்ய தேசே சுஜந பரிவருதே யந்த்ர
வாடபுரஸ்தோ நாநாசாஸ்த்ரப்ரவீணே த்விஜவரகுணதீ
ச்சலாக்யவான் ஸ்ரீகுமார / ஸ்வாம்யாசார்யாக்ய தீரச்சிவ
ஸமய ஜநாஹ்லாதனுய ப்ரயத்நாத் சக்ரே சம்யக்
விசார்ய ஸ்புடதம் சிவ பூஜா விதிம் பத்ர மஸ்து//

எண்சீர் விருத்தம்

உத்தமமா மியாழ்ப்பாண தேச மீதே
யுறுமச்ச வேலியெனு நகரிள் வாழ்வோன்
கத்தமறை யோர்குலமே லுதித்த செம்மல்
சொன்மறையா கமமுதல பலநூ லாயந்தோன்
வித்தகனுங் குமாரசுவா மிப்பே ருள்ள
வியன்குரவன் சிவபூஷச விளக்கஞ் செய்தான்
இத்தலமேற் சிவநேச ராய்ந்து தேற
வெந்நானு மிதுநிலவி யினிது வாழி.

சங்காஜே மேற்கு
வித்துவான்

பிரமணி அ. அருணசல சாஸ்திரிகள்

சொல்லியது

ஸ்ரீமத் கெளதம வம்சபூஷணமணிஃ ஸ்ரீயந்தர வாழ
வளன் ஸர்வோத் க்ருஷ்ட குணஸ்ஸபாபதி குமார
ஸ்வாமி சர்மாமஹாந்/

சைவாநாமுபகாரகம் சிவமஹாடஜா ப்ரகாசாபிதம்
சக்ரே சாஸ்த்ரமநர்க்க மர்த்த பகுளம் சைவா கமா
துத் ருதம்//

சூரியனுர் கோயிலாதீனம்

இலக்கணம்

ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள்

சிவஞானச் செல்வர்களாகிய குருக்கள் அவர்கட்டு இனிய விஞ்ஞாபனம்.

சிவபூசையின் உண்மைக் கருத்துக்களைத் தெரிய விரும்பு வோர்க்குச் சிவபூசை விளக்கம் சிறந்த கருவியாக உதவும் என்பது எம் கருத்தாம்.

வித்தியாதரிசி

பிரமண්ଡி தி. சதாசிவ ஜயரவர்கள் எழுதியது

ஆன்மார்த்தமாகிய சிவபூசை பண்ணும் கிராமம் அகோரசிவர் முதலிய சைவாசாரியர்களால் பத்ததியாக வடமொழியிற் செய்யப்பட்டுள்ளது. வடமொழிப் பயிற்சி இல்லாதவர்க்கு அதனையறிந்து அவ்வழியொழுகுதல் எளிதன்று அற்றுக, சிவபூசையின் கிரமத்தையும் சிறப் பையும் சைவநன்மக்கள் பலரும் அறிந்து சிவபூசையாகிய கிரியை வழிபாடியற்றி உயர்ச்சிபெறச் செய்தற் கேற்றது சிவபூசைவிளக்கம் என்னும் இந்துஸ் என்க. சிவபூசையின் கிரமத்தையும் அதனேடு சார்ந்த பல விஷயங்களின் விரிவான விளக்கத்தையும், விளக்கத் திற்கு மேற்கோளாகச் சமயசாஸ்திரங்களினின்றும் தமிழ் வேதமாகிய திருமுறைகளினின்றும் சமயோகிதமாகத் தெரிந்து எடுத்த பல பாட்டுக்களையும் தன்னகத்துக் கொண்டு மினிர்வது இந்துஸென்றறிக.

இந்துஸைத் தொகுத்து இயற்றினார் யாவரெனிற கூறுதும் யாழிப்பாணத்து அச்சுவேலி பதிவாசரும் பரம் பரையாய்க் குருத்துவம் நடாத்திய பிராமண குலத்து தித்தவரும் தம் தந்தையாரிடத்தும் நீர்வேலி ஸ்ரீமத் சங்கரபண்டிதரவர்கள் குமாரர் சிவப்பிரகாசபண்டிதர் என்பவரிடத்தும் வடமொழித் தென்மொழிப் பயிற்சி பெற்றவரும் கல்வியறிவொழுக்கம், அடக்கம் முதலிய சுகுணங்கள் வாய்க்கப் பெற்றவரும் சைவக்கிரியானுஷ்டான சீலருமாகிய பிரமணி ச. குமாரசவாமிக்குருக்கள் இந்துஸை இயற்றினார் என்க.

சைவசமய சாஸ்திரங்கள் பலவற்றிலும் பரந்து கிடக்கும் விஷயங்களை ஒருங்கு தொகுத்து ஒரு நூலாகச் சைவ உலகுக்குதலிய குருக்களவர்கள் நன்றி சைவ நன்மக்களால் என்றும் பாராட்டற்பாலது.

மட்டக்களப்பு.
பிரபவ வங் தை மீ

6-2-28

இங்ஙனம்,
தி. சதாசிவ ஜயர்

புலோலி

ஸ்ரீமத் சு. சிவபாதசுந்தரம் B. A., அவர்கள் எழுதியது

சிவபுண்ணியம் சரியை, கிரியை, யோகம் என மூவகைத்து. கிரியாமார்க்கத்தின் முக்கிய அனுட்டானம் இவ்வரிய நூலில் விளக்கப்படுவதாகிய சிவபூசையாம். சிவபூசை செய்வோருள் அதன் முறை தெரிந்தோர் சிலரே. அவருள்ளும் அதை விளங்கினார் சிலர். அவருள்ளும் அவற்றின் இரகசியங்களை அறிந்தோர்மிகச் சிலர். ஆதலால் இத்தகைநூல் சிவபூசை செய்பவர்கட்கின்றியமையாததாய்ச் செய்யாதோரைக் கொண்டுஞ் செய்வித்தற்கோர் தூண்டுகோலாய்ச் சைவசமயப் பெருமையை விளக்குதற்கு முக்கிய சாதனமாய்நிலவும்.

இத்நூலாசிரியர் கல்வியறிவொழுக்கங்களாற் சிறந்தவராய்ச் சிவபூசானுபவத்தையுடைய சிவாசாரியராதல் இந்நூலின் மாசின்மைக்குச் சாட்சியாம். இந்நாலுக்கியல்பான பிரமாணநூல் சிவாகமமாகவும் தமிழை நாயகமொழியாக்கும் தேவார திருவாசகங்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டமை ஆசிரியருக்கு அவற்றி ஹள்ள ஆட்சியையும் ஆர்வத்தையும் அடியார் பத்தியையும் விளக்கும் இந்நூல் சிவபூசையின் அங்கக்கிரியைகள் ஒவ்வொன்றன் பொருளையும் பயனையும் விளக்கி அறிவையேற்றுவதோடு அப்பூசைக்கின்றியமையாததாகிய சிரத்தையையாக்குதற்கும் பெருந்துணையாகின்றது. இந்நூல் இயற்றற்குத் திருவருளாற் கூர்ந்த மதியும் ஆழ்ந்த அறிவுமன்றித் தளராத ஊக்கமும் பெருமுயற்சியும் வேண்டப்படும். இவற்றுக்காக நூலாசிரியர்க்கு நாம் நன்றி கூறுதல் சிவபூசாவான்களது முறைக்குப் பொருந்தாதாகவின் அவர்களையேற்ற திருக்கரத்தையும் திருவடிகளையும் என்றுந் தியானித்து இந்நூல் என்றும் நிலவி உலகத்துக்குப் பெரும்பயனளித்தலே விரும்புகின்றேம்.

விடையசூசிகை

விசயம்	பக்கம்
விநாயக வணக்கம்	1
சிவபூசையின் பொதுவிதி	2
சூரியபூசை, ஆசனபலன்	19
சூரியசகளீகரணம்,	20
தர்சனுரக்கியம், அருக்கியம்,	21
துவாரபூசை,	22
ஆசனபூசை, சூரியதியானுதி.	23
போகாங்கம், சோமாதி ஆவரணம்	24
சண்டபூசை, விளக்கம்	25
சிவபூசை, ஆசமனம்	28
விபூதி மகிழம்	30
சகளீகரணம்	35
பிராண்யாமம்	38
சாமானியார்க்கியம், துவாரபூசை	40
துவாரநிரணயம்	42
விக்கினேச்சாடனம், சிவதாமப்பி	
பிரவேசாதி	43
பூசோபகரணங்களையமைத்தல்,	
பூதசுத்தி,	44
சமூழஞுத்தியானம், ஆத்மயோசனை	45
தூலதேகசுத்தி,	47
மானதஸ்நானம், வடதருளபம்	51
அந்தர்யாகம்	54
அகத்து அக்கினிகாரியம்	59
தானசுத்தி, சிவார்க்கியம்	61
பாத்தியாதிதிரவியம்,	62

திரவியசுத்தி,	63
மந்திரசுத்தி	65
இலிங்கசுத்தி	66
அபிஷேகம்	68
எண்ணெய்க்காப்புவிதி, பஞ்சகவ்வியவிதி	
பஞ்சாமிர்தவிதி,	71
அபிஷேகத்திரவியபலன்	75
திருவொற்றுடை, கணபதி, மகாலக்குமி, குரு,	76
சிவாசனங்குறுப்பு,	...	78
கூர்மாசனம்.	...	79
1 - அனந்தாசனம்	82
2 - சிம்ஹாசனம்,	86
3 - யோகாசனம்	88
4 - பதுமாசனம்	89
5 - விமலாசனம்	94
அட்டமுர்த்தம்	96
சிவமூர்த்தி	98
நிஷ்களஞ்சிவம்	108
நிஷ்களசக்தி	109
அஞ்சுருவத்திருமேனி சாதாக்கியம்	...	110
சிவசாதாக்கியம்	...	111
அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாக்கியம்	...	113
கன்மசாதாக்கியம்	...	114
சிவமூர்த்திநிவேசனம், மந்திரத்திருமேனி	115
திருமேனி	118

கலாமூர்த்தி	120
அத்துவாமூர்த்தி	122
சிவாகமத்திருமேனி	124
மாதிருகாமூர்த்தி, வித்தியாதேக நியாசம்	125
திரிநேந்த்திரம்	127
அங்கபேதம்	129
ஐந்து திருமுகங்கள்	130
சிவமூலம், திரி சூலம் முதலியவை	132
புன்முறுவல்	135
கங்கை	136
சிலம்பும் வீரக்கழலும்	137
ஆவாகனக்கிரமம்	139
தாபஞுதி	142
இருதயாதி நியாசம்	145
புஷ்ப தானம், சாத்விகபுஷ்பம் முதலியன	148
புஷ்பாதி தேவர்கள் பலன்	149
புஷ்பா ஞ்சலிதிரயம், விளக்கம்	152
தூப பேதமும் பலனும்	154
தீபபேதமும் பலனும்	155
மனைஞ்மனி	157
பிரதமாவரணம்	...	159
இரண்டாமாவரணம், மூன்றுமா வரணம்	163
நான்காமாவரணம்	164
ஐந்தாமாவரணம்	165
நெவேத்தியவிதி பகலகூதணம்	166

அன்னவகைகள்	...	167
நெவேத்தியம் செய்யும்முறை	168
பானீயம்	...	171
முகவாசம், பவித்திரம், தீபாராதனை	...	172
ஆராத்திரிகம்	173
செபநிவேதனம்	174
ஆன்ம நிவேதனம்	179
காமிகமந்திரபூஜை	181
1. சந்திரசேகரர் (2) உமேசர்	...	182
3. இடபாளுடர்	183
4. சபாநாயகர்	184
5. கலியாணசுந்தரர்	187
6. பிகுஷாடனர்	189
7. காமாரி	193
8. காலாரி	195
9. திரிபுராரி	197
10. சலந்தராரி	200
11. மாதங்காரி	202
12. வீரபத்திரர்	204
13. அரியர்த்தர்	206
14. அர்த்தநாரீசுரர்	207
15. கிராதர்	208
16. கங்காளர்	210
17. சண்டேசுரானுக்கிரகர்	211
18. நீலகண்டர்	214
19. சக்கரதானர்	217
20. விக்கிணேசுரானுக்கிரகர்	218
21. சோமாஸ்கந்தர்	220

22.	ஏகபாதர்	224
23.	சுகாசனார்	226
24.	தக்ஷினூர்த்தி	227
25.	இலிங்கோற்பவர்	229
	சிவாகமங்களின் உற்பத்தி	234
	வித்தியாபீட்டுசை	237
	பிரதக்ஷிணம்	238
	நமஸ்காரம்	240
	துவிகாலபூசை	242
	அக்கினிகாரியம்	"
	பூசாஹாமசமர்ப்பணம்	243
	அஷ்டபூஷ்பம்	244
	பிராஶ்த்தனை	245
	பராமுகார்க்கியம்	"
	சண்டேசுரபூசை	247
	கபிலபூசை	...	248
	போசனவிதி	* 249
	நித்தியகன் மபரிகாரம்	252
	பாத்திரசுத்தி	254

சிவபூசை விளக்கம்

விநாயக வணக்கம்

திருநூனசம்பந்தபூர்த்தி நாயனுர்

பண் — வியாழக்குறிஞ்சி

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

எந்தக் கருமத்தைச் செய்யத் தொடங்கும்பொழுதும் முதலில் விநாயக வணக்கம் வேண்டும். விநாயக மூலமந்திரத்தை உச்சரித்து முட்டியாகப் பிடித்த இருக்களினாலும் சிரசில் ஐந்து முறை குட்டுதல் வேண்டும். குட்டும்பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது பெருகிச் சுழுமுனநாடி மார்க்கமாக மூலாதாரத்தில் ஒளி ரூபமாகவிருக்கும் விநாயகரையடைந்து அபி ஷேகமாக அவர் அருள் செய்வரென்பதே இதன் பாவளையாம்.

ஐந்து முறை குட்டுவது பஞ்சபாசநீக்கத்தின் பொருட்டாகும். மும்முறை குட்டவேண்டுமென்று சிவநூல் கூறும்.

சிவபூஷையின் பொதுவிதி

பிறவிகளுட் சிறந்த மானுட சன்மத்தை முற் நூப்பிற் செய்த புண்ணிய மேலீட்டினுலே எடுத்த அன் பர்கள் செய்யும் சிவபூஷையானது ஆன்மார்த்த பூஷை பரார்த்த பூஷையென இருவகைப்படும். ஆசாரியர் தீகை பண்ணி அருள் சுரந்து சீடனைப் பார்த்து நீ இறக்கும்வரையும் கைவிடாது இவரை நாடோறும் பூசி என்று அனுமதி செய்து “அடியேன் இச்சர்ரமுள்ள வரையுஞ் சிவார்ச்சனை செய்தன்றி ஒன்றுமுண்ணேன்” என்று சம்மதி செய்வித்துக்கொண்டு கொடுக்க அவன் வாங்கிப் பூசிப்பது இட்டலிங்க பூஷையாம். எல்லா ஆன்மாக்களுக்கும் அனுக்கிரகஞ் செய்யுங் காரணமாகக் கோயில்களிற் பிரதிஷ்டை செய்து பூசிப்பது பரார்த்தலிங்க பூஷையாம்.

பூசிக்கத்தக்க லிங்கங்கள் காணிகளிங்கம், பொன் முதலிய லோகங்களாலாகிய லிங்கம், இரத்தினங்களாலாகிய லிங்கம், கைலவிங்கம் வாணவிங்கம் முதலியன வாம்.

காணிகளிங்கமானது மண், அரிசி, * அன்னம், ஆற்றுமண், கோமயம், வெண்ணெணய், உருத்திராக்கம், சந்தனம், சூர்ச்சம், புஷ்பமாலை, சருக்கடை. மா எனப் பண்ணிரு வகைப்படும். புற்று மண்ணால் இலிங்கம் அமைத்துப் பூசித்தவர் மோட்சத்தையும், அரிசியால் அமைத்துப் பூசித்தவர் செல்வத்தையும், அன்னத்தினால் அமைத்துப் பூசித்தவர் அன்னத்திபதியாதலையும், நதி மண்ணால் அமைத்துப் பூசித்தவர் பூமி லாபத்தையும், கோமயத்தினால் அமைத்துப் பூசித்தவர் ரோகசாந்தி யையும் வெண்ணெணயாலமைத்துப் பூசித்தவர் மனதில்

* அன்னத்தை நீக்கி விபூதியைக் கொள்வது முன்டு. (காரணகமம்)

விரும்பிய பலனையும், உருத்திராக்ஷத்திற் பூசித்தவர் ஞானவிருத்தியையும், சந்தனத்தால் அமைத்துப் பூசித்தவர் போகத்தையும் கூர்ச்சத்திற் பூசித்தவர் புத்தி விருத்தியையும் புஷ்பமாலையிற் பூசித்தவர் ஆயுள் விருத்தியையும், சருக்கரையால் அமைத்துப் பூசித்தவர் மனதில் விரும்பிய சித்தியையும், மாவால் அமைத்துப் பூசித்தவர் சரீர புஷ்டியையும் அடைவார் களன்று கூணிக லிங்க பூஜாபலன் அம்சமான் ஆக மத்திற் கூறப்பட்டது. இவ்விலிங்கங்களிற் சிவபெருமான் பூசை முடியும்வரையும் வியாபகமாய் நின்று அனுக்கிரகிப்பர். நாடோறும் பூசாந்தத்தில் கூணிக லிங்கத்தைக் கங்கையில் விடுதல் வேண்டும். அல்லது குறித்த ஒரு தினத்தில் விடுவதுமுண்டு. உருத்திராக்ஷம் கழுவதலாற் சுத்தியாகும்.

பொன், தாமிரம், வெள்ளி, வெண்கலம், பித்தளை, இரும்பு என்னும் லோகங்களாலாகிய லிங்கம் லோகச-லிங்கமெனப்படும்.

பொன்னுலமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் போகமோகந்த்தையும், தாமிரத்தால் அமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் புத்திர விருத்தியையும், வெள்ளியாலமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் செல்வத்தையும், வெண்கலத்தினால் அமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் சுகத்தையும், பித்தளையினால் அமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் ரோகநிவாரணத்தையும், இரும்பினால் அமைக்கப்பட்ட இலிங்கத்தைப் பூசித்தவர் சத்துரு சயத்தையும், அடைவாரன்று லோகசலிங்கா பூசாபலன் சிந்திய விசவாகமத்திற் கூறப்பட்டது. மற்றைய மூன்று லோகங்களாலாகிய இலிங்கத்தைப் பூசித்தவர் அபமிருத்துவை அடைவர்.

மரகதம், பதுமராகம், வைடுரியம், படிகம், புஷ்பராகம், பவளம், வச்சிரம், மாணிக்கம், இந்திரநீலம், என்பவைகளாலாகிய இலிங்கம் இரத்தினலிங்கம் எனப்படும்.

மரகதலிங்கத்தைப் பூசித்தவர் புஷ்டியையும், பத்மராகலிங்கத்தைப் பூசித்தவர் செல்வத்தையும், வைடுரியலிங்கத்தைப் பூசித்தவர் ஆயுள் விருத்தியையும், படிகலிங்கத்தைப் பூசித்தவர் புத்திரவிருத்தியையும், புஷ்பராகலிங்கத்தைப் பூசித்தவர் சத்துருத்தம்பனத்தையும், பவளலிங்கத்தைப் பூசித்தவர் இராசவசியத்தையும், வச்சிரலிங்கத்தைப் பூசித்தவர் ஆகர்ஷணத்தையும், மாணிக்கலிங்கத்தைப் பூசித்தவர் சகல சித்தியையும், இந்திரநீலலிங்கத்தைப் பூசித்தவர் மோகாத்தையும் அடைவார்களென்று இரத்தினலிங்க பூஜாபலன் சிந்திய விசவாகமத்திற் கூறப்பட்டது.

சிவபெருமான் மற்றவிங்கங்களிற் போலவாணவிங்கத்தில் ஆவாகனுதிகள் வேண்டாது அனவரதமும் நீங்காதிருப்பதால் ஏனைய இலிங்க பூசையினும் வாணவிங்கபூதை விசேஷமுடையதாம்.

ஈசவசமயநெறி

நீங்காதே வாணவிங்கந் தன்னிலுரு நின்மலன்றுன் பாங்காகப் பூசையினைப் பண்.

சுதையாலாகிய லிங்கத்தைப் பூசித்தவர் சுகத்தையடைவர். பித்திசித்திரத்தைப் பூசித்தவர் செளந்தரியத்தைப் பெறுவர். படசித்திரத்திற் பூசித்தவர் செல்வத்தைப் பெறுவர். பத்மமண்டலத்திலும் லிங்கமண்டலத்திலும் பூசித்தவர் முறையே திருவையும் சர்வகாமத்தையுமடைவரென்று அம்சமான் தந்திரம் செப்பும். இரசவிங்க தரிசனமாத்திரத்தினுலே சகல பாவங்களும்

நீங்கும். இந்த லிங்கத்திற் செய்த ஒரு நாட்பூசை இஷ்டகாமியத்தைக் கொடுக்கும். இந்த லிங்கத்தை இரண்டு அல்லது மூன்று நாட்பூசை செய்த மாத்திரத்திற் சகல ஐசுவரியங்களு மெய்தும் என்று வாதுளாகமத்திற் கூறப்பட்டது.

சிவலிங்கமானது அசலலிங்கமெனவும், சலனலிங்கமெனவும். சலாசலலிங்கமெனவும் அசலசலலிங்க மெனவும் நான்கு வகைப்படும். கோபுர முதலாயின அசலவிங்கமாம். தனக்கு வேண்டியதொரு நிறத்திலே இருதயத்திற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம் சலனலிங்கமாம். வாணலிங்கமும் இரத்தினலிங்க முதலியனவும் சலாசலலிங்கமாம். வேதிகையிலே மண்டலமிட்டுப் பூசிக்கின் அது அசலசலலிங்கமாம். வாணலிங்க முதலாயின இட்டலிங்கமாகவும் பரார்த்தத்திலே சிவசன்னி தியில் அங்கலிங்கமாகவும் பூசிக்கப்படின் சலமெனவும், பரார்த்தமாகத் தாபிக்கப்படின் அசலமெனவும் நிற்றலால் சலாசலமெனப்பட்டன. அநந்தவிசய முதலிய மண்டலங்களுள் யாதொன்று தீக்கைக்குச் சொல்லியபடி வேதிகையிட்டுப் பூசிக்கப்படின் அசலமெனவும் இட்டலிங்கமாக நாடோறுமிட்டுப் பூசிக்கப்படிற் சலமெனவும் நிற்றலால் அசலசலபெனப் பெயர் பெற்றன.

இட்டலிங்க பூசையானது, சுத்தம் மிச்சிரம் கேவலம் என மூவகைப்படும். சிவலிங்கமொன்றை மாத்திரம் பூசித்தல் சுத்தபூசை எனவும், சிவலிங்கத்தையும் உமாதேவியாரையும் பூசித்தல் கேவல பூசை எனவும், சௌராதி சண்டாந்தம் விரித்துப் பூசித்தல் மிச்சிரபூசை எனவும் சூட்சுமாகம் செப்புகிறது. துறவிக்குச் சுத்தபூசையும், இல்வாழ்வானுக்கு கேவலபூசையும் மிச்சிரபூசையும், ஆசாரியனுக்கு இம்மூன்று பூசைகளுமியனவேயாம்.

சௌவசமயநெறி

சுத்தமுங் கேவலமு மிச்சிரமுந் தொண்டரவந்
பத்தியினு ஸர்ச்சிக்கும் பாங்கு.

சுத்தஞ் சிவலிங்க மொன்றுமே சுந்தரியு
மொத்துறைதல் கேவலமென் ரோர்.

அருக்கன் கரிமுகவ னுதிசன் டாந்தம்
விரித்தருச்சிக் கையிச் சிரம்.

இஷ்டலிங்கபூஷையானது கேவலம் சகஜம் மிச்சிர
மெனாத் திரிவிதமாமெனவும், இலிங்கமொன்றையே
பூசித்தல் கேவலமெனவும், கணேசர் ஸ்கந்தர் இடபு
தேவர் என்னும் மூவரையும் சிவன் சுத்தியுடன் கூட்டி
ஐவராகப் பூசித்தல் சகசம் எனவும் இந்த ஐவரோடு
நிருத்தமூர்த்தி மகேசுரமூர்த்திகளைப் பூசித்தல் மிச்சிர
பூஷையெனவும் இங்ஙனம் வேறுபிரகாரமாக அம்சமான்
ஆகமத்திற் சொல்லப்பட்டது.

உத்தமம் முதலிய பேதங்களால் ஆத்மார்த்த பூஷை
யானது மூன்று விதமென்று சொல்லப்படுகிறது. துவா
ராதி சண்டேசுராந்தமான பூஷையானது உத்தமமாம்.
துவாராதி நெவேத்தியாந்தமான பூஷை மத்திமமாம்.
ஸ்நானமும் நெவேத்தியமும் மாத்திரம் செய்யும் பூஷை
அதமமாம் என அறிக.

போகமோகங்களையடைய இச்சிக்கின்ற அடியவர்
கள் சிவாகம நெறிபற்றியே ஆன்மார்த்த பூஷையும்
ஆலயபரார்த்த பூஷை முதலியனவும் செய்தல் வேண்டும். இவைகள் வேறெந்த நூலிலும் விதிக்கப்பட்டில்.

பொது விதி

பெரியபுராணம்

பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்குமாகி யிருந்தவர் பூசனைக்
கங்கண் வேண்டு நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.

எண்ணி லாகம மியம்பிய விறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை யெனவுரைத் தருள்
அண்ணி லார்தமை யருச்சனை புரியவாதரித்தாள்
பெண்ணி னல்லவ எாயின பெருந்தவக் கொழுந்து-

கந்தபுராணம்

அவ்வக் காலையி ஸாறுமா முகனுடை யடிகள்
தேய்வக் கம்பியற் கொண்டோரு சினகர மியற்றிச்
கைவத் தந்திர விதியுளி நாடியே தாகை
எவ்வெக் காலமு நிலைத்ததே ருநுவுசெய் திட்டான்.

சிவஞானசுவாமிகள்

திருண்மலந்து மிக்குஞ் சிவாகம முறையின்ரிரு பாதமுமஹுடித்
தீருங்பெறு மாதிரைவர்களாதி யவாந்துகை வீருநேர்
மருவி வாழ்மாட மாளிகைப்பத்திமருங்கு ஓத்துயர் வளப்பிளதாற்
மேருட்டு மனுதி சைவர் வீற்றிருக்குந் திவனை ஸிப் புரிசைகம்பம்

ஆன்மார்த்த பூசையின் பொருட்டு முதலிற் பூசாக்
திருக்த்தை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பூசா
மண்டபமானது சிவாலயம் திருமடம் பூந்தோட்டம்,
புண்ணியநதீதீரம் சுத்தமான வீடு முதலிய இடங்களில்
அமைக்கத்தக்கது. வீட்டிலாயின் சசானதிக்கில் நிரு
மிக்க வேண்டும். நதிதீரம் முதலியவற்றிலாயின் இஷ்ட
மான திக்கிலமைத்துக் கொள்ளத்தக்கதாம். அம்சுமான்

குட்சுமம் காலோத்தர முதலிய ஆகமங்களில்வாறு கூறு மென அறிக. பூஜாமண்டபம் நிருமித்தற்குச் சத்தி யற்றவர் சிவாலய முதலியவற்றில் சுவாமிக்குத் தென் பாகத்தில் பூசைக்கு இடத்தை அமைத்துக் கொள்ளலா மென்று காலோத்தராகமம் செப்புமென அறிக.

ஆன்மார்த்தபூசை செய்யாது பரார்த்தபூசை செய் தவர்கள் பூசையின் பயனை இழப்பதுமன்றி நரகத் துன்பத்தையுமடைவார்கள். பிரமவிட்டுனு வாதிதேவர் களும் ஆன்மார்த்த பூசை செய்தே தங்கள் தங்கள் அதிகார கிருத்தியங்களைச் செய்வர் என்று சிவதருமம் முதலியவை கூறுகின்றன. *

ஈசவசமய நெறி

சிவபூசை செய்யுமுன் மற்றென்றுஞ் செய்யேல் சிவபூசை செய்தபின் செய்.

குருவுக்குச் சம்மதி கொடுத்து அவரிடத்திலேற்றுப் பூசித்த இலிங்கத்தை நன்கு பூசியாது இடையில் விடுத்த பாவிகள் நற்கதியையிழந்து குட்ட முதலிய ரோகங் களாற் பீடிக்கப்பட்டு இறந்தபின் நரகத் துன்பத்தை அனுபவித்துப் பிறவியாகிய சமுத்திரத்துட் புகுவார்கள் என்று சிவாகமம் செப்பும்.

* வண்டுளருந் தண்டுளாய் மாயோ னிறுமாப்பும் புண்டரிகப் போதுறையும் புத்தே னிறுமாப்பு மண்டர்தொழ வாழுன் னிறுமாப்பு மாலால முண்டவைனப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால் என்பது திருவிளையாடற் புராணம்.

பொது விதி

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டகம்

திருநாம மஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
றீவண்ணர் திறமொருகாற் பேசா ராகி
லொருகாலுந் திருக்கோயில் சூழா ராகி
லுண்பதன் முன் மலர்பறித்திட் உண்ணு ராகி
லருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகி
வளியற்றுர் பிறந்தவா ஹதோ வென்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே.

தனித்திருக்குறுந்தொகை

ழூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் ஞம நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடியலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

சிவபூசை செய்யாதுண்டவனுடைய உணவானது
பழுவமாம்; பிணமுமாம்; புலையனுடைய மலமுமாம்;
பெரும் பாவமுமாம். பானஞ் செய்யுநீரானது மூத்திர
முஞ் சுக்கிலமுமாம். அவன் சிவார்ச்சனையினின்று நீங்
கிய முப்புரத்தவணர் போலவும் தக்கனைப் போலவுந்
தண்டிக்கப்படுவன். அவன் மேற்குலத்திற் பிறந்தானே
அம் சிவபூசை செய்யும் அன்பர்கள் அவனைத் தீண்டி
அம் மனதால் நினைக்கினும் கண்களாற் காண்கினும்
அவனுடைய குணங்களை வாயினுற் சொல்லினும் பாவ
மாம் என்று சிவதருமாம், ஸ்காந்தம் முதலியவை செப்பு
கின்றன.

சைவசமய நெறி

அலரினைச்சுட் டாதமலன் றுளி னருந்தன்ன
மலமாம் பின்முமா மாகு.

ஆசௌசதீபிகை

புண்ணியநற் சிவபூஷை புரியாமற் புசித்தோன்

புழுப்புசித்தோ ஞேமந்தான் செய்யாது புசித்தோன்
மண்ணினிடை மலம்புசித்தோ ஞந்தெழுத்து முதலா

மந்திரங்கள் செபியாமன் மறந்தேனுங் குடித்தோன்
தண்ணியலா முத்திரயுஞ் சுக்கிலமுங் குடித்தோன்

ஞேவ னவன்றனக்குத் தந்திடுவோன் பின்னர்
நண்ணியதீ ஸிடம்புசிப்போ ஞுதலினு நியம

நமுவாமற் செய்திடுவ ஞுபந்து வரினும்.

திருவாசகம்

வாஞ்சலா மெரியு மஞ்சேன் வறைபுரண் டிடினு மஞ்சேன்
தோஞ்சலா நீற்ற னேற்றன் செற்பதங் கடந்த அப்பன்
தாளதா மரைக னேந்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டா லம்மநா மஞ்ச மாறே.

சிவபூஷை செய்யாது அன்னபானுதிகளை மறந்தே
னும் உட்கொள்ளவொண்டைது, உட்கொள் ஞ கி ன்
அவைகளை உவாந்தித்து நீரில் ஸ்நானஞ் செய்து இரு
முறை சிவபூஷை செய்து அத்தினம் முழுதும் உபவசி
யாயிருந்து ஸ்ரீபஞ்சாகாஶரத்தைப் பதினுயிரமுருச்
செபித்து மற்றை நாளிற் சிவனுக்கு விசேஷ பூஷை
செய்து சிவாலயங்களுக்கும் சிவனடியாருக்கும் பொருள்
களைத் தானஞ் செய்து சிவபூஷை செய்யாது புசித்த
கொடுவினை கெட விளங்கல்வேண்டும்.

வாயுசங்கிதை

* ஆக்கையினு ஓான்மாவிங் குறைவளவும்
பூசையினை யாற்றி யல்லால்
ஏக்கறவா ஸருந்தவொண்ணு தருந்திலவை
யெதிரெடுத்தங் கெறிநீர் மூழ்கிப்
பூக்கமழுங் குழலுமையோ டிறைமுதலை
யிருமுறைதான் பூசை செய்து
நாக்குநசை யாலற்றை நாண்முழுது
மொன்றுமருந் தாது நண்ணி.

ஜஞ்செழுத்தை யோர்பதினு யிரமுருத்தா
நேதிப்பின் னடுத்த நாளின்
மஞ்சுறமூங் கருங்கூந்தல் பாகனுக்கு
மாபூசை வகுத்து வாரி
நஞ்சுபொதி மிடற்றிறைக்கு மவனடியார்
தமக்குமுறு பொருள்க னல்கி
விஞ்சியவெம் பசியினு ஸருந்தியவெவ்வ
வினைகள்கெட விளங்க வேண்டும்.

சனனமரனு சௌசங்களில் சிவபூசையை விட-
வொண்ணது. சிவமந்திரமுச்சரித்து ஸ்நானம் செய்வது-
அல் சுத்தராவர். ஸ்நானம் செய்தமை முதற் பூசாந்-

* சிவபெருமானுக்கு அழிவில்லாத அநேக திரு-
மேனிகளுண்டு. என்று இருக்குவேதங் கூறுகின்றது.
சிவபிரானை வழிபடுமடியார்கள் அன்னத்தைப் புசிப்பர்-
என்று அதுவே கூறுகின்றது. அஃதங்களும் கூறுமுகத்
தானே நாடோறுமுணற்கு முன்னச் சிவபூசை செயற்-
பாற்று என்னும் விதிக்கு மூலமாதலறிக எனச் சதுர்-
வேத தாற்பரிய சங்கிரகம் கூறும்.

தம் வரையும் தாமரையிலையில் நீர் போல அவரை ஆசௌசம் சாராது. உடையவர் பூஷை செய்வோர் தம்முடைய ஆசாரியனைக்கொண்டே யாதல் தம்முட வெத்தவரைக் கொண்டேயாதல் பூஷை செய்வித்துப் பூசாந்தத்திலே தாம்புறமன்டபத்தினின்று புஷ்பாஞ்ச சலித்திரயஞ்செய்து நமஸ்காரம் பண்ணக்கடவர்என்று அம்சுமான் மதங்கம் முதலிய ஆகமங்கள் செப்புகின்றன.

வியாதியினுலே தம் கை கால்கள் தம் வசமாகா திருப்பின் தம்முடைய ஆசாரியரைக் கொண்டேனும் தம்மோடொத்தவரைக் கொண்டேனும் தம்முடைய பூஷையைச் செய்வித்துத் தாம் அந்தர்யாகஞ்செய்யக் கடவர்.

சைவசமய நெறி

செய்விக்க தன்னேடோத் தாராற் சிவபூஷை கைகால் செயலற்றக் கால்.

இராச பயத்தினுலும், சோரபயத்தினுலும் பெரிய நோயினுலும், சிவபூஷையும் அநுட்டானங்களுந் தவறின் பாவம் வருமென்று அஞ்சற்க. பின்பு ஆசாரியனைக் கொண்டு ஒரு கால பூஷை தவறின் அதற்கேற்ற பிராயச்சித்தம் செய்விக்க.

சைவசமய நெறி

அரசர்பயத் தாற்சோர ராலருநோ யாலு மொருவிற் சிவபூஷை யும்.

ஆகுமே பாவமென் றஞ்சேல்பின் நேசிகளு லாகுமுறை யாற்பூஷை யாக்கு.

தான் கைக்கொண்ட சிவலிங்கங் காணுவிடத்து அந்தர்யாகபூசை செய்து, இளநீர், பால், பழம் முதலியவற்றை யுண்டு நாற்பது நாளிருக்கவேண்டும். இலிங்கம் வந்ததாயின், இலிங்கசுத்தி செய்து முன்போற் பூசிக்கவேண்டும். இலிங்கம் வராதொழியின், வேறே ரிலிங்கத்தைக் குருவானவர் தரப் பெற்றுக்கொண்டு முன்போற் பூசை செய்யவேண்டும். அதன்பின் முன் பெற்றுக் கொண்ட லிங்கம் வந்ததாயின், இரண்டை யும் கிரமமாகப் பூசிக்கவேண்டும். ஆகையினால் எல்லாப் பிரயத்தினத்தாலும் மரணைந்தம் சிவபூசை செய்தல் வேண்டுமென்று அம்சமான் தந்திரம் நவிலுகின் றது.

யாவராயினும் தாம் தீக்கை பெறுவதற்கு முன் குருவையும் சிவலிங்கத்தையும் குணகுற்றங்களைப் பெரியோர் பலருடனே சந்தேக விபர்தமற ஆராய்ந்து கொண்டே அதன்பின்பு சற்குரு என்று துணியப்பட்ட வனிடத்திலே தீக்கை பெற்று நல்லிலக்கணமென்று துணியப்பட்ட உடையவரை எழுந்தருளப் பண்ணிக் கொள்ளவேண்டும். தன் னுடைய ஆசாரியன் சிவநிந்தை முதலிய பெரும் பாவங்களைச் செய்து கெடுவானுயின் அவளையிகழாது மனதொந்து கைவிட்டு வேறேர் குருவையடைந்து வழிபட்டுயவேண்டும்.

ஆசாரியனிடத்திலே தான் ஏற்றுக்கொண்ட இலிங்கத்தை அழகற்றுதனா விடுத்து வேறிருநு லிங்கத்தைப் பூசிப்பவன் ஊர்த்துவ கதியை அடையமாட்டான். அழகிய வேறு இலிங்கத்தை விரும்பியவன் முதலிலேதான் ஏற்றுக்கொண்ட இலிங்கத்தை விடாது அதனேடு தான் விரும்பிய இலிங்கத்தையும் இன்னுமோரிலிங்கத்தையும் கூட்டி முன்று லிங்கமாகப் பூசிப்பானுயின் போகத்தையும் மோக்கத்தையும் அடைவான்.

தைவசமய நெறி

கைக்கொண்ட விங்கத்தைக் கைத்தழுரு கூரிவிங்கப் பைக்கொள்ளோல் வேண்டிற் கந்தி.

மற்றைவியாரு விங்கத்தின் வாஞ்சையுதின் முன்னிவிங்கப் பற்பெருழியேன் முன்றிவிங்கம் பாங்கு.

சிவபூசைக்கு ஓரிலிங்கமும் மூன்றிலிங்கமும் ஐந்தி விங்கமும் உரித்தாம். நான்கிலிங்கமும் இரண்டிலிங்கமும் எப்போதும் வியாதிக்குக் காரணமாம்.

ஒன்றுமுன் றறந்து முரித்தர்ச் சகைக்குநான் கென்றுமிரண் மூம்பிளிக்கு மேது.

சிவபூசையின் பெருமையை உலகத்தாருக்கறிவிக்க நினைந்த பேரருளாலே உலக மாதாவாகிய உமாதேவியாரும், விநாயகக் கடவுளும் சுப்பிரமணியக் கடவுளும் பூவுலகத்தையடைந்து காஞ்சிபுரம், திருச்செங்காடு, செருத்தணி முதலிய சிவஸ்தலங்களிற் கர்மசாதாக்கியத் திருவுருவைப் பூசித்து விளங்கினார்கள்.

காஞ்சிப்புராணம்

அகிற்புகை தீபமேல்லா மினிதவித் தாக்கு நன்னீர் மகிழ்ச்சியிற் சூழற்றிப் பல்கால் வலஞ்செய்து வணங்கிப் போற்றி யிகப்பிலஞ் செழுத்து மெண்ணி யின்னன பிறவு மாற்றி முகிழ்த்தபே ரன்பி னுன்ற பூசனை முற்றச் செய்தாள்.

கந்தபுராணம்

மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் னானத் தும்பர் தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப் பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு னோர்க்குக் காண்டகு மனைய தானங் கணபதிச் சரம தென்பார்.

இவ்வரை யோருஶர் தன்னி விருதுதே ஆடைய வெந்தை
மைவிறி யணக்குந் தானும் மாலய ஞானரா வள்ள
கீலவைக யுருவி லொன்றை யாகம விதியா ஒய்த்து
மெய்வழி பாடு செய்து வேண்டியாங் கருஞும் பெற்றுன்.

திருநந்தி தேவர், கோடிருத்திரர், விட்டுணு, பிரமா,
காளி, இலக்குமி, சரஸ்வதி, மார்க்கண்டேயர், அகத்தி
யர், வசிட்டர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், திக்குப் பால
கர்கள், நவக்கிரகங்கள், துருவன், தக்கன், வானுசரன்,
வசுக்கள், சைவசமயாசாரியர்களாகிய நாயன்மார்களுள்
அநேகர், பட்டினத்தடிகள் சேந்தனர் முதலிய பலருஞ்
சிவார்ச்சனைப் பெருமையினுலன்றே தாந்தாம் விரும்பி
யவைகளைப் பெற்றின்புற்றனர். உயர்ந்த பிறப்பின
ரன்றிக் கீழ்ப்பிறவிகளாகிய நாகம், சிலந்தி யானை,
நாகர, கரிக்குருவி முதலியனவுஞ் சிவார்ச்சனை செய்து
முத்தியடைந்தன.

சுந்தரமுர்த்தி நாயனுர்

பண் — தக்கேசி

இயக்கர் கிண்ணரர் யமகெனுடு வருண
ரியங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்க மில்புலி வானர நாகம்
வசுக்கள் வானவர் தானவரெல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி யதனை
யர்ச்சித்தார் பெறு மாரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி யடைந்தேன்
செழும்பொழிற்றிருப் புஞ்சை ருளானே.

திருநாவுக்காச நாயனர்

திருக்குறுந்தொகை

வேட்களத்துறை வேதிய னெம்மிறை
ஆக்களேறுவ ராண்சு மாடுவர்
பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினுற்
காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.

சுதசங்கிதை

வானவ ரியக்கர் சித்தர் கருடர் கின்னரர் மாநாகர்
தானவர் நிருதர் விச்சாதரர் முனிவரர் கண்மற்றை
மானவ ரிவருள் யாரேமதி முடிப்பெரு மான்பாதத்
தானவர்ச் சனைசெயா தாரச் சிறப்பு ரைப்பினீரும்.

சிவபூசையை மூன்று காலஞ் செய்ய; அல்லது
இரண்டு காலமாவது சத்தியற்றவர்கள் ஒரு காலமா
வது தவருது செய்யவேண்டுமென்று அஜிதாகமத்தி
லும் காரணத்திலும் சுவாயம்புவத்திலும் காலநியமம்
பிரதிபாதிக்கப்பட்டது.

திரிகாலத் தும்பூசை செய்கவிட்ட லிங்கத்
தொருகா லிருகாலத் தும்.

ஆன்மார்த்த பூசையை மனவுறுதியுடன் செய்தவர்
கள் பிரமகத்தி முதலிய பாவங்களையும் பகைகளையும்
நீங்குவார்கள். மூவுலகு ஜசுவரியங்களையும் பலவித
மான தானங்களாலும் யாசங்களாலும் எய்தற்பாலன
வாகிய பலன்களையும் வெற்றியையும் செல்வத்தையும்
ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும் அடைவார்கள்.
ஆனவமலத்தை வென்று மோகங்கத்தை அடைபவர்க
ளாயும் விளங்குவார்கள் என் று ஆத்மார்த்தபூஜை

மகாத்மியம், சூக்ஷ்மம் முதலிய சிவாகமங்களிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் விஸ்தரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவார்ச்சனைக்கு அன்பினுலே தொண்டு செய்தவர்களும் பூசையைத் தரிசித்தவர்களும் பிறவித்துன்பத்தை நீக்கும் மெய்யறிவு பெற்றுச் சிவலோகத்தை அடைவார்கள். சிவார்ச்சனையின் பெருமையைக் கேட்டவர்களும், கேட்போருள்ளம் மகிழ அதனைச் சொன்னவர்களும், நமக்கும் இவ்விதம் சிவபூசனை செய்யும் பேறு கிடைக்குமோ என்று விரும்பினவர்களும், சிவபூசைக்கு உபகரணங்களைக் கொடுத்தவர்களுமாகிய இவர்கள் சிவபுரத்தை அடைந்து அங்கேயுள்ள போகங்களை அனுபவிப்பார்கள். சிவலோகத்திலுள்ள போகங்களை விரும்பாதவர்கள் அங்கேயிருந்து பரிபக்குவராய்ப் பரகதி அடைவார்கள்.

குதசங்கிடத்

இத்தகைய சிவபூசை யியற்றுனரைப் பணிவோரு மேத்துவோருஞ் சித்தமுற நினோவோரு மேலாய சிவலோகஞ் சேர்ந்து வாழ்வர் அத்தனுரைத் தருளியதல் லாரணமாகம மில்வாறுறையா நிற்கும் உத்தமமா முனிவீர் காளிதனுஹன்டாகாத தொன்றுமின்றே.

திருநாவுக்கரசு நாயனர்

தனித்திருக்குறுந்தொகை

வாழ்த்த வாயு நினொக்க மடநெஞ்கம்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவளைச்
நூற்றா மாமலர் தூங்த துநியாதே
வீழ்த்த வானினையே னெடுங் காலமே.

மாணிக்கவாசக சுவாமிகள்

சித்தமே புகுந்தேம்மை யாட்கொண்டு தீவிலை கெடுத்துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலு
முத்திதந் திந்த முவலகுக்கு மப்புறத் தெவை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவூக் கணஞ்சென்னி மன்னி மலருமே.

முத்தனே முதல்வா முக்களு முனிவா
மொட்டரு மலர் பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார்த்தமக்குப்
யகநி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற்
செழுமலர்க் குருந்தமே வியசிர்
அத்தனே யடியே ஞுதரித் தழைத்தால்
அதெந்து வேயென்ற ரூளாயே.

பகிர் முகமாகிய கிரியா பூசையைப் பிரதானமாய்
அந்தர்யாகத்தில் சிறிது தரிசனமுங் கூடி அந்தர் யாக
மென்றும் பகிர்யாகமென்றும் பூசிப்பது கிரியா பூசை
யாம். பகிர்முகமாகிய கிரியா பூசையினும் தரிசனம்
விட்டு நீங்காதிருத்தலால் இந்த இருவகைப்பட்ட பூசை
களும் ஒரே தன்மையினவாய் அறிந்து செய்தல் ஞான
பூசையாம்.

சதாசிவரூபம்

இந்த நிலையிற் ரஸிசன மென்று
நந்தா திருப்பது ஞான பூசை
அந்த ரியாகமு மாம்புற யாகமும்
இந்த நெறிபிறி வில்லா தாதலிற்
புந்தியில் ஞான பூசையென் றதுவே.

சூரிய பூசை

அஸ்திர மந்திரமயமான விமானத்தின் மத்தியை யடைந்தவனுய்ப் பிருதிவியாதி மாயாந்தமான மூப்பத் தொரு தத்துவங்களையும் சோபானக்கிரமமாக மனசாற் கடந்து, சுத்த வித்தியாமயமான பூசாத்தானத்தை அடைந்ததாகப் பாலித்துப் புஷ்பாதி பூசோபகரணங்களைச் சேகரித்துக்கொண்டு கிழக்கு முகமாக ஆசனத் திலிருந்து சூரிய பூசை செய்க.

ஆசன பலன்

பூசை, செபம் முதலியவைகளைச் செய்யும்பொழுது விதிக்கப்பட்ட ஆசனங்களின் மீதிருந்து செய்தல்வேண்டும். தருப்பாசனத் திருப்பிள்ளைக்களில் இருந்தால் சம்பத்தையும் வஸ்திராசனத்திருந்தால் வியாதி நீக்கத்தையும், கம்பளத்திருந்தாற் செளாக்கியத்தையும், புலித்தோலில் இருந்தாற் சம்பத்தையும் மோக்ஷத்தையும், மான்றேவில் இருந்தால் ஞானத்தையும், கூர்மாசனத் திருந்தாற் போகமோக்ஷத்தையும் அடைவர்.

நிலத்திலிருந்து செய்தவர்கள் துக்கத்தையும், கல்லிலிருந்து செய்தவர்கள் ரோகங்களையும், இலையின் மீதிருந்து செய்தவர்கள் மனச் சஞ்சலத்தையும், மூங்கிறபாயிலிருந்து செய்தவர்கள் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் அடைவார்கள். இவ்வாறு ஆசன நியமம் சூட்டும், அம்சமான் முதலியவைகளிற் கூறப்பட்டது.

சூரியசகளீகரணம்

ஓம் ரஃ அஸ்திராயபட் என்று வலக்கரத்தால் இடக் கரத்தையும் இடக்கையினால் வலக்கையையும் உள்ளும் புறமும் சோதித்து, ஓம் ஹ்ரும் ஹ்ரீம் ஸஃ சிவசூரி யாய வெளஷ்ட் என்று சேர்த்துப், பெருவிரல்களில் சுட்டுவிரல்களினால் ஓம் அம் இருதயாய நமஃ என்றும், சிறுவிரல் மோதிரவிரல் நடுவிரல்களில் பெருவிரல்களால் ஓம் அம் அர்க்காயசிரசே நமஃ, ஓம் அம் பூர்ப்புவஸ்வரோம் சுவாலிநீ சிகாயை நமஃ, ஓம் அம்ஹ்ரும் கவசாயநமஃ என்று நியசித்து, உள்ளங்கைகளில் நடுவிரல் சுட்டுவிரல்களால் ஓம் பாம் பாநு நேத்திராப்யாம் நமஃ என்றும், சுட்டுவிரல்களில் பெருவிரல்களால் ஓம் ரஃ அஸ்திராயபட் என்றும் நியசித்துக் கூட்டு, ஓம் ஹ்ரும் கவசாய நமஃ என்று அவகுண்டனஞ்செய்து, ஓம் சிவசூர்யாய வெளஷ்ட் என்று கைகளைக் கூட்டிக் குவித்து நியசிக்க.

வலக்கைப் பெருவிரல் அணிவிரல்களினால் இருதயத்தில் இருதய மந்திரத்தையும், சிரசிற் சிரோமந்திரத்தையும், சிகையிற் சிகாமந்திரத்தையும், தர்ச்சனிகளாற்கண்டத்தைச் சுற்றித் தனமத்தியாந்தமாகக் கவசத்தையும், நியசித்து, நடுவிரல் சுட்டுவிரல்களினாலே நேத்திரங்களில் நேத்திரத்தை நியசித்து, அத்தலங்களில் அநாமிகைகளினால் அஸ்திரத்தை நியசித்து, அஸ்திரத்தினால் தாளத்திரயமும் சோடிகா முத்திரையினால் பத்துத் திக்குகளிலும் அஸ்திரமுச்சரித்துத் திக்குபந்தனமும் கவசத்தால் அவகுண்டனமும் பண்ணிச், சர்வாங்கமும் சூரிய மூலத்தினால் மகாமுத்திரை தரிசிப்பித்துத் தன்னிச் சூரிய சொளுபமாகப் பாவித்தல் வேண்டும்.

† அத்தலம் — உள்ளங்கை.

தர்சனுர்க்கியம்

பின்பு தாமிர பாத்திரத்தில் இரத்த புஷ்ப *முதலிய வற்றேடு ஜலத்தைப் பூரித்து எழுந்து பூமியில் முழந் தாள்களை யூன் றிக்கொண்டு இரண்டு கைகளாலும் எடுத் துச் சிரம்வரையுங் கொண்டுபோய் ஓம் ஹ்ரும் ஹ்ரீம் சஃ சிவசூர்யாய நமஃ என்று தர்சனுர்க்கியங்கொடுத்து இயன்றவரை சூரிய மூலமந்திரத்தைச் செபிக்க என்று சிந்தியாகமம் கூறுகின்றது.

அர்க்கியம்

பின்பு, அஸ்திரமந்திரத்தால் அருக்கிய பாத்திரத் தைக் சுத்திசெய்து ஜலம் நிறைந்த அபிஷேக கல சத்தை இருக்காங்களினாலும் புருவ நடுவரை உயர்த் திக்கொண்டுபோய், அங்கேயுள்ள அருண பி ந் து தாரையை எடுத்ததாகப் பாவித்து, அதை இறக்கிக் கொண்டுவந்து, ஓம் கம் கலோல்காய நம; என்று அருக்கியபாத்திரத்திலே பூரித்துச், செந்நிறப் புஷ்பம் அங்கைத, முதலியவற்றை இட்டு சூரிய ஷடங்கங்களா யும் மூலமந்திரத்தாலும் பூசித்து, அஸ்திரத்தால் திக்குபந்தனமும், கவசத்தால் அவகுண்டனமும் வெளாஷ்ட என்பதை இறுதியாகவுடைய மூலத்தால் தேநுமுத்திரவரையுங்கொடுத்து, அந்தச் சலத்தினால் பூசாத்திரவியங்களையும் தன்னையும் பூசாத்தானத்தை யும் அஸ்திரத்தாற் புரோகாஷிக்க. அஸ்திரத்தால் புஷ்பத்தை மேலே சிதறுதலினால் விக்கினங்களைப் போக்கி, வெதிகையில் எழுதப்பட்ட அட்டதள பத்மத்திலாதல் தாமிராதி லோகங்களினுற் செய்யப்பட்ட பத்மத்திலாதல் சூரியனைப் பூசிக்க.

* முதலிய என்றதனால் செஞ்சந்தன முதலியவை கொள்ளப்படும்.

“குரியனே பிரதிமையிலாவது சக்கரத்திலாவது பதுமத்திலாவது பூஜிக்க” என்று அம்சுமான் தந்திரம் செப்புகின்றது.

துவாரபூஷை

மேற்குத் துவாரத்தின் தென் புறத்தில் சென்னிருமும், †பெருத்தவயிறும் தூங்கிய தாடியும், வலக்கரத்தில் எழுது கோலும், இடக்கரத்தில் மசிபாத்திரமுமடையவரும், ஆன்மாக்கள் செய்கின்ற கன்மங்களை எழுதிக்கொண்டிருப்பவருமாகத் தண்டி என்பவரைத் தியானிக்க.

துவாரத்தின் வடபாகத்தில் சிவப்பு நிறமும், வலக்கைச் சுட்டுவிரலை நீட்டி அச்சுறுத்துதலும், சர்வபூஷணுலங்காரமும், இடக்கையில் தண்டமுமடையவருமாகிய பிங்கலர் என்பவரைத் தியானிக்க.

ஈசானதுக்கிலே செந்தாமரை ஆசனத்தில் இருப்பவரும், தந்தம் பாசம் அங்குசம் மாம்பழும் ஆகிய இவைகளைத் தரித்தவரும், யானைமுகத்தை யுடையவருமாகிய கணபதியைத் தியானிக்க.

அக்கினிமூலையில் விபூதியை உத்துளனமாகப் பூசியதால் வெண்ணிறச் சரீரத்தையும், சடாமகுடத்தையும், யோகபட்டத்தையும், *நாபிக்குமேல் பொருந்திய பூணுாலையும், யோகமுத்திரையையும், சாந்தகுணத்தையுமடையவராகிய குருவைத் தியானிக்க.

† தூலதேகமும் என்றும் கூறுதலுமாம்.

* நாபிக்குமேற் பொருந்திய சிந்முத்திரையையும் என்பதுமாம்.

ஆசனபூசை

பதுமத்தின் நடுவில் ஓம் அம் பிரபுதாசனையநம: என்று சுவேத பீடத்தை அருச்சிக்க; அக்கினி முதலிய நான்கு கோணங்களிலும் வெண்மை நிறமுள்ள விமலன், செம்மை நிறமுள்ள சாரன், பொன்மை நிறமுள்ள ஆராத்தியன், பச்சை நிறமுள்ள படமசுகன் என்னும் நான்கு சிங்கங்களைப் பூசிக்க, அதற்குமேல் பத்மாசனத்தைக் கர்ணிகையோடு சூடியதாக அருச்சித்துக், கிழக்கு முதலாக எட்டுக் கேசரங்களினும் தீபச்சுவாலைபோன்றவர்களாகத் தியானிக்க. அல்லது ஒருகரத்தில் சாமரையையும் ஒருகரத்தில் தாமரைப் புஷ்பத்தையும் தரித்தவர்களும், சிவப்பு நிறமும் ஆபரணங்களை அணிந்தவர்களுமாகிய தீப்பை சூட்சுமை ருசை பத்திரை விபூதி விமலை அமோகை வித்யுதை கர்ணிகையின் ஈசானத்தில் சர்வதோமுகி என்னும் நவசக்திகளைப் பூசித்து, தேவசாந்நித்தியமாக விஸ்பரமுத்திரை கொடுத்துச் சூரியனுக்கு ஆசனத்தைக் கற்பித்து மூர்த்தியைப் பூசிக்க.

சூரியதியானுதி

வெண்டாமரைப் பூவின்மேல் விளங்குகின்ற பேரோளி பொருந்திய சிவந்த விருத்த மண்டலத்தின் நடுவிலிருப்பவரும், மாதுளம்பூப்போன்ற பிரகாசத்தையுடையவரும், இருதோள்களிலும் சார நாளத்தோடு சூடிய இருவெண்டாமரைப் புஷ்பங்களையேந்திய இரண்டு கைகளையுடையவரும், ஒரு திருமுகமும் இரண்டு கண்களுமுடையவரும், சிவப்பு வஸ்திரத்தைத் தரித்தவருமாகிய சூரிய மூர்த்தியைத் தியானித்து மூலமந்திரத்தால் ஆசனத்தில் மூர்த்தியை நியாசஞ்செய்து நேத்திர முத்திரை கொடுத்துப் புஷ்பாஞ்சலியை யுடையவனுய், லலாடத்தில் விளங்குகின்ற அருணபிந்து அஞ்சலிக்குள் வந்ததாகத் தியானித்து மூல

மந்திரத்தை உச்சரித்து ஆவாகனம், ஸ்தாபனம், சந் திதானம், சந்நிரோதனம் பண்ணி, பிம்பமுத்திரை தரி சிப்பிக்க.

இருதயாதி அங்கங்களில் இருதயாதி மந்திரங்களை நியசித்து, மூலமந்திரத்தால் ஒன்றுக்கி, இரட்சை அவ குண்டனம் அமிர்தீரணங்கு செய்து, மகாமுத்திரையும் காண்பித்துப், பாத்தியாதி கொடுத்து, வெளஷுடந்த மான மூலத்தினால் புஷ்பம் அறுகு அக்ஷதாதிசாத்திப், பாவஞ்சிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் கந்தம் முதலியவற்றால் அலங்கரித்துப், புஷ்பாஞ்சலித்திரையும் சமர்ப்பித்து, அருக்கியங் கொடுத்துப், பத்மமுத்திரை யும் பிம்பமுத்திரையுங் காண்பித்துச் சிவகுரியனைப் பூசிக்க. அந்த அந்த அங்கங்களில் லயாங்க பூஷை செய்க.

போகாங்கம்

அக்கினி ஈசானம் நிருதி வாயு என்னுந் திசைகளி ஹள்ள தளங்களில் இருதயாதி அங்கங்களைப் பூசிக்க. முன் தளத்தில் நேத்திரத்தையும், கிழக்கு முதல் நான்கு தளங்களிலும் அஸ்திரத்தையும் பூசிக்க. இருதயாதிக ஞக்குத் தேனு முத்திரையையும், நேத்திரத்துக்குக் கோவிஷாண முத்திரையையும், அஸ்திரத்துக்குத் திரா சனீ முத்திரையையும் காண்பித்து அர்க்கியங் கொடுக்க.

சோமாதிஆவரணம்

பின்பு கிழக்கு முதலிய தளாக்கிரங்களில் சோமன், புதன், பிரகஸ்பதி, பார்க்கவன் என்னும் இவர்களையும், அக்கிநி முதலிய தளாக்கிரங்களில் அங்காரகன், சனி, ராகு, கேது என்னுமிவர்களையும் பூசித்து, நமஸ்கார முத்திரை கொடுக்க. சூரியனுக்கு வலப்பாகத்திலும் திடப்பாகத்திலும் உஷாதேவியையும் பிரத்தியஷா தேவி யையும் பூசிக்க.

தூபதீபாதி

தூபதீப நெவேத்தியாதி கொடுத்து அர்ச்சித்து, மூலமந்திரத்தையும் அங்கமந்திரத்தையும் இயன்றளவு செபித்து, பூஜாசமர்ப்பணஞ் செய்து தோத்திரம் பண்ணிப் பராமுகார்க்கியங் கொடுத்து, அஸ்திராய ஹாம் பட் என்று நாராசமுத்திரையினால் அங்காதி மந்திரங்களை எழுப்பித் திவ்விய முத்திரையினால் சூரியனிடத் தில் யோசித்து, மூலத்தால் இருதயகமல மத்தியனுன் சிவசூரியனிடத்தில் யோசிக்க.

சண்டபூசை

ஈசானத்தில் தேசச் சண்டேசுரனைப் பூசித்துச் சூரிய நிர்மாலியங்களை யொப்பித்து விசர்ச்சனங்கெய்க. சிவபூசை செய்ததின்மேல் இச்சண்டேசுரபூசை செய்து விசர்ச்சனம் செய்தலுமாம்.

விளக்கம்

மேகசூரோத்தரத்தில் சூர்யபூசை, அந்தர்யாகம், சிவலிங்கபூசை, அக்கிநிகாரியம், குருபூசை, ஆகமபுஸ்தகபூசை என்னும் ஆருதார சிவார்ச்சனையும் நித்தியமும் செய்யத்தக்கது” எனக் கூறப்படுதலால், சூரியபூசையை நித்தியமங்கெய்யவேண்டுமென்பது துணியப்படும். ஆதித்தியன் சிவம் என்றும், சிவமே ஆதித்தியன் என்றும் இருவருக்கும் பேதமின்று என்றும் வாதுளாகமம் செப்பும்.

சிவபெருமான் தாம் எப்பொருள்களினும் வியாபித்துள்ளவர் என்பதை ஆன்மாக்களுக்கு உணர்த்துங்காரணமாக அஷ்டமூர்த்தங் கொண்டமையால், சிவபூசைக்கு அங்கமாகச் செய்யப்படும் சூரிய பூசையிலும் பலப்பிரமதனி என்னுஞ் சத்தியை அதிட்டித்து

உருத்திர மூர்த்தியாகிக் கன்மவினையால் வந்த குட்டம் முதலிய ரோகங்களை நீக்கிச் சிவபதவி அடையச் செய் வரென்பதே இக்கிரியையின் பாவனையாகும்.

அருக்கள் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்க ஹவா னாஹுரு வல்லனே
இருக்கு நாள்மறை யீசனை யேதாழுங்
கருத்தினை நினை யார்கள் மனவரே.

எனவருந் திருநாவுக்கரச சுவாமிகள் திருக்குறுந் தொகைத் தேவாரமும்,

“விற்நூல் கதிருடையதோர் வெய்யவ னடுவட்
பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றுன்”
“மாறிலா வருக்க நூப்பன் வைகிய பரம னேபேஸ்
ஆறுமா முகந்து வள்ள லலங்குளைப் புரவி மான்றே ரேறினுன்”

எனக் கந்தபுராணமும் கூறுவது காண்க.

குரியனுக்குச் சகளத் தன்மை இருத்தவினால் முதலிற் குரியபூசை பண்ணவேண்டும் என்பது நூற்றுணிபு. அம்சுமதியில் குரியன் சகளம்; நிஷ்களர் சிவபெப்ரு மான்; புத்திமானங்கள் குரியனை முதலிற் பூசித்துப் பின்பு சிவனைப் பூசிக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சௌரபூசையை முத்திகாமிகளுஞ் செய்யவேண்டுமோ எனில்; புத்திகாமிகளும் முத்திகாமிகளுமாகிய இருபாலாரும் நித்தியமும் அவசியங்கு செய்யவேண்டுமென ஷட்சகஸ்ரிகையிற் கூறப்படுவதால் முழுட்சுக்களாலும் குரியபூசை செய்யத்தக்கது என்பதாம்.

குரியனது துவாரபாலகர்களாகிய தண்டியையும் பிங்களரையும் நந்தியும் மகாகாளருமாகவும், அருக்கணச் சிவஞகவும், சந்திராதி எட்டுக் கிரகங்களையும் அஷ்டவித்தியேசுரராகவும் கொள்ளுக என்று ஞானரத்தினுவளி கூறுகின்றது.

சூரியபூசையும் சித்திப்பொருட்டுச் செய்வதும் முத்திப் பொருட்டுச் செய்வதுமென இருவகையினதாம். சித்தியை விரும்பியவர்கள் சத்தி சமேதராகவும், முத்தியை விரும்பியவர்கள் சத்தியின்றியும் பூசிக்க என்று வாதுளாகமம் செப்புகின்றது. சோமன் முதலிய கிரகங்களை முறைப்படி பூர்வாதி தளாக்கிரங்களிலும், ஆக்கிணேயாதி தளாக்கிரங்களில் அங்காரகன் முதலிய கிரகங்களையுந் தியானபூர்வமாகப் பூசிக்கவேண்டும் என்று கிரணைகமம் புகலுகின்றது.

சூரியனது சண்டர் தேசசண்டர் எனப்படுவர். அது, “சூரியனுக்குத்தேசகண்டர்; விநாயகருக்குக்கும்பசண்டர்; சுப்பிரமணியருக்குச் சுமித்திரசண்டர்; உமைக்கு யமனீசண்டர்; சிவனுக்குத் துவனிசண்டர்; இங்ஙனம் பஞ்சசண்டர்கள் சொல்லப்படுகிறார்கள்” எனச் சிவாகம் செப்புவதால் அறியத்தக்கது.

திருஞானசம்பந்தமுர்த்தி சுவாமிகள்

கோளறுதிருப்பதிகம்

பண் — பியந்தைக் காந்தாரம்
வேயுறு தோளிபங்கள் ஷ்டமுண்ட கண்டன்
மிகநல்ல விளை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனுன்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
கனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்லவ வைநல்ல நல்ல
வழியார வர்க்கு மிகவே.

சிவபூரை

ஆசமனம்

பின்பு வடக்குமுகமாக ஆசனத்தின் மீதிருந்து ஆசமனஞ் செய்து விடுதி தரித்துச் சகளீகரணம் பண்ணுக.

ஆசமனம்

ஓம் ஹாம் ஆத்மதத்வாய ஸ்வதா என்று ஆசமித் தலால், அத்தத்துவாதிபராகிய பிரமா பிரசன்னராகி ஆன்மதத்துவம் இருபத்து நான்கையுஞ் சுத்தி செய்வர். பான்பு திருவருட்சத்தி ஆன்மதத்துவம் இருபத்து நான்கினுங் கட்டப்பட்ட வினைகளை நீக்க, அவ்வினை காரணமாகவுள்ள ஆன்மதத்துவத் தொடர்பு நீங்கும். பின்பு ஆன்மா அத்தத்துவங்களிலுள்ள தநு கரண புவன போகங்களைச் சென்றடைய மாட்டாதென அறிக. இதனால் இருக்கு வேதம் பிரீதியடையும்.

ஓம் ஹீம் வித்தியாதத்துவாய ஸ்வதா என்று ஆச மித்தலால், அதற்கு அதிபராகிய விட்டுனு பிரசன்ன ராகி வித்தியாதத்துவம் ஏழையுஞ் சுத்தி செய்வர். பின்பு திருவருட்சத்தி வித்தியாதத்துவம் ஏழினுங் கட்டப்பட்டிருக்கும் வினைகளை நீக்க. அவ்வினை காரணமா கவுள்ள வித்தியாதத்துவத் தொடர்பு நீங்கும். பின்பு ஆன்மா அத்தத்துவத்திலுள்ள தநுகரண புவன போகங் களைச் சென்றடைய மாட்டாதென அறிக. இதனால் யசர்வேதம் பிரீதியடையும்.

ஓம் ஹ-ஹ சிவதத்வாயஸ்வதா என்று ஆசமிப்பதால் அதற்கு அதிபராகிய உருத்திரர் பிரசன்னராகிச் சிவதத் துவத்லமைந்தனுள் சுத்தவித்தை ஈசவரம் சாதாக்கி யம் என்னும் மூன்று தத்துவங்களைச் சுத்திசெய்வர்.

பின்பு திருவருட் சத்தி இத்தத்துவங்களிற் கட்டப்பட்ட விளைகளை நீக்கிச் சிவகதி அடையச் செய்யும். இத அற் சாமவேதம் பிரீதியடையும். உதடுகள் இரண்டையுந் துடைத்தலால் அதர்வண வேதமும் அதோமுக மாகத் துடைத்தலால் விநாயகரும் பிரீதியடைவர்.

நியதிப்பயன்

“தருசுத்த வாச மனஞ்செய்த தாற்பயன் சாற்றிடுவன் கருவற்ற தத்வ மிருபத்து நாலுங் கழன்றிடுமே”

“எத்தியா தத்துவ மேழு மருஞ்சத்தி மேவுமல்லாற் சுத்த சிவதத் துவமைந்தின் முன்றுமச் சுத்தியறும் மைத்திடுஞ் சுத்தி சிவத்துக்குஞ் சுத்தி மருவலின்று மொத்திடுஞ் சுத்தி மனுஸயத் தானமென் ரேதிடுமே.”

சைவசமயநெறி

செய்பிரம தீர்த்தத்தா தலாசமனஞ் செப்பியே
*உய்யவந்த தத்துவமுன் றும்.

தொடுமிடம்

பெருவிரலில் ஈசுவரனும் அணிவிரலில் அமிர்தகலை யும் அதிபர்களாகப் பராக்கியை கூறுதலின் பெருவிரலோடு கூடிய அணிவிரலால் முகமுதலிய தானங்களில் தொடுதல் வேண்டும். இவ்வாறு செய்வதனால், சிவதேஜ சின் சேர்க்கையோடு கூடிய அணிவிரலினின்று உண்டான அமிர்த தாரையினால் திருப்தி அடைந்த அதி தேவர்கள் அவ்வத் தானங்களைச் சுத்திசெய்து கிரியைக்கு யோக்கியத்தை உண்டுபண்ணுவார்கள்.

-
- * பிரமதீர்த்தமாவது தர்ச்சனி அங்குட்டங்களினடு.
 - * உய்யவந்த தத்துவ மூன்றும் என்பதற்கு—தோன் நிய மூவித தத்துவங்களும் சுத்தியாதற்பொருட்டு என்பது பொருள்.

முகத்திற் கங்கையும், மூக்கிற் பிராணனும், கண்களில் சூரிய சந்திரர்களும், செவிகளில் லோகபாலர்களும், உந்தியிற் பிரமனும், மார்பில் உருத்திரர்களும், புயங்களில் அசவினி தேவர்களும் சிரசிற் சிவமும் அதிபர்களாவார்.

மேற்கூறப்பட்ட தானங்களிலே தொடுதல், அத்தானங்கள் சுத்தியாதற் பொருட்டும் அதிபர்கள் பிரீதிப்படுதற் பொருட்டுமாம்.

விபூதி மகிழம்

சிவனாடியார்கள் தரிக்கும் சிவசின்னங்கள் விபூதி உருத்திராகம் என்னும் இரண்டுமாம். திருவெண்ணீறு; ஆன்மாக்களை இரட்சித்தலால் இரட்சை எனவும், ஆன்மாக்களின் தீவினைகள் அனைத்தையும் நீறுபடுத்தலால் திருநீறு எனவும், அழியாத செல்வத்தைக் கொடுத்தலால் விபூதி எனவும், ஆன்மாக்கடோறுங் கலந்துள்ள மலமாசைக் கழுவதலால் ட்க்ஷாரம் எனவும், அறியாமை அழியும்படி ஞானமாகிய சோதியைத் தருதலின் பசிதம் எனவும், இடர் அச்சம் பழிபாவங்கள் முதலியவற்றை அகற்றிக் காப்புச் செய்தலிற் காப்பு எனவும் பெயர் பெறும் என்று அசிந்திய விசுவசாதாக்கியம் முதலிய வற்றில் கூறப்பட்டது.

பேரூர்ப்புராணம்

நீட ஹுறுந்தீ விளையனைத்து நீற்றி விடலா ஸீறன்றும் விடிச் வெறுக்கை தருதலினுல் விபூதியென்று முயிர்தோறுங் கூடு மலமா சிளைக்கழுவுங் குணத்தாற் சாரமென்றுமட மோட வளர்சோ தியைத்தரலாற் பசிதமென்று முரைப்பாரால்.

ட்க்ஷாரமென்பது சாரமென்றுயிற்று.

அவகை பூதம் வேதாள மடர்மந்திரத்தா ஸலைப்புறுத்தும் பலதெய் வதங்க எரிடரச்சம் பழியா வங்கண் மடயென்றும் கலதி முழுது மெளிதகற்றிக் காப்புக் கொள்ளாற் காப்புமா நிலவைப் பிடத்தின தன்மொருமை நிகழ்த்த வரிதா மடமாதே.

விபூதியானது கற்பகம் எனவும், அநுகற்பம் எனவும் உபகற்பம் எனவும் மூவிதப்படும்.

கன்றீன்று பத்துநாட்களுக்குட்பட்டு ஆசௌசம் நீங்காததும், இரண்டு கன்றுகள் ஈன்றதும், முதிர்ந்த கன்றுடையதும், நோய் பொருந்தியதும், மலட்டுத் தன்மையுள்ளதும், கிழத்தன்மையுள்ளதும், கருப்பமுள்ளதும், கன்றிறந்ததும், வால் காது கொம்பறுந்ததும், மலந்தின்பதுமாகிய இவ்வகைப் பசுக்கள் ஆகாவாம். மற்றைய பசுக்களிலே செம்மை வெண்மை முதலிய நிறங்களும் அழகும் குணமும் அமைந்தனவாய்க் கரீர மெலிவின்றிப் பங்குனி மாதத்து நெற்றுள்களை மேய்ந்தன நல்லன.

அவைகளிடும் சாணத்தை அட்டமி சதுர்த்தசி டூரைன அமாவாசை என்னும் இத்திதிகளில் ஒன்றிலே தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தைச் சொல்லி நிலத்தில் விழுமுன் ஏந்தி, மேலிருக்கும் வழும்பை கீக்கி, வாமதேவமந்திரம் சொல்லிப் பஞ்சகவ்வியம் வார்த்து, அகோரமந்திரம் சொல்லிப் பிசைந்து, தற்புருஷமந்திரஞ் சொல்லிக் கையால் உருட்டி உலர்த்தி யுமாக்கினியில் நெற்பதருடன் வைத்து, நல்லபாகங்களூடு, ஈசானமந்திரஞ்சொல்லி எடுப்பது கற்பமாம். அவ்விதம் எடுத்த விபூதியைக் கோடிவஸ்திரத்தில் வடிகட்டிப் புதுப்பாண்டத்தில் நிரப்பிக் காயத்திரி மந்திரஞ்சொல்லி ஓர் ஆசனத்தில் வைத்து மலர்சாத்திப் பாத்திரத்தின் வாயை வெள்ளை வஸ்திரத்தாற் கட்டுதல் வேண்டும்.

சித்திரைமாதத்தில் காட்டிலே சென்று அங்கு உலர்ந்திருக்கும் சாணத்தை எடுத்து இடித்துக் கோசலம் வார்த்து உருட்டி முன்போல மந்திரஞ்சொல்லி விளைவித்துவைப்பது அநுகற்பமாம்.

பெரியகாட்டில் இயற்கையாகத் தீப்பற்றிக்கொள் ஞதலால் உண்டாகும் பொடியிற் பஞ்சகவ்வியம் வார்த்துருட்டி முன்போல மந்திரம் சொல்லி ஓமாக்கினியில் விளைவித்து வைப்பது உபகற்பமாம்.

மந்திரபூர்வமின்றிச் செய்யப்படுவது அகற்பம் எனப்படும். அதனை மூலமந்திரம் கலாமந்திரங்களி னலே சுத்திசெய்து தரிக்கலாம். இங்ஙனம் விபூதிவகை சுவாயம்புவம் சிந்திய விசுவசாதாக்கியம் தணிகைப்புராணம் கடம்பவனபுராணம் சைவசமயநெறி முதலிய வற்றிற் கூறப்பட்டது.

தரிப்பதற்கு வெண்ணிற விபூதியே தகுந்தது. கருநிற விபூதி வியாதியை யுண்டாக்கும்; செந்நிற விபூதி கீர்த்தியையும் புகைநிற விபூதி ஆயுளையும் பொன்னிற விபூதி செல்வத்தையும் கெடுக்கும்; வெண்ணிற விபூதி போகமோகங்களைக் கொடுக்கும்.

ஸ்ரீபஞ்சாக்ஷரப் பொருளைத் தன்னுள் அடக்கியிருத் தலால் “மந்திரமாவது நீறு” எனவும், வேதத்திற் கூறிய உண்மைப்பொருளாதலின் “வேதத்திலுள்ளது நீறு” எனவும், ஞானத்தைக் கொடுப்பதால் “போதந் தருவது நீறு” எனவும், எவர்களாலும் துதிக்கப்படும் பெருமையுடையதாதலால் “பரவவினியது நீறு” எனவும், மெய்யன்போடு நினைப்பவர்களுக்குப் பத்தியை வளரச் செய்தலால் “கருதவினியது நீறு” எனவும், “பத்திதருவது நீறு” எனவும், இம்மையின்பத்தையும் மறுமையின்பத்தையும் கொடுப்பதால் “இருமைக்கு முள்ளது நீறு” எனவும், ஆணவமலத்தாலுண்டாகும் ஆசையைக் கெடுப்பதால் “பெருந்தவத்தோர்களுக்

கெல்லாம் ஆசைகொடுப்பது நீறு” எனவும், ஆன்மா வுக்கு உட்பகையாகவிருக்கிற மயக்கத்தை நீக்குவதால் “துயிலைத்தடுப்பது நீறு” எனவும், பாவத்தையறுப்ப தால் “பாவமறுப்பது நீறு” எனவும், தருமத்தைத் தன் மாட்டு அடக்கியிருத்தலால் “புண்ணியமாவது நீறு” எனவும், புண்ணியவான்களுக்கு அருளென்னும் குழ வியை யெய்தச் செய்தலால் “பாக்கியமாவது நீறு” எனவும், அழியாப்பொருளைக் கொடுக்க வல்லது ஆத லின் “அருத்தமதாவது நீறு” எனவும், இன்பத்தைக் கொடுப்பதால் “ஏயவுடம்பிடர் தீர்க்கு மின்பந்தருவது நீறு” எனவும், மோக்ஷத்தைக் கொடுப்பதால் “முத்தி தருவது நீறு” எனவும், திருஞானசம்பந்தசுவாமிகள் திருநீற்றுப் பதிகத்தில் விபூதியைச் சிவபெருமானை னப் பாவித்துத் துதித்திருக்கின்றனர்.

விபூதி ஸ்ரீபஞ்சாக்ஷரசெபம், சிவார்ச்சனை, சிவால யம், சிவசாஸ்திரம் என்பனவற்றின் விசிட்டம் “விபூதி யில்லாத நெற்றிபாழ்; சிவாலயமில்லாத கிராமம் பாழ்; சிவபெருமானைப் பூசியாத சென்மம் பாழ்; சிவபெருமானைப்பற்றிக்கூறுத சாஸ்திரம் பாழ்” எனவரும் பிருகத்ஜாபாலோபநிடத்தானும், “பஞ்சாக்ஷரசெபத்தை யும், பஸ்மஸ்நானத்தையும், சிவார்ச்சனையையும், ஒரு காலத்தும் விடலாகாது; சக்திக்கியன்றவாறு செய்தல் வேண்டும்” என நாரதஸ்மிருதியானும் நன்கு தெளியப் படும்.

திருநாவுக்கரசுநாயனர்

தனித்திருநேரிசை

சந்திரர் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி
யந்தரத் தமர் பெம்மானுள் வெள்ளுர்தியான்றன்
மந்திர நமச்சிவாய வாகநீறணியப் பெற்று
வெந்தறும் வினையுநோயும் வெவ்வழங் விறகிட்டன்றே.

திருவிருத்தம்

கருவாய்க் கிடந்துன் கழலேநினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றாலும் பயின்றே அனதருளாற்
றிருவாய்ப் பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதீநீ பாதிசிப் புலியூரனே.

மழைக்கிரிப்புராணம்

சாவுறு முடலின்மீது சாரினு மதனில் வாழ்ந்த
வாவியோர் புரியட்டத்தி வர்ந்து துன்புறினுஞ் செய்த
பாவம் தொழிந்து நல்ல கதியூறு மினைய பண்பார்
தினிய பூதிசாத்திச் சிறந்த கண்டுகையும் பூண்டு.

இத்துணைப் பெருமை வாய்ந்த விபூதிதாரணமா
னது உத்துாளனம் திரிபுண்டரம் என இருவகைப்
படும். ஈண்டுச் சூரியபூசை முடிவிலே தரிக்கப்படுவது
உத்துாளனமாம் சந்தியா காலங்களில் தரிக்கப்படுவது
திரிபுண்டரமாம்.

சிவபூசை முதலிய கிரியைகளைச் செய்யும்போது
விபூதிருத்திராக்ஷந் தரித்துக்கொண்டே செய்தல்வேண்டும்.
தரியாமற் செய்தவர் சாம்பரில் அவியை ஓமங்கு
செய்தவர் பலனை நீங்குதல்போலக் கிரியையின் பலனை
இழப்பர். உருத்திர - அக்ஷம் = உருத்திராக்ஷம். உருத்திர
அடைய கண்களிலிருந்து தோற்றியதெனப் பொருள்
படும்.

கடம்பவனபூராணம்

பூசை மந்திரந் தியானநூல் புரிதவம் வணக்கம்
பேச நீறின்றிப் பிறங்குமைக் கிரியையுஞ் செய்யார்
மாசி வந்தனர் மகத்தினுக் கஃகத்தும்வந் துறினுந்
தேசு றும்சிதீத் தீயின்றி முடியுமோ முடியா

சைவசமயநெறி

பூனுமற் கண்டுசிவ பூசைபுரி வார்பவத்தைக்
கானுர்பூ னுய்கண்டு கை.

சகளீகரணம்

சகளீகரணமாவது சிவபெருமானைப் பூசித்தற்காகக் கரங்களையும் தேகத்தையும் சிவசொரூபமாக்குதலாம். சகளம் - உருவம்; கரணம் - செய்தல்.

கரநியாசம்

* வலக்கையில் அக்கினியும் இடக்கையில் கங்கையும் இருப்பதாகச் சிந்தித்து, அஸ்திர மந்திரமுச்சரித்து, வலக்கையினாலே இடக்கையையும் இடக்கையினாலே வலக்கையையும் உள்ளும் புறம்புஞ் சோதித்து அக்கரங்களில் உள்ள ஆசத்தங்களை அக்கினி ரூபமான அஸ்திரத்தினால் மணிக்கட்டுவரையுந் தகித்ததாகப் பாவித்து, சக்தயே வெளஷட் என்று இரு கரங்களையுஞ் சேர்த்து இரண்டு பெருவிரல்களையும் அமிர்தரூபமான சத்திமண்டலமாகப் பாவித்து, அவைகளிலிருந்து பெருகும் அமிர்தத்தினாலே அக்கினியின் உங்ணம் தணியும்படி நனைத்ததாகப் பாவிக்க,

இரு கரங்களையும் கூட்டிப் பெருவிரல் இரண்டையும் நடுவிற் பொருந்தக் கர்ணிகைபோல மடக்கி, எட்டுவிரல்களையும் எட்டு இதழாகப் பாவித்துத் தாமரை மலர்போன்ற அந்தக் கரங்களில் சிவனுக்குரிய மந்திரசிங்காசனம் இட்டதாகப் பாவித்துச் சிவாசனத்தைப் பூசித்துச் சிவமூர்த்தியை அவ்வாசனத்தின் மேல் எழுந்தருளி இருப்பதாகப் பாவித்துச் சிவமூர்த்தி மந்திரத்தையும் நியசிக்க.

* சிவனுக்குரிய சிரசு முதலிய அவயவங்கள் அமைவதற்காகத் தர்ச்சனி விரல்களால் அங்குட்டங்களில் ஈசான மந்திரத்தையும், தர்ச்சனி முதற் கணிட்டிகையீருகிய நான்கு விரல்களில் அங்குட்டங்களினால் தத்புருஷ முதலிய நான்கு மந்திரங்களையும் முறைப்படி நியசிக்க.

* சிந்திய விசவசாதாக்கியம் * வீராகமம் காமிகாகமம்

சிவனுக்குரிய வித்தியாதேகம் அமைதற்பொருட்டு வித்தியாதேக மந்திரமுச்சரித்து, பெருவிரல்களினுலே கைகளின் நடுவில் நியசிக்கவேண்டும்.

சிவனுடைய ஞானசத்தி கிரியாசத்தி இச்சாசத்தி என்னும் நேத்திரங்களை அமைத்தல் என்னும் பாவனையாக நேத்திர மந்திரமுச்சரித்து, நடுவிரல் மூன்றினுலும் உள்ளங்கைகளில் நியசிக்க.

பெருவிரல்களினுல் மூலத்தைச் சொல்லி நியசித்தல் அம்முர்த்தியிலே சிவனை ஆவாகித்தல் என்னும் பாவனையாம்.

நேத்திரம் தவிர்ந்த இருதயாதி மந்திரங்களைக் கணிட்டிகை முதல் அங்குட்டாந்தமான விரல்களிலே நியசிப்பது, இருதயம் முதலிய அங்கங்களை அமைத்தல் என்னும் பாவனையாம்.

கவச மந்திரத்தினுல் அவகுண்டனஞ்சு செய்தல் அதை ஜீசு சூழ மதில் உண்டாக்குவது என்னும் பாவனையாம்.

இரு கரங்களையும் கூட்டி மூலமந்திரம் சொல்லிப் பரமீகரணஞ்சு செய்தல், முன்னே நியசித்த மந்திரங்கள் எல்லாவற்றையும் ஏகீபாவஞ்சு செய்தல் என்னும் பாவனையாம்.

அங்க நியாசம்

* வலப் பெருவிரல் அணிவிரல் இரண்டையுஞ்சேர்த்துச் சிவாசன மந்திர முச்சரித்து இருதயத்தில் நியசிப்பது இருதய கமலமாகிய ஆசனத்தை அதில் உண்டாக்குதல் என்னும் பாவனையாகும். மூர்த்தி மந்திரத்தை நியசிப்பது அவ்வாசனத்தில் சிவமூர்த்தி எழுந்தருளி இருப்பது என்னும் பாவனையாம்.

சுசானமந்திரத்தைப் பொத்திய வலக்கைப் பெருவிரலால், உச்சியிலே நியசித்து, தத்புருஷமுதலியநான்கு மந்திரங்களை உச்சரித்துப் பெருவிரலோடு கூடிய சுட்டுவிரல் முதலிய நான்கு விரல்களாலும் முறையே முகம், இருதயம், குய்யம், பாதமாகிய இடங்களில் நியசித்தல் சிவபெருமானுக்குரிய அவயவங்கள் உண்டாயின என்னும் பாவனையாம்.

பெருவிரல் அணிவிரல்களினுலே வித்தியாதேகமந்திரங் சொல்லி இருதயத்தில் நியசித்தல், இருதயத்தில் இருக்கிற சிவபெருமானுக்கு வித்தியாதேகம் வந்து பொருந்துதல் என்னும் பாவனையாம்.

வலக்கை நடுவிரல் மூன்றினுலும் நேத்திரமந்திரத்தை உச்சரித்து நேத்திரங்களில் நியசித்தல், சிவனுக்கிரிய நேத்திரங்களை அங்கே அமைத்தல் என்னும் பாவனையாம். மூலமந்திரத்தை உச்சரித்து இருதயத்தில் ரியசிப்பது இருதயத்திற் சிவனை ஆவாகித்தல் என்னும் பாவனையாகும்.

பெருவிரலோடு கூடிய கணிட்டிகை, அநாமிகை, மந்திரமை என்னும் விரல்களினுல் இருதயம் சிரசு சிகை என்னும் மந்திரங்களைச் சொல்லி இருதயத்திலும், சிரசிலும், சிகையிலும் நியாசஞ் செய்வது சிவனுக்கிரிய இருதயம் சிரசு சிகை என்னும் அவயவங்கள் அவ்வவ்விடங்களில் உண்டானதென்னும் பாவனையாம்.

குவசமந்திரமுச்சரித்துச் சுட்டுவிரல் களினுற்குழுத்தை நெஞ்சளவாகச் சுற்றுதல் அம்மந்திரவடிவாகிய குவசம் உண்டான தென்னும் பாவனையாம்.

அஸ்திரமந்திரமுச்சரித்து இடக்கை அணிவிரலால் வால உள்ளங்கையிலும், வலக்கை அணிவிரலால் இடவள்ளங்கையிலும் நியாசம் செய்வது சிவனுடைய அஸ்திரத்தை அதில் அமைத்தல் என்னும் பாவனையாம்.

பின்பு அசுரரைத் தூர்த்தும் பொருட்டு அஸ்திரமந்திரத் தால் தாளத்திரயத்தையும், திக்குகளில் அக்கினிப் பிரகாச முண்டாக்கிக் காவல் செய்தற் பொருட்டுத் திக்குபந்தனத்தையும் மதில் உண்டாக்குதற் பொருட்டுக் கவசமந்திரத்தினால் அவகுண்டனத்தையுஞ் செய்க.

வெள்ளுட் என்பதை இறுதியாகவுடைய மூலமந்திரத்தினால் மகாமுத்திரை காட்டுதல் நியசிக்கப்பட்ட மந்திரங்களை ஏகீபாவஞ் செய்தல் என்னும் பாவனையாம். ஏகீபாவம்—ஒற்றுமைப்படுதல்.

சிவசொருபமாக்குதலாகிய இந்தச் சிவமந்திர நியாசத்தை எப்பொழுதும் செய்ய வேண்டுமென்று சர்வங்குஞானேத்தரத்திற் சொல்லப்பட்டது. சிவசொருபத்தையடைந்தாலன்றிச் சிவவழிபாடு செய்யுமுரிமை யுண்டாகமாட்டாதென அறிக.

பிராணையாமம்

சுழுமுனைமுதலிய நாடிகளின் உற்பத்திக்கிடமாகிய கிழங்கு நாபிக்குக்கீழ் உண்டாயிருக்கும். அதினின்றும் எழுபத்தீராயிரம் நாடிகள் தோற்றித் தேகத்திலே கந்தத் தானத்துக்குக் கீழும் மேலுமாய்ச் சஞ்சரிக்கும். கந்தத் தின் வலப்புறத்திற் பிங்கலை என்னும் நாடியும் இடப் புறத்தில் இடையென்னும் நாடியுந் தோற்றிப் பிராண வாயுவுடன் கலந்து பிரமரந்திர பரியந்தம் வியாபித்து வெளியில் நாசித்துவாரம் இரண்டையும் ஆச்சியரயித்து உச்சவாச நிச்சவாச ரூபமாகப் போக்குவரவு செய்து கொண்டிருக்கும்.

சுழுமுனைநாடியானது கீழிருந்து கந்தத் தானம் வரையில் இருக்கினொயாகவும், அதன் மேற் பிரமரந்திரம் வரையும் ஒருஞுபமாகவும், மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆஞ்ஞை என்னும் ஆருதாரசக்கரங்களையும் அதற்குமேல் துவாதசாந்தம்

வரையும் நான்கு சக்கரங்களையும் வியாபித்துப் பிரமரந் திரம் வரையிலும் சகளருபமாகவும் அதற்குமேல் விஷ்களருபமாகவும் இருக்கும்.

சூரியமார்க்கமானதும், பிரமாவை அதிபராகவுடை துமாகிய பிங்கலை நாடியினால் உள்ளேயுள்ள அசுத்த வாயுவை வெளியில் விடுத்துச், சந்திரசகிதமானதும் விண்ணுவை அதிபராக வடையது மாகிய இடைநாடியினால் வெளியேயுள்ள சுத்தவாயுவை உள்ளே பூரித்து விரப்பி, அக்கினிசகிதமானதும் உருத்திரரை அதிபராகவுடையதுமாகிய சமூழுனநாடியினால் மேலெழுப்பிச் சிவத்தியானஞ் செய்து தன்சுத்திக்குத் தக்கபடி நாற்பத் தெட்டு மாத்திரை அல்லது இருபத்து நான்கு மாத்திரை அல்லது பன்னிரண்டு மாத்திரை அளவினதாகக் கும்பித்துப் பிங்கலையினாற் கும்பித்தவாயுவை இரேசக்கஞ் செய்க.

மூக்குநுதியில் அக்கினியும் வலக்காதிற் கங்கையுமிருப்பதால் பிராணையாம முடிவில் எல்லாப்பாவங்களும் நீங்கும் பொருட்டு மூக்கு நுதியிலும் காதிலுந் தொடுதல் வேண்டும் எனக் காரணமை கூறும். இவ்வாறு பிராணையாமத்திரஞ் செய்க. பிராணையாம் - பிராணவாயுவை அடக்கிச் சுத்தி செய்தல்,

பிராணையாமம் சகற்பப்பிராணையாமமென்றும் அகற்பப்பிராணையாமம் என்றும் இருவகையாம். அவற்றுட் சகற்பமாவது வாக்கினால் மந்திரத்தை யுச்சரித்து சிவபெருமானைத் தியானஞ் செய்து பிராணையாமம் செய்வதாம். செபழுந் தியானமுமில்லாமற் செய்வது அகற்பப்பிராணையாமமெனப்படும். மிகுந்த பலத்தையடையக் கருதும் வாஞ்சையை யடையவருக்கு அகற்பப்பிராணையாமத்தைப் பார்க்கிலும் சகற்பப்பிராணையாமமே யிக்கப்பலனைக் கொடுக்கும். இந்திரிய விருத்தியெல்லாம் பிராணவாயு இயக்கவே இயங்கும். இந்திரியங்களைச்

செயிக்க எண்ணுகிறவர் பிராணவாயுவைத் தம்வசம் விருத்தி செய்க. பஞ்சேந்திரியங்களைச் செயித்தவரே சமாதியடைபவராவர் என சிவதருமோத்தராகமம் செப்புகின்றது.

திருமந்திரம்

ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

சாமானியார்க்கியம்.

சாமாந்நியார்க்கிய பாத்திரத்தை அஸ்திரத்தினால் சோதனைபண்ணி, வெளாஷட் என்பதை இறுதியாக வடைய இருதயத்தால் தீர்த்தத்தை அமிர்தம் விந்துவினின்றும் வந்ததாகப் பாவித்துப் பூரித்து, பிரணவைத் தாலேழு தர மருச்சித்து, ஏழுமுறை அபிமந்திரித்து, “ஓம் ஹஃ அஸ்திராயபட்” என்று இரட்சையும், “ஓம் கைஹம் கவசாயவள ஷட்” என்று அவகுண்டனமும் செய்து, “ஓம் ஹாம் சிவாய வெளாஷட்” என்று தேனு முத்திரை கொடுத்து, மேற்குத் துவாரத்தை அஸ்திரமந்திரத்தாற் புரோட்சிக்க. [இவ்வாறு சிந்திய விசவாதாக்கிய முதலியவற்றில் செப்பப்பட்டது.]

துவாரபூஷை

துவாரத்தின் மேற்படியின் தென்புறத்தில் பருத்த வயிறும், பச்சை நிறமும், இடம் வலம் ஆகிய மேற்கரங்களில் மழுவும் செபமாலையும், அவ்வாறே கீழ்க் கரங்களில் மோதகமும், தந்தமு முடையவராகக் கணபதியைத் தியானித்துப் பூசிக்க.

அவருக்கு வடக்கே வெண்மை நிறமுள்ளவரும், வெள்ளை வஸ்திரந் தரித்தவரும், வலக்கரத்தில் உருத்தி ராக்கமாலையும் இடக்கரத்தில் புத்தகமுந் தரித்தவரும், பிரசன்னம் உடையவருமாகிய சரஸ்வதியைத் தியானித்துப் பூசிக்க.

கணபதிக்கும் சரஸ்வதிக்கும் நடுவில் இடக்கரத்தில் வில்வப்பழமும் வலக்கரத்தில் தாமரைப் பூவும் பொன்னிறமும் உடையவராகவும், இருபக்கங்களிலும் இரண்டு யானைகள் பொற்குடத்தாற் கங்காசலங் கொண்டு அபிஷேகிக்கப்படுபவராகவும் மகாலக்குமியைத் தியானித்துப் பூசிக்க.

கணபதிக்குத் தலைண சாகையில் செந்நிற முடையவரும், மூன்று கண்களுடையவரும், சடையும், வலக்கரத்தில் செபமாலையும், இடக்கரத்தில் திரிகுலமும் உடையவருமாகிய நந்திதேவரைத் தியானித்துப் பூசிக்க.

கணபதிக்கும் நந்திக்கும் நடுவில் மகராசனியும், வலக்கரத்தில் நீலோற்பலமும் இடக்கரத்தில் பூரணகும் பழமும் தரித்தவரும், வெண்மை நிறமுடையவருமாகிய கங்காதேவியைத் தியானித்துப் பூசிக்க.

சரஸ்வதிக்கு வடக்கே கறுப்பு நிறமும், மூன்று கண்ணும், வலக்கரத்திற் கபாலமும் இடக்கரத்திற் குலமும் உக்கிரமுகமும் உடையவராகிய மகாகாளரைத் தியானித்துப் பூசிக்க.

சரஸ்வதிக்கும் மகாகாளருக்கும் நடுவில் பச்சை நிறமுடையவரும், ஆமையின் மேல் இருப்பவரும், இடக்கரத்தில் பூரணகும்பத்தையும் வலக்கரத்தில் நீலோத்பலத்தையும் தரித்தவருமாகிய யழைனயை தியானித்துப் பூசிக்க.

“தாங்கள் பூசைக்கு விக்கினம் வராமல் இரட்சித் துக் கொள்ளுக” என்று இவர்களை விஞ்ஞாபிக்க.

துவாரநிர்ணயம்

சூட்சுமாகமம் ஆத்மார்த்த பூஜாவிதிபடலம் “துவாரம் மேற்கு முகமாயிருப்பினும் நைவேத்தியத்தைக் கிழக்கு முகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்” என்று கூறுகின்றது. அவ்வாகமத்திற்குனே “பச்சிமத் துவாரத்தை அஸ்திரத்தினுற் புரோக்ஷிக்க” என்று தொடங்கி, கணபதி முதலிய துவாரபாலகர்களைப் பூசிக்கும் முறையும் கூறப்பட்டுள்ளது. அம்சுமான் ஆகமம் “கேடகத்தின் மேற்குப்பாகத்தில் துவார பாலகர்களை அர்ச்சிக்க” என்றும், “பச்சிமத் துவாரத்தில் துவாரபாலகர்களை ஆவாகித்துப் பூசிப்பதால் சர்வ சித்திகளுமெய்துமெ”ன்றும் செப்புகின்றது. இந்த ஆகமவாக்கியங்களை ஆமோதித்து ஆத்மார்த்த பூஜாபத்ததிகாரரும் பச்சிமத்தில் துவாரபூஷை பண்ணுவது சிரேட்டமெனவும் ஆன்மார்த்தத்தில் அங்குனம் செய்வதே காரியமெனவும் நிச்சயித்துள்ளார்.

சைவ சமய நெறி

பண்ணிடுக பூசனையைப் பச்சிமத்து வாரத்து
நண்ணினர்க் கெல்லா நயந்து.

சூரியன் முதலிய அறுவித ஆதாரங்களில் ஒன்றுகிய சௌர பூசையைக் கூறி இப்பொழுது சிவபூஷைக்கங்கமாக துவாரபூஷை கூறப்பட்டது. ஒவ்வொரு துவாரபாலகருக்கும் தனித்தனி பூசை செய்யமுடியவில்லையாயின், “சர்வேப்பியோ துவாரபாலேப்பியோ நமஃ” என்று ஒரு சேரப் பூசிக்கலாமென்று அம்சுமானுகமம் கூறுகின்றது.

விக்கினேச்சாடனம்

மூலமந்திரம் நியசிக்கப்பட்ட கண்களினுல் ஊர்தி தவ திருட்டியாக நிரீஷணம் பண்ணிச், சுவர்க்கத்தி வுள்ள விக்கினங்களை நீக்கி, ஓம் ஹஃ அஸ்திராயபட என்று நாராசமுத்திரயினுற் புஷ்பத்தை மேலே எறிந்து ஆகாயத்திலுள்ள விக்கினங்களைப் போக்கிப் பாசுபதாஸ்திர மந்திரத்தை உச்சரித்து வலப்புற வடியினுற் பூமியில் மூன்று முறை தாடனம் செய்து பூமியிலுண்டான விக்கினங்களைப் போக்கி, இவ்விதம் சுவர்க்க ஆகாச பூமிகளிலுள்ள மூவித விக்கினங்களையும் திருக்கோயிலினின்றும் போக்குக.

சிவதாமப்பிரவேசாதி

திருக்கோயிலினுள்ளே சி றி து வாமசாகையை யடைந்து வலக்கால் முன்னுகப் புகுந்து, கீழ்ப்படியில் ஓம் ஹஃ அஸ்திர துவாரபாலாய நமஃ என்று அஸ்திர துவாரபாலகரைத் *தியானித்துப் பூசித்துச் சுவாகாந்தமாக அர்க்கியங் சொடுக்க. பிரதக்ஷீணமாகப் புகுந்து நிருதி திக்கில் அன்ன வாகனத்திலிருப்பவரும், பருத்த

* அக்கினி வர்ணமுடையவரும், நான்கு முகங்களும், சத்திருக்குலம், அபயம், வரதம் என்னும் இவற்றுடன் கூடிய நான்கு கரங்களுடையவரும், சடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், சந்திரனைச் சிரோபூஷணமாகவுடையவரும். எல்லா விக்கினங்களையும் நீக்குகின்றவருமாக அஸ்திரத்தைத் தியானித்துப் பூசிக்க வேண்டுமென்று சிந்திய விசுவசாதாக்கியத்திற் கூறப்பட்டது. பஞ்சாவரணஸ்வத்தில் ‘சுவர்க்கம் ஆகாசம் பூமிகளிலுள்ள விக்கினக் கூட்டங்களை நிவாரணங்கு செய்வதற்காகப் பூசிக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டது.

வயிற்றையுடையவரும், பொன்வண்ணாரும், தாடி மீசை யுடையவரும், நான்கு முகங்களோடு கூடியவரும், வலமிடங்களில் தண்டு உருத்திராக்ஷமாலை, சுருக்கு கமண்டலம் என்பவைகளைத் தரித்தவருமாகிய வாஸ்து அதிபராகும் பிரமாவைத் தியானித்துப் பூசிக்க.

பூசோபகரணங்களை அமைத்தல்

*திருமஞ்சன பாத்திரத்தை நிர்க்கணுதி நான்கு சுத்திபண்ணி, வடிகட்டும் வஸ்திரத்தை அஸ்திரத்தாற் சுத்திசெய்து, பாத்திரத்தை மூடி இருதயமந்திரத்தால் வஸ்திரத்தினின்று பெருகிய அமிர்தப் பிரவாகத்தால் நிறைத்து, வடித்த அந்தநீரையும் புஷ்பம் முதலிய பூசோபகரணங்களையும் பக்கத்தே வைத்துக்கொள்க.

ஸ்நானதோயத்தில் பாதிரி நீலோத்பலம் பத்மம் அலரி முதலியவைகளையும் நறுமணத்திரவியங்களையுஞ்சேர்க்கவேண்டுமென்று சுப்பிரபேதம் முதலிய ஆகமங்கள் கூறும்.

பூதகுத்தி

சுவாமிக்குத் தென்பாகத்திலே தருப்பாசன முதலிய வற்றில் வடத்திசையை நோக்கிச் சுகாசனமாகவிருந்து, பூசாத்தானத்தை இரட்சாவகுண்டனம் பண்ணிக்காவல் செய்து, சிவமயமாக்குதலைச் செய்து பூசை செய்க. சுவாமிக்குத் தகைணதிக்பாகத்தில் சுகாசனமாக வடக்கு முகமாயிருந்து பூசிக்க வேண்டும் என்று சூட்சுமம் அம்சமான் முதலியவற்றில் கூறப்பட்டது.

* மூலத்தால் நிர்க்கணமும், அஸ்திரத்தாற் புரோக்ஷணமும், அஸ்திரத்தால் தாடனமும், கவசத்தால் அப்பியக்ஷணமும் செய்தல் வேண்டுமென்று ஸ்ரீமத் காமிகாகாஸர் கூறும்.

சுழுமுனுத்தியானம்

முன்போலக் கரநியாசம் செய்து இரண்டு காற் பெருவிரல்களிலிருத்து தொடங்கி மூலாதாரம் வரையும் இரண்டு வடிவாகவும், மூலாதாரத்திலிருந்து பிரமரந்திரம் வரையும் ஒருவடிவாயும், இருதயம் - கழுத்து - நாவடி - புருவநடு - பிரமரந்திரம் என்னுமிடங்களில் இடை பிங்கலை நாடிகளோடு கூடியதாகவும், இத்தானங்களிலே கீழ்மூகமாயிருக்கிற ஜந்து தாமரை முகுளங்களோடு கூடியதாகவும், உட்டுளைகளோடு கூடியதாகவும் இருக்கிற சுழுமுனு நாடியைச் சிந்தித்து, அந்தச் சுழுமுனு நாடியின் உள்ளும் புறமும் அமிர்ததாரையைச் சொரிகின்ற பரமவியோமலி ரூபியான குண்டலினி சத்தியைப் பாவனைபண்ணி, அந்தச் சத்தியின் நடுவில் ஹம்காரத்தைத் தீபச்சுவாலை போலப் பிரகாசிப்பாகச் சிந்தித்து, வாயுவைப் பூரக கும்பகஞ் செய்து, அந்த ஹம்காரத்தில் மனசை நிறுத்தி முன்நிறுத்திய வாயுவை மேலே துவாதசாந்தம் வரையும் ஏற்றி ஹம்பட என்று இடையீடின்றி ஜந்து முறை உச்சரித்து சோடிகா முத்திரையினால் கீழ்நோக்கிய தாமரை அரும்புகள் ஜந்தும் மேனோக்கி அலர்ந்தன வாகத் தியானங்குசெய்து அவ்வாயுவைத் திருப்பி வலநாசியால் விடுக.

ஆத்மயோசனை

பின்பும் வாயுவைப் பூரித்து அதனால் இருதயகமலத்தை அடைந்திருப்பதும் நகைத்திரம் போலப் பிரகாசிப்பதும் ஹம்கார பீஜமயமாயும் ஹாம் என்னும் பீசத்தால் இருபக்கங்களிலும் சம்புதிதமாயுமிருக்கின்ற ஆத்மாவை ஹம்ம காரத்தின்உச்சியில் வைத்து, ஹம் என்னும் ஆத்தும பீசத்தாலாகிய தேகத்தை யுடையதும் ஹம்காரசிகையின் முடிவில் இருப்

பதும் புரியட்டகதேகத்தாற் பிரிக்கப்பட்டதுமாகிய ஆன்மாவை பரமானு சொரூபனும், பிந்துமயனும், ஒருவனும், நிராமயனுமாகத் தியானித்துக் கும் பகன்செய்து வாயுவை மேல் நோக்கின்மூலம் சங்காரமுத்திரையினால் எடுத்து இருதயம் கண்டம் நாவடி புருவநடு பிரமந்திரம் என்னும் தானங்களிலிருக்கும் பிரமா விஷ்ணு உருத்திரன் மகேஸரன் சதாசிவன் என்னும் காரணேசுரர்களுடைய தியாகக் கிரமத்தால் ஒரு உற்காதத்தோடு ஒம் ஹ-ம் ஹா-ம் ஹம் ஹா-ம் ஹ-ம் ஆத்மநே நம: என்று புசிக்கத்தக்க கருமங்களின் பொசிப்பின்பொருட்டுத் துவாதசாந்தத் தில் இருக்கும் பரமசிவனிடத்தில் யோசித்து, பீஜாட்சர விருத்தியால் அவரிடத்தில் லயித்ததாகப் பாவிக்க.

இவ்வாறு செய்தலால் சீவன் தூலசுக்கும் ரூபமான அசுத்ததேக உபாதியினின்றும் விடுபட்டவனுயே சிவசா யுச்சியத்தால் அடையப்பட்ட நின்மலமான ஞானக்கிரியாசக்திகளுடன் கூடிச் சுத்தனுகின்றன.

தத்துவசுத்தி

இப்படி பீஜாட்சர விருத்தியினால் ஆன்மா பரமசிவத்தில் லயமடைந்தபின் சரீரசுத்தியின் பொருட்டு சங்காரக்கிரமமாக அதன் அதன் காரணங்களில் தத்துவங்களை பிந்து பரியந்தம் ஒடுக்குதல் வேண்டும்.

அது எங்ஙனமெனில்; கந்ததத்துவத்தில் பிருதுவி தத்துவத்தையும், இரசத்தில் அப்புவையும், ரூபத்தில் அக்கினி தத்துவத்தையும், பரிசத்தில் வாயுதத்துவத்தையும், சத்ததத்துவத்தில் ஆகாச தத்துவத்தையும், இந்தக் கந்தாதி தன்மாத்திரைகளைத் தாமசாகஸ்காரத்திலும், வாக்கு பாதம் பாணி பாயு உபத்தம் என்னும் தத்துவங்களை இராசசாகங்காரத்திலும், சுரோத்திரம், துவக்குச்சட்ச, சிருவை, ஆக்கிராணம், மனம் என்னும் தத்துவங்களைச்

சாத்துவிகாகங்காரத்திலும் அந்த அகங்காரதத்துவத்தைப் புத்தித்துவத்திலும் புத்தித்துவத்தைக் குண டத்துவத்திலும், குணதத்துவத்தைப் பிரகிருதி தத்துவத்திலும், பிரகிருதி ராகம் வித்தை என்னும் தத்துவங்களைக் கலாதத்துவத்திலும், புருடன் காலம் நியதிகளை என்னும் தத்துவங்களை மாயாதத்துவத்திலும் இலவித்தன என்று சிந்தித்து,

சுத்தவித்தியாதத்துவம் ஈசுவரதத்துவத்திலும், அது சதாசிவதத்துவத்திலும், அது சத்தி தத்துவத்திலும், சத்தித்துவம் சிவதத்துவத்திலும், சிவதத்துவம் பரவிந்துவிலும் ஒடுங்கியனவாகப் பாவிக்கவேண்டும்.

அல்லது சத்தமும் பரிசமும் பிரமாவினிடத்திலும், ஈசம் விஷ்ணுவினிடத்திலும், ரூபமும் கந்தமும் உருத்திரணிடத்திலும், புத்தியும் அகங்காரமும் மகேசரனிடத்திலும், மனமும் விந்துவும் சதாசிவனிடத்திலும் ஒடுங்கினதாகப் பாவிக்க வேண்டும்.

தூலதேகசுத்தி

பின்பு தூலதேகத்தைச் சுத்திசெய்க. பிருதுவிமண்டலத்தைப் பொன்னிறமாய், கடினமாய், நாற்கோணமாய், வச்சிர அடையாளம் பெற்றதாய், ஹ்லாம் என்றும் பீசத்தோடு கூடியதாய், அதிபதியாகும் சத்தியோசாதர், காரணராகும் பிரமா என்னுமிவரோடு கூடினதாய், நிலிர்த்திகலையினது ரூபமாய், பாதம் தொடங்கி சிரோபரியந்தம் சிந்தித்து, ஓம் ஹ்லாம்* நிலிர்த்திகலாயை ஹ: ஹம்பட் என்று பூரி த்துக்குமும் நாநாடிமார்க்கமாக துவாதசாந்தம் வரையும் பிரணவாயுவைச் செலுத்தி, வலநாடியால் விடுக. பின்பு இப்படி ஐந்து உற்காதத்தால் கந்தரசனுப பரிச சத்த குணங்களைப் போக்கி, பிருதுவியை அதற்கு விருத்தமான வாயுவினால் ஆக்கிரமிக்கப்

* ஓம் ஹ்லாம் என்று ஐந்து தரம் சொல்லுக.

பட்டதாய் அந்த வாயுவினுருவமுடையதாகச் சிந்திக்க வேண்டும்.

பின்பு அப்புமண்டலத்தை அர்த்தசந்திரன் போன்ற வருவாய், நெகிழ்வாய், மனைகரமாய், வெண்மையாய் தாமரையடையாள மூள்ளதாய், ஹ்வீம் பீஜத்தோடு சூடியதாய், அதிபதி வாமதேவர் காரணராகும் விஷ்ணு என்னுமிவரோடு சூடி ன தாய், பிரதிட்டாகலா வடி வாய்ப் பாதமுதற் சிரமட்டும் பாவித்து, முன் சொல்லப் பட்டதுபோல் ஓம் ஹ்வீம் ஹ்வீம் ஹ்வீம் ஹ்வீம் பிரதிஷ்டா கலாயை ஹஃப் ஹாம்பட் என்று பூரித்து, சுழுமுனு நாடிமார்க்கமாகத் துவாதசாந்தம் வரையும் பிராணவாயுவைக் கொண்டு போய்த்திருப்பிப் பிங்கலை நாடியால் இரேசஞ்சு செய்க. இப்படி நான்கு உற்காதத் தால் ரச ரூப பரிசு சத்தமாகிய நான்கு குணங்களைப் போக்கி, அதன் விருத்தமான அக்கினியினுல் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் அந்த அக்கினியினுடைய ஆகாரமாகவும் பாவிக்கவேண்டும்.

பின்பு அக்கினி மண்டலத்தை முக்கோணமாய்ச் சிவப்பு நிறமாய், சுவஸ்திகக் குறியுடையதாய், ஹ்ராம் என்னும் பீஜத்தோடு சூடியதாய், அதிபதியாகும் அகோரரோடும் காரணே சுரராகும் உருத்திரரோடும் இயைந்ததாய், வித்தியாகலை வடிவாய் அடிதொட்டுச் சிரசுவரையும் வியாபித்ததாய்ப் பாவித்து, ஓம் ஹ்ராம் ஹ்ராம் ஹ்ராம் வித்தியாகலாயை ஹாம்பட் என்று இடையினுற் பூரகம் செய்து, பிராணவாயுவைச் சுழுமுனு நாடிமார்க்கமாகத் துவாதசாந்தம் வரையும் கொண்டு போய்த் திருப்பிப் பிங்கலை நாடியால் இரேசி க்க. இப்படி மூன்று உற்காதத்தால் ரூப பரிசு சத்த குணங்களைப்போக்கி, அதற்கு விருத்தமான ஜலத் தி னு ல் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் சலத்தினுடைய ஆகாரமாகவும் பாவிக்க.

பின்பு வாயுமண்டலத்தை அறுகோணமாய், ஆறு விந்துளதாய், கறுப்பு நிறமாய், ஹ்யைம் என்னும் பீசத்தோடு கூடியதாய், அதிபதியாகும் தற்புருஷரோடும் காரணேசரராகும் ஈசுவரரோடும் கூடியதாய், சாந்தி கலை வடிவாய்த் தனது சர்வாங்கமும் வியாபித்ததா கப் பாவித்து ஹ்யைம் ஹ்யைம் சாந்திகலாயை ஹ: ஹும்பட் என்று வாயுவைப் பூரித்துச் சுழுமுனைநாடி மார்க்கமாய்த் துவாதசாந்தம் வரையும் கொண்டு போய்த் திருப்பி இரேசிக்க.

இப்படி இரண்டு உற்காதத்தால் பரிசு சப்த குணங்களைப் போக்கீ அதற்கு விருத்தமான பிருதிவியினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் வடிவமாகச் சிந்திக்க.

பின்பு உருவற்ற ஆகாசத்தை நிர்மலமானபடிகத் துக்கு ஒத்ததாய், சூனியமாய், விந்துசத்தியால் பூஷிக் கப்பட்டதாய், ஹளம் என்னும் பீசத்தோடு கூடியதாய், அதிபதியாகும் ஈசானர் காரணேசராகிய சதாசிவர் என்னும் இவர்களோடு கூடியதாய், சாந்தியதீதாகலா மயமாய் பாதமுதற்சிரசுவரையும் வியாபித்திருப்பதாகச் சிந்தித்து ஹளம் சாந்தியதீத கலாயை ஹஃ ஹும் பட் என்று வாயுவைப்பூரித்துச் சுழுமுனைநாடி மார்க்க மாகத் துவாதசாந்தம் வரையும் கொண்டுபோய் வாயுவைத் திருப்பிப் பிங்கலைநாடியால் இரேசுகம் செய்க.

இப்படி ஒருமுறை யுச்சரித்துச் சப்தகுணத்தைப் போக்கி அநித்தியத்துவம் அவ்வியாபகத்துவம் அசுத் தத்துவமாதி சொருபமாயிருக்கிற பூதாகாசத்தைக் கெடுத்து நித்தியத்துவம் வியாபகத்துவம் சுத்தத்துவமாதி யுக்தமாயிருக்கிற பரமாகாசத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட வடிவுடையதாகப் பாவிக்க.

திருநாவுக்கரசுநாயனர்

திருத்தாண்டகம்

மண்ணதனிலீந்தை மாநிறினுள்ளக
 வயப்பொரியின் முன்றை மாருதத்திரண்டை
 விள்ளண்டு, ஸிலோன்றை ஸிரிகதிரைத்
 தண்மதியைத் தாரகை கடம்மின்மிக்க
 எண்ணதனிலெழுத்தை பேழிசையைக் காரம்
 னெழிலறிய வெரியுமிழ்ந்த இமையாநெற்றிக்
 கண்ணவகைக் கற்குடியில் சிழுமியாகைக்
 கற்பந்தைக் கண்ணுருக்கண்டேனுனே.

மாணிக்கவாசகசுவாமிகள்

போற்றித்திருவகவல்.

பாரிடையெந்தாய்ப் பரந்தாய் போற்றி
 நீரிடைநான்காய் நிகழ்ந்தாய் போற்றி
 தீயிடைமுன்றூய்த் திகழ்ந்தாய் போற்றி
 வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
 வெளியிடையொன்றூய் விளைந்தாய் போற்றி

சிவார்ச்சஞாசந்திரிகையில் “உத்காதமென்பது
 இதனால் நீக்கப்படுகிறது என்னும் பொருள் குறிப்பது.
 அது இவ்விடத்தில் பூதகுணங்களையும் அவற்றின்
 அசுத்தியையும் நீக்குங் கருவியைக் குறித்தது. அஃ
 தாவது அந்தந்த கலாமந்திரங்களின் உச்சாரணத்தை
 மூன்னிட்டுப் பூரகத்தைச் செய்து சூழுமுனுநாடி
 வழியாகப் பிராணவாயுவைத் துவாதசாந்தம் வரை
 உயரச் சேர்க்கும் ரூபமானகிரியை” எனச் சொல்லப்
 பட்டது.

மானதஸ்நாநம்

அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வலக்காற் பெருவிரலினின்றுந் தோன்றுகின்ற காலாக்கினியைச் சொலிப்பித்துத் தேகத்தை அடைந்திருக்கின்ற பஞ்சபூத தோஷங்களைத் தகனம் பண்ணி மூலமந்திரத்தை நாதாந்தமாகவுச் சரித்து, குடிலாசத்தியை யெழுப்பி அங்கிருந்து பெருகாநின்ற அமிர்தப் பிரவாகத்தினாலே தன்தேகத்தை உள்ளும் புறம்பும் அபிஷேகம் செய்வதாகப் பாவிப்பது மானஸ்நாநம் எனப்படும்.

வடதருளுபம்

பிரகாராந்தரத்தால் வடதருளுபம் கூறப்படுகின்றது.

தன்னுடைய தேகத்தைப் பிருதுவிமுதலிய பஞ்சபூதங்களை வித்தாகவுடையதாயும், பிரமவிஷ்ணுக்களால் உண்டாக்கப்பட்ட முளைகளையுடையதாயும், இராகம் துவேஷம் தர்மம் அதர்மம் மோகம் என்பவற்றை வேராகவுடையதாயும், வித்தை வித்தியேசரர்களாற் பரிபாலனம் பண்ணப்பட்டதாயும், கலை முதலிய தத்துவங்களைச் சாரமாக உடையதாயும், கந்தாதி தன்மாத்திரைகளையும் சுரோத்திராதி இந்திரியங்களையும் பெருஞ்சாகை சிறுசாகைகளாக உடையதாயும், சத்தாதி விஷயங்கள் இலையாயும், புத்தியின் குணங்களாகிய தன்மாதிகளின் விரிவுகள் பூவாகவுடையதாயும், புத்திதத்துவத்தால் நிச்சயித்துவரும் சுகதுக்கங்களைப் பழமாகவுடையதாயும், ஆன்மாவாகிய பக்ஷியாற் புசிக்கப்படுவதாயும், புசிக்கப்படுந் தன்மையை இச்சிப்பதாயும் மேனேக்கினவேரையுடையதாயும், கீழ்நோக்கின கொம்பர்களையுடையதாயுமிருக்கின்ற ஆலமரசொருபமாகச் சிந்திக்க.

உலகத்திலேயுள்ள மரங்கள் கீழே வேரும் மேலே கிளையுமாகவிருக்கச் சரீரமாகிய வட விருஷ்ம் மேலே வேரும் கீழே கிளையுமாகவிருத்தல் எங்ஙன மெனில்;

மேலே இருக்கும் மாண்ய வேராகவும் கீழேயிருக்குந் தத்துவங்கள் கிளையாகவும் பாவிக்கப்படுதலானென்க. மரமானது வித்திலுதித்து வளர்ந்து அழிவதுபோற் சரீரமானது மாண்யயிலுதித்து வளர்ந்தழிகின்றமையால் மரத்தை உவமித்தனரென்க.

பிருதுவியாதிகளின் ஐந்து குணங்களும் அழியும் பொருட்டுப் பிஜாட்சரத்தை உச்சரித்துச் சரீர விருஷ்ணத்தின் பத்திரபுஷ்பாதிகள் நீங்கினதாகச் சிந்திக்குமுறை வருமாறு :-

பூரகத்தின் முற்பாதியால் பிருதுவியின் பஞ்சகுணங்கள் அழியும் பொருட்டு நிவிர்த்திகலா பீசத்தை ஐந்து முறையுச்சரித்து பத்திரம் புஷ்பம் பழங்கள் நீங்கினதாகச் சிந்தித்து, பூரகத்தின் பிற்பாதியால் சலத்தின் நான்கு குணம் அழியும் பொருட்டு பிரதிட்டா கலா பீசத்தை நான்குமுறை யுச்சரித்தலால் நஜைந்து இலை முதலியவற்றேடு கூடினதாகச் சிந்திக்க.

கும்பகத்தின் முற்பாதி பிற்பாதிகளால் அக்கினியின் மூன்று குணம் அழியும் பொருட்டு வித்தியாகலா பீசத்தை மூன்று முறையுச்சரித்து வலக்காற் பெருவிரவினின்று உண்டான காலாக்கினியால் வறந்ததாயும் பத்திரம் முதலானவற்றேடு கூடாமல் உதிர்ந்ததாயும், தகிக்கப்பட்டதாயும் சிந்திக்க.

இரேசகத்தின் முற்பாதியால் வாயுவின் குணமிரண்டும் அழியும் பொருட்டு, சாந்தி கலாபீசத்தை இரண்டு முறையுச்சரித்துப் பஸ்மமாய், பத்துத் திக்கிலும் பறந்து போனதாகப் பாவித்து, ரேசகத்தின் பிற்பாதியால் ஆகாசத்தின் குணம் ஒன்று அழியும் பொருட்டு, சாந்தியதீதகலாபீசத்தை யொருமுறை யுச்சரித்தலால், நின்மலஸ்படிக வடிவான ஆகாச ரூபமாகப் பாவிக்க.

பின்பு சமஸ்த பந்தங்களும் நீங்கி சர்வசூனனியம் என்று பாவித்து, வெளஷடந்தமான மூலத்தால், துவாத சாந்தத்தில் இருக்கிற கீழ்நோக்கின பத்மத்தினின்றும் பெருகிச் சுகல நாடிகளிலும் பிரவேசித்த மிகுந்த அமிர்த தாரைகளால், சீரைத்தை உள்ளும் புறம்பும் அபிஷேகம் செய்யப்பட்டதாகச் சிந்தித்து, இருதயத்தில் நாளம் தளம் கர்ணிகை வடிவாகிய தாமரைப் புஷ்பத்தை அகாரமுதலான மூன்று மாத்திரைகளோடு கூடிய பிரணவத்தால் உண்டான சுத்த வித்தியா மய மான பீடமாக நியசித்து, அந்தப் பத்மத்தின் கர்ணிகையிலே புரியட்டகத்தை நாற்கலைப் பிரணவத்தால் வந்ததாகப் பாவித்து, அந்தப் புரியட்டகத்தில் துவாத சாந்தத்தில் இருக்கிறவனும் ஹகார சொருபனும் சிவ மயனும் தேஜோமயனும் இருக்கிற ஆத்துமாவை பஞ்சகலைப் பிரணவத்தோடுகூட ஆத்தும மந்திரத்தால் பூரகத்தினுலே சிருட்டிக்கிரமமாகக் கொண்டு வந்து, சோதி ரூபத்தை வைத்து, வெளஷடந்தசத்தி மந்திரத்தை டச்சரித்தலால் கலக்கப்பட்ட விந்துசத்தியினின்றும் பெருகாநின்ற அமிர்தப் பெருக்கால் அபிஷேகம் செய்க.

பின்பு முன்போல அங்கந்தியாசம் செய்க. பிருதுவிமுதலிய தத்துவங்கள் தா மா கக் காரியப்படமாட்டானாக் கண்டு அவைகளினின்றும் நீங்கும் பாவனையே டை சுத்தியாம். பூதரூப தேகாபிமானத்தை விடுதல் டைசுத்தியாம் என்று கிரியாதீபிகையிற் கூறப்பட்டது.

தத்துவப் பிரகாசம்
பாங்குபடத் தத்துவங்கணீங்கல் பூதசுத்தி
ஞானபூஷைத் திருவிருத்தம்

அஞ்சலி செய்திருந் துடனுள்ளேன் ஞான மன்னாலதி யானோ
தென்றிடவைமெந்த
புஞ்சமலி தறுகரண புவனபோகம் பொய்யென மெய்யுணர்த்தியவப்
போதமேநற்
றஞ்சவுடலிந்தவுட லெடுத்த வீடு தான்பிய மளவுமதிற்
றங்குவார்போல்
வஞ்சமுடனயர்துமெனு மிதுமேல் கோள்ளும் வாய்மையது
பூதசுத்திப் பான்மையன்றே.

அந்தர்யாகம்

அந்தர் யாகத்தை முதலிற் செய்து பின்னர் புறப்
பூஷையைச் செய்யவேண்டும். இருதயத்திலிருக்கும்
சோதிலிங்கமே வெளியிற் பூசிக்கப்படுவதால் அந்தர்
யாகம் முதலிற் செய்யப்படத்தக்கதாம். என்று சித்
தாந்தம் என்னும் ஆகமம் கூறுகின்றது. அந்தர்யாக
மின்றிப் பூஷை செய்தவனது செயல் வீணாகும். இது
சாஸ்திர சமூகங்களால் நிச்சயிக்கப்பட்டது. அந்தர்
யாகமின்றிப் பூஷை செய்தவன், பாற்சாதமானது உள்
ளங்கையில் இருக்கக்கண்டு முண்ணதை புறங்கையை
நக்குபவன் போலும் என்று சிவதருமோத்தரம் செப்பு
கின்றது. அவன் பூசாபலத்தை விட்டவனுவன்.

சைவசமய நெறி.

அர்ச்சித்தானந்தரியாகம் யுரியாதே பலத்தை
வர்ச்சித்தானென்றே மதி.

சிவதருமோத்தரம்.

இறந் தகத்துளான் மானிலுறை சிவனைப் பூசையினைச் செய்யானுகி மாந்து புறத்தினிற் பூசைவருந்துயே யியற்றுபவன் வயங்குமாவின் காந்தபாலடி சிலங்கையுளே யிருப்பதுந்தான் கண்டுனுது பூரங்கையினை நக்குமவன் போலுமால் யாமறியப் புகலுங்காலே.

தத்துவங்களெல்லாம் சடமெனக் கண்டு அதுவும் திருவருளாலன்றி ஆன் ம போதத்தால் அறியப்படாதெனக் காணும் பாவனையே ஆன் மசுத்தியாம்.

ஷங்குடலந் திருக்கோயி ஹுள்ளிடமுள்ளிடமை முட்டொழிலும் புறத்தொழிலு முரியவரே புரிவார் திஸ்கிலுயிர் சிவலிங்கஞ் சிவன்சீவன் யாதுஞ்செய வேண்டா யகஞானஞ் சிவஞானஞ் சிறந்த பாங்கதுநம் மனவளானி ஹுபகரண பூசைப்பரிசது நற்றெரிசன மெய்ப்பணி முழுதுமடங்கத் தூங்கிடனம் மின்புருவச் சுட்டாய்நிற்குந் தொன்மைய தந்தரியாகத் துறையதன்றே.

இருதயம் நாபி புருவநடு என்னும் ஸ்தானங்களைப் பூசை ஹோமம் சமாதி என்பவைகளுக்கு இடங்களாகுக் கற்பாத்துக் கொள்க.

நாவிக்குக் கீழ்ப்பிருதிவி தத்துவம் கிழங்காகவும் அப்புமுதலிய இருபத்துநான்கு தத்துவங்களும் எட்டங் குலப் பிரமாணமுள்ளதும் ஒன்பது துவாரங்களோடு கூடியதும் நான்கு பக்கங்களும் முட்களையடையது மாகிய நாளவடிவாகவும், அசுத்தமாயையாகிய முடிச்சைக்கொண்டு வித்தியாதத்துவங்கள் ஏழுடன் சுத்த வித்தையுஞ்சேர்த்து எட்டுப் புறவிதழ்களாகவும் வித்தியேசுவரர்கள் எட்டு அகவிதழ்களாகவும் முறையே அமைந்திருப்ப இக்கமலத்தின்மேல் சுசரம் சாதாக்கியம் என்னு மிருதத்துவங்களும் அறுபத்துநான்கு கேசரங்களாகவும்

அவற்றின் மத்தியில் சத்திதத்துவம் பொகுட்டாகவுமடையச், சிவத்துவம் அப்பொருட்டினுட் காணப்படும் ஐம்பத்தொரு அக்ஷரமாகிய பீசமுமாக அமைந்திருப்பது இருதயகமல் சிவாசனமாம்.

சிவஞானசித்தியார்

நாட்டுமீதயந்தானு நாபியினிலடியாய்
 ஞாலமுதற்த துவத்தாவென் ஸிரங்களத்தாய்
 முட்டுமோகினி சுத்தஷித்தாத மலவெட்டாய்
 முழுவிதமெட்டக் கரங்கண் முறையையி னுடைத்தாயக்
 காட்டு கமலாசனமே லீசர்சதாசிவமுங்
 கலாமுர்த்த மாபிவற்றின் கண்ணுருஞ்சத்தி
 விட்டையருள் சிவன்முர்த்தி மாறுகிச்சத்தி
 மேலாகிந்ற் பனிந்தவிலை வறிந்துபோற்றே

சிவஞானபோதம்

மண்முதறு எயலர்ஷித்தாத கலாருபா
 மெண்ணிய லீசர்சதாசிவமு — நங்களிற்
 கலையுருவா நாதமாஞ் சத்தியதன் கண்ணு
 நிலையதி லாமச்சிவன் ருணேர்.

இவ்விதம் ஆதாரசத்தியாதி குடிலை பரியந்தம் தாபிக்கப்பட்ட சிவாசனத்தின் மீதாக மின்னல்போன்ற ஒளியுள்ளவரும் நாதசொருபிய மாகிய சிவபெருமான் இருப்பதாகத் தியானித்து ஆவாகனுதிகள் செய்து மானதமாகப் புஷ்பாதிகள் கொண்டு பூசிக்க.

“தேகமாகிய சிவாலயத்தின் கண்ணே ஆன்மாவைச் சிவலிங்கவடிவாகக் கொண்டு சிந்திக்க வேண் டும்” என்று வாதுளாகமங் கூறுகின்றது. “சனங்தளிடத்து அந்தர்யாமியாய் நிற்கும் பரஞ்சிய அந்தச் சிவபெருமானைச் சுத்தியோடு கூட அகத்திற் பற்றுகின்ற வர்களே அன்னத்தை நாவினுற் கிரகிக்கின்றார்கள்”

என்று அந்தரியாக பூசையை இருக்குவேதம் விசேஷித் துக் கூறுகின்றது. “எட்டு நாண்மலர் கொண்டவன்” எனப்படும் சிவபெருமானை அகத்தே ஆண்மலிங்கத்திலே தமது அறிவைக் கொல்லாமை ஜம்பொறியடக்கல் பொறை அருள் அறிவு வாய்மை தவம் அன்பு என் நும் அஷ்டபுஷ்பமாக்கிப் பூசை செய்துவரின் கிரகண காலத்தில் சூரியன் புலப்படுமாறு போலவும், கண் ஞெடியை விளக்குந்தோறும் பிரகாசம் மேற்படுதல் போலவும், பாசிப்படர்ந்த நீரின்கண்ணே கல்லுவிட்டெறிந்தபோது பாசிநிங்க நீர்தோன்றுமாறு போலவும் சிவபெருமான் ஆண்மாவின்கண்ணே வெளிப்பட்டு இன்பம் அளித்திடுவார்.

தனது தேகமாகிய ஆலயத்தின்கண்ணே சிவபெருமானை மானசமாகத் தாபனஞ் செய்து, இருதய கமலத் தின்கண்ணே கந்தம் மலர்தூபம் தீபம் திருமஞ்சனம் முதலியவற்றை மனதினுற் கருதிக்கொண்டு தியானயாகம் வாயிலாகப் பூசிக்க என்று சிவதருமோத்தராக யம் கூறிற்று.

சிவஞானசித்தியார்

அந்தரியா கந்தன்னை முத்திசா தனமா

அறைந்திடுவரதுதானு மாண்மகுத்தி யாருங்
நந்தமலர் புகையொளிமஞ் சனமழுது முதலைக்
கண்டவை லாமனத்தாற் கருதிக் கொண்டு
சிந்தைதனி வர்ச்சிக்கச் சிவனைஞா னந்தாற்

சிந்திக்கச் சிந்திக்கத் தந்ப்பணத்தை விளக்க
வந்திடுமல் வொளிபோன் மருஷியர் னுளத்தே
வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே

திருஞானசம்பந்தமுர்த்திநாயனர்

பண் - காந்தார பஞ்சமம்

ஊனிலுயிர்ப்பை யொடுக்கி யோன்குடர்
ஞானவிளக்கினை யேற்றி நன்புவத்
தேனைவழித்திறந் தேத்துவார்க் கிடர்
ஆனகெடுப்பன வஞ்செழுத்துமே

திருநாவுக்கரசுசுவாமிகள்

திருநேரிசை

காயமே கோயிலாகக் கடிமணமடி மையாக
வரய்மையே தூய்மையாக மனமணியி விங்கமாக
நேயமே நெய்யும்பாலா நிறையநீரமைய வாட்டிப்
பூச்சையிசனுர்க்குப் போற்றவிக் காட்டினேமே
உடம்பெறு மனையகத்து வுள்ளமே தகளியாக
மடம்படுமுணர நெய்யட்டி யுயிரனுந் திரியபக்கி
இடம்படுஞானத் தீயாலெரிகொள விருந்துநேரக்கில்
கடம்பயர் காளைதாதை கழலடி காணலாமே

சேக்கிழார் சுவாமிகள்

மறவாமை யானமைத்த மனக்கோயி ஹஸ்ரிருத்தி
யறவாதி தலையுணரு மோளிவிளக்குச் கட்டேற்றி
யிறவாத வானந்த மெனுந்திருமன்சனமாட்டி
யறவாணர்க் கன்பென்னு மழுதமைத்தர்ச் சனைசெய்வார்

சைவ சமய நெறி

தம்முள்ளத் துற்ற சலனகிவ விங்கத்துந்
தம்மன்பா வர்ச்சிக்க தாம்.

வருத்தமறவுய்யும் வழி

ஹன்னோவல் செய்வாக் காந்தன் மிகவுகப்ப
ஹன்னோசெய் பூசை யுந்து.

அகத்து அக்கினிகாரியம்

நாபிகுண்டத்தில் இயற்கையாக விருக்கின்ற அக்கினியை அஸ்திரமந்திரத்தினுலே சுவாலிக்கச் செய்து அதிற் சிறிது பாகத்தை இராக்ஷாம்சமாகப் பாவித்து நிருதிகோணத்திற் போட்டு நிரீக்ஷனைதி நான்கு சுத்தி பண்ணி, அந்த அக்கினியைச் சிவாக்கினியாகப் பாவிப் பதற்கு இரேசகவாயுவினால் அதனைச் சைதன்ய வடி வினதாக இருதயத்தை அடையுமாறு செய்து, ஆங்கி ருக்கும் ஞானக்கினியுடன் சேர்த்துச் சுழுமுனுநாடி வழியாகத் துவாதசாந்தத்தை அடையும்படி செய்து, ஆங்கு எழுந்தருளியிருக்கும் பரமசிவனுடன் சேர்த்து அவருடைய தேஜஸ் கூட்டத்தால் பொன்வண்ணமா கவும் எண்ணிறந்த சூரியர்களுக்கு ஒப்பான பிரபை யுடையதாகவும் பாவித்து ஞானக்கினி ரூபமாகிய அதனைத்திருப்பி நாபிகுண்டத்தில் ஸ்தாபிக்க.

அங்கே சிவாக்கினியைச் சிவந்த வண்ணமுடைய தாகவும், பத்துக் கரங்களையுடையதாகவும், சதாசிவ னுக்குச் சமமான ஆயுதங்களையுடையதாகவும், தியானித்து அந்த அக்கினியின் இருதய கமலத்தில் ஆசன மூர்த்தி வித்தியாதேகங்களை நியசித்து, சிவனை ஆவானங்கு செய்து இடையாகிய சுருவத்தால் விந்துஸ் நானத்தினின்றும் பெருகாநின்ற அமிர்ததாரையாகிய ஆஜ்யத்தை மூலமந்திரத்தால் நூற்றெட்டு ஆகுதி செய்து, அதிற் பத்திலொன்றுக்கச் சங்கிதையாலும் ஒமஞ்செய்து சுழுமீன்யாகிய சுருக்கினுலே பூரணு குதி செய்ததாகப் பாவித்து உள்ளே பூஜிக்கப்பட்ட பகவாணிடத்தில் ஓமபலத்தை யொப்பித்து, அஷ்ட புஷ்பத்தால் அர்ச்சித்து நிறைவேற்றுக.

சிந்தியவிசவசாதாக்கியத்தில் :— இருதயகமலத்தி னின்றும் அயுதசூரியனுக்குச் சமரணமாகிய காந்தியை

யுடையதாகும். அக்கினியைச் சுழுமுனமார்க்கத்தினுலே கூட்டி அந்தத் துவாதசாந்தத்தில் சோதிசமுகத்தோடு விளங்குகின்ற ஞானக்கினியை அந்தநாயி அக்கினி யில் நியசிக்க; அங்ஙனம் நியசிக்கப்பெற்ற மாத்திரத் தினுலே சமஸ்தகிரியைகளுக்கும் யோக்கியனுக்கின்றன்” என்று கூறப்பட்டது.

பின்பு விந்துஸ்தானத்தில் சர்வவிஷயஞானகிரி யாயுக்தமாயும் விளங்காநின்ற தாரகையினது வடிவ டையதாயுமுள்ள நிஷ்கள் சிவத்தைத் தியானித்துச் சமாதி கூடுக.

“தியானயாகமாகிய அந்தரியாகத்தினுல் உபசாரங்களோடு சங்கரனை எவன் பூசிக்கின்றானாலும் அவன் மேலாகிய கதியையடைவானென்று சிந்திய விசுவசாதாக்கியம் கூறிற்று.

வாயுசங்கிதை

நாயியழறனிலோமஞ் செய்ததற்பின் புருவ நடுவதனினன் காத் தீபசிகை போலுறையுஞ் சிவன்றன்னை நினொந்தகத்துட்பூசுதன்னை மாபவந்தீரந்திடமுடித்த பினிலிங்கந்தனிற் றழலில் வயங்குமண்ணிற் றபமுதலிய வேந்திச் சிவபூஷை தனையியற்றத் தோடுக்கவேண்டும்.

திருஞானசம்பந்த மூர்த்திநாயகர்

பண் — நட்டராகம்

கோங்கு சண்பகங் குருந்தொடுபாதி ரிகுவிடை மலருந்தி ஒங்கிநீர் வருகா விரிவடக்கர மாந்துறை யுறைவானைப் பாங்கி ஒலிடுந் தூபமுந் தீபமும் பாட்ட ஸிமலர் சேர்த்தித் தாங்குவாரவர் நாமங்கணுவினிற் றலைப்படுந்தவத்தோரே.

பின்பு பகிர்பூஷை பண்ணப்போகின்றே னென்று பிரார்த்தித்து அனுமதி பெற்றுக்கொள்க.

இவ்வாறு பூதசுத்தி அந்தர்யாக பூஷை ஓமம்சமாதி என்பவற்றுல் ஆத்துமசுத்தி உண்டாகின்றது.

தானகுத்தி

அஸ்திரமந்திரமுச்சரித்துத் தாளத்திரயம் செய்து, இடையூறுகளைப் போக்கி, சோடிகாமுத்திரை கொண்டு பத்துத் திக்குகளிலும் அஸ்திரத்தால் திக்குபந்தனம் செய்தலினாலே அசரர் முதலியோர் உட்பிரவேசியா மைக்காக நாற்பறமும் சுவாலிக்கின்ற அக்கினிவடிவா கிய மதி லீலையும் கவசத்தையுச்சரித்து மூன்றுதரம் சுட்டு விரலைச் சுற்றுவதினால் மூன்றகழையும் பாவித் துக் கொண்டு, சத்திமந்திரத்தைச் சொல்லி, ஒத்து முத்திரைகொடுப்பதால் திருவருட்சத்தியாகிய வலை மேற்பாகத்தும் கீழ்ப்பாகத்தும் உண்டானதாகவும் பாவித்துக்கொள்க. □

இதனுண்மைப்பொருள் “பகர்சிவதத்துவமாக்கல் தலசுத்தி” எனத்தத்துவப் பிரகாசம் செப்புவதாலும் மணரப்படும்.

*சிவார்க்கியம்

பின்பு, பொன்முதலியவற்றால் அமைக்கப்பட்ட விசேஷார்க்கிய பாத்திரத்தை அஸ்திரத்தினால் அலம்பி விந்துஸ்தானத்திலிருந்து பெருகுகின்ற அமிர்ததாரையாகச் சலத்தைப் பாவி த்து, வெளஷடந்த இருதயத்தை உச்சரித்துப் பூரித்து சிவாசனமந்திரத்தைச் சொல்லிப் பூசித்துச் சிவனுக்கு ஆசனமும் மூர்த்தியாக மந்திரத்தைச் சொல்லிப்பூசித்து மூர்த்தியும் அமைந்தாகப் பாவிக்க.

சிவனுக்குரிய ஐந்து திருமுகங்களும் அமைவதற்காக ஈசானதி மந்திரங்களாற் பூசித்து அவருக்குரிய

□ இவ்வாறு காலோத்தராகமத்திற் கூறப்பட்டது.

*இதனைக் காமிகா கமத்துக் காண்க.

வித்தியாதேகமும் நேத்திரமும் அமைவதற்காக வித்தியாதேக நேத்திரமந்திரங்களையுஞ் சொல்லிப் பூசித்துப் பாவிக்க.

மூலமந்திரத்தால் அருக்கிப்பது சிவனையதில் ஆவாகித்தல் என்னும் பாவனையாகும். இருதயாதிமந்திரங்களாற் பூசிப்பது சிவனுக்குரிய சுத்தகுணங்களாறும் அமைந்த தென் நூம் பாவனையாகும். மூலமந்திரத்தாலும் சம்ஹிதையாலும் அபிமந்திரிப்பது சிவனுக்குரிய ஐசுவரிய சுத்திகள் பதிதலென்னும் பாவனையாம். அஸ்திரத்தால் இரண்டையும் கவசத்தால் அவகுண்டனமுஞ் செய்து தேனு முத்திரை காட்டல் வேண்டும்.

அருக்கிய நீரிற் சிவசத்தி பதிதற்காகவே இக்கிரியை செய்யப்படுவதாம்.

பாத்தியாதிபாத்திரம்

பாத்தியாதிகளுக்குச் சுவர்ணபாத்திரம் சிரேஷ்டமென்றும் வெள்ளிமத்திம மென்றும் தாமிரபாத்திரம் அதமமென்றும், அவை கிடையாதிருப்பின் மண்பாத்திரம் கொள்ளலாமென்றும் அங்ஙனம் கொள்ளுமிடத்து அவை புதியனவாயிருக்க வேண்டுமென்றும் சிவதருமம் கூறுமென அறிக. பாத்தியாதிகளுக்கு வேறுவேறு பாத்திரம் கிடையாவிடின் பாத்தியம் ஆசமனம் அருக்கியம் என்னும் மூன்றையும் ஒரே பாத்திரத்திற் கொள்ளலாமென்று சூட்சமாகம் செப்பும்.

பாத்தியாதிகளுக்குத் திரவியம்

சந்தனம், இலாமிச்சை, அறுகு, வெண்கடுகு என்னும் இந்நான்கையும் சுத்தசலத்துடன் கூட்டுவது பாத்தியம் எனப்படும்.

சைவசமயநெறி

ஆரமிலா மிச்சை யறுகோடு வெண்கடுகுஞ் சிறுறவே பாத்தியத்திற் சேர்.

இலவங்கம் கர்ப்பூரம் சாதிக்காய் சிற்றேலம் வசாவாசி, பேரேலம் ஆகிய ஆறுதிரவியங்களின் பொடிகளைச் சுத்தசலத்துடன் கூட்டுவது ஆசமனமெனப்படும்.

சைவசமயநெறி

இல வங்கங் கங்ப்பூரஞ் சாதிக்கிற் ரேல
நஸ் வகவா சேலமு நன்று.

ஆசமன மாரு மறவினுடு கூட்டுதலும்
பாசத்தைப் பாற்றும் பதிக்கு.

பால் சலம் என்னு அரிசி தருப்பை நுனி பூ வெண்கடுகு நெல் என்னும் இவ்வெட்டும் அருக்கியத் திரவியமாகும்.

* அருக்கியம்பா ஸீரென் எரிசிகுசை யந்த
நிரத்தமலர் வெண்கடுகு நெல்

பாத்தியாதிகளுக்கு முத்திரை

பாத்திரத்தை இடக்கையில் வைத்துக்கொண்டு வலக்கையின் பெருவிரலும் நடுவிரலும் ஆழவிரலுமாகிய மூன்றையுங் கூட்டிப் பிடிக்கும் மிருகீ முத்திரையினுலே பாத்தியாதிகளைக் கொடுத்தல் வேண்டும். பெருவிரலாலும் சூட்டுவிரலாலும் கொடுக்கின் அந்த நீர் இரத்தத்திற்குச் சமானமாகும்.

அங்குட்ட மத்திமைய நாமிகையி னுற்கொடுக்கதங்கையாற் பாத்தியமுந் தான்
அங்குட்டாந் தச்சனியி னுற்கொடை ஸர்க்கியமும்
மங்குதிர மாங்கொடுக்கி னப்பு.

திரவிய சுத்தி

பின்பு அர்க்கிய சலத்தினால் தன்னுடைய சிரசிலும் புஷ்பம் முதலிய பூசாத்திரவியங்களிலும் அஸ்திரத்தாற்புரோகைத்து, கவசத்தால் அப்பியக்ஞம் செய்து, இருதயத்தால் அபிமந்திரித்து கவசத்தால் அவகுண்ட

* இவற்றை ககாமிகம் சுப்பிரபேத முதலியவற்றுமறிக.

னம் பண்ணித் தேநுமுத்திரையினுல் அமிர்தீகரணம் செய்து, அர்க்கியசலத்துளியை அபிஷேகசலபாத்திரத் தில் புஷ்பத்தோடு இட்டுத் தேநுமுத்திரை கொடுக்க.

திரவியசுத்தியாவது திரவியங்களெல்லாம் மாயையி லிருந் துண்டானவை யாகையாற் சுத்தராயிருக்கிற சிவ பெருமானுக்கு மாயேயமாகிய திரவியங்கள் அங்கீகார மாகமாட்டா; அஃதன்றியும் பலனையுங் கொடுக்க மாட்டா; ஆகையினுலே நிர்ஷணாதிகளால் சிவசுத்தியை அவைகளிற் பதியும்படி செய்வதாம். அங்ஙனம் செய்யில் திரவிய சமூகமானது மாயாரூபம் நீங்கப்பெற்று, சுத்தமான சிற்சுத்தி ரூபமாய்ச் சுத்தியாகிச் சித்தாகிய சிவ னுக்கு ஏற்றதாகும். அஃதெவ்வாறென்னில் விறகானது அக்கினியைச் சேர்ந்தபோதே தற்சொரூபங் கெட்டு அக்கினி சொரூபமாவது போலுமென்க. இவ்வாறு தந்திரசாரத்திற் கூறப்பட்டது.

நேத்திரமாகிய கருவியினுற் பார்த்தறியுஞ் செயல்களெல்லாம் திருவருட் செய வென்பது இதன் பாவஜையாகும்.

ஞானபூஷைத் திருவிருத்தம்
நாலிரண்டு திருவருவ நோக்கி நோக்கால்
நயங்கொடிரவீய குத்தி நயந்து.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டகம்

ஆவாகி யாவினி ஸுந்து மாகி
யறிவாகி யழவாகிய வியுமாகி
நாவாகி நாவுக்கோ ருரையுமாகி
நாதனுய வேதத் தினுள்ளோனுகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
புக்குளால் வாசமாய் நின்றுஞுகித்
தேவாகித் தேவர் முதலுமாகிச்
செழுஞ் சுடராய்ச்சென்ற டுகணின்றவாரே.

ஆத்துமபூசை

பூசகன் தன் நுடைய ஆசனத்தைச் சிவாசனமாகப் பூசித்து. இருதயத்திற் சிவமூர்த்தியைப் பூசித்து நேத்திரமந்திரங்களை சொல்லி, நெற்றியிலே சந்தனத்தினால் திலகமிட்டுச் சிரசில் மூலமந்திரத்தை அர்ச்சித்துத் தன் நுடைய தேகத்தைச் சிவரூபமாகப் பாவித்துப் பிரானிருதபாவத்தை விடுத்துச் சிவோகம் பாவனை செய்க *

ஆன்மசுத்தியானது முன்னரே சொல்லப்பெற்றதாயினும் பூசைக்குக் கருத்தாவாக இருத்தலினாலே ஏனைய திரவியங்கள் போலவே ஆன்மாவும் பூசைக்குச் சாதனமாய் விட்டமைப்பற்றி இவ்விடத்தும் ஆன்மாவிற்குக் கந்தமுதலிய உபசாரம் கூறப்பட்டது எனச் சிவார்ச்சானுசந்திரிகை செப்புகின்றது.

மந்திர சுத்தி

பூசைக்கு விரோதமில்லாத மௌன நிலையாகவிருந்து கும்பிட்டுக்கொண்டு, சிவமூலமந்திரத்தையும் பஞ்சப்பிரம சடங்கமந்திரங்களையும் குறில், நெடில், அள பெடைக் கிரமமாக மூலாதாரந்தொடங்கித் துவாதசாந்தம் வரையும் ஒங்காராதி நமோந்தமாக உச்சரிக்க.

ஸ்நானகாலத்திலும் ஜபத்திலும் யாகத்திலும் போசனத்திலும் பூசையிலும் தியானத்திலும் விபூதி தரிக்கும் பொழுதும் சந்தியாவந்தனத்திலும் அவசிய கருமத்திலும் எப்பொழுதும் மௌனியாகவிருத்தல் வேண்டும் என்று சிந்திய விசுவசாதாக்கியம். கூறுகின்றது.

* இவ்வாறு காமிகம் சர்வஞ்ஞானேத்தரம் முதலிய ஆகமங்கள் செப்புமென அறிக.

பற்கள் அண்ணம் உதடுகள் ஆகிய இவற்றின் தொழிற்பாட்டால் உண்டான மாயாகாரியமாகிய அசுத் தத்தை நீக்குதற்காகவும் ஐசுவரிய ரூபமான அதி காரமலத்தால் மறைக்கப்பட்ட பலனைக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியத்தை உடைய மந்திரங்களுக்கு அந்தச் சாமர்த்தியத்தை உண்டு பண்ணுதற்காகவும் மந்திரசுத்தி செய்யவேண்டும் என்று சிந்தியவிசூலித் திற் கூறப்பட்டது.

ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஐந்தெழுத்தாகக் கொள்ளாமல் சிவவிலே சிவமும், வவ்விலே திருவருட் சத்தியும், யவ் விலே ஆஞ்மாவும், நவ்விலே திரோதான் சத்தியும், மவ்விலே மலமும் ஆகிய ஐந்துமுதலாகக் காணுதலே இதனுண்மையாகும்.

திருநாவுக்கரசுநாயனர் திருத்தாண்டகம்

பேராயிரம் பரவிவானே ரேத்தும்

பெம்மாளைப் பிரிநிலாவடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருநிப்பாளை

மந்திரமுந் தந்திரமும் ருந்துமாகித்
நோனோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

திரிபுரங்கட யெழுத்தின் சிலைக்கக்கொண்ட
போராளைப் புள்ளிருக்கு வேஞ்சுராளைப்

பேற்றுதே யாற்றநாள் போக்கினேனே.

இலிங்ககசத்தி

ஸ்நாந வேதிகையில் பரிவட்டத்தை விரித்து
* சடுத்தாசனம் பூசித்துச் சுவாமியைப் பெட்டகக்

*சலாசனமெனினும் சடுத்தாசனமெனினும் ஒக்கும். அனந்தரும் தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் என்னும் நான்கும் பதுமமும் சலாதனமென்றறிக. “சலாதனமனந்தருந்தன் மாதியொரு நான்கு” நலா ரெண்ணுமம் புயமு நாடு” எனச் சைவ சமய நெறி கூறும்.

கோயிலினின்றுமெடுத்து அதில் எழுந்தருளச் செய்து சிவகாயத்திரியால் அர்ச் சி த் து, சாமாநியார்க்கிய சலத்தை மூலத் தினுற சத்தியோஜாதாதியாகக், கொடுத்து, தூபதீபங்கொடுத்து, பூசைக்குமேற் கையைவைத்து சத்தியோஜாதாதி மந்திரங்களை உச்சரித்து, அஸ்திரமந்திரத்தினால் இலிங்கத்தின் மேலிருந்த புஷ்பங்களை எடுத்து, சுத்தபாத்திரத்திற் சண்டேசரபூசையின் பொருட்டு ஈசானதிக்கில் இருதயத்து னால் வைக்கவேண்டும்.

அஸ்திரத்தினால் இலிங்கத்தையும் பாசுபதாஸ்திரத் தினுற் பிண்டிகையையும் அலம்பி அஸ்திரமந்திரத்தை உச்சரித்து, சாமாந்தியார்க்கியத்தினால் அபிஷேககிக்க.

சலவிங்கமானால் அஷ்டபுஷ்பத்தினாலாதல் ஆசனமுர்த்தி மூலத்தினாலாதல் அருச்சித்து, அருக்கிய தூபாதி கொடுத்து, அஸ்திரத்தினால் நிருமாலியத்தைக் கழிக்க.

இலிங்கத்தை அஸ்திரத்தினாலும் பிண்டிகையைப் பாசுபதாஸ்திரத்தினாலும் அபிஷேகம் பண்ணினால் சகலவிக்கினங்களுந் தீர்ந்து மந்திரங்கள் பிரகாசித்துப் பலனைக் கொடுக்கும் - என ஞானரத்தினாவளி கூறுகின்றது.

சிவபெருமான் பரிபூரணராகையாற் சித்துப் பிரபஞ்சங்களிலும் அசித்துப் பிரபஞ்சங்களிலும் பிரிவரச் சேட்டிப்பித்து நிற்குந் தன்மையையறிந்து இந்த லிங்கத்திலும் உண்டென்று காணுதலே இலிங்க சுத்தியாம்.

ஞானபூசைத் திருவிருத்தம்

நாதன் — மேலிலங்கு மலரைதுக்கி யுருவநோக்கி
விமலனிறை வனார்ந்தெவையு மேனியான
சிலமுமங்கருவ திருவுருவமான சிறப்புமுணர்ந்
திலிங்ககுத்தி செய்துடாயே.

சிவப்பிரகாசம்

யன்முதல் கரணமெல்லாம் மறுவசத் தாக்கிஞானக் கண்ணினிலூன்றி யந்தக்கருத்திலு வெல்வடிநோக்கி என்னியின்று செழுத்துமாறியிறை நிறையுணர்ந்து போற்றல் புண்ணியன்றனக்கு ஞானபூஷையைய்ப் புகலுமன்றே

ஆணவம் கன்மம் மாயை திரோதாயி வயிந்தவம் என்னும் ஜவகைப் பாசங்களை நீக்குதற்பொருட்டே ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி இவிங்கசுத்தி என்னும் பஞ்சசுத்திகள் செய்யப்படுகின்றன.

சைவ சமய நெறி

பஞ்சவித சுத்தியினைப் பண்ணிடுக பாங்காகப் பஞ்சவித பாசமறுப் பார்.

இவ்வாறு பஞ்சசுத்தி செய்து சிவபெருமானைப் பூசிக்க.

அபிஷேகம்

அபிஷேககலசத்தை இடக்கையில் ஏந்தி அதன் வாயிலே வலக்கையைவைத்து அக்கலசத்தினின்றும் கீழ்நோக்கி விழுகின்ற திருமஞ்சனத்தைச் சங்க முத்திரையினால் † அபிஷேகஞ் செய்க. நாலங்குலவுயரத்தி னின்றும் பசுவினது நுனிக்கொம்பின் பருமைபோலச் சிறுகவிழுஞ் சலத்தைப் பரார்த்தலிங்கத்தில் அபிஷேக கஞ் செய்க. ஆன்மார்த்தலிங்கத்திலெனில்; முன்கூறிய திற்பாதி பருமையும் இரண்டங்குலவுயரமும் கொள்க. ஒவ்வொரு திரவியத்துக்குமிடையே தூபாதி கொடுத்து அபிஷேகஞ் செய்க.

† வலக்கையினது பெருவிரநுனி சுட்டுவிரலினடி யைத் தொட்டால் அது சங்கமுத்திரையாம்.

சைவசமய நெறி

ஏந்தியப்பி டேகல சலத்தை பிடக்கரத்தில்
வாய்ந்தவலக் கையதன்மேல் வைத்து.

சங்கன்னு முத்திரயாற் ரூந்தொழுகுந் தண்புனலாட்
டெங்களிறை தங்கிலிங்கத் தின்.

ஆன்கோட்டு யாத்திரத்தி னுவல் குலவுயரத்
தான்விழீ ராட்டுகலிங் கத்து

அபிஷேகஞ் செய்து கவசத்தால் திருவெவாற்றுடை
சாத்தி, மூலத்தாற் புஷ்பங்கஞ்சாத்திச் சிவமந்திரமுச்
சரித்துப் பத்மாசனத்தில் உடையவரை எழுந்தருளச்
செய்க. இதனை அம்சமானுகமம் முதலியவற்றுலறிக.

சைவ சமய நெறி

பத்தியினு லாட்டுக சங்குஞறும் பாணியினை
வத்திரத்தான் மேலீ மாற்று.

எழுந்தருளப் பண்ணிடுக பீடத் திலிங்கம்
விழைந்துகம லாதனத்தின் மீது.

வடித்தெடுத்தநீர் கங்காசலத்துக்குச் சமானமாகை
யால் நீரை வடித்தெடுத்து, அதில் வாசனைத்திரவியங்
களையும் புஷ்பங்களையுமிட்டு “அருளொனும் புனலினை
யாட்டி” எனக் காசிகாண்டத்திற் கூறியபடி திருவரு
ாகிய ஞானமே நீரெனப்பாவித்து, அபிஷேகஞ் செய்
யின் மலநிவாரணமாகும்.

சதாசிவ ரூபம்

நிகழ்மல சுத்தி நிமித்த மாக
மகிழ்வுட னேதிரு மஞ்ச னம்பண்ணி

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள்

பண் — தக்கராகம்

தடங்கொண்ட தொர்தா மரைப்பொன் முடிதன்மேற்
குடங்கொண் டியார் குளிர்நீர்க்கமந் தாட்டப்
படங்கொண்ட தோர்பாம்பரை யார்த்தபரம
னிடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.

நல்லெண்ணைய், மாக்காப்பு, நெல்லிமுள்ளி முதலி
யவை பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர்,
நெய், தேன், கருப்பஞ்சாறு, பழவர்க்கம், இளநீர்,
சுகந்த சந்தனம், தாராபிஷேகம், சங்காபிஷேகம் என்
பவற்றை முறையாகச் செய்யவேண்டும் என்று சித்
தாந்தரத்தாகரத்தில் அபிஷேகத் திரவியங்கள் சொல்
லப்பட்டன.

என்னைய், மாக்காப்பு முதலிய மூன்று பஞ்ச
கவ்வியம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன்,
கருப்பஞ்சாறு, பஞ்சபழம், பஞ்சரசம், இளநீர், அன்
னம், விழுதி, சந்தனம், கும்பஜலம், அருக்கியதீர்த்தம்
என்னும் இவைகளால் அபிஷேகம் செய்யவேண்டும்
என்று சித்தாந்தசேகரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கந்ததைலம் பஞ்சகவ்வியம், மா, நெல்லிமுள்ளி,
மஞ்சள்மா, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன்,
கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர், அன்னபிஷேகம்,
சந்தனம், ஸ்நபனம் என அபிஷேகக் கிரமத்தைச்
சுகலாகமசங்கிரகம் செப்புகின்றது.

சைவ சமய நெறி

அபிடேக வேதிகையில் வைத்தபிடே கஞ்செய்
யபிடேக மங்கையிலா கா.

ஆட்டிடுக கந்த தயில முதலதன்பி
நூட்டுகவா கௌந்தினையு மர்ந்து.

பஞ்சாயிர் தம்பா வதன்பின் றதிநெய்தே
ஸெஞ்சாக் கரும்பினிர் தம்.

கனியுதகந் தெங்களீர் கந்தநீர் கும்பந்
தனில் விதியாற் ரூபித்த நீர்.

என்னு மினவயு மினியபது மந்திரத்தைப்
பன்னியுரைத் தாட்டுக்பாங் கால்.

எண்ணெய்க் காப்புவிதி

எள்ளோச் சுத்தமாக்கிக் கைச்செக்கினுலாட்டிச்
சாத்துக். இங்ஙனமன்றி ஆட்டிய எண்ணெய் மதுவுக்
கொப்பாகுமென்று காமிகம்கூறும்.

படிகலிங்கத்துக்கு எண்ணெய் உரித்தன்று; பசு
நெய்யே உரித்தென்றறிந்து அபிஷேகம் பண்ணுக.
படிகலிங்கத்திலே எண்ணெயைக் கூர்ச்சத்தினுற் புரோ
கூஷிக்க வேண்டும்.

தை சமய நெறி

பாங்கல்ல வெண்ணெய் படிகத்தி னுக்காணைய்
பாங்கென்றே யாட்டுகவன் பால்
பரிவுறவெண் ணையைப் புரோக்கிபடி கத்தில்
வரமுறைக்க சத்தான் மதித்து.

மண்ணிலிங்கத்தினுக்கும் பித்திசித்திரத்துக்கும்
கண்ணேடியில் அபிஷேகிக்க வேண்டும். லோகசலிங்கத்
துக்குத் கூர்ச்சத்தினுற் புரோகூஷிக்க வேண்டுமெனக்
காரணமுகம் செப்பும்.

பஞ்சகவ்வியவிதி

பஞ்சகவ்வியம் என்னும் மொழியில் ப என்பது
பாப நிவாரணமும், ச என்பது ஆன்மசுத்தியும், க என்
பது பிறவிநீக்கமும், வியம் என்பது மோக்கமுமாம்.
ஆகவே, மலத்தை நீக்கி ஆன்மாவைச் சுத்தங்கிப்

பிறவியை யொழித்து மோகஷத்தைக் கொடுக்கையால் பஞ்சகவ்வியமெனப் பெயராயிற்று என உணர்க. பஞ்சகவ்வியம் இல்லாமற் செய்யும் கிரியைகளில் தேவர்கள் சாந்தித்தியமாகார்கள்.

பஞ்சகவ்வியமாவன விதிப்படி கூட்டி அமைக்கப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்பன வாம்.

சிவலோகத்திற் சிவசந்திதானத்திலிருக்கின்ற இடப் தேவரின் பக்கத்திலிருக்கும் சிவப்பு நிறமுள்ள சுமனை, வெண்மை நிறமுள்ள சூரபி, கபிலைநிறமுள்ள நந்தை, புகைநிறமுள்ள சூசீலை, கருமைநிறமுள்ள சுபத்திரை என்னும் பசுக்களைச் சிவபெருமான் ஆன்மாக்கள் உய்யும் காரணமாய்ப் பூமியிற் பிறக்கும்படி கட்டளை செய்தருளினார், அவை பாற்கடலினின்றும் சிவபூசையாகாதி கண்மங்களுக்கு உபயோகமாதற் பொருட்டும் ஆன்மாக்களுடைய துன்பங்களை நீக்கியருளுதற் பொருட்டும். உற்பவித்தன. இவைகளில் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்னும் பொருள்கள் தோற்றின. *

பால்

ஒன்பது கோஷ்டம் அமைத்து, நடுக்கோட்டத்தில் சிவதத்துவத்தால் அமைக்கப்பட்ட இடத்தின் மீதாகத் தாபிக்கப்பட்ட சுப்பிரதிஷ்டை என்னும் பாத்திரத்தி னுள்ளாகப் பொருந்திய பாலை (கூத்ரம்) ஈசான மந்திரங்கொண்டு ஒருமுறை பூசித்து அபிமந்திரிப்பது அதில் ஈசானம் என்னும் திருவருட்குணம் பதிதற்காகும். இது ஏற்கு சத்துருநிவாரணமாம். இதற்கு அதிபன் சுக்கிரன்.

தயிர்

கிழக்குக் கோஷ்டத்தில் சதாசிவமென்னும் தத்துவத்தாலமைக்கப்பட்ட இடத்தின் மீதாகத் தாபிக்கப்

* இது சிவதருமோத்தரத்திற் சொல்லப்பட்டது.

பட்ட சுசாந்தமென்னும் பாத்திரத்தினுள்ளாகப் பொருந்திய தயிரை (ததி) தத்புருஷத்தா விருமுறை பூசித்து அபிமந்திரிப்பது தத்புருஷகுணம் பதிதற்காகும். இதனால் புத்திரப் பேறுண்டாம். இதற்கு அதிதேவதை சந்திரன்.

நெய்

தெற்குக் கோட்டத்தில் வித்தியாதத்துவத்தால் அமைக்கப்பட்ட இடத்தின் மீதாகத் தாபித்த தேஜோவத் பாத்திரத்தினுள்ளாகப் பொருந்திய நெய்யை அகோரத்தினால் மும்முறை பூசித்து அபிமந்திரிப்பது அகோரமென்னுங் குணம் பதிதற்காகும். இது யாவராலும் பூசிக்கப்படும் மோகங்கீததைக் கொடுக்கும். இதற்கு அதிதேவதை உருத்திரன்.

கோசலம்

வடதிசையில் புருஷதத்துவத்தினால் அமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய இரத்தினேதக பாத்திரத்தினுள்ளாக விருக்கும் கோசலத்தை வாமதேவத்தால் நான்கு முறை பூசித்து அபிமந்திரிப்பது வாமதேவகுணம் பதிதற்காகும். இது செல்வத்தைக் கொடுக்கும். இதற்கும் அதிதேவதை கங்கை.

கோமயம்

மேற்றிசையில் காலதத்துவத்தால் அமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய அமிர்தாத்மகபாத்திரத்திலிருக்கும் கோமயத்தைச் சத்தியோஜாதத்தால் ஜந்து முறை அர்ச்சித்து அபிமந்திருப்பது சத்தியோஜாதம் என்னுந் திருவருட்குணம் பதிதற்காகும். இது வியாதியை நீக்கும். இதற்கு அதிதேவதை சூரியன்.

கோமயத்தில் இச்சா ஞானக் கிரியா ரூபமான தளிருடன் வில்வந் தோற்றியது. அவ்வில்வத்தைத் திரு

மகன் விரும்பி அதன் கணிருக்கையால் ஸ்ரீபலம் என்னும் பெயரைப் பெற்றுச் சிவபெருமானுக்கு எக்காலமும் அணியத் தக்கதும் அர்ச்சித்தவர்களுடைய பாவங்களை நீக்குவதுமாகிய பெருமையைப் பொருந்தியிருக்கின்றது. பின்பு நீலோற்பலக் கிழங்கும் தாமரைக் கிழங்கும் தோற்றியன.

அரிசிமா

அக்கிநிதிசையில் பிருதுவிதத்துவத்தால் அமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய வியக்த பாத்திரத் திலிருக்கும் அரிசிமாவை இருதய மந்திரத்தால் ஒரு முறையருச்சித்து, அபிஷேகஞ் செய்வதாற் பலவித தானியாதிகளுக்கு அதிபராதலையும் மலநிவாரணத்தையும் அடைவர். அதிதேவதை விட்டுணு.

நெல்லிக் காப்பு

நிருதி திக்கில் அப்புதத்துவத்தாலமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய சூரியபாத்திரத்திலிருக்கும் நெல்லிக்காப்பை சிரோமந்திரத்தால் அருச்சித்து அபிஷேகம் செய்தோர் செல்வத்தையும் ரோக நீக்கத்தையுமடைவர். அதிதேவதை இலக்குமி.

மஞ்சட் காப்பு

வாயு திக்கில் மாயாதத்துவத்தா ஸமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய சம்யோக பாத்திரத்திலிருக்கும் மஞ்சளை கவசத்தால் ஒரு முறையபிமந்திரித்து அபிஷேகம் செய்தவர் அனேக சம்பத்தையும் இராசவசியத்தையும் அடைவர். இதற்கு அதிதேவதை சந்திரன்.

குசோதகம்

ஈசான திக்கிற் பிரகிருதி தத்துவத்தாலமைக்கப்பட்ட இடத்தின் மீதாகப் பொருந்திய அவ்வியத்த

மென்னும் பாத்திரத்திலிருக்குங் குசோதகத்தை மூலத் தினாலருச்சித்தபிடேகித்தவர்கள் பிரமலோகத்தையடைவர்.

பஞ்சகவ்விய திரவியங்கள் அனைத்தும் கிடையா விடின், தயிர், பால் என்னும் இவற்றுள் யாதாயினு மொன்றையும், கோமயம், கோசலமென்னுமிவற்றுள் யாதாயினுமொன்றையும் மற்றென்றுக்குப் பிரதிநிதி யாக வைத்துக்கொள்ளலாம். பஞ்சகவ்விய திரவியங்களுள் எது இல்லையோ அதற்குப் பதிலாக நெய்யை வைத்துக்கொள்ளலாகும். இங்ஙனம் அம்சமானுகமத் திற் கூறப்பட்டது.

பஞ்சாமிர்த விதி

பஞ்சாமிர்தமானது ரசபஞ்சாமிர்தமென்றும் பல பஞ்சாமிர்தமென்றும் இருவகைப்படும். பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என்பவற்றை விதிப்படி சேர்ப்பின் இரசபஞ்சாமிர்தமெனப்படும்.

பால், தயிர், நெய், தேன், சருக்கரை, கருப்பஞ்சாறு என்பவற்றால் பஞ்சாமிர்தங் கற்பித்து, பஞ்சகவ்வியம்போற் பூசிக்கவேண்டும். இதனாற் பஞ்சபாதக நாசமுண்டாம் என்று மகுடாகமங்கூறுகின்றது. இது ஏும் ரசபஞ்சாமிர்தமாமென அறிக.

தேன், பால், தயிர், நெய், சர்க்கரை என்பவற்றைக் கிரமாகக் கோட்டங்களில் வைத்து நாளிகேரோகத்தை சொன் கோட்டத்தில் தாபித்துப் பூசித்து எஞ்சிய வாழைப்பழத்தை மூலமந்திரத்தாற் பூசித்து அபிஷேகிக்குமாறு சூக்ஷ்மாகமஞ் செப்புகின்றது.

பால், தயிர், நெய், தேன், சர்க்கரை என்பவற் றேருடு விதிப்படி அமைக்கப்பட்ட வாழைப்பழம், பலாப் பழம், மாம்பழம் என்பவைகளது தொகுதி பல பஞ்சாமிர்தம் என்று சொல்லப்படும்.

நவகோஷ்டங் கற்பித்து நடுக்கோட்டத்திற் பாலை யும், கிழக்குக் கோட்டத்தில் தயிரையும், தெற்குக் கோட்டத்தில் நெய்யையும், வடக்குக் கோட்டத்தில் தேஜையும், மேற்குக் கோட்டத்தில் சர்க்கரையையும், அக்கினி திக்குக் கோட்டத்தில் வாழைப்பழுத்தையும், நிருதிதிக்குக் கோட்டத்தில் பலாப்பழுத்தையும், வாயு திக்குக் கோட்டத்தில் மாம்பழுத்தையும், ஈசான கோட்டத்தில் கந்தோகத்தையுந் தாயிக்கவேண்டும். பஞ்சகவ்வியத்துக்குக் கூறியவாறு கோஷ்டபூஷச முதலிய வற்றைச் செய்து சேர்த்து, அபிஷேகிக்கவேண்டும். கந்தோதகத்தைத் தனித்து அபிஷேகிக்கவேண்டும். இவ்வாறு சிந்திய விசுவத்திற் செப்பப்பட்டது.

வாழைப்பழம், பலாப்பழம், தேங்காய்த் துருவல், மாம்பழம், மாதுளம்பழம் என்னுமிவற்றைச் சேர்ப்பது பலபஞ்சாமிர்தமென்று சூட்சமாகம் செப்பும்.

பலாப்பழம், மாம்பழம், தேங்காய்த் துருவல், வாழைப்பழம், கருப்பஞ்சாறு என்னும் ஐந்து திரி வியங்களைச் சேர்த்துக்கொண்டு அபிஷேகிப்பதால் மகா பாதக நாசமுண்டாமென்றுங் காரணமாகம் கூறுகின்றது.

பஞ்சபலோதகம்

எலுமிச்சம்பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, குளஞ்சிப்பழச்சாறு, தமரத்தம்பழச்சாறு, மாதுளம்பழச்சாறு ஆகிய இவைகளை விதிப்படி கூட்டின் பஞ்சபலோதகம் எனப்படும். இவைகளைப் பதமந்திர முச்சரித்து அபிஷேகிக்க.

அபிஷேகபலன்

சந்தனுதித் தயிலம் சுகத்தையும், மாக்காப்பு, மலநாசத்தையும், நெல்லிக்காப்பு, (ஆமலகம்) ரோகநாசத்தையும், மஞ்சள்மா, இராசவசியத்தையும், பஞ்சகவ்வியம் ஆண்மகுத்தியையும், ரசபஞ்சாமிர்தம் வெற்றியை

யும், பவபஞ்சாமிர்தம் செல்வத்தையும், பஞ்சபலோதகமம் மந்திரசித்தியையும், பால் ஆயுள்விருத்தியையும், தயிர்பிரஜ்விருத்தியையும், நெய் மோகாத்தையும் தேனி சங்கீதவன்மையையும், கருப்பஞ்சாறு நித்தியசுகத்தையும், சருக்கரை சத்துருநாசத்தையும், வாழைப்பழும் பயிர்விருத்தியையும், பலாப்பழும் லோகவசியத்தையும், மாம்பழும் சகலவெற்றியையும், தமரத்தம் பழும் பூமிலாபத்தையும், மாதுளம்பழும் பகைநீக்கத்தையும், நாரத்தம்பழுமும் கிடாரநாரத்தம்பழுமும் சற்புத்தியையும், எலுமிச்சம்பழும் மிருத்யு நிவாரணத்தையும், தேங்காய்த்துருவலும் அன்னமும் அரசுரிமையையும், இளநீர் சற்புத்திரப்பேற்றையும், அபமிருத்துநாசத்தையும், கோரோசனை தீர்க்காடுளையும், பச்சைக்கற்பூரம் பயநாசத்தையும், கஸ்தூரி வெற்றியையும், பனிநீர் சாலோக்கியத்தையும், சந்தனக்குழம்பு சாயுச்சியத்தையும், சகஸ்ரதாரை ஞானத்தையும், ஸ்நபனம் ஜன்மசாபல்லியத்தையும் சாருப்பியத்தையும், கொடுக்குமென்று அபிஷேகபலன் வீராகமம் கூறுமென அறிக.

திருஞானசம்பந்தமூர்த்திசுவாமிகள்

பண் — காந்தாரபஞ்சமம்

பாலினுறு நெய்யாற் பழத்தினுற் பயின்ருட்டி
நூலினுன் மணமாலை கொணர்ந் தடியர் புரிந்தேத்தச்
சேவினுர் வயல்புடைகுற் செங்காட்டங் குடியதனுள்
காலினுற் கூற்றுவதைத்தான் கணபதிச் சரத்தானே.

திருநாவுக்கரசு சுவாமிகள்

பாவநாசத்திருக்குறுந்தொகை

பாவழும் பழிபற்றி வேண்டுவீர்
ஆலிலீங்க ககந்தாடு மவன்கழல்
மேவராய் மிகவும் மகிழ்ந் துள்குமின்
காவலாளன் கலந்தருள் செய்யுமே.

திருநேரிசை

தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரி யினான்னீர்
கொண்டிருக் கோதியாட்டிக் குங்குமக்குழம்பு சாந்தி
இன்டைகொண்டேற நோக்கியிசௌனை யெம்பிராளைக்
கண்டௌனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே

திருக்குறுந்தொகை

செய்ய மெனியன் றேனேஞு பறையிர
நெய்ய தாடிய நீலக் குடியுள்
மையலாய் மறவா மனத்தார்க் கெலாம்
கையில் ஆமலகக் கணியெக்குமே.

திருவொற்றுடை

சிவபெருமானுக்குத் திருவொற்றுடை சாத்தியவர்
கள் தங்கள் மரபிலுள்ள கோடி சுற்றுத்தினரை நரகத்
தினின்றும் நீக்கி அப்பெருமானுடைய திருப்பாத
நீழில் அடைவார்கள்.

கணபதி மகாலக்குமி குரு வந்தனம்

பீடத்தின் வாய்மூலையில் தெற்கு நோக்கிய முக
முடையவராய்க் கணபதியையும், அவருக்குக் கிழுக்கே
சிவசத்தி ரூபமாகிய மகாலட்சுமியையும் முன்சொல்
லப்பட்ட வடிவுடையவராய்ப் பூசித்து சுசானத்தில்
சதாசிவகுரு, அநந்தகுரு, ஶ்ரீகண்டகுரு, அம்பிகாகுரு,
ஸ்கந்தகுரு, விஷ்ணுகுரு, பிரமகுரு என்னும் சத்த
க்ரவர்களையும் தியானித்துப் பூசித்துச் சாமானியார்க்
கியங்கொடுத்து, கணபதி இலக்குமி சத்தகுரு இவர்
களை யான் சிவனைப் பூசிப்பதற்கு அனுமதிதரல் வேண்
டுமென்று பிரார்த்தித்து அனுமதியைப் பெற்றுக்
கொண்டு சிவத்தைப்பூசிக்க. சத்தகுருவையுஞ் சிவனு
கப் பாவித்துப் பூசிப்பதனால் ஞானமுண்டாம். பின்பு
சிவாசன பூசை செய்க.

சிவாசன உறுப்பு

சூர்மாசனம்

1. பிருதிவிதத்துவம் தாமரைக் கிழங்கு; அது ஆதாரசத்தியின் சிரசிலிருக்கும். நிவிர்த்தி கலையால் யியாபிக்கப்படும்.

காலாக்கினி ருத்திரபுவனம் முதல் பத்திரகாளி புவனம் வரையுமென்ன புவனங்கள் 108

இவை ஆதாரசத்தியின் உறுப்புக்களாக இருக்கும்.

அநந்தாசனம்

2. சலதத்துவம் கிழங்கை நெகிழ்விக்கும். இதில் அமரேசம் முதலிய புவனங்கள் 8

3. அக்கினிதத்துவம் ஒன்றுபடுத்தி நீரை இழுக்கும். இதில் அரிச்சந்திரம் முதலிய புவனங்கள் 8

4. வாயுதத்துவம் இயக்கிக்கூட்டும். இதில் கெயம் முதலிய புவனங்கள் 8

5. ஆகாசதத்துவம் இடங்கொடுக்கும்; இதில் வஸ்திரபாதம் முதலிய புவனங்கள் 8

6+10. கந்தம், இரசம், ரூபம், பரிசம், சத்தம் என்னுந் தத்துவங்கள் தாமரையின் முளையாகும். இதில் சகலண்டர் முதலிய புவனங்கள் 4

11+20. வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம், கரோத்திரம், துவக்கு, சட்ச, சிற்றவை, ஆக்கிராணம் என்னும் பத்துத்தத்துவங்கள் ஒன்பது துளைகள்

கருமேந்திரிய தத்துவங்களில் காலஞ்சன புவன பிருக்கும் 1

ஞானேந்திரியத்தில் சங்குகரண புவனமிருக்கும். 1

21, 22, 23. மனம், அகங்காரம் புத்தி என்னுந்
தத்துவங்கள் அகத்தில் நின்று தொழிற்படுத்தும். மன
தில் தூலேசுரபுவனம் 1

அகங்காரத்தில் தலேசுவரபுவனம் 1

சிம்ஹாசனம்

புத்தியின் பாவட்டங்களாகிய தருமம் முதலியவை
சிம்ஹவடிவங்களாக விருக்கும்.

புத்திதத்துவத்தில் ஐந்திரமுதலிய புவனம் 8

இந்திரபுவனத்தார் தரும குணமும், சௌமிய புவ
னத்தார் ஞானகுணமும், பரசாபத்திய புவனத்தார்
வெராச்கிய குணமும், பிரமபுவனத்தார் ஐசுவரியகுண
மும், கந்தருவபுவனத்தார். அதர்ம குணமும், இயக்க
புவனத்தார் அஞ்ஞான குணமும், இராக்கத புவனத்
தார் அவெராக்கிய குணமும் பைசாச புவனத்தார்
அனைசுவரிய குணமுமுடையராயிருப்பர்

யோகாசனம்

24. பிரகிருதிதத்துவம் இதில் அகிர்தம் முதலிய
புவனங்கள் 8

இவை பிரதிட்டாகலையால் வியாபிக்கப்பட்டவை.

25. புருடதத்துவம்: இதில் வாமம் முதலிய புவ
னங்கள் 6

26. அராகதத்துவம்: இதில் பிரசண்டம் முதலிய
புவனங்கள் 5

27. வித்தியாதத்துவம்: இதில் குரோதம் சண்டம்
என்னும் புவனங்கள் 2

28. கலாதத்துவம்: இதில் தியுதிசம்வர்த்தம் என்
னும் புவனங்கள் 2

29. நியதித்துவம்: இதில் சூரம் பஞ்சாந்தகம் என்னும் புவனங்கள்

30. காலதத்துவம்: இதில் ஏகவீரம் சிகேதம் என்னும் புவனங்கள் 2

சலதத்துவம் முதலிய இருபத்தொன்பதும் நாள் வடிவாகும். அமரேசம் முதலிய புவனங்கள் எழுபத் தைந்தும் நாளத்தின் முட்களாகும்.

31. அசுத்தமாயாதத்துவம் புறவிதழாகும்; இதில் மகாத்யுதி முதலிய புவனங்கள் 8

இத்தத்துவங்கள் வித்தியாகலையால் வியாபிக்கப் பட்டவை.

பதுமாசனம்

32. சுத்தவித்தியாதத்துவத்தில், அஷ்டவித்தியேச வர சூபங்களாகிய எட்டுத் தளங்களிருக்கும். தளாக்கிரங்களில் சூரியமண்டலமிருக்கும்.

விமலாசனம்

33. சுசுவரதத்துவம்

34. சாதாசிவதத்துவம் 64 கேசரங்கள். அவை கலா சத்திகளின் வடிவங்களாய் அமைந்துள்ளன. இவை சாந்திகலையையுடையன.

கேசராக்கிரத்தில் சோமமண்டலம். கிழக்குமுதல் எட்டெட்டாகவுடைய 64 கேசரங்களிலும் வாரமை முதலிய எட்டுச்சத்திகள் இருப்பது. சாதாக்கிய தத்துவத்தில் சாதாக்கிய புவனம் 1

35. சத்தித்தத்துவம் பொகுட்டு வடிவாகும்; பொகுட்டு நுனியில் அக்கினிமண்டலம். பொகுட்டில்

மனேன்மனியிருக்கும் இதில் நிவிர்த்தி முதலிய
புவனங்கள் 5

36. சிவதத்துவம் ஐம்பது பீசவடிவாகும். அவை
ஐம்பது வர்ணங்களை அதிதேவதையாகவுள்ளன. இதில்
இந்திகை முதலிய புவனங்கள் 10

சத்திமண்டலம் பிரணவாசனம்

சிவாசனம்

ஆதாரசத்திமுதல் குடிலாசத்தியந்தமாகவுள்ளதும்,
முப்பத்தாறு தத்துவங்களையும் இருநூற்றிருபத்து
நான்கு புவனங்களையும் உறுப்பாகவுள்ளதும், அநந்
தாசனம் சிம்ஹாசனம், யோகாசனம், பதுமாசனம்,
விமலாசனம் என்னும் ஐந்து பிரிவுகளையடையதுமாகிய
பெருமை வாய்ந்தது. சிவமூர்த்திக்கு ஆசனமாம்.
ஆதாரசத்திமுதல் குடிலாசத்தியீருக அடைவிலே அருச்
சிப்பது திராசனமாம்.

சைவ சமய நெறி

ஆதார சத்தி முதற்குடிலா சத்தியந்த
மோதாய் திராசனமென் ஞேந்து.

சிவதருமோத்தரம்

பதுமாதனந் தானுற விருப்பர் சதாசிவர்
தத்துவத்த விசினுங்நேதே.

கூர்மாசனம்

காலாக்கினிருத்திர புவனத்துக்குக் கீழுள்ளதாகிய
கூர்மத்திற் பால்போன்ற வெண்மையான தேகமுள்ள
தாய், சிரசில் வித்தின்முளைபோன்ற வடிவடையதாய்,
வரதம் அபயம் பாசம் அங்குசமாகிய ஆயுதங்களைத்

தரித்ததாய், உலகத்துக்கு ஆதாரமாய், அநாகதருடைய மூர்த்திபேதமாயுள்ளதுமாகிய ஆதாரசத்தியிருக்கும். இச்சத்தி பிரமாண்டத்தை வியாபித்துப் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டுப் பின்னர் அண்டத்தைக் காரியப்படுத்திக் கூந்தத்திலுதித்த முனைபோலிருக்கும். இதனை முதலில் இலிங்கபீடத்தின் கீழ்ப்புறத்திலே கூர்மசிலையிற் பூசிக்கவேண்டுமென்று ஸ்ரீமத் சர்வஞானேத்தரத்திற் சொல்லப்பட்டது.

1. பிரமாண்டத்துட் காலாக்கினி ருத்திரபுவனமானது பொன்மயமானதும் கோடி சூரியப்பிரகாசமுள்ளதுமாயிருக்கும். அதனுள் காலாக்கினிருத்திரரானவர் அம்பும் வாளும் வில்லும் பரிசையுந் தரித்தவராய்த் தமது சாருப்பியத்தையடைந்த அநேக ருத்திரர்களாற் சூழப்பட்டிருப்பர். 2. அப்புவனத்துக்குமேலுள்ள நரகங்களுக்கதிபராகிய கூர்மாண்டருத்திரர் பிரளயகால சூரியனைப் போலவும், அக்கினியைப் போலவும் ஒளியுள்ளவராய், மழுவும் வில்லும் அம்பும் பரிசையுந் தரித்தவராய்த், தம்மைப்போன்ற அநேக ருத்திரராற் சூழப்பட்டிருப்பர். 3. ஏழு பாதாளங்களுக்குமேல் அவ்வப் பாதாளாதிபருக்கெல்லாந் தலைவரான ஆடகேச வரர் பொன்மயமான ஆலயத்தில் தேவர் முதலியோர் தமது பாதங்களிற்றுதிக்க வீற்றிருப்பர். பொன்மயமான பாதாளங்களுக்கதிபராகையால் ஆடகேசர ரெனப்படுவர், 4. இதற்குமேற் பிரம புவனமும், 5. வைஷ்ணவ புவனமும், 6. உருத்திரபுவனமுமிருக்கும்.

குக்குடாண்டம் போன்றிருக்கின்ற அண்டகடாகப் புறம்பே கிழக்கு முதலிய பத்துத்திக்குகளிலுமிருக்கின்ற நூறு புவனங்களிலும் நூறு ருத்திரரிருப்பர். அவர்கள் பலவிதமான ரூபங்களையடையவர்களாயும், மிகுந்தசக்தியுள்ளவர்களாயும், பலவிதமான ஆயுதங்களைத்

தரித்தவர்களாயும், அநேக பரிவாரங்களாற் சூழப்பட்டவர்களாயுமிருப்பர்.

இந்திரதிக்கில் கபாலீசர், அசர், புத்தர், வச்சிரதேசர், பிரமர்த்தனர், விபூதி, அவ்வியயர், சாத்தாபிநாகி, திரிதசாதிபர் என்னும் பத்துருத்திரரும் இந்திரனுடைய பலத்தையடக்கி அவனுற் பூசிக்கப்பட்டிருப்பர்.

அக்கினிதிக்கில் அக்கினி ருத்திரர், உதாசனர், பிங்களர், காதகர், ஹரர், சுவலனர், தகனர், பப்புரு, பஸ்மாந்தகர், ஷயாந்தகர், என்னும் பதின்மரும் அக்கினியினுடைய பலத்தையடக்கி அவனுற் பூசிக்கப்பட்டிருப்பர்.

யமதித்கில் யாமியர், மிருத்யு, ஹரர், தாதா, விதாதா, கர்த்தா, சம்யோக்தா வியோக்தா, தருமர், தருமேசர் என்னும் பத்துருத்திரரும் இயமனுடைய பெலத்தை அடக்கி அவனுற் பூசிக்கப்பட்டிருப்பர்.

நிருதிதிக்கில் நிருதி, மாரணர், ஹந்தா, குளுராக்ஷர், பயாநகர், ஊர்த்துவசேபர், விரூபாக்ஷர், தூமிரர், லோகிதர், தம்ஷ்டிரி என்னும் பதின்மரும் நிருதியினுடைய பெலத்தை அடக்கி அவனுற்பூசிக்கப்பட்டுத் தலைவராயிருப்பர்.

வருணதிக்கில் பெலர், அதிபெலர், பாசஹஸ்தர், மகாபலர், சுவேதர், ஜயபத்திரர், தீர்க்கபாகு, சலாந்தகர், மேகநாதர், சுநாதர் ஆகிய பத்துருத்திரரும் வருணனுடைய பெலத்தையடக்கி அவனுற் பூசிக்கப்பட்டிருப்பர்.

வாயுதிக்கில் சீக்கிரர், கரு, வாயுவேலர், சூக்குமர், தீக்ஷணர், ஷயாந்தகர், பஞ்சாந்தகர், பஞ்சசிகர், கபர்த்தி, மேகவாகனர் ஆகிய பத்துப்பேரும் வாயுவி

நுடைய பெலத்தையடக்கி அவனுற் பூசிக்கப்பட்டி ருப்பர்.

குபேரதிக்கில் நிதீசர், ரூபவான், தண்ணியர், சௌமியர், சடாதரர், இலட்சுமிதரர், இரத்தினதரர், ஸ்ரீதரர், பிரசாதர், பிரகாமர் ஆகிய பத்துருத்திரரும் குபேரனுடைய பெலத்தையடக்கி அவனுற் பூசிக்கப் பட்டிருப்பர்,

ஈசானதிக்கில் வித்தியாதிபர், ஈசானர், சர்வஞ்ஞர், ஞானி, வேதபாரகர், சுரேசர், சர்வர், சியேட்டர், பூத பாலர், பலிப்பிரியர் என்னும் பத்துருத்திரரும் ஈசான நாயகராயிருப்பர்.

அண்டகடாகத்தின் மேலே பிரமதிக்கில் சம்பு, விபு, கணுத்தியக்ஷர், திரியக்ஷர், திரித்சேருவரர், சம்வாஹர், விவாஹர், நபஸ், லிப்ஸ் திரிலோசனர் என்னும் பத்துருத்திரரும் பிரமாவினுடைய பெலத்தை அடக்கி அவனுற் பூசிக்கப்பட்டிருப்பர்.

அண்டகடாக வோட்டுக்குக்கீழ் விட்டுனுதிக்கில் விருஷ்டர், விருஷ்தரர், அநந்தர், குரோதனர், மாருதாசனர், சிரசனர், உதும்பரீசர், பணீந்திரர், வஜ்ரர், தம்ஷ்டிரி ஆகிய பத்துருத்திரரும் விட்டுனுவினுடைய பெலத்தை அடக்கி அவராற் பூசிக்கப்பட்டிருப்பர்.

வாயுசங்கிதை

உருத்திரர் சகத்தினை யுறைந்திங் கேவவார்

சரித்திடு சமடமுடிச் சதவுருத்திரர்

பொருத்திய வண்டங்கள் முழுதும் போற்புறத்

திருத்திய வாணையே செலுத்தி வைகுவார்.

பிரமாண்டத்துக்குமேல் வீரபத்திர புவனமும் பத்திரகாளிபுவனமுமிருக்கும். ஆகப் பிருதிவிதத்துவ புவனங்கள் நூற்றெட்டு.

1. அனந்தாசனம்

பிருதிவிதத்துவம் மாணிக்கரத்தினம் போன்ற கிழங்காகவும், கலாதத்துவம் வரையும் ஓருஞ்சுவாகிய நாளமாகவும், பாவங்களாகிய முட்களுள்ளதாகவும், அநேக தளங்களோடு சூடியதாகவுமுள்ள கலக்கப் பட்ட மயாதத்துவமாகிய மகாபத்மத்தைத், தியானிக்க வேண்டும்.

அந்தப் பத்மத்தின் நடுவில் இருப்பவரும், அதோ வியாபகத்தோடு சூடியவரும், வெண்மை நிறமுடைய வருமாகிய அநந்தேசரை சிவாசனமாகிய பிரமசிலையின் நடுவில் தியானிக்க.

முன்சொல்லப்பட்ட தாமரைக்கிழங்கைச் சலத்துவமானது நனித்துக் குளிர்வித்து நெகிழுச் செய்யும். அமரேசர், பிரபாசர், நெமிசர், புஷ்கரர், ஆஷாடி, டிண்டிமுண்டி, பாரபூதி, இலகுளீசரர் என்னும் எட்டுப் பேரும் இத்தத்துவத்திலுள்ள போகழுமிகளிலிருக்கும் ஆன்மாக்கள் அனுபவிக்கும் பலன்களை நியமிக்கின்ற வர்களாய்க் * குற்யாட்டக கணங்களாயிருப்பர்.

மேற்கூறிய எட்டு ருத்திரர்களுள் இலகுளீசர் வலக்கரங்களில் மழுவும் சூலமும், இடக்கரங்களில் கமண்டலமும் ஞானமுத்திரையுந் தரித்தவராய், ஆன்மாக்களுடைய ஆணவாதி மலங்களைப் போக்கி நற்கதியனுக்கிரகிக்குமாறு ஆசாரிய மூர்த்தியாய் வீற்றிருப்பர்.

அக்கினி தத்துவமானது உஷ்ணத்தை யண்டாக்கி நீரையிழுத்து ஒன்றுபடுத்தும். அரிச்சந்திரர், ஸ்ரீசௌவர், ஜல்பியேசரர், ஆம்ராதகேசவரர், மத்தியமேசரர், மகாகாளர், கேதாரர், பைரவர் என்னும் அதி குற்யாட்டக கணர்கள் ஆன்மாக்களுக்குப் போகநியமனஞ்ச செய்வர்.

* மிருகேந்திராகமம்.

வாயுதத்துவமானது இயக்குவித்துக் கூட்டும். கெயர், குருகோஷத்திரர், நாகலர், நகலர், விமலேசுரர், அட்டகாசர் மகேந்திரர், பீமேசுரர் என்னும் குற்யத ராஷ்டகர் எண்மரும் வாயுதத்துவத்திலிருப்பர்.

ஆகாச தத்துவமானது இடங்கொடுத்து வெளியாய் நிற்கும். வஸ்திரபாதர், உருத்திரகோடி, அவிமுக்தர், மஹாலயர், கோகர்ணர் பத்திரகர்ணர், சுவர்ணகூர், தாணு என்னும் பவித்திராஷ்டக கணர்கள் அப்புவனங்களிலுள்ள ஆன்மாக்களுக்குப் போக நியமனஞ்செய்வர்.

தாமதகுணத்தை மிகுதியாகவுடைய பூதாதி அகங்காரத்தினின்றுந் தோன்றிய கந்தம் இரசம் ரூபம் பரிசம் சத்தம் ஆகிய தன்மாத்திரைகளைந்தும் தாமரையின் பவளம் போன்ற முளையாகும். இராசதகுணத்தைப் பொருந்திய வைகாரியகங்காரத்திலே தோன்றிய வாக்குபாதம் பாணி பாயு உபத்தம் ஆகிய கன்மேந்திரியங்களைந்தும். சாத்துவிக குணத்தைப் பொருந்திய தைசதவகங்காரத்தில் தோன்றிய சுரோத்திரம் துவக்குசட்ச சிற்றவை ஆக்கிராணமாகிய ஞானேந்திரியமைந்தும் ஆகப்பத்துத் தத்துவங்களும் ஒன்பது துளைகள். இவைகளுக்குக் கரணமென்று பெயர். ஒன்பது துளைகள் வழியாக இச்சாசத்தி ஞாசத்தி கிரியாசத்திரூபமாதிய சுழுமுளை பிங்கலை இடை என்னும் மூன்று நாடிகள் சுஞ்சரிக்கும். ஒவ்வொன்றும் மும்மூன்றுகிடையிலை.

மனஸ்தத்துவம் அகங்காரதத்துவம் புத்தி தத்துவமென்னும் மூன்றும் அகத்து நின்று தொழிற்படுத்துமாகையால் அந்தக்கரணமென்று சொல்லப்படும். இவற்றுள் மனத்தத்துவம் சங்கற்பிக்கும். அகங்காரதத்துவம் நடுவிலிருந்து பலவிருத்திகளைக் கொடுக்கும். அது எட்டு வகைப்படும். அவை * தைசதவகங்காரம்,

* தைசதம்—அறிவு

△ வைகாரியகங்காரம், ○ பூதாதியகங்காரம், போகம் புசிக்கைக்கு மாறுபாடான தமம் என்னும் கங்காரம், அதிற் பெரியதான் மயக்கமாகிய மகாமோகம், இருள் பொருந்திய தமிச்சிரமென்னு மகங்காரம், அதிற்றெறி யாமையென்னும் அந்ததாமிச்சிரம் என்பன. இவை ஆன்மாவின் நற்குணத்தை மறைப்பன. தன் மாத் திரையிலும் இந்திரிய தத்துவங்களிலும் மனத்தத்துவம் அகங்காரதத்துவத்திலுமுள்ள எட்டுப்புவனங் களில் * சுகலண்டர் முதலிய தானுவாஷ்டக கணங்கள் இருப்பர்.

2. சிம்ஹாசனம்

அநந்ததேவருடைய பெலருபங்களும், ஒன்றுக் கொன்று பின்பறஞ் சேர்ந்தவைகளும், கிருதயுகம் திரோதாயுகம் துவாபரயுகம் கலியுகமென்னும் நான்கு யுகங்களின் ரூபங்களாகிய கால்களையுடையவைகளும், அக்கினிதிக்கு முதல் ஈசானதிக்கு வரையுமுள்ள கோணங்களில் தருமம் ஞானம் வைராக்கியம் ஐசுவரிய மென்னும் பெயர்களையுடையவைகளும், வெண்மை சிவப்பு பொன்மை கறுப்பு என்னும் நிறங்களையுடைய வைகளும் ஆகிய சிங்கங்களிருக்கின்றன. கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும் முறையே வெண்கறுப்பு, வெண்சிவப்பு, சிவப்புக் கலந்த பொன்னிறம், பொன்மை கலந்த கறுப்பு என்னும் நிறங்களையுடைய நான்கு காத்திரங்களாகிய அதர்மாதிகள் இருக்கின்றன.

△ வைகாரி—தொழில். ○ பூதாதி—உருவம்.

* பஞ்சதன் மாத்திரைகளில் சுகலண்டர், துவிரண் டர், மாகோடர், மண்டலேசரர்-4. கண்மேந்திரியத்தில் காலாஞ்சனர்-1. ஞானேந்திரியத்தில் சங்குகர்ணர்-1. மனத்தத்துவத்தில் தூலேசர்-1. அகங்கார தத்துவத் தில் தலேசுவரர்-1. ஆக-8.

அல்லது உடம்புகள் வெண்மை நிறமானவைகளும் மூன்று கண்களையுடையவைகளும். அசைவற்றைக் கிரசு. கழுத்து ஆகிய இவைகளையுடையவைகளும். மனித ரூபமுடையவைகளும், புத்தியின் குணங்களாகிய அதன்மம் முதலியவைகளை அதிட்டிக்கிள்றவைகளுமாகிய சிங்கங்கள் இருக்கும். எனக்கொள்ளுதலுமாம்.

புத்தித்ததுவம்

இராசதமும் தாமசமுங் குறைந்து சாத்துவிகம் மேலிட்ட தத்துவம் புத்தியாம், அப்புத்தி எட்டுக் குணங்களையுடையது. அவை தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதருமம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்பன.

புத்தி தத்துவத்தில், பைசாசம், இராக்ஷசம், யக்ஷம், கந்தர்வம், இந்திரம், சௌமியம், பிராசேசம், பிராமம் என்னும் புவனங்கள்.

3. யோகாசனம்

குணத்ததுவம்

ஆலம் வித்தில் அங்குரந் தோன்றியது போல அவ்வியத்தத்தில் சாத்துவிகம், இராசதம், தாமதமென மூன்றும் தோன்றும் இக்குணங்கள் வியத்தமாயும் பிரிந்து தோன்றுதும் சமமாய் நின்ற அவதரம் குணத்ததுவமாம்.

அவற்றுள் சாத்துவகுணம் பதினைந்து விருத்திகளையுடையது. அவை சாதிநெறி நிற்றல், பெரியோரைப் பேணல், கற்றுறிவுடைமை, இனியவை கூறல், தற்புக்மாகமை, உள்ளதே வருமென மகிழ்ந்திருத்தல், நடுவுநிலைமை, சுத்தநியமம் பொறை, கடைப்பிடி, பிறர்க்கிதஞ் செய்தல், இந்திரலோகாதிகளில் வாஞ்சை, பிறர்

தன்னைப் புகழுங்கால் தான் தன்னை யிகழ்தல், அடக்கமுடைமை, தன்பா லிரந்தார்க்கு இரங்குதல் என்பன.

இராசதகுணம் ஒன்பது விருத்திகளை யுடையது. அவை செளரியம், குருரமுடைமை, ஊக்கமுடைமை, மானமுடைமை, வைராக்கியம், பலம், வன்கண்மை, கோபியாதல், இடம்பத்தனம் என்பன.

தாமதகுணம் ஒன் பது விருத்திகளை யுடையது. அவை அழுத் தகாதவற்றிற்கு அழுதல், கல்வியில்லாராதல், இகழ்ந்தாரைச் சேர்ந்து வாழ்தல், கோளுரை, மமதை, பேருறக்கம், நன்மை செய்தற் கிளைத்தல், குலம் குணம் ஈகை இரக்கங்களாலே தனக்கு ஒருவரும் நிகரில்லை யென்கை, திருடுதல் என்பன. ஆக விருத்திகள் முப்பத்து மூன்றுகும்.

மூலப்பிரகிருதி

குணதத்துவத்தின் காரணமாகிய மூலப்பிரகிருதி முக்குணவடிவாயிருக்கும். அதில் எட்டுப் புவனங்கள் உள்ளன. அவை அகிர்தம், கிர்தம், பைரவம், பிராமம், வைணவம், கௌமாரம், ஓளமம், ஸ்ரீகண்டம் என்பன. இவை யோகீசுவரருடைய தானங்கள்.

பிராம்மபுவனம்

இவற்றுள் பிராம்மபுவனத்தின் நடுவணைகப் பொருந்திய பொன்மயமான ஆலயத்தில் பிரமாவான வர் அசுத்த தத்துவவாசிகளாகிய ஆன்மாக்களைச் சிருட்டித்துக் கொண்டிருப்பர்.

வைணவபுவனம்

பிராம புவனத்துக்கு மேல் இந்திரநீலம் போன்ற தும் போகங்களையும் அலங்காரத்தையு முடையதுமாகிய வைஷ்ணவ புவனத்தின் நடுவணைகப் பொருந்திய ஆல

யத்தில் விஷ்ணுவானவர் ஆன்மாக்களைப் பரிபாலஞ் செய்துகொண்டு, தம்மைப் போன்ற சார்ந்தியத்தைப் பெற்ற அநேக அடியார்களாலே சூழப்பட்டிருப்பார்.

பிருதுவி முதலிய ஐந்தும், மனம், அகங்காரம், புத்தி, பிரகிருதியும் ஆகிய ஒன்பது தத்துவங்களும் விஷ்ணுவினுடைய இருதயத்துள்ளே செறிந்துநின்று அறிவை விளக்கு மெனச் சிவதரு மோத்தரம் கூறுகின்றது.

கௌமார புவனம்

அதற்குமேல் முத்தின் பிரபை போன்ற கௌமார புவனத்தில் குமாரக் கடவுள் எழுந்தருளியிருப்பர். அவரைத் தியானித்தவர்கள் அப்புவனத்தை யடைந்து விரும்பியபடி அளவிறந்த போகங்களை அனுபவித்திருப்பர்.

ஓளம புவனம்

அதற்குமேல் ஓளம புவனத்திலிருக்கும் உமாதேவி யாரை உதயகிரியி ஹதிக்கும் கோடிகுரியப் பிரகாசம் போலத் தியானங்கு செய்தவர்கள் அப்பவனத்தில் வாழ் வார்கள்.

ஸ்ரீகண்ட புவனம்

உமா புவனத்துக்கு மேல் கோடி ஆதித்தியப் பிரகாசம் போன்றதும், அளவற்ற வளங்களை யடையதும், உவமிக்க வொண்ணதைதும், உருத்திரர் விஷ்ணு முதலா ஞேர்களாற் சேவிக்கப்படுவதுமாகிய பிரகிருதிச் சிவலோகத்தில் ஸ்ரீகண்டபரமேசுரர் இருப்பர். அநந்தேசரால் அதிட்டிக்கப்பட்ட இவ் வுருத்திரர் அவ்வியத்தை திற்குக் கீழ்ப் பிரமாவை அதிட்டித்துப் படைத்தலையும், விட்டுனுவை அதிட்டித்துக் காத்தலையும் காலாக்கினி ருத்திரரை அதிட்டித்துந் தாமாகவும் சங்கார கிருத்தியத்தையுஞ் செய்வர்.

கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் அவ்வியக் தம் நியதி காலம் கலை என்னுந் தத்துவங்களிருக்கும். மேன்மேகலையின் கீழ்ப்பாகத்தில் சிவப்பு நிறம்பொருந் திய பத்மத்தின் கீழிதழ் அசுத்தமாயா தத்துவம் வரையு மிருக்கும். அதற்கு மேல் வெள்ளை நிறம் பொருந்திய மேலிதழ் சுத்தவித்தியா தத்துவத்தின் கீழ்ப்பாகம் வரையு மிருக்கும். வித்தியாகலை யோகாசனத்தை அதிட்டித்து நிற்கும். யோகாசனம் ஆன்மாக்களுக்கு அறி வைக் கொடுக்கு மிடம்.

நாதரூபமாகிய சிவத்துவம் அதோமாயையிலே நின்று ஆன்ம தத்துவம் இருபத்துநாலுக்கும் உபதானமாகிய பிரசிருதி மாயையை உண்டாக்கியும், சுத்திதத்துவத்தை அதிட்டித்துக் காலம், நியதி, கலை என்னும் தத்துவங்களைத் தோற்றுவித்தும், சுத்த வித்தை வித்தை யைத் தோற்றுவித்தும் ஈசுவரம் அராகத்தைத் தோற்று வித்தும், இங்ஙனம் தோற்றுவிக்கப்பட்ட காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்களும் சூடிய சங்கத்தில் உண்டான புருட தத்துவத்தை சாதாக்கிய தத்துவம் காரியப்படுத்தியும் வரும்.

இச்சாசக்தி ஈசுவர தத்துவத்தை எழுப்ப, ஈசுவர தத்துவம் அராக தத்துவத்தை எழுப்ப, அராக தத்துவம் பெத்தான்மாக்களுக்கு இச்சையை எழுப்பும், முத்தான்மாக்களுக் குண்டாக்காது.

கிரியாசக்தி சுத்திதத்துவத்தை எழுப்ப சுத்திதத்துவம் கலாதத்துவத்தை எழுப்ப, கலை ஆணவத்தைச் சிறிதே நீக்கி, அந்தக் கலைவடிவாக ஆன்மாவுக்குச் சிறிதே அறிவை உண்டாக்கும். கலா என்பதற்கு நீக்கலும் நியமித்தலும் அர்த்த மாகையால் அந்தக் கலையானது கண்ம விருளை நியதி ரூபாமான போக நியமனத்தைச் செய்யும். எங்கும் மூடிக் கொண்டிருக்கும் அந்தகாரத்தில் தீபமானது அந்த இருளை ஒரு பக்கத்

தில் ஒதுக்கி விஷயத்தைக்காட்டுவது போல, எங்கும் மறைத்துக்கொண்டிருக்கும் மலத்தை ஒருபக்கத்தில் தள்ளி ஞானத்தைப் பிரகாசிப்பிக்கும்.

ஞானசத்தி சுத்தவித்தையை எழுப்ப, சுத்தவித்தை வித்தியாத்துவத்தை எழுப்ப, வித்தை ஆன்மாக்களுக்கு அறிவை உண்டாக்கும்.

கிரியாசத்தி சுத்தித்துவத்தைக்கொண்டு நியதியை எழுப்ப நியதிபொருளை நிச்சயிக்கும். கிரியாசக்தி சுத்தித்துவத்தைக் கொண்டு காலத்தை எழுப்ப, காலம் ஆன்மாவுக்கு முக்காலங்களிலுள்ள புசிப்பைக் கூட்டும்.

புருடத்துவத்திலுள்ள புவனங்களில் வாமர், பீமர், உக்கிரர், பவர், ஈசானர், ஏகவீரர் என்னுமறுவரும் அதிபராயிருப்பர். அராக தத்துவத்திலுள்ள புவனங்களில் பிரசண்டர், உமாபதி, அஜர், அனந்தர், ஏகவத்திலுள்ள புவனங்களில் குரோதர், சண்டர் என்னுமிருவருமதிபராயிருப்பர். வித்தியாதத்துவத்திலுள்ள புவனங்களில் தியுதி சம்வர்த்தர் என்னுமிருவரும் அதிபராயிருப்பர். நியதி தத்துவத்திலுள்ள புவனங்களில் சூரர் பஞ்சாந்தகர் என்னுமிருவரும் அதிபராயிருப்பர். காலத்துவத்திலுள்ள புவனங்களில் ஏகவீரர் சிகேதர் என்னுமிருவருமதிபராயிருப்பர். ஆகப்பவு னங்கள் 19.

சலத்துவமுதல் இருபத்தொன்பது தத்துவங்கள் பத்மத்தின் இந்திரநீலம் போன்ற நாளவடிவாகும். இத்தத்துவங்களிலுள்ள எழுபத்தைந்து புவனங்கள் நாளத்தினுடைய முட்களாகும். புத்தித்தத்துவத்தினுடைய காரியங்களும் குணத்தத்துவத்தினுடைய விருத்திகளும் நாளத்தினுள்ளாகப் பொருந்திய நூலாகும். அச்தமாயாதத்துவம் புறவிதழாகும். மாயையிலுள்ள

எட்டுப்புவனங்களுக்கும் மகாத்யதி, வாமதேவர், பவர் உத்பவர், ஏகபிங்கவர், ஏகேஸனர், ஈசானர், அங்குஷ்டமாத்திரர் என்பவர் அதிபராயிருப்பர்.

இதுவரையும் பதுமத்தின் கீழ்ப்பாகுஞ் சொல்லப் பட்டது. இதற்கு மேலுள்ள சுத்தவித்தியாதத்துவ முதல் சிவதத்துவம் வரையிலுள்ள ஐந்து தத்துவங்களும் பதுமத்தின் மேற்பாகமாகும்.

4. பதுமாசனம்

சுத்தவித்தியாதத்துவம்

கிரியாசத்திகுறைந்து ஞானசத்தி அதிகமாக அதிஷ்டத்தபோது சுத்தவித்தியாதத்துவம் தோன்றும் சுத்தவித்தியாதத்துவத்தில் அஷ்டவித்தியேசுரரூபங்களாகிய அஷ்டதனங்களிருக்கும்.

அஷ்டவித்தியேசுவரர்

மலபரிபாகத்தின் மிகுதியாலே சிவபெருமானுடைய அனுக்கிரகத்தை அடைந்தவர்களும், ஈசவரதத்துவபுவனுதிபர்களும், சுத்தகோடிமகா மந்திரேசரைப் பிரேரிப்பவர்களுமாகிய அநந்தர் சூட்சமர் சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி என்னும் அஷ்டவித்தியேசுவரர்கள் எட்டிதழ் வடிவங்களாக இருப்பார்கள்.

இவர்களுள் அநந்ததேவர் மற்றைய வித்தியேசுவரர் க்கும் சுத்தவித்தியாதத்துவவாசிகளுக்கும் ஏஜையோருக்குந் தலைவராய் மாயையைக் கலக்கி, மாயாதத்துவ புவனங்களை உண்டாக்குவர். இவர் பரமசிவனுக்கு வேறூய் அதிகாரமல்மொன்றுடையராய் இருப்

பர். பாகம் வந்தகாலத்தில் சிவனாரூபால் முத்தியையடைவர்.

மலபரிபாகத்தின் மந்தத்தாலே சிவனுடைய அனுக்கிரகத்தைப் பெற்றும் அபக்குவமலராயுள்ளவர்களும் அஷ்டவித்தியேசுரர்களாற் பிரேரிக்கப்படுவர்களுமாகிய சுத்தகோடி மகாமந்திரேசுரர் இருவகைப்படுவர். அவர்களுள் மூன்றரைக்கோடிபேர் பதவியை வெறுத்துக் குருமூர்த்திகளாயிருந்து சிவானுக்கிரகத்தினுற் சகலரை இராஷ்டிக்குங் காரணர்களாயிருப்பர். மகாபிரளகாலத்தில் சிவன்தாமாக வந்து அனுக்கிரகஞ்செய்து இவர்களுக்கு மோஷத்தைக் கொடுப்பர். மற்றைய மூன்றரைக்கோடி பேர்களை மயாதத்துவத்துக்குமேற் சுத்தவித்தியாதத்துவத்துக்குக்கீழ் அதிகாரமுள்ளவர்களாகச் செய்து, சங்காரகாலத்திற் குருமூர்த்தியை அதிட்டித்து அனுக்கிரகஞ்செய்வர்.

குரியமண்டலம்

தளாக்கிரங்களில் கோடிகுரியப்பிரகாசமுள்ள சிவகுரியமண்டலத்தைப் பூசித்து, அதில் பொன்னிறமான சரீரத்தையும், நான்கு கரங்களில் சுருக்கு, தண்டம் உருத்திராக்கவடம் தருப்பையாகிய இவைகளையுடையவராய்ப் பிரமாவைத் தியானிக்க.

கணநாதர்

சுத்தவித்தியா தத்துவத்தில் நந்தி, மகாகாளர் பிருங்கி, விநாயகர், இடபதேவர், கந்தர், தேவி, சண்டர் என்னுங் கணநாதர் எண்மருஞ் சிவபெருமானைச் சித்தாந்தசாத்திரத்தினுலே பூசித்துக்கொண்டிருப்பர்.

சுத்தகோடிமகாமந்திரம்

பிருகுணி, பிரமவேதாளி, தானுமதி, அம்பிகை, உருபிணி, நந்திநி, சுவாலா என்னும் ஏழுவித்தியே

சுவரிகளும் மண்டலே சுரர்களாவே துதிக்கப்பட்டிருப்பர். இவர்கள் சந்தகோடிமகா மந்திரங்களுக்கு சுசுவரிகள் என்று மிருகேந்திரம் கூறும்.

ஏழுகோடிமந்திரங்கள் நம, ஸ்வாஹா, ஸ்வதா, வெளஷட்ட, வஷட்ட, பட்ட, ஹாம் என்பன. நம என்பது இருஷிகளுக்கும், ஸ்வாகா என்பது தேவர்களுக்கும் ஸ்வதா என்பது பிதிரர்களுக்கும் வெளஷட்ட என்பது பூதமுதலியவற்றிற்கும், வெளஷட்ட என்பது மனுடருக்கும், பட்ட என்பது உக்கிர விக்கிரகங்களுக்கும், ஹாம் என்பது ஆஞ்ஞஞ்சலைவருக்குமாம்.

நம என்பதை அந்தமாக விட்டய மந்திரம் புருஷரூபமாம்; ஸ்வதா ஸ்வாகா என்பவற்றை, அந்தமாகவுடைய மந்திரம் ஸ்திரீரூபமாம்: பட்ட, வஷட்ட வெளஷட்ட, ஹாம் என்பவற்றை இறுதியாகவுடைய மந்திரம் நபஞ்சகரூபமாகும்.

இருதயாயநம, சிரசே சுவாகா, சிகாயைஷட்ட, கவசாயஹாம், நேத்திரேப்யோ வெளஷட்ட, அஸ்திராயபட் உபாங்கேப்ய சுவதா என ஒவ்வொரு கோடியாய் ஏழுகோடியும் வந்தவாறு காண்க. கோடி என்பது அந்தம்.

5. விமலாசனம்

சுசுவரதத்துவம்

ஞானசத்திகுறைந்து கிரியாசத்தி அதிட்டித்தபோது சுசுவரதத்துவம் தோன்றும். இதற்கு மகேசுரர் அதிபர்.

சதாசிவதத்துவம்

ஞானசத்தியும் கிரியாசக்தியும் சமமாக அதிஷ்டித்தபோது சதாசிவதத்துவம் தோன்றும். இதில் சுகள

சிவாசனம்

மாயிருக்கிற அபரநாதமும் அபரவிந்துவும் மலபறிபா
கத்தின் மிகுதியையுடையவர்களாகிய பிரணவர், திரி
கலர், ஹரர், சுதர், பத்மர், காரணர், சருவருத்திரர்,
பிரசாபதி, சுசிவர், சிவர் என்னும் நாமங்களையுடைய
அணுசதாசிவருமிருப்பர். இதிற் சாதாக்கிய புவனமிருக்
தும்.

சுசுவரம் சாதாக்கியம் என்னுமிவ்விரு தத்துவங்க
ஆம் பீடமேற்பாகத்தின் நடுவில் அறுபத்துநான்கு
கேசரவடிவாகவிருக்கும்.

வாமாதி

கிழக்கு முதலிய எட்டுத்திக்குக்களிலுமுள்ள அறு
பத்துநான்கு கேசரங்களில் அஷ்டவித்தியேசுரர்களை
அதிஷ்டிப்பவரும், சிவனுக்குச் சத்திகளாயுள்ளவர்க
ளும், சுத்தவித்தியாபுவனவாசி கரு மா கிய வாமை,
தியேட்டை, இரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிக
ரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி என்னும் எட்
டுச் சத்திகள் இருப்பார்.

உதயகாலச் சூரியன் போன்ற ஒளியுள்ளவரும்,
மூன்று கண்களும் நான்கு தோள்களும், பாலசந்திரன்
விளங்குகின்ற சடாமகுடமும், சாமரை அபயம் வரதம்
சிவனை அஜைத்த திருக்கரமலர் என்னுமிவைகளையுடை
வர் கரு மா க இச்சத்திகளைத் தியானிக்க வேண்டும்.
கர்ணிகையில் மனேன்மணி சத்தியைப் பசுவின்பால்
போன்ற வெண்ணிறமுடையவராய்த் தியானிக்க.

பிருதுவித்துவருபியும், சிருட்டித்தொழிலை விருத்தி
செய்கிறவருமாகிய வாமை பிருதுவித்துவருபராகிய
சர்வருக்குச் சத்தியாயிருப்பர். இவர் அராகதத்துவம்
வரையும் வியாபகமுள்ளவர். வாமை - அழகுள்ளவர்.

சர்வர் - எல்லாமுடையவர். காத்தற்றெழுதிலுக்கு ஆதாரமாயிருக்கும் சியேட்டை சலரூபராகிய பவருக்குச் சத்தியாயிருப்பர். இவர் காலதத்துவாந்தம் வியாபகமுள்ளவர். பவர் - எல்லாவற்றையும் தோற்றுவிப்பவர். சங்கார கிருத்தியத்துக்கு ஆதாரமாயிருக்கும் ரெளத்திறி அக்கினிரூபராகிய பசுபதி குச் சத்தியாயிருப்பர். இவர் சத்தவித்தியாதத்துவாந்தம் வியாபகமுள்ளவர். பசுபதி - ஆன்மாக்களுக்குத் தலைவர். வாயுரூபராகிய ஈசானருக்குக் காளி சத்தியாயிருப்பர். இவர் ஈசவரதத்துவாந்தம் வியாபகமுள்ளவர். ஈசானர் - ஐசவரியமுடையவர். ஆகாசதத்துவராகிய பீமருகுக் கலவி கரணி சத்தியாயிருப்பர். ஆகாசம் உருவமற்றது ஆகையால் கலவி கரணி. கலா - அவயவம். விகரணி - இல்லாதவர். பீமர் - மூவுலகங்களும் பயப்படத்தக்கவர். பலவிகரணி சந்திரமூர்த்தியாகிய மகாதேவருக்குச் சத்தியாயிருப்பர். சந்திரன் பயிரை வளர்ப்பதுபோல, பலவி கரணி ஆன்மாக்களாகிய பயிரை வளர்ப்பவர். பலவிகரணி - பலத்தை விசேடமாகக் கொடுப்பவர். சூரியமூர்த்தியாகிய ருத்திரருக்குச் சத்தியாய்ப் பலப்பிரமதனியிருப்பர். பலப்பிரமதனி - பலத்தை அழிப்பவர். சூரியன் உஷ்ணகிரணங்களினாற் பலத்தையழிப்பதுபோல, இவர் ஆன்மாக்களது பாசத்தை நீக்குவர். ஆன்மமூர்த்தியாகிய உக்கிரருக்குச் சத்தியாய்ச் சர்வபூத தமனியிருப்பர். சர்வபூததமனி - ஆன்மாக்களது புண்ணியபாவங்களை அடக்குவர். ஆகாசமூர்த்தி சந்திரமூர்த்தி சூரியமூர்த்தி இயமானமூர்த்தி, ஆகிய இந்நான்கு மூர்த்திகளும் சிவதத்துவாந்தம் வியாபித்திருப்பர்.

அஷ்டமூர்த்தம்

பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், சூரியன் சந்திரன், ஆன்மா ஆகிய இவைகளை அதிஷ்டிக்குஞ்சத்திகள் சிவபிரானது வடிவங்களாதலின் இவைகள்

அஷ்டமூர்த்த மெனப்பட்டன. பிருதிவிஞபமாகிய விக்கிரக வணக்கமும், கங்கை முதலிய தீர்த்த வணக்கமும், யாகம் முதலிய ற்றி ற் செய்யும் அக்கினிவணக்கமும், சிவபூசை முதலிய வற்றி ல் செய்யும் சூரியசந்திர வணக்கமும், குருவையும் பிராமணர்களையும் சிவனடியார்களையும் சிவனுகப்பாவித்து வணங்கும் வணக்கமும், பஞ்சபூததலங்களிற் செய்யப்படும் பஞ்சபூதவிளக் வணக்கமும் சிவபெருமானது அஷ்டமூர்த்த வணக்கமேயாம்.

சிவபெருமான் அட்டமூர்த்தியாய் நிற்பது உலகத் துண்மைப்பொருளாய் நிற்பவர்தாமென்பதைச் சிற்றறி வுடையவர்களாகிய ஆன்மாக்கள் அறிந்துயியும்படி காட்டிய பெருங்கருணையேயாம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டகம்

“திருநிலனுய்த் தீயாசி நீருமாகி இயமானது யெறியுங் காற்றுமாகி அருநிலையதுங்களாய் ஞாயிருகியாக சமாயட்ட முர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணுமானும் பிறருநுவந்தம் முருங்தா செய்யாகி நிருநிலையாயின்ருகி நாளையாகி நிமிஸ்புன்சடை யடிகணின்றவாறே எனவும்

திருவாசகம்

“நிலநீர் நெருப்புயிர் நீள்சிகம்பு நிலாப்பகலோன் புலனுய மைந்தனே டெண்வகையாய்ப் புணர்நீது நின்றுன் உலகேழெனத் திசைபத்தெனத் தானெனுருவனுமே பலவாகி நின்றவாதோ ஹேக்கமாடாமோ”

எனவும்

காரைக்காலம்-மையார்

“அவனே யிருக்டர் தீயாகாசமாவா
னவனே புறினால் காற்றுவா — னவனே
யியமான நுயட்ட மூர்த்தியுமாய் ஞுன
மயனுகி நின்றுனும் வந்து
எனவும்,

பட்டணத்தடிகள்

“எண்வகை மூர்த்தியென்பதீவ் வூலகினி
ஆண்மையானென வுணர்த்திய வாரே.

எனவும் கண்டு கொள்க,

சந்திர மண்டலம்

கேசரங்களின் நுனிவட்டத்தில் கோடிசந்திரப் பிர
பையுள்ளதும், குளிர்ச்சி பொருந்தியதுமான சந்திர
மண்டலமிருக்கும். இச்சந்திர மண்டலத்தில் துளசி
மாலையைத் தரித்தவரும், சங்கம், சக்கரம், கதை,
தாமரை மலரென்னும் இவைகளையேந்திய நான்கு கரங்
களையுடையவரும், கருமேகம் மேலும் ஒளியுடையவரு
மாகிய விட்டுனு மூர்த்தி வீற்றிருப்பர்.

சத்தி தத்துவம்

சத்தி தத்துவம் கேசரங்களுக்குள்ளாகப் பொருந்
திய பொகுட்டு வடிவாம். எல்லா ஆன்மாக்களுக்கு
முண்டாகிய தொழிலை எழுப்புகிறதாகிய கிரியாசத்தி
அதிட்டித்தலாற் சத்தி தத்துவந் தோன்றும். அச்சத்தி
விந்துவாகிய நிஷ்களையா யிருக்கும். இந்தத் தத்துவத்
தில் நிவிர்த்தி முதலிய புவனங்களிருக்கும்.

மண், பெண், பொன் முதலிய பிரபஞ்சப் பற்றுக்
களினின்றும் ஆன்மாக்களை நிவிர்த்தி செய்தலால்
நிவிர்த்திகளை எனப்படும். அங்ஙனம் நிவிர்த்தி செய்

யப் பெற்ற ஆன்மாக்களை வாசனை பற்றி மீளப்பிரபஞ்சத்தை நோக்காவண்ணம் பிரதிட்டை செய்தலால் பிரதிஷ்டாகலை எனப்படும். அங்ஙனம் பிரதிட்டை செய்யப் பெற்ற ஆன்மாக்களுக்கு அனுமானஞானம் ஆகமஞான மின்றிச் சிவானுபூதி ஞானத்தைப் பயப்பித்தலால், வித்தியாகலை எனப்படும். அங்ஙனம் அனுபூதி ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு, சங்கற்பம் முதலிய எல்லாத் துண்பங்களையும் சாந்தமாகச் செய்தலால் சாந்திகலை எனப்படும். அங்ஙனம் சாந்தமாய் நின்றதும் ஒழியச் செய்தலால் சாந்தியதீதகலை எனப்படும். இவை சத்திவடிவாகிய ஐவகைக்கலைகள். பிரதிஷ்டை - நிறுத்தல்.

அக்கினிமண்டலம்

கர்ணிகையின் நுனி வட்டத்தில், அநந்த அக்கினிக்கு ஒப்பான ஒளியையுடைய சிவாக்கினிமண்டலமிருக்கும். இவ்வக்கினி மண்டலத்தில் காளகண்டரும், முக்கண்ணரும், ஞானமுத்திரை, அக்கினி, ஞானசாத்திரபுத்தகம், சூலம் என்னுமிவைகள் பொருந்திய கரங்களை யுடையவருமாகிய உருத்திரமூர்த்தி வீற்றிருப்பர். உருத்திரரை இவ்வாறு தியானித்துப் பூசிக்க.

சிவதத்துவம்

எல்லா ஆன்மாக்களுக்கும் அறிவை எழுப்பி நிற்பதாகிய ஞானசத்தி அதிஷ்டித்தலாற் சிவதத்துவம் தொன்றும். இது இலயத் தானமாம்.

இச்சிவதத்துவம் ஐம்பது பீஜவடிவா யிருக்கும். விதிற் பத்துப் புவனங்கள் உள்ளன. இந்திகை, தீபிகை, மாசிகை, ரோசிகை, ஊர்த்துவ காமினி என்னும் இவ்வைந்தும் அபரநாத கலா புவனங்கள். வியாபினி, வியோமளூபினி, அநந்த, அநாதை, அநாசிருதை இவ்வைந்தும் பரநாத பேதமான புவனங்கள்.

வியாபினி என்னும் சத்தி வியாபகருக்குக் காரணமுமாய் ஆன்ம அனுக்கிரகமான ஆதி சத்தியமாம். வியோம ரூபை என்னுஞ் சத்தி வியோம ரூபருக்குக் காரணமுமாய் இச்சாசத்தி என்னும் பெயரையும் பொருந்தும். அநந்தை என்னும் சத்தி அநந்தருக்குக் காரணமுமாய், ஞானசத்தி என்னும் பெயரையும் பொருந்தும். அநாதை என்னுஞ் சத்தி அநாதருக்குக் காரணமுமாய், கிரியா சத்தி என்னும் பெயரையும் பொருந்தும்.

சமலை என்னும் பரையும், உன்மலை என்னும் பரமும் தம்மிற் கூடி ஆன்மாக்களைத் திருவுள்ளத் தடைத்த சமயத்தில் அநாசிருதர் தோற்றினர். இவர் பரையை அதிள்ளித்தலால் பரன் என்னும் பெயரைப் பெற்று, தாமொருவரை ஆசரியாதபடியால் அநாசிருதராய் பரையும் அநாசிருதையானது. இவருடைய மூர்த்திபேதமான அநந்தேசவரர் ஆதாரசத்தியுடன் கூடி அசத்தமாயையைப் பிரேரித்துக் கொண்டிருப்பர்.

ஜம்பது வர்ணங்கள்

வர்ணங்கள் ஜம்பதும் ஜம்பது பீஜவடிவாயிருக்கும். கலாக்ஷரமாகிய குறிலும், விகலாட்சரமாகிய நெடிலும் சம்பந்தப்படுதலினால், எல்லா வுலகங்களிலும் வியவகாரமுண்டாகின்றது. குறில் ஏழும் தத்துவ பீசம். நெடிலொன்பதும் மூர்த்தி பீசம். இவ்விரண்டும் கூடியது பிரபாவம், எனப்படும்.

அகர முதலிய மூன்றும் ஆகாசத்து வாக்ஷரம் எனவும், ஈகாரம் முதலிய மூன்றும் வாயுதத்து வாக்ஷரமெனவும், இறுகாரம் முதலிய நான்கும் அக்கினிதத்து வாட்சர மெனவும், ஏகாரம் முதலிய மூன்றும் சலதத்து வாட்சர மெனவும், ஒளகாரம் முதலிய மூன்றும் பிருதி விதத்து வாட்சர மெனவும் சொல்லப்படும்.

தாமரைக்காயின் நடுவிலுள்ள ஹகார ஷகார வடி வங்களாகிய இரண்டு வித்துக்களும் சிவத்துவ வடி வாக விருந்து ஆன்மாக்களுக்கு மோஷ த்தை தக்கொடுக்கும்.

முதலா மாவரணத்திலுள்ள சாத்துவிக அட்சரங்களாகிய மகாரம் சம்ஹார கிருத்தியத்தையும், யகாரம் தோலையும், ரகாரம் இரத்தத்தையும், லகாரம் மாமிசத்தையும், வகாரம் மேதையையும், சகாரம் எலும்பையும், ஷகாரம் மச்சையையும் ஸகாரம் சுக்கிலத்தையும் குறிக்கும். இரண்டா மாவரணத்திற் பொருந்திய இராசத அக்கரங்களாகிய அகாரம் முதலிய பதினாறு உயிர்களும் பிராணைக் குறிக்கும். மூன்று மாவரணத்திற் பொருந்திய தாமத அக்கரங்களாகிய ககார முதலிய இருபத்து நான்கு மெய்களும் உடம்பைக் குறிக்கும்.

வன்னங்களுக்கு அதிதேவதை முதலியன.

அகர முதலிய வன்னங்களுக்கு அதிதேவதை களும், நிறங்களும் உருவங்களும் வருமாறு:-

சர்வதேவமயமானதும், சிவப்புநிறமுள்ள தும், ஆண்ரூபமானதுமாகிய அகாரம் வசீகரத்தைக் கொடுக்கும். பராசத்தி வடி வானதும், வெண்மை நிறமுள்ளதும். பெண்ரூபமானதுமாகிய ஆகாரம் ஆகர் ஷணத்தைக் கொடுக்கும். விட்டுணுவையதி பராகவுடையதும், பச்சைசநிறமுள்ளதும். ஆண்ரூபமானதுமாகிய இகாரம் காத்தற் றெருழிலைச் செய்யும். மாயாசத்தியை யதிபதியாகவுடையதும், பொன்மை நிறமுள்ளதும், பெண்ரூபமானதுமாகிய ஈகாரம் வசீகரத்தைக் கொடுக்கும். வாஸ்து நாதரை அதிபராகவுடையதும், கருமை நிறமுள்ளதும், ஆண்ரூபமானதுமாகிய உகாரம் மந்திரவாதிகளையும் அரசர்களையும் வசமாக்கும். பூமிதேவியை யதிபராகவுடையதும், பச்சைநிறமுள்ளதும்,

பெண்ணுபமானதுமாகிய ஊகாரம் சனவசீகரத்தைச் செய்யும். பிரமாவை அதிபராகவுடையதும், பொன்மை நிறமானதும், நபும்சக்ஞுபமானது மாகிய இறுகாரம் கிரகபீடையை நிவாரணங்கு செய்யும். வியாழனை அதிபதியாகவுடையதும், கறுப்பு நிறமானதும், அலிஞ்ஞுபமான துமாகிய இறுகாரம் சூரநிவாரணம் செய்யும். அசுவினீ தேவர்களை அதிபர்களாகவுடையவைகளும், வெண்மை நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் பொருந்தியவை களும், அலிஞ்ஞுபமானவைகளுமாகிய இலு காரமும் இலுகாரமும் சூரநிவாரணத்தைச் செய்யும். வீரபத்திரரை அதிபராக உடையதும், பொன்மை நிறமுள்ளதும், ஆண்ணுபமானதுமாகிய காரம் எல்லாச் சித்திகளையும் கொடுக்கும், சரஸ்வதியை அதிபராகவுடையதும், வெண்மை நிறமானதும், பெண்ணுபமானதுமாகிய ஐகாரம் ஞானத்தைக் கொடுக்கும். ஈசுவரனை அதிபராகவுடையதும், சோதிநிறமானதும், ஆண்ணுபமானது மாகிய ஒகாரம் எல்லாப்பலன்களையும் கொடுக்கும். ஆதிசத்தியை அதிபராகவுடையதும், வெண்மை நிறமானதும், பெண்பாலானதுமாகிய ஓளகாரம் சகல சித்திகளையுங் கொடுக்கும். மகேசுவரனை அதிபராக வுடையதும், சிவப்புநிறத்தையும், ஆண்ணுபத்தையும், பொருந்தியதுமாகிய அம் காரம் சுகத்தைக் கொடுக்கும். காலாக்கினி யுருத்திரரை யதிபராகவுடையதும், சிவப்பு நிறத்தையும், பெண்ணுபத்தையும் பொருந்தியதுமாகிய அஃகாரம் பாசத்தை நீக்கும்.

பிரமாவை யதிபராக வுடையதும், பொன்னிறத்தையும், ஆண்ணுபத்தையும் உடையதுமாகிய ககாரம் சிருட்டித் தொழிலைச் செய்யும், கங்கையைத் தலைவராகவுடையதும், வெண்மை நிறமானதும், பெண்ணுபமானதுமாகிய இரண்டாம் ககரம் பாவத்தை நீக்கும். விநாயகரை யதிபாக வுடையதும்' சிவப்பு நிறத்தையும், ஆண்ணுபத்தையு முடையதுமாகிய மூன்றாங்ககரம்

விக்கினங்களை நீக்கும். பைரவரூபமானதும், வெண்மை நிறமுள்ளதும், பெண்ரூபமானதுமாகிய நாலாங்ககரம் சத்துரு நாசத்தைச் செய்யும். காலரைத் தலை வராகவுடையதும், கறுப்பு நிறமானதும், அலிப்பா லானது மாகிய சுகரம் எல்லா வெற்றியையும் கொடுக்கும்.

சண்டிருத்திரரை அதிபராகவுடையதும், கறுப்பு நிறமானதும், ஆண்ரூபத்தையுடையதுமாகிய சுகரம் இராக்கதர்களை நிவாரணஞ்சு செய்யும். பத்திரகாளியைத் தலை வியாகவுடையதும், பொன்மை கலந்த கறுப்பு நிறமுள்ளதும், பெண்ரூபமானதுமாகிய இரண்டாஞ்சுகரம் வெற்றியைக் கொடுக்கும். இந்திரனை யதிபனுகவுடையதும், சிவப்பு நிறத்தையும், ஆண்ரூபத்தையுமுடையதுமாகிய மூன்றாஞ்சு சுகரம் வெற்றியைக் கொடுக்கும். அர்த்த நாரீசுவரமயமானதும், பச்சை நிறமுஞ்சு சிவப்பு நிறமுள்ளதும் பெண் டாலானதுமாகிய நாலாஞ்சு சுகரம் வெற்றியைக் கொடுக்கும். கோடிருத்திரரை அதிபராகவுள்ளதும், பொன்மை நிறமுள்ளதும், அலிப்பாலானதுமாகிய ஞகரம் போகத்தை நீக்கும்.

பிருங்கியை அதிபராகவுள்ளதும், சிவப்பு நிறத்தையும், ஆண்ரூபத்தையுமுடையதுமாகிய டகரம் சுகலசுகத்தையும் கொடுக்கும். சந்திரனை அதிபனுகவுள்ளதும், வெண்மை நிறமுள்ளதும் பெண்ரூபமானதுமாகிய இரண்டாம் டகரம் அபமிருத்துவை நீக்கும். ஏகருத்திரரை அதிபராகவுள்ளதும், பொன்மை நிறமுள்ளதும், ஆண்ரூபமானதுமாகிய மூன்றாம் டகரம் காலதோஷத்தை நீக்கும். யமனை அதிபனுகவுள்ளதும், நீலநிறத்தையும் பெண்ரூபத்தையுமுடையதுமாகிய நாலாம் டகரம் அபமிருத்துவை நாசங்கு செய்யும். நந்தியை அதிபராகவுள்ளதும், சிவப்பு நிறத்தையும், அலிரூபத்தையுமுடையதுமாகிய ஞகரம் அர்த்தசித்தியைக் கொடுக்கும்.

வாஸ்துதேவரை அதிபராகவுள்ளதும், வெண்மை நிறமுள்ளதும், ஆண்ரூபமானதுமாகிய தகாரம் எல்லா வெற்றியையுங் கொடுக்கும். தருமதீவதையை அதிபராகவுள்ளதும், குந்தவர்ணமாயுள்ளதும், ஸ்திரிரூபமுள்ளதுமாகிய இரண்டாந்தகரம் ஜயத்தைக் கொடுக்கும். துர்க்கையை அதிபராகவுள்ளதும், பச்சைநிறத்தையும், பும்ரூபத்தையும் முடையதுமாகிய மூன்றுந்தகரம் சர்வார்த்த சித்தியைக் கொடுக்கும். குபேரனை அதிபனுகவுடையதும், பொன்மை நிறத்தையும் ஸ்திரி ரூபத்தையும் முடையதுமாகிய நான்காந்தகரம் அர்த்த சித்தியைக் கொடுக்கும். சாவித்திரியை அதிபராகவுடையதும், வெண்மை நிறத்தையும், நபுஞ்சகரூபத்தையும், பொருந்தியதுமாகிய நகாரம் பாவநாசத்தைச் செய்யும்.

ஆகாயத்தை முதன்மை யாதவுடையதும், வெண்மை நிறத்தையும், ஆண்ரூபத்தையும் பொருந்தியதுமாகிய பகரம் விருஷ்டியைக் கொடுக்கும். பசுபதியை யதிபராகவுடையதும், வெண்மை நிறத்தையும் பெண்ரூபத்தையும் பொருந்தியதுமாகிய இரண்டாம் பகரம் பாவநிவாரணத்தைச் செய்யும். திரிமூர்த்தியை அதிபராகவுடையதும், பொன்மை நிறத்தையும் ஆண்ரூபத்தையும் பொருந்தியதுமான மூன்றும் பகரம் சர்வசித்தியைக் கொடுக்கும். சுக்கிரனையதிபனுகவுடையதும், சிவப்புநிறத்தையும், பெண்ரூபத்தையுமுடையதுமாகிய நாலாம் பகரம் சருவசித்தியைக் கொடுக்கும். மன்மதனையதிபனுகவுடையதும், பச்சைநிறத்தையும் அலிரூபத்தையும் பொருந்தியதுமாகிய மகரம் சகல வெற்றிகளையுங் கொடுக்கும்.

வாய்வையதிபனுகவுடையதும், கறுப்புநிறத்தையுடையதும் அலிரூபத்தைப் பொருந்தியதுமாகிய யகாரம் உச்சாடனத்தைச் செய்யும். அக்கினியை யதிபனுகவுடையதும், சிவப்பு நிறத்தையும், அலிரூபத்தையும் பொருந்தியதுமாகிய ரகரம் மாரணத்தைச் செய்யும்.

பிருதிவிதத்துவபீஜமாயுள்ளதும், பொன்மை நிறமும் அலிருபழுமுடையது மாகிய லகரம் தம்பனசித்தியைச் செய்யும். வருணனையதிபனுகவுள்ளதும், வெண்மை நிறத்தையும், அலிருபத்தையுமடையதுமாகிய வகாரம் ரோகநிவாரணஞ்செய்யும். இலக்குமிபீஜமும், பொன்மை நிறமும், பெண் ரூபமுழுள்ளதாகிய சகரம் ஶீர்கரத்தைக் கொடுக்கும். பன்னிருக்குரியரை அதிபராக வுடையதும், செந்நிறத்தையும், ஆண்ரூபத்தையும் பொருந்தியதுமாகிய ஷகாரம் எல்லாச்சித்திகளையுங் கொடுக்கும். சத்திபீஜமாயுள்ளதும் சிவப்பு நிறமும் பெண்ரூபமுடையதுமாகிய ஸகாரம் காத்தலைச் செய்யும்.

சிவபீஜமும், களங்கமற்ற பளிங்கு நிறமும் நபுஞ் சகருபழுமாகிய ஹகாரம் அணிமாதி அஷ்ட சித்திகளையும் போகமோகங்களையுங் கொடுக்கும். வித்தியாதத் துவமயமானதும், வெண்ணிறமும் ஆண்ரூபமும் பொருந்தியதுமாகிய ஷகாரம் சுகத்தைக் கொடுக்கும்.

சக்திமண்டலம்

கர்ணினைகயின் நடுவில் பிரணவரூபமானதும் பாற்கடல்போன்ற வெண்மையானதுமாகிய சத்திமண்டலத்தைப் பூஜித்து, அம்மண்டலத்தில் சர்ப்போபலீதமுடையவரும், அர்த்தசந்திரனித் தரித்தவரும், முக்கண்ணரும், பளிங்குபோல் நிர்மலமானவரும், வாள் திரிகுலம் அம்பு அகங்கமாலை அபயம் கமண்டலம் வரதம் தாமரைப்புஷ்பம் என்பவற்றைத் தரித்தவரும், சிங்கத்தோல் யானைத்தோல்களைத் தரித்தவருமாக சுசுவரரைத் தியானித்துப் பூசிக்க.

கந்தபுராணம்

ஈசன் மேவரு பீடமாயே ஜீயோர் தோற்றும் வாசமா யெலா வெழுத்திற்கு மறைகட்டு முதலாய்க் காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறு மாசிருகப் பிரமமா மதன்பயனு யந்தான்.

வாயுசங்கிதை

ஆலம் விதன்தெனக்கோடி பொருளெலா மடங்கவைகு
மூலமாயுறுந்து மன்னிமுக் குணங்கடந்து வெய்ய
காலனுருபிரயுண்ட கலைகழற் கடவுண் மூர்த்தி
மேலதாங்குடிலை தன்னின் மேவிவிற்றி ருக்குமன்றே.

இப்படி பரமசிவனுக்கு ஆசனமாகிய பதுமத்தை
ஆதாரசத்திக்கு மேல் பிருதுவி தத்துவமுதற் குடிலை
பரியந்தம் வியாபித்துள்தாகச் சிந்திக்கவேண்டும்.

ஹோமம் தியானம் முதலியவைகளிலும் இவ்வாறு
ணர்ந்து செய்தல் வேண்டும். இம்முறையறிந்து
தியானித்துக் கற்பிக்கும் ஆசனமே சிவாசன கற்பன
மாகும்.

இங்ஙனம் யோகபீடத்தைப் பாவித்து அதில்
மூர்த்தியை நிவேசிக்க. சிரமுதற் பாதாந்தமாக
சசாஞ்சிகளை நியசித்து, அஷ்டதிரும் சத்கலா நியாசம்
ஸ்ரீ கண்டநியாசம் செய்து வித்தியா தேகத்தைக்
கற்பிக்க.

சிவமூர்த்தி

சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும்
நிமித்தமாகக் கொண்டருளிய சுத்தத்துவங்கள் மூன்
ருகும். அவை சிவம், சாதாக்கியம், மகேசவரம் என்
பன.

அம்மூன்றனுள் அருவ (நிஷ்கள)த் திருமேனிய
டைய சிவம் ஒன்று, அருவருவ (சகள நிஷ்கள)த்
திருமேனியடையதாகிய சாதாக்கியமானது சிவசாதாக்கியம்
அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திரு

* இது முதலியவற்றுக்குப் பிரமாணம் வாதுளசுத்
தாக்கியம் ஆதியவற்றுட் காண்க.

சாதாக்கியம், கண்மசாதாக்கியமென ஐந்து பேதங்களையடையது. உருவ (சுகள)த்திருமேனியுடைய மகே சுவரமானது சந்திரசேகரர், உமாமகேசர், இடபா ஞடர், நடேசர், கல்யாணசந்தரர், பிகஷாடனர், காமாரி, சாலாரி, திரிபுராரி, ஜலந்தராரி, கஜாரி, வீரபத்திரர், ரஹரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதானர், விக்கினேசுவரானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசனர், தக்ஷி ணை மூர்த்தி, இலிங்கோற்பவர் என இருபத்தைந்து பேதங்களையடையது. ஆகமூர்த்தங்கள் முப்பத்தொன்றுகும். இந்த பஞ்ச விம் சதி (இருபத்தைந்து) விக்கிரகபேதங்களைச் சிறிது வேறுபடுத்திக் கூறுவதுமுண்டு. அது ஆகமபேதமெனக் கொள்க.

சதாசிவரூபம்

உயர்மறை புகழ்வீ நேங்கு சதாசிவ
னியலு மகேச னெனமுன் ருமதவ
யருவே யருவுரு வருவா யடைவே
யரிதுண ரெங்கறைந் தையைந் தாகி
யொருதெகை முப்பத் தொன்று கும்மே.

கந்தபுராணம்

ஒன்றுயிருதிரமா யோரைந்தா ஷயயைந்தா
யன்றுதியின் மீட்டுமைந்தா யளப்பிலவாய்
நின்றுய் சிவனே யிந்திர்ஸமயெல்லாந் திங்ககற்றி
நன்றுவிகட்கு நலம்புதிநற் கேயம்பேரே.

நிஷ்களசிவம்

எல்லாவற்றிற்கும் மேலானதாய், ஒருகுணங்களும்
ஶரடையாளமுமில்லாததாய், மலமற்றதாய், ஏகமாய்,
அழியாததாய், எண்ணிறந்த ஆன்மாக்களுக்குணர்வாய்,
அசலமாய், இன்பசொருபமாய், அறியாதார் சென்று
டூடுதற்கரிதாய், வழிபட்டவர் சென்று

பொருந்துதற்கிடமாகிய முத்திப்பொருளாய், சர்வவியா
பியாய், அநுக்கிரக கிருத்தியத்தைச் செய்கின்ற சதாசி
வனுக்கு மேலாய், பராசத்திக்குக் காரணமாயிருக்கும்
உண்மைப் பொருளைச் சித்தாந்தத் தெளிவு வந்த பெரி
யோர்கள் நிஷ்கள் சிவமென்று சொல்லுவார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டகம்

மைப்படிந்த கண்ணுறை தானுங்கச்சி
மயானத்தான் வார்சடையா னன்னினல்வான்
ஒப்புடையனல்ல ஜெருவனல்ல
ஜேருரனல்ல ஜெருவமனில்லி
அப்படியு மந்திறமு மவ்வண்ணமு
மவனருளே கண்ணுக்காணினல்லால்
இப்படியனிந் நிறத்த னிவ்வண்ணத்த
னிவனிறவுனென் ஹழுதிக்காட்டோறுதே.

திருவாதவூரடிகள் புராணம்

பந்தமாகிய மலவிநூகற்றும்
பரிதியாயுள பல்லுயிர்க்குயிர
யந்த மாதிகளாப்பருமொனியா
யமலமாகு மவ்வருவெனு முருவம்.

நிஷ்களசத்தி

அந்த நிஷ்கள் சிவத்தினது சகஸ்ராம்சமாய்ப்பரா
சத்தி தோன்றியது. பராசத்தியின் சகஸ்ராம்சமாயப்
பெத்தமுத்திகளில் வியாபித்திருப்பது ஆதிசத்தி எனப்
படும் ஆதிசத்தியின் சகஸ்ராம்சமாய் வடிவைப் பிரேரித
துக் கொண்டிருப்பது இச்சாசத்தியாகும். இச்சாசத்தியினது
சகஸ்ராம்சமாய் அறிவையுண்டாக்குவது ஞான
சத்தியாகும். ஞானசத்தியின் சகச்சிராம்சமாயப் பஞ்ச

விருத்தியங்களை நடத்துவது கிரியாசத்தியாகும். பஞ்சகித்தியத்தைச் சங்கறபித்த சிவபெருமானிலிருந்து ஹன்றிய இவர்கள் நிஷ்களசத்திகள் எனப்படுவர்.

இச்சத்திகளிலிருந்து யோகிகளும் ஞானிகளும் கிரியாவான்களுஞ் செய்யும் தியானபூசை திமித்தமாகச் சாதாக்கியங்கள் தோன்றியன.

“சாதாக்கிய மைந்தினுற் சகளநிட்களனும்,
போதானந்தன் சிவனன் போடு.”
எனச் சைவசமய நெறி கூறும்.

அருவுருவத்திருமேனி சாதாக்கியம்

சாதாக்கியம் என்பது எப்பொழுதும் புகழுப்படுவது எனப்பொருள்படும். எனவே, நாமரூபாதிகள் வில்லாத சுத்தசிவம் நாமரூபாதிகள் உடையவராய் அன்பர்களாற் புகழுப்படுபவர் என்பதுகருத்து. சாதாக்கியங்கள் சிவசாதாக்கியம், அழுர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கண்மசாதாக்கியம் என ஐந்தாம்.

சாந்தியதீதை என்னும் பெயரையுடைய பராசத்தியினம்சமாய்ச் சிவசாதாக்கியம் தோன்றியது. சாந்தி என்னும் பெயரையுடைய ஆதிசத்தியினம்சமாய் அழுர்த்திசாதாக்கியம் தோன்றியது. ஆதிசத்தி அரூபியாதலின் அதினின்றுந் தொன்றிய சாதாக்கியம் அழுர்த்தியென்னும் பெயரைப்பொருந்திற்று. வித்தை என்னும் பெயரையுடைய இச்சாசத்தியினம்சமாய் மூர்த்திசாதாக்கியந் தோன்றியது. இச்சாசத்தி சுத்தமான கலையைப் பொருந்துதலால் அதி னின் றுந்தான்றிய சாதாக்கியமும் மூர்த்தியென்னும் நாமத்தைப் பொருந்தியது. பிரதிஷ்டாகலை என்னும் பெயரையுடைய ஞானசத்தியினம்சமாக கர்த்திருசாதாக்கியந் தோன்றியது. நிவிர்த்தி என்னும் பெயரையுடைய கிரியாசத்தியினம்சமாய்க் கண்மசாதாக்கியந் தோன்றியது. இதுவே பஞ்சசத்திகளினிடமாகப் பஞ்சசாதாக்கியந் தோன்றிய கிரமமாகும்.

சதாசிவரூபம்

சாதாக்கியவகை தாஞ்சிவமழுர்த்தி
முர்த்தி கருத்தா கருமியனவைந்
தோதிப பகரமுத ஸுந்திலுற் பவமே

கந்தபுராணம்

ஐந்தியற் சத்திக ளாயினேர் தழைத்
தந்தது மருவுருத் தாங்கி யங்குறிச்
சிந்தனை பருச்சனை செய்து யாவரு
முய்ந்திடச் சதாசிவ வருவைந் துற்றதும்.

* சிவசாதாக்கியாதிபர் சதாசிவரென்றும், அமூர்த்தி சாதாக்கியாதிபர் ஈசரென்றும், மூர்த்திசாதாக்கியாதிபர் பிரமீசர் என்றும், கர்த்திருசாதாக்கியாதிபர் ஈசுவரரென்றும், கண்மசாதாக்கியாதிபர் ஈசானரென்றும் சொல்லப்படுவர்.

சதாசிவரூபம்

என்னுசதாசிவ வீசன் பிரமனும்
ஒண்ணெறி யீசு நுயி சானனும்
தந்துரை சிவசாதாக்கிய முதலில்
வைந்தினுக் கைந்தா மதிப்க எவியே.

சிவசாதாக்கிய முதலிய பஞ்சசாதாக்கியங்களும் தத்துவமெனப்படும். சதாசிவர் ஈசர் பிரமீசர் ஈசுவரர் ஈசானரென்றும் இவர்கள் மூர்த்திகளென்று சொல்லப்படுவர். தத்துவங்களும் மூர்த்திகளும் கூடிய அவசரத்தில் ஈசானுதிகள் தோன்றியன. அந்த ஈசானுதிகளே பிரபாவம் என்று சொல்லப்படும்.

* வாதுளசுத்தாக்கியம், தத்துவமூர்த்தி பிரபாவ முதலியவற்றுனரிக.

நிஷ்களமாகிய சிவசாதாக்கியம் என்னுந் தத்துவமும் சதாசிவன் என்னும் மூர்த்தியும் பொருந்திய குணம் ஈசானம். அமூர்த்திசாதாக்கியம் என்னுந் தத்துவமும் ஈசன் என்னும் மூர்த்தி யும் பொருந்தியது ஈத்தியோஜாதம். மூர்த்தி சாதாக்கியம் என்னுந் தத்துவமும் பிரமீசன் என்னும் மூர்த்தியும் பொருந்தியது வாமதேவம். கர்த்திருசாதாக்கியம் என்னுந் தத்துவமும் ஈசுரன் என்னும் மூர்த்தியும் பொருந்தியது அகோரம். கர்ம சாதாக்கியம் என்னுந் தத்துவமும், ஈச என்னும் மூர்த்தியும் பொருந்தியது தத்புருஷம்.

சதாசிவரூபம்

தத்துவ மூர்த்தி தகும்பிர பாவமென்
றித்துகை மூன்று யினைந்தீடு மினவயே
சிவசா தாக்கிய முதலிய தத்துவம்
அவமில் சதாசிவ முதலை மூர்த்திகள்
ஒன்றிய போ தீ சாலு திங்களாய்
நின்றன முறைத்திரல் நிறைபிர பாவம்.

சிவ சாதாக்கியம்

சிவசாதாக்கியமானது அதிருக்குமமாய், அளவற்ற ஏஸிமயமாய் மின்னல் போன்று விளங்கி வியாபித்தி நூப்பதாய், அரூபமாய், தியானத்தால் அறியப்படுவதாய் யயத்தானமாயிருக்கும்.

திருநாவுக்கரசு நாயனுர் திருக்குறுந்தொகை

கன்னலைக் கரும்பூறிய தேறலை
மின்னை மின்னையை நூவலைப்
பொன்னை மணிக்குன்று பீரங்கிய
என்னை யினியான் மறக்கிறபனே.

அழுர்த்தி சாதாக்கியம்

அழுர்த்தி சாதாக்கியம், கலைகளுக்கு அப்பாற்பட்டதாய் தூண்காரமான லிங்கமாய், கோடிகுரியப் பிரகாசமாய், இலிங்கத்தின் நடுவே வடிவைக் கற்பித்திருப்பதாயுள்ளது. இது தில்வியலிங்கமென்றும் மூலத்தம் பமென்றுஞ் சொல்லப்படும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் — திருக்குறுந்தொகை

கரும்பிளைக் கட்டிலைக் கந்தமாயலர்ச்
கரும்பிளைக் கடர்ச் சோதியுட் சோதியை
அரும்பினிற்பெரும்போது கொண்டாய்மலர்
விநும்பு மீசனை நான் மறக்கிற்பனே.

மூர்த்தி சாதாக்கியம்

மூர்த்திசாதாக்கியமானது. பிரஸயகாலத்தில் அக்கினி போன்றதாய், தில்வியலிங்கா கிருதியாய், அதன் மேற்பாகத்தில் ஒரு திருமுகமும் மூன்று திருக்கண் களும் எல்லா அவயவங்களும் மான் மழு அபயம் வரதம் தங்கிய நான்கு திருக்கரங்களுமுடையதாய் லிங்கமூர்த்தி என்னும் பெயரைப் பொருந்தியிருக்கும்.

கர்த் திருசாதாக்கியம்

கர்த்திருசாதாக்கியமானது, படிகம்போன்ற ஒனியுடையதாய், தில்வியலிங்கமூர்ய மத்தியில் நான்கு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கண்களும் வலத் திருக்கரங்களில் சூலம் மழு வாள் அபயம்; இடத்திருக்கரங்களில் பாசம் மணி பாம்பு வரதம் என்னுமாயுதங்களுமுடையதாய், நிறைவான இலட்சணங்களைக் கூடியதாயிருக்கும். இதனை ஞானலிங்கமென்று சொல்லுவார்.

திருநாவுக்கரசு நாயனர் — பண் - இந்தளம்

நாலுகொலையவர் தம் முகமாவன
நாலுகொலாஞ் சனனம் முதற்றேற்றமும்
நாலுகொலா மவநுந்தியின் பாதங்கள்
நாலுகொலா மறை பாடினதாமே.

கன்ம சாதாக்கியம்

சிவசாதாக்கியம் முதலிய நான்கும் ஒன்றை ரெயான்று பற்றி ஐந்தாவதாகிய கன்ம சாதாக்கியத்தை அடைந்திருத்தலின், இது மற்றைய சாதாக்கியங்களிலும் விசேடமுடையது. * கன்மசாதாக்கியம் நாதமய மாகிய லிங்கமும் பிந்துமயமாகிய பீடமுங் கூடியதாய், பஞ்சகிருத்தியத்தையுடையதாயிருக்கும். கன்ம சாதாக்கியர் லிங்கமும் பீடமுமாயிருப்பினும், ஐந்து திருமுகமும் பத்துத்திருக்கரங்களுமுடைய தியானருபியாயிருப்பர். சிவபெருமான் ஆன்மாக்களுடைய தியானசூரா நிமித்தமாக நிஷ்களசுகளத் திருவுருக்கொண்ட நிலை ஆவடையாளுடன் கூடிய இலிங்கமாம்.

சைவசமய நெறி

நிட்களன்று னன்பா னினைந்தருச்சிக் கச்சகள்
நிட்களனு னனிமலனே
ஆதவினுலென்றுஞ் சதாசிவஜோ யர்ச்சிக்க
வோதிவிதி வாணவிங்கத்தும்

இலிங்கத்திலே சிருட்டி காலத்தில் தோற்றமும், சங்கார காலத்தில் ஒடுக்கமுமாம். “சங்கார காலத்தில்

* கண்மசாதாக்கிய காரணப்பெயர்
தொன்மைக் கிரியையிற் ரேன்ற வினுடைத்தா
நாதமயமெனு நவிலுமிலிங்கமும்
பேதமில் விந்து மயமாம் பீடமுஞ்
சோர்வறக் கூடித் தொழிற்பட்டிருக்கும்.

சமஸ்த சேதனுசேதனப் பிரபஞ்சங்களும் லயமடைந்து பின்சிருஷ்டி காலத்தில் அங்குனம் உற்பத்தியாகின்ற மையினால் லிங்கம் எனப்படும்” என்று சுப்பிரபேதாக மங்கூருகின்றது. படைத்தல் முதலியவற்றுல் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுரப் பிரபாவுமே இலிங்கம் எனப்படும் எனினும்மையும். லிங்கம் என்னும் சப்தமானது சித்திரித்தல் எனப்பொருள்படுகின்ற விகி என்னுந் தாதுவினின்றும் பிறந்தமையாற் சிவபிரான் சிருஷ்டி முதலிய பஞ்சகிருத்தியங்களாற் பிரபஞ்சத்தைச் சித்திரிக்கிறார்’ என வருணபத்ததியுடையார் கூறுவர்.

ஞானசத்தியாகிய சிவலிங்கத்தின் கீழ்க் காணப்படும் ஆவுடையாள் கிரியாசத்தியைக் குறிக்கும். பரவெளியைக் குறிக்கும் சிவலிங்கத்திலே எப்பொழுது மோர் அசைவுண்டு. அதுவே பராசத்தியாகும். ஆன் மாக்களின் பாசத்தைக் கெடுப்பதற்காக அசைதற்சத்தி லிங்கத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வசைவு லிங்கத்தில் உண்டென்பதை உணர்த்துவதற்கு ஆவுடையாள் இலிங்கத்தைச் சுற்றிக் கீழடங்கி அமைந்திருக்கிறது. ஆவுடையாளின் ஓர் பக்கத்திலே நீண்டிருப்பதாகிய கோழுகியானது, ஆன்மாக்களைத் திருநோக்கம் செய்கின்ற குறிப்பாக அமைந்திருக்கிறது.

அவ்விலிங்கம் * பிரமபாகம், விஷ்ணுபாகம், உருத்திரபாகமென்னும் மூன்று பாகங்களுடையதாயிருக்கும். அவற்றுள் பிரமபாகம் நபுஞ்சகலிங்கமும், விஷ்ணுபாகம் ஸதிரிலிங்கமும் உருத்திரபாகம் பும்லிங்கமுமாகும். ஆண்ரூபம் பெண்ரூபம் நபுஞ்சக ரூபமாயிருப்பது, அவன் அவன் அதுவாக இருக்கும் உலகத்திலேயுள்ள

* திருவிளையாடற்புராணம் வேதத். பொ. அ. படலம் செய்யுள் 32

தூயர்த்தினைப் பொருளும் அஃறினைப் பொருளும் தம் பிடத்திலே தோன்றி ஒடுங்குகின்றன என்பதை ணர்த்துதற்காகும்.

சிவலிங்கமே பிரணவ முதற்பொருள். இதன் சோதித் தன்மையே அகார உகார மகாரமாயிருக்கும். அகரம் சிவமும், உகரம் சத்தியும் மகாம் கலைவடிவமுமாம். நாதவிந்துக்கள் அகர உகரங்களுள் அடங்கும். அகரம் கண்டமும் உகரம் கோழுகமும் மகரம் வட்டமும் பிரணவம் இலிங்கமுமாயிருக்கும்.

திருமந்திரம்

அகார முதலாவனைத் துமாய் நிற்கும்
உகார முதலாவயிர்ப் பெய்து நிற்கும்
அகார வகார மிரண்டு மறியில்
அகார வகார மிலிங்க மதாமே.

சிவஞானசித்தியார்

சத்தியஞ் சிவமுமாய தன்மையில் வலகமெல்லா
மொத்தொவ்வா வானும் பெண்ணுமுயர் குணகுணியுமான
வைத்தனன்வளால் வந்த வாக்க மிவ்வாழ்க்கை யெல்லா
மித்தையுமறியர் பீடலிங்கத் தினியல்பு மேரார்.

சுந்தரமூர்த்தி நாயனூர் — பண் - தக்கேசி

ஷாஸங்கத்துயிர்ப்பாயுயிர்க்கவெல்லா மோங்காரத்துருவாகி நின்றுகை
வானங்காத்தவர்க்கு மனப்பிரிய வள்ளலை யடியார் கடமெழுள்ளத்
தேளங்கத்தமுதாகியுள்ளுறுந் தேசைத் தீரைத்தற்கரியாகோ
மானங்கத்தலந் தேந்தவல்லடை வாவிவற்றனில் வந்துகண்டேனே

இலிங்கம் என்பது சிவமேயாம். சிவத்துக்குப்
பெயராகிய லிங்கம் என்னும் பதம் உபசாரத்தால்
எச்குவம் நோக்கி ஆன்மாக்களின் தியானபூசை

சௌலம் - சிலையாலாகியது.

பஞ்சமூர்த்திகளிலிருந்து தோன்றிய சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம் என்னும் நான்கும் ஒன்றையொன்றுபற்றி ஐந்தாவதாகிய கண்மசாதாக்கியத்தைச் சேர்ந்திருத்தலின், இந்தக் கண்மசாதாக்கியம் மற்றையசாதாக்கியங்களிலும் விசேஷமுடையதாகும்.

சிவமூர்த்தி நிவேசனம்

மூர்த்தியை ஒளிருபமாயும் தண்டாகாரமாயும்² பிரியாமலிருக்கிற அவயவங்களையடையதாயும், சிவத்துவருபமாயும், பரவிந்து வியாபகமாயும் இலிங்கக்தின் ஈசானத்திலும் மேற்கு வடக்கு தெற்கு கிழக்குத் திக்குகளிலும் பாவனை பண்ணுதல் வேண்டும்.

ஒளிருபம் சிவசாதாக்கியத்தையும், தண்டாகாரம் அமூர்த்தி சாதாக்கியத்தையும், பிரியாமலிருக்கும் அவயவம் மூர்த்தி சாதாக்கியத்தையும், சிவத்துவருபம் கர்த்திருசாதாக்கியத்தையும், பரவிந்து வியாபகம் கனம் சாதாக்கியத்தையும் குறிக்கும்.

மந்திரத் திருமேனி

உலகத்திற்கு முதற்காரணம் சுத்தமாயை அசுத்தமாயை என்பன. இவற்றுள் மேலாகிய சுத்தமாயையில் சிவசத்தி சேர்ந்து நிற்றலானும், அசுத்தமாயையிலே தோன்றிய காரணத்தினாலும் பயன்கொடுத்தற்பொருட்டுச் சிவசத்தி அதிஷ்டித்தலானும், சிவழுசை அக்கினி காரியம் முதலியவற்றால் வழிபடுபவர்களுக்குப் போக மோக்கித்தைக் கொடுத்தலானும் ஆகமங்கள் சிவபெருமானுக்கு மந்திரத் திருமேனியை விதந்து கூறுகின்றன.

முதலீற் ரேன்றியதனுலும் சிவபெருமானுக்குத் திருமே
னியாக விதந் தெடுத்துக் கூறியதென அறிக.

ஈசானம் முதலிய மந்திரங்கள் சிவபெருமானுக்கு
சிரம், முகம் இருதயம், குய்யம், திருவடிகள்,
என்பனவாம்.

ஈசானம்

எல்லா உலகங்களையும் அனுக்கிரகஞ்செய்யும்
ஐசுவரிய குணத்தோடு கூடியதனுலும் எல்லா மார்க்கத்
திற்கும் மேலான இடத்தில் இருப்பதனுலும் ஈசான
மூர்த்தா எனப்படும்.

தற்புருஷம்

ஆன்மாக்கஞ்சைய சர்ரங்களை அதிஷ்டத்து
தின்று ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்து மலத்தை
நீக்குதலால் தற்புருஷவத்திர மெனப்படும்.

அகோரம்

ஞானமே திருமேனியாகவுடைய சிவபெருமான்
கோரமாகிய மலத்தைப் பரிபாகஞ்செய்தலால் அகோர
இருதயமெனப்படும்.

வாமதேவம்

ஆன்மாக்களது கணமத்துக் கேற்பத் தனுகரண
புவன போகங்களைக் கொடுத்துத் தரும முதலியவற்றை
அனுபவிக்கச் செய்தலால் வாமதேவ குற்யமெனப்படும்.

சத்தியோஜாதம்

இச்சாசத்தியால் சகலருக்கும் பிரளயா கலருக்கும்
உடம்பையுண்டாக்கு கண்றமையாலும் விஞ்ஞானகல

குக்கு வைந்தவ சரீரத்தை யுண்டாக்குகின்றமையாலும் தொழிலின் வேகத்தால் சத்தியோ ஜாதம் எனப்படும். இவ்வாறு மிருகேந்திரமும் பெளங்கரமும் கூறுகின்றன.

சிவஞான சித்தியார்

மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவமாகத் தந்திரங் சொன்ன வாறிங் கென்னெனச் சாற்றக் கேளி முந்திய தோற்றுத்தாலு மந்திர முலத்தாலு மந்தமில் சத்தியாதிக் கிசைத்தலு மாரு மன்றே

கலா மூர்த்தி

சிவபெருமான் முப்பத்தெட்டுக் கலாசத்திகளைத்திருமேனியரகக் கொண்டமையாற் கலாமூர்த்தியென்னுந்திருநாமத்தைப் பொருந்தினர்.

ஈசானத்தின் பகுதியாகும் ஈசானியின் ஐந்து

கூறுகளாகிய	சசினி மேற் சிரசாகவும்,
அங்கதை	கிழக்குச் சிரசாகவும்,
இட்டை	தெற்குச் சிரசாகவும்
மரீசி	வடக்குச் சிரசாகவும்,
சுவாலினி	மேற்குச் சிரசாகவும். (5)

தற்புருஷத்தின் பகுதியாகும் பூரணியின் நான்கு கூறுகளாகிய

* சாந்தி	கிழக்குமுகமாகவும்,
வித்தை	தெற்கு முகமாகவும்,
பிரதிள்லை	வடக்கு முகமாகவும்,
நிவிர்த்தி	மேற்கு முகமாகவும். (4)

* அவ்வியத்தகலையை ஊர்த்துவமுகமாக அகோர கூறியிருக்கின்றனர்.

அகோரத்தின் பகுதியாகும் ஆர்த்தியின் எட்டுக் கூறுகளாகிய

தமை	இருதயமாகவும்,
மோகை	கண்டமாகவும்,
சனை	வலத்தோளாகவும்,
நிட்டை	இடத்தோளாகவும்,
மிருத்திய	கொப்பழாகவும்,
மாணை	வயிருகவும்,
பனை	முதுகாகவும்,
சரை	மார்பாகவும்.

(8)

வாம தேவத்தின் பகுதியாகும் வாழையின் பதின் மற்று கூறுகளாகிய

இரசை	குய்யமாகவும்,
இரகை	கோசமாகவும்,
இரதி	வலத் தொடையாகவும்,
பாலி	இடத்தொடையாகவும்,
காழம்	வலமுழந்தாளாகவும்,
சம்யமினி	இடமுழந்தாளாகவும்,
பிரியை	வலக்கணைக் காலாகவும்,
புத்தி	இடக்கணைக் காலாகவும்,
காரி	வலக்குதமாகவும்,
தாத்திரி	இடக் குதமாகவும்,
பிராமணி	கடியாகவும்,
மோகினி	வலப்பக்கமாகவும்
பனை	இடப்பக்கமாகவும்,

(13).

சத்தியோசாதத்தின் பகுதியாகும் மூர்த்தியின் எட்டுக் கூறுகளாகிய

சித்தி	வலப்பாதமாகவும்,
இருத்தி	இடப்பாதமாகவும்,

தியுதி	வலக்கையாகவும்,
இலட்சுமி	இடக்கையாகவும்,
மேதை	மூக்காகவும்,
காந்தி	திருமுடியாகவும்,
சுவதை	வலப்புயமாகவும்,
திருதி	இடப்புயமாகவும்,

(8)

இருக்கும். ஆகக்களைகள் முப்பத்தெட்டு என அறிக.

உருவம் பெயர் செய்ல் முதலியவற்றைப் பொருந்தாத அநாதிமல முத்தசித்துருவாகிய சிவபெருமான் ஆன்மாக்களது தியானபூசாநிமித்தமாக முப்பத்தெட்டுக் கலாசத்திகளைத் திருமேனியாகக் கொண்டமையினால், கன்மசாதாக்கிய மூர்த்தியின் திருநாமம் சகள நிஷ்களமென்று சிவாகமங்கள் செப்பும்.

சதாசிவஞபம்

“இருடர் முப்பத் தேண் களை மயமா
முருவடிவறு சிவலுக்குண்டாகையிற்
சிறக்கு வயம் முகத்தவன் திருநாம
நிறக் குஞ்சகள நிட்கள மேனவே”

அத்துவா மூர்த்தி

சாந்தியதீகலை சிவபெருமானுக்குத் திருமுடியாகவும், சாந்திகலை திருமுகமாகவும், வித்தியாகலை திருமார்பாகவும் பிரதிஷ்டாகலை குய்யமாகவும் நிவிர்த்திகலை திருவடியாகவும் அமைந்துள்ளன. இருநூற்றிருபத்துநான்கு புவனங்கள் சிவபெருமானுக்கு உரோமஞ்சாயிருக்கின்றன. ஐம்பத்தொரு ரூத்திரர்களின் ரூபமான தும் ஐம்பத்தொரு மாதிருகாசத்திகளால் அதிஷ்டிக்கப்படுவதுமாகிய வர்ணத்துவா தோலாகவும், பதினெட்டுமந்திரங்கள் இரத்தமாகவும், எண்பத் தொருபதங்கள்

நரம்புந் தசையுமாகவும், முப்பத்தாறு தத்துவங்கள் சுக்கிலம், எலும்பு, நினைம், மூளை முதலிய தாதுகளாகவும் இங்ஙனம் சிவபெருமானுக்கு ஆற்துவாக்களும் திருமேனியாக அமைந்துள்ளன.

பதினெடு மந்திரங்கள் எண்பத்தொரு பதங்களினால் வியாபித்திருக்கும், பதங்கள் ஐம்பத்தொருவர்ணங்களினால் வியாபித்திருக்கும். வர்ணங்கள் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களினால் வியாபித்திருக்கும், புவனங்கள் முப்பத்தாறுத்தது வங்களினால் வியாபித்திருக்கும், தத்துவங்கள் ஐந்து கலைகளால் வியாபித்திருக்கும். கலைகள் துணைக்காரணமான சிவசத்தியால் வியாபித்திருக்கும். சிவசத்தி சிவத்திலடங்கும்.

இங்ஙனம் ஒன்றிலொன்று வியாபித்திருத்தலால் மந்திரங்கள் வியாப்பியம். பதங்கள் வியாபகம், பதங்கள் வியாப்பியம்; வர்ணங்கள் வியாபகம். வர்ணங்கள் வியாப்பியம்; புவனங்கள் வியாபகம். புவனங்கள் வியாப்பியம்; தத்துவங்கள் வியாபகம். தத்துவங்கள் வியாப்பியம்; கலைகள் வியாபகம். கலைகள் வியாப்பியம்; சத்தி வியாபகம், சத்திவியாப்பியம், சிவபெருமான் சர்வ வியாபகர். ஆதலால் ஆற்துவாக்களாலும் ஏற்பட்ட கண்மங்களைப் புசிப்பித்துத்தொலைப்பவரும்.

விஞ்ஞான கலருக்கு அவர் அறிவினால் அறிவாய் நின்று உணர்த்துவதாகிய நிராதார தீகை செய்து மலத்தை நீக்கி முத்தி கொடுப்பவரும், பிரளையாகலருக்கு நான்கு திருப்புயங்கள் அபயம் வரதம் மாண்மழு நீல கண்டம் முதலிய இலகைணங்கள் பொருந்திய திருமே னியோடு முன்னின்று உணர்த்துவதாகிய நிராதார தீகை செய்து இரு மலங்களையும் நீக்கி முத்தி கொடுக்கின்றவரும், மும்மலங்களையடைய சகலருக்கு சீடனது பக்குவத்திற்கேற்ப ஞான குரு வை ஆதாரமாகக்

கொண்டு நின்று ஞானவதி தீக்ஷியினுலும், கிரியா குருவை ஆதாரமாகக் கொண்டு நின்று கிரியாவதி தீக்ஷியினுலும் அத்துவசுத்தி பண் ணி மலத்தை ஒழித்து சிவம் பிரகாசித்தற் பொருட்டு, ஞானத்தை உதிக்கச் செய்து பிறவியை ஒழித்து முத்தி கொடுப் பவரும் தாமென்பதை அறிவித்தல் காரணமாக அத்துவா மூர்த்தியாயினார்.

சிவஞான சித்தியார்

அத்துவா மூர்த்தியாக வறைகுவ தேங்கோ யென்னில் நித்தலுய் நிறைந்த வற்றினில் கூடாநிலைம யானுஞ் சித்துடன சித்திற்கெல்லாஞ் சேட்டித னுதனானும் வைத்ததாமத்துவாவும் வடிவென மறைகளெல்லாம்.

சிவாகமத் திருமேனி

காமிகம் திருவடிகளும், யோகசம் கஜைக்கால் களும், சிந்தியம், திருவடி விரல்களும், காரணம் கெண் ட்டக் கால்களும், அசிதம் முழந்தாழ்களும், தீப்தம் தொடைகளும், சூட்சுமம் குய்யமும், சகச்சிரம் கடித் தானமும், அஞ்சுமான் முதுகும், சுப்பிரபேதம் கொப் பூமும், விசயம் வயிறும், நிச்சுவாசம் இருதயமும், சுவாயம்புவம் நெஞ்சும், ஆக்கினோயம் கண்களும், வீரம் கழுத்தும், இரெளரவம் திருச்செவிகளும், மகுடம் திருமுடியும், விமலம் திருக்கரங்களும், சந்திர ஞானம் மார்பும், முகவிம்பம் திருமுகழும், புரோற்கிதம் திருநாக்கும், லளிதம் திருக்கபோலழும், சித்தம் திருநெற்றியும், சந்தானம் குண்டலழும் சர்வோத்தம் உபவீதழும், பாரமேசுவரம் மாலைகளும், கிரணம் இரத்தினுபரணமும், வாதுளம் பரிவட்டமுமாகச் சதாசிவ மூர்த்திக் குச்சிவாகமங்கள் திருமேனியாக அமைந்துள்ளன. ஆகமநியாசம் செய்து வணங்குபவர்கள் சிவஞானத்தையும் சிவதருமத்தில் மேலான விருத்தியையும் பெறுவார்கள்.

மாதிருகா மூர்த்தி

ஞான சத்தியானது சுத்த மாயையை அதிஷ்டிக்க நாதமும், நாதத்தில் அக்ஷரவிந்துவும் விந்துவில் சிவபெருமானது இச்சாசத்தியால் அம்பிகையென்னும் விந்துகலாசத்தியும், அதினின்று குண்டவினி வடிவாகியவாமை, தண்டாகாரமாயிருக்கும் சியேட்டை, கலைக்கொம்பர் வடிவாகிய ரெளத்திரி என்னும் முச்சத்திகளும், அவற்றிலிருந்து சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, வியோமளூபை, அநந்தை, அநாதை, அநாசிருதை முதலிய சத்திகளும், இச்சத்திகளில் ஐம்பத்தொரு அட்சரங்களும் தோன்றின. இவ்வட்சரங்களுக்குப் பரமசிவன் நிமித்த காரணர், பிந்துதுணைக்காரணம். சிவசத்தி முதற்காரணமாகும். காரியரூபமாகிய அக்ஷரங்கள் காரணத்தோடு கூடியிருக்கும். இவை உலகத்துக்கு மாதாவாயிருப்பதால் மாதிருகையெனப்படும் ஞானசத்தி என்பர்.

சிவபெருமான் மாதிருகையாகிய ஞானசத்தியைத் திருமேனியாக்கொண்டு சொற்பிரபஞ்சங்களை நடைபெறச் செய்வரென்று பெள்ளிக்கராகமஞ்ச செப்புகின்றது.

திருமந்திரம்

ஐம்பதூத்தே அஹர்து வேதங்களும்
ஐம்பதூத்தே அணைத் தாகமங்களும்
ஐம்பதூத்தி எடைவை யறிந்துகின்
ஐம்பதூத்தே யந்தெ யுத்தாமே.

வித்தியாதேக நியாசம்

சிவபெருமான் பிருதுவித்துவ முதல் சிவதத்துவாந்தமான மந்திர சிங்காசனத்தின் மீது ஐந்து திரு

முகங்களும், பதினெட்டு திருக்கண்களும், பத்துத் திருக் கரங்களும், இரண்டு திருவடிகளுமுடையவராய், முப் பத்திரண்டு இலக்ஷணங்களமைந்தவராய் வீற்றிருந்தரு னவர்.

புஷ்பங்களினால் அஞ்சலியை நிறைத்து இருதய தானத்தில் வைத்துக்கொண்டு,

உச்சிமூக மிசான மோளிதெளியப் பளிங்கே

யுத்தர பூருவதிசையை நோக்கியிடு முகந்தே
நிர்சயித்த முகத்தின் கீழ்ப் பூர்வதிசை நோக்கி

நிகழுமுகந் தற்புருடப் கோங்கலர் மோளிறமே
யச்கறுத்து மகோர முக மறங்கிறது கரான

மஹிழ்தாடி வலத்தோளிற்றிறன் ரேங்கி யமருஞ்
செக்கை நிறத் தேரிலை முகமிடத்தோன் மேல் வாமங்கு

சிறுபுறநதின் முகங் சத்தி யோசாதந் திகழ்வால்.

திருவுருவந் தெளி பளிங்கு டட மகுடத் திதழி

சிறுபிறையு முவவந்து திருநயனம் வலப்பாற
ஏதலத்திற் சத்தியை யன்றுல நீண்ட

கட்டப்பந் தமருகமு மற்றறயிடக் கரத்தின்
வரதமுரா துளங்கபலம் போகி செப யாலை

யனமலிநீ லோற்பலமு முடையர் வய திரேட்
குஞ்சிரட்டி யுறுப்பிரண்டு பதம்பதுமா துளந்தா
ஞுறவிருப்பர் சதாசிவர்தத் துவதவிலி னுகத்தே

என்று சத்திமாத்திரத்தாற் சுகளீகரித் திருப்பவரா
யிருக்கிற பரமேசவரனை மூர்த்தியினிடத்தில் நினைத்து
இம் ஹாம் ஹெளம் வித்தியாதேகாய நமளன்றுச்சரித்து
அப்புஷ்பாஞ்சலியைப் பிரமரந்திரம் வரையும் மெல்
லென உயர்த்திக்கொண்டுபோய் அவ்விடத்தினின்றும்
அல்வித்தியாதேகம் மின்னிறமுடையதாகித் தனது புஷ்
பாஞ்சாலியினுள்ளே வந்ததாகத் தியானித்து இருதயத்
தானம் வரையும் மெல்லென இறக்கிக்கொண்டு வந்து

சிவலிங்காகாரத்தைப் பாவியாது விடுத்து மேற்சொல்லிய ஐந்து முகம், பதினெட்டு கண் முதலியவற்றை யுடைய வித்தியாதேக பரமேசுரனியே பாவித்து, சிவலிங்கத்தினால் நெடுமையாகிய மூர்த்தியிலே நியாசஞ்செய்க. ஈசான முதலிய ஐந்து முகங்களிலும் நடுவிரல் மூன்றினாலும் ஒம் ஹஸம் நேத்திரேபயோநம் என்று நியசிக்க.

சுதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி ஆன்மாக் கள் செய்த கண்மத்துக்கீடாக அறிந்து இரகசிக்குங்குணமாகிய மத்திரமாகையால் மந்திர ரூபமாகிய ஞானசத்தி வித்தியாதேக மெனப்படும்.

ஞானபூஷத் திருவிருத்தம்

இன்புருவச் சிவன் பகடத்தற் சிச்சை காலத்

திசைவழி வித்தியா தேவியகி யெழிற் சிரியை
முன்பெருகக் குடிலையினை யடைந்து நாத

முந்து வித்தக்கமனு நன்மொழி முறையே வகுத்துத்
தான் பொருவில் மந்திரத்தாற் சுதா சிவா தியுநவி,,

திரிநேத்திரம், (மூன்று கண்)

சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுட்டுகளையும், அதிட்டிக்கிள்ளவர் தாமென்பதையும், காருசுபத்தியம், ஆகவனீயம், தட்சிணைக்கிளீயம் என்னும் முக்தீவேள்வியில் அவை யாவுந் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும், எல்லாக் கருமங்களையும் அறிந்து செய்யும் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்திகளையுடையவர் தாமென்பதையும் மூன்று கண்கள் குறிக்கிள்ளன.

திருநாவுக்கரசு நாயனர்

திருத்தாண்டகம்.

ஏவணத்து சிலையான் முப்புர மேய்தான் காண்
 ஸிறையவன் காண் மறையவன் காவீசன்றுன் காண்
 துவணத்த கடர்ச் சூலப் படையினுள் காண்
 கடர் முன்றுப் கண்முன்றுக் கொண்டான்றுன் காண்
 ஆவணத் தாலென் றன்றை யாட்கொண்டான் கா
 ணனலாடி காணாடி யார்க் கமிர்தானுன் காண்
 திவணத்த திருவருஷ்ற கரியுருவன் காண்
 திருவா ரூரான் காணென் சிந்தையானே.

சிவதருமோத்தரம்

“கடர் முன்றுப் கண்முன்றுய்த் தொடர்ந் திலங்க”

திருநாவுக்கரசு நாயனர்

திருக்குறுந்தொகை

முன்று முர்த்தியு ஸின்றியலுந் தொழில்
 முன்று மாயின முவிலைக் துலத்தான்
 முன்று கண்ணினன் றத்தொழின் முன்றினன்
 முன்று போதுமென் சிந்தையுன் முழ்குமே.

பட்டினத்தடி கள்

முக்கண னென்பது முத்தி வேள்வியிற்
 ரெங்க தென்னிடை யென்பதேர் கருக்கே.

சதாசிவ ரூபம்

“இவர்தா — மேல்லாயறியு மியல்பது நயனம்”

பளிங்கு நிறங் கொண்டது

சாத்துவிக குணம் பளிங்கு நிறமும், இராசதஞ் செந்நிறமும், தாமதங் கரு நிறமுடையன. விஷ் ஶஹவுக்குத் தாமதகுணமும், பிரமாவுக்கு இராசதகுணமாங் காணப்படுகின்றன. உருத்திரனது கிருத்தியம் ஜங்மாக்கள் செய்த கன்மத்தை அவர்களைக் கொண்டு புசிப்பித்துத் தொலைத்துப்பேரின்ப லீடளிக்க வேண்டுமென்னுங் கிருபையின் செயலாகும். ஆகையால் அவரது குணம் சாத்துவிகமாயிருக்கும்.

விஷ்ணு தாமத குண முடைய ரெண்பதை அவரது நில நிற மேனியும், பரமா இராசத குணமுடைய ரெண்பதை அவரது சிவந்த மேனியுந் தெரிவித்து நிற்கின்றன.

சதாசிவ மூர்த்தியானவர் சாத்துவிகமாகிய பளிங்கு நிறத்தைப் பொருந்தியது, சுதந்திரரும் சுகத்துக்கும் சூனத்துக்கும் இடமாயுள்ளவரும் யோகிகட்கும் அவ்வடிவோடு சென்று சூனேபதேசஞ் செய்பவரும் தாமென்பதை உணர்த்துதற்காகும்.

அங்கபேதம்

அங்கபேதங்கள், அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், டபாங்கம் என நான்கு வகைப்படு மென்று வாதுளாகம் செப்பும்.

அங்கம்

சிரம், முகம், இருதயம் என்பன அங்கங்களாம். அங்கம் - திருமேனி.

பிரத்தியங்கம்,

திருமார்பு, கழுத்து, தனம், புயம், நாயி, குய்யம், டதரம், கண்கள், நாசி, வாய், காதுகள், கைகள்,

கால்கள், விரல்கள், தொட்டகள், முழந்தாள்கள், கணைக் கால்கள் ஆகிய இவை பிரத்தியங்கங்களாம். பிரத்தியங்கம் - அத்திருமேனியிலுள்ள உறுப்புக்கள்.

சாங்கம்.

சூலம், மரு, வாள், குலிசம், அபயம், அக்கினி, அங்குசம், மணி, சர்ப்பம், வரதம், பாசம் முதலியவை சாங்கங்களாம். சாங்கம் - அங்கத்தோடு கூடியது.

உபாங்கம்,

வஸ்திரம், உபலீதம், மாலை, கந்தம், ஆபரணம் முதலியவை உபாங்கங்களாம். உபாங்கம் - அங்கத்தை விட்டு நீங்காது அதன் சமீபத் திலிருப்பது.

இருதயம்

முத்தான்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த் துந் திருவருட்சத்தி இருதயமாம். “நல்லோருணர வரு ஞானமதியம்” என்பது சதாசிவரூபம்.

சிகை

அநாதியே சிவபெருமானுக்குச் சுதந்திரமாயுள்ள சிவகரணமே சிகையாம். “ஓங் களவின்மை யுயர்சிகை” என்பது சதாசிவரூபம்.

ஜந்து திருமுகங்கள்

பஞ்சமூர்த்திகளை நிலைக்களமாகச் செலுத்திப் பஞ்சகிருத்தியத்தைச் செய்யும் பரமசிவனது சுத்த குணங்களாகிய ஈசானம், தற்புருஷம், அகோரம், வாம தேவம், சத்தியோஜாத மென்னும் ஜந்தும் கரும சாதாக்கியராகிய சதாசிவ மூர்த்திக்குத் திருமுகங்களாம்.

சசான முகமானது சிறுபிள்ளை முகம் போன்று பளிங்கு நிறமாய் சசான திக்கைப் பார்த்து மேனேக் கிய தாயிருக்கும்.

தற்புருஷ முகமானது யெளவனப் பருவத்தையடையதாய், கோங்கம் டூ நிறம் போன்றதாய், கிழக்கு நோக்கியதாயிருக்கும்.

அகோர முகமானது தாங்கிய தாடியை யுடைய தாய், வெளிப்பட்ட பற்களை யுடையதாய், கண்டவர்கள் பயங் கொள்ளத் தக்கதாய், விருத்தார் முகம் போன்ற தாய், வலத் தோளின் மேல் தெற்கு நோக்கியிருக்கும்.

வாமதேவ முகமானது மாதர் முகம் போன்று அவர்கள் ஆபரணங்களை யுடையதாய், வெட்சிப் டூ நிறத்ததாய், இடத் தோளின் மீது வடக்கு நோக்கிய தாய் விளங்கா நிற்கும்.

சத்தி யோசாத முகமானது அரசர் முகம் போன்ற தாய், வெண்மை நிற முடையதாய், பிடரில் மேற்கு நோக்கியதாய் விளங்கா நிற்கும்.

ஜந்து நிறங்களை யுடைய ஜந்து திருமுகங்களைச் சிவபெருமான் கொண்டது, பஞ்ச கிருத்தியத்துக்குக் காரணரும், பஞ்ச கருத்தாக்களை அதிஷ்டிப்பவருந் தாமென்பதை அறிவித்தற் காரும்.

சசானம் முதலிய ஜந்து மந்திரங்களும் அனுக்கிரகம் மறைத்தல், சங்காரம், காத்தல், படைத்தல் என்னும் ஜந்தொழில்களையுஞ் செய்யும் சக்திகள் எனத் தத்துவத்திரய நிர்ணயம் செப்புகின்றது.

சிவழுலம்

பிருதிவி தத்துவமுதல் உன்மணையந்தம் வியாபித்
தி ருக்கும் சிவபெருமானுடைய பரிபூரணமே மூல
மெனப்படும்.

சதாசிவரூபம்

தனை முதலுள் மனையளவு நிலாவிய
பனை சிவன் பூரண மூலமெனப்படும்.

திரிசூலம்

* சனனி ரோதயித்திரி ஆரினி என்னும் முச்சத்தி
வடிவினதாகிய சூலப்படையைச் சிவபெருமான் ஏந்தி
யருளியது. முத்தொழிலுக்கும் முதல்வரும், மும்மலங்
களை நீக்குபவருந் தாமென்பதையுணர்த்தும் அறிகுறியாம்.

திருநாவுக்கரசு நாயன்

மூன்று மூர்த்தியு ணின்றியலுந் தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தான்

பட்டினத்தடிகள்

மூவிலையொருதாட் சூலமேந்துதன்
மூவரும் யானென மொழிந்த வாரே

* சென்னியானது சிருட்டித்தொழிலுக்குக் காரண
மாயிருக்கும். போகங்களில் நியதி செய்வது ரோதயித்-
திரியாம். ஆரினி சங்கார கிருத்தியத்தையுடையது.

திருவாசகம்

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக் கோள் மாற்றுரை வெல்லும் படை பகரா — யேற்றுச் சூட்டு அழுக்கடையா நெஞ்சுருகமும் மலங்கள் பாயுங் கமுப்படை காண்கைக்கொள்படை.

மழு

பரைக்குமேலானவரும், லயசிவமாயிருப்பவரும் தாமென்பதையுணர்த்துவதற்காகப் பரமசிவன் பராசத் திருப்பமானதும், லயத்தானமானதுமாகிய மழுவை ஏந்தினர்.

வாள்

சனனமாகிய கொடியின் வேறையறுப்பவரும், எல்லாரையுமடக்கியாள்ளால் வந்த புகழெழவியை யுடைய வருந்தாமென்பதை அறிவித்தற்காக ஞானவடிவாகிய வாளை ஏந்தியருளினார்.

“ஞானவாளேந்துமையர்” என்பது திருவாசகம்.

குலிசம்

ஒருவராலுங் கெடுத்தற் கியலாதவர் தாமென்பதை அறிவித்தருஞமாறு துட்டர்களைப் பேதிக்குங்குண மாகிய குலிசத்தை ஏந்தினார்.

அபயம்

உலகத்துன்பத்துக்குப் பயப்படவேண்டாமென்று அனுக்கிரகஞ் செய்யுங் குணத்தை அபயங் குறிக்கும்.

வரதும்

ஆன்மாக்களது கன்மத்துக் கீடாகப் போகமுத்தி களைக் கொடுப்பவர் என்பதை வரதகரங் குறிக்கும்.

அக்கினி

முதல்வனுர் சங்கார வடிவினதாகிய அக்கினியைத் திருக்கரத்திற்குங்கிய ருளியது ஆன்மாக்களைப் பந்தித்து பாசங்களை நீருக்குபவர் தாமென்பதை உணர்த்துவதற்காகும்.

அங்குசம்

விவர்ணகுணத்தையுடைய வரென்பதை அறிவித்தல் காரணமாய் அங்குசத்தை ஏந்தியருளினர்.

மணி

நாதத்துவத்துக்கு தலைவர் தாமென்பதை உணர்த்தும் கிருபையால் நாதமயமாகிய மணியைத் தாங்கியருளினார்.

இருத்தியே நாகரூபமெனக் கூறப்படலால் சௌவம், ஐசுவரியம், நிறைவு, என்பவைகளையுடையவர் என்பது உணரப்படும்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருவிருத்தம்

போர்ப்பகையான யுத்த பிரான் பொறிவாய்ரவம் கேர்ப்பது வானத் திரைகடல் குழுலகம் மிதினைக் காப்பது காரணமாகக் கொண்டான் கண்டியுரிந்த கூர்ப்புடையென்வான் மழுவகையா மண்டர் கூறுவதே.

பாசம்

ஆன்மாக்களுக்கு மலத்தை யூட்டு விப்பவர்தாமென்பதை உணர்த்துங் காரணமாக மாயாரூபமாகிய பாசத்தைத் திருக்கரத்திற் தரித்தருளினார்.

மான்

மானினது நான்கு கால்களும் நான்கு வேதங்களை னக் கொள்ள நிற்றலின் வேதப் பொருளாயுள்ளவர் தாமென்னு முண்மையை உணர்த்துங் காரணமாக மறுமானினத் தாங்கியருளினார்,

பட்டினத்தடிகள்

வேதமான் மறியேந்துதன் மற்றத
நதனுனென நவிற்று மாரே”

உடுக்கை முதலியன

உடுக்கை எல்லா உலகங்களையுஞ் சிருட்டிப்பவர் என்பதையும், நீலோ அற் பலம் சங்கற்பவிகற்பமாகிய மனத்தத்துவத்தை நடாத்துங் குணமுடையவர் என்பதையும் மாதுளம்பழம் சுத்தமாயையைப் பிரேரிக்கும் குணத்தையுடையவர் என்பதையுமுணர்த்தும்.

புன்முறூவல்

ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம் என்னும் மூவகைத் துயரையுங் கெடுத்தருளுங் காரணமாக இளமையாகிய புன்முறூவலைக் கொண்டருளினார். “இடர் மூன்று மிழித்தருளு மிள முறுவன் முகமலரிலங்க” என்பது சிவதருமோத்தரம்.

“சந்திரன் சர்வஞ்ஞத்துவரூபம், பத்துக்கரங்கள் பத்துத்திக்குகள் திரிகுலம் திரிகுணம் என்று சொல்லப்படும். பரசுசத்தியமென்று சொல்லப்படும் வாளசசுரனுடைய பராக்கிரமமாகும். வச்சிரம் பேதிக்கப்படாத சத்தியாகும். சங்காரசத்தியாகிய அக்கினி பாசங்களைச் சாம்பராக்குவதாகும். நாகத்தின் கெம்பீர வடிவான சத்தி எல்லோரையும் நியமிப்பது, மணியினது ஓசை மந்திரரூபத்தை யறிவிப்பது, அபயம் சமஸ்த உலகங்களையும் காக்கும் சத்தியாகும். அங்குசம் தனக்கு யாதொன்று அனுபவிக்கத்தக்கதோ, அடையப்படுமோ அப்பொருளைக் கற்பிப்பதாகும்.

எனக்காமிகாமத்திலும்

“முத்தலைச்சுலமானது முக்குணங்களென்று சொல்லப்படும். பரசுசத்தியமென்றும், கட்டுவாங்கம்

பிரதாபமென்றும்' வச்சிரம் பேதிக்கப்படாத குணமென்றும் சுகரனுடைய அனுக்கிரகம் அபயமென்றும், சொல்லப்படும், நாகம் இருத்தியென்றும் பாசம் மாயாசோருபமென்றும்,

அங்குசம் விவர்ஜனகுணமென்றும், மணிநாத ரூபமென்றும், அக்கினி சங்காரரூபமென்றும் அறியத்தக்கது. இந்தக் குணரூபங்கள் சாங்கமென்றும் வாதுளாகமத்திலும் வருவனவற்றுல் இவ்வண்மைகள் தெளியப்படும்.

திரிகுலம், இச்சாசத்தி, ஹானசத்தி, கிரியாசத்தி களாகக் கொள்ளப்படும். அவைகளே சுத்தத்துவத்தில் பிரவிருத்தியை உண்டுபண்ணுங்கால் கட்வாங்கமாகவும் ஐகத்பீசமான மகாமாயையில் பிரவிருத்தியை உண்டு பண்ணுங்கால் மாதும்பழமாகவும், கலக்கத்துடன் கூடிய மாயாத்ததுவத்தில் பிரவிருத்தி யை உண்டுபண்ணுங்கால் வாளாகவுங் கொள்ளப்படும்.

மனதைப் பிரவிருத்தி செய்யுஞ் சத்தி நீலோற்பலம் எனவும், இந்திரியங்களைப் பிரவிருத்திசெய்யுஞ் சத்தி உருத்திராக்ஷமாலை எனவும், துட்டர்களைச் சங்கரிக்குஞ் சத்தி சத்தி ஆயுதமாகவும், போகத்தைக்கொடுக்குஞ்சத்தி அபயமாகவுங் கொள்ளப்படும் எனச் சிவார்ச்சனாசந்திரிகையில் வருவனவற்றுலும் இவ்வண்மைகள் தெளியப்படும்.

கங்கை

உமாதேவியாரது திருக்கரத்தினின்றுந் தோற்றிய கங்கையானது உலகத்தை அளிக்கும்படி வர அதனுடைய வேகத்தைக் குறைத்துத் தமது திருச்சடையிலே தரித்தருளியமையால் ஆன்மாக்கள் ஆனந்தக்கடலில் ஆழ்வின்றனர்.

அகங்காரத்தை அடக்கும் ஆற்றலுடைமையை இது குறிக்கின்றது.

திருஞானசம்பந்தமுர்த்தி சுவாமிகள்

திருவிராகம்,

பண் - கெளசிகப்

கூருமாலை நன்பகற்கடி வல்ல தொண்டர்கள்
பேருமூருஞ் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
யாரும்சின்னுறுப் கைதொழுப்பாயுப் கங்கை நெஞ்சடை
ஆர்ந்திராடேந்தி னுனுகளக்காவு சேர்மினே”

திருவாசகம்

மலையகளை யொருபாகம் வைத்தலுமே மற்றெருத்தி
சலமுகத்தாலவன் சடையிற் பாயுமது வென்னேம்
சலமுகத்தாலவன் சடையிற் பாய்ந்தில் னேற்றரணியெல்லாப்
சிவமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழோ

உபதேசகாண்டம்

திருக்குநீர்க் கங்கையைச் செறிக்குந் தோற்றத்தால்
தனுப்பதி முயிர்த்தொகை தமது சிந்தையைக்
கரைக்கு மானந்தமாக் கடவிலும்புதே”

உபவீதம் சிகை

வேதாந்தத்தால் வரும் சிவஞானப் பொருளாயுள்
எவரும் அதனைக் கொடுப்பவரும் தாமென்பதை அறி
வித்தருஞும் பொருட்டு உபவீதத்தைத் தரித்தருளினார்,
ஞானரூபியாயுள்ளவர் தாமென்பதை அறிவித்தற்காக
ஞானக்குறியாசிய சிகையைக் கொண்டருளினார்.

சிலம்பும் வீரக்கழலும்

பக்குவான்மாக்களைப் பேரின்ப வெள்ளத்தில்
அழுத்துதற்கு ஊன்றிய திருவடியினும், அடியாருள்
ளத்தில் கலந்து இன்பழுரணமாயிருக்கின்ற ஞான
குஞ்சித பாதத்தினும் திருவருட்பிரகாசம் பொருந்திய
சிலம்பையும் வீரக்கழலையும் தரித்தருளியது ஆன்மாக்

களைப் பந்தித்துள்ள பாசத்தை நீக்கிப் பிறவித் துன் பத்தையறுத்து முத்தியைக் கொடுப்பவர் தாமென்பதை யுணர்த்துவதற்காகும்.

போற்றிப்பஃராடை

“எட்டின்ப

வெள்ளத் தழுத்தினிடுத் தாளிலு மடியா
ருள்ளத்தினும் பிரியாவெண் சிலம்பும் — கள்ளவிடை
வெள்ளுபிறப் பறுக்கச் சாத்திய வீரக்கழலும்”

சிவதருமோத்தரம்

பரிபாரு மிருவினையும் பறித்தரு சொன்றிரு
பதமும் பற்றி யோற்ற
பொருகழலுந் திருவடியிற் பொலிந்திலங்கப்
புடைதோழுவார் புலங்கட்ஜைப்
பநுகியவநுள்ளக் கரியபரமலயநித்
தொழித்துப் பாசமேல்லாம்.

கந்தபுராணம்

நெஞ்சலஞ் சலமரும் பிறவிநீடு விளையிற்
சஞ்சலஞ் சலமகன்ற தனதன்பர் குழுவை
அஞ்சலஞ் சலெனுமஞ் சொல்லெனவிஞ்ச சரண்மேற்
செஞ்சிலம்பொடு பொலங்கழல் சிலம்ப மிகவே”

சிவபெருமான் இவைகளைக் கொண்டருளியமைத்து பிரயோசனங்கருதியன்று. எதற்காகக் கொண்டருளினர் எனில், ஆன்மாக்கள் அஞ்சான வளர்ச்சி யினால் நாம் பிரமமென நினைத்து அகந்தை மமதை கொண்டு நரகத்திலாழாது பதியுண்மையறிந்து தம்மையடைந்துயியும்படி கொண்டருளிய உண்மையாம்.

சிவஞானசித்தியார்

ஒருவருள் குணங்களோடு முணர்வருஞ்சுறுவிற் ரேன்றுங்கூமமுருவான் றன்கரசரனுதி சாங்கம் கருமருஞ்பாங்க மெல்லாந் தானருடனக் கொங்ளின்றி யருஞ்சுறுவுயிர்க் கென்றேயாக கிணனசிந்தனைக்கே.

கந்தபுராணம்

ஆதஸரற்றனை வியப்பதற்கான்ற வையணித
வீதலாதெரா திறமுள்ளியா வருமெவர்க்கு
நாதனேயிவ வெள்ளுதன் பாங்கரே நண்ணித்
தீதலாமோடு முத்திபெற்றுயிற் திடுஞ்செயலே.

ஆவாகனக் கிரமம்

பரமசிவனை ஆவாகனஞ்சு செய்யுமிடத்து மூலாதா
த்திலிருந்து பிரகாசிக்கின்ற பிராசாதசத்தி மயனுகத்
தன்னைப் பாவித்துப் பிராசாதமந்திர செபானுஷ்டா
னக் கிரமமாகவே ஆவாகனஞ்சு செய்தல் வேண்டும்.
அது பலவகைப்படும். அவற்றுள் சோடசகலைப் பிரா
சாதம் விஷேஷடமுடையது.

* அது கோஷகலையோடு கூடிய மேதாகலை, இரச
கலை, விஷகலை, விந்துகலை அர்த்தசந்திரகலை, நிரோதி
கலை, நாதகலை, நாதாந்தகலை, சத்திகலை, வியாபினி
கலை, வியோமருபாகலை, அநந்தகலை, அநாதாகலை
அநாசிருதாகலை, சமனுகலை, உன்மனுகலை எனப் பதி
றுறு பகுப்புக்களையுடையது.

முதலில் புஷ்பாஞ்சலியை மூலாதாரந்தொடங்கிக்
கிரமமாக உயர்க்கொண்ர்ந்து இருதயத்தானத்தில்

* இவற்றின் விளக்கத்தை பிரசாதாதீப வுரை
ஏலும் பிராசாதசட்சலோகி வியாக்கியானத்தாலும்,
அதற்குச் சங்கரபண்டிதர செய்த தமிழரையானுமறிக.

நிறுத்தி அகாரத்தை விட்டுப் பிரமத்தியாகஞ் செய்து, மேல் கண்டத்தானத்தில் நிறுத்தி உகாரத்தைவிட்டு விஷ்ணுத்தியாகஞ் செய்து, அதன்மேல் தாலுத்தானத்தில் நின்று மகாரத்தை விட்டு உருத்திரத் தியாகஞ் செய்து, புருவநடுவில் நின்று விந்துவை விட்டு சுசுவரத்தியாகஞ் செய்து, பிரமரந்திரத்தில் நின்று நாதத்தைவிட்டு சதாசிவத்தியாகஞ் செய்து, மூலமந் திரத்தைத் துவாதசரந்தம்வரை கொண்டுபோய் துவாத சாந்தத்தில் நின்று உன்மனி யந்தத்திலிருக்கும் பரம சிவத்தில் பாவஜையினுலே யொருமைப்பட்டு இரண்டற் றதாகத் தியானித்துச் சிருட்டிக்கிரமமாகத் துவாத சாந்தத்தில் நின்றும் சூரியன்போல ஒளியுள்ளதாகத் தியானித்து நெற்றிவரையுங் கொணர்ந்து கோடிசந்திரர்களது ஒளியுள்ளதாகவும் குறுக்கே அமிர்தபிண்டம் போன்று வெண்ணிறமாகவும் தியானித்து வலமூக்கு வாயிலாக ஜுரேசக பாவஜையினுலே புறப்பட்டு புஷ்பாஞ்சலியினுள் வந்ததாகப் பாவித்து இலிங்கத்தில் ஆவாகனம் செய்க. *

விளக்கம்

ஆவாகனமாவது பூசையின் பொருட்டுச் சிவபெருமானை இலிங்கம் முதலியவற்றில் வரவழைத்து அபிமுகமாகச் செய்வதென்னும் பாவஜையாகும்.

எங்கும் வியாபித்திருக்கும் கடவுளை ஆவாகனஞ் செய்வது எங்குள்ளுமனில் விறகுமுழுவதும் நிறைந்தி

* ஆவாகனம் தாபனம் சந்திதானம் சந்திரோதனம் அவகுண்டனம் தேனுமுத்திரை பாத்தியம் ஆசமனீயம் அருக்கியம் புஷ்பதானம் தூபம் தீபம், நைவேத்தியம் பானீயம் ஜபசமர்ப்பணம் ஆராத்திரிகம் என்பன சோட்சோபசாரங்கள்.

ருக்கும் நெருப்பைக் கோலினாற் கடைய அது ஓரிடத் திலே பிரகாசித்தல்போல் எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை ஓரிடத்தில் சிரத்தையுடன் அழைத்து அபிமுகமாகச் செய்த வெள்கா *

பிரதிட்டாகாலத்திலே சர்வசஸ்கார காலமளவாக சிவலிங்கத்தில் சாந்தித்திய மாதற்காகச் செய்யப்படும் சீவந்நியாசம் சிற்பிரகாசாவாகனம் எனவும், தினந்தோறும் பூசாகாலத்தில் சிவலிங்கத்தில் எழுந்தருளி யிருக்கும் சதாசிவமூர்த்தியினுடைய நான்கு முகங்களிலும் வியாபித்திருக்கும் ஈசானமுகம் தன்ஜீப்பாக்கும்படி செய்வது அபிமுகக்கரண ஆவாகனமெனவும், ஆவாகனம் இருவகைப்படும்.

மூலமந்திரத்தினுற்றரிசிக்கப்பட்ட பரிபூரணத்தை ஆண்மாவானது சிவப்பிரகாசமாகிய அருளினால் அறிந்து அதிலமுந்துதலே இதனுண்மையாகும்.

சதாசிவரூபம்

இப்படித் தரைமுதற் சமணையிருய்ச்
செப்ப வியாபித்திருக்கும் பரமசிவனது
வெருவிலுயர் பரிபூரணந் தன்கை
யறிவிலமுந் துதலாவா கணமே”

திருநாவுக்கரச சுவரமிகள்

திருக்குறுந்தொகை

“அண்டமாரிருஞ்சு கடந்தும்பர்
உண்டுபோலு மொரோண் கடரச்கடர்
கண்டுங்காரறி வாறுவா ரெலாம்
வெண்டுங் கட்கண்ணி வேநுயன்படே”

*இதனை காமிகாகம் காமிகதந்திரசாரம் முதலியை பற்றியுள்ளதாக நம்புகிறேன்.

“என்னிலாரு மெனக்கினி யாரில்லை
யென்னிலும் யினியானுரு வன்னுளான்
என்னுளே யுயிர்ப்பாய்ப் புறம்போந்துபுக்
கென்னுளே நிற்குமின்னம் பரிசனே”

தாபனுதி விதி

தயாநிதியே, அடியேநுக்கு அனுக்கிரகஞ் செய்யு
த்திமித்தம் இவ்விலிங்கத்தில் எழுந்தருளியிருக்கவேண்டு
மென்று அன்புடன் செய்யும் பாவனையோம். *

ஆன்மா சிவபெருமானை அருளினுலறிந்து அதில்
அழுந்தலை நிலைபெறச் செய்தலே இதன் பாவனையாகும்.

சதாசிவரூபம்

அலையாதழுந்த நிலைபெறல் தாபனம்.

சந்நிதானம்

சந்நிதானமானது, ஆன்மாவின் அறிவு சிவபெரு
மானது பரிபூரண குணத்திலும், சிவபெருமானது பரி
பூரணத் தன்மையானது ஆன்ம அறிவிலும் ஒன்றை
யொன்று பிரியாதபடி ஆண்டானும் அடிமையுமாக
நிற்றலாம்.

சதாசிவ ரூபம்

இவன் றனதறிவு சிவன் பூரணத்திலுஞ்
சிவன் பூரணத்துவ மிவன்றன தறிவிலும்
ஒன்றை யொன்றகலா துறவு செய்திருப்ப
தொன்றியசந் நிதான மென் றுரப்பயே.

* தத்துவமுர்த்திப் பிரபாவத்திலும் காணக.

திருநாவுக்கரசு நாயன்

திருக்குறுந்தொகை

நங் கடம்பளைப் பெற்றவன் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் னாடியேளையுந் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்படே.

சந்நிரோதனம்

சந்நிரோதனமானது, பகவானே, எப்பொழுதும்
என்னிடத்தில் அனுக்கிரகம் வைத்திருக்க வேண்டும்,
என்னும் மனோபாவஜையோம்.

ஆன்மாவிடத்துப் பொருந்திய அறிவு எக்காலத்
தும் நீங்காத படி சிவத்தி லொடுங்குத லென்னும்
உண்மையாகும்.

சதாசிவ ரூபம்

இவனிடத்துறு மழிவென்று மொழியா
தயவதுதானே சந் நிரோதனமே.

* பரமசிவஜை ஆதரவுடன் பூஜகருக்கு எதிர்முக
மாக இருக்கச் செய்வது, இங்கு ஆவாகன மென்று

* நிற்பனவும் நடப்பனவும் சயனிப்பனவுமாகிய
இவிங்கங்களும், மகேஸ்ரபேதமாகிய இருபத்தைந்து
விக்கிரகங்களும் பூசைபண்ணும்போது சுகாசனமாகவே
இருந்து அப்பூசையை ஏற்றுக் கொள்ளும்.

சைவசமயநெறி

திருக்குஞ் சயனமியக்க நினையு

மருச்சளை செய்யும் போதன்பால்.

திருப்பர்ம கேசரிபத்தை வருள்ளு

மருச்சளை செய்யும் போதன்பால்.

கூறப்படுகிறது. பூஜைகால் அன்புடன் கூடிய ஒரே மனதுடன் தனக்கு லக்ஷியமான மூர்த்தியினிடத்தில் சிவபெருமானை இருக்கச் செய்தல் தாபனமாகும். உலகத்திற்கு நாதனே, நான் உம்மைச் சேர்ந்தவன். என்னை அனுக்கிரிக்கக் வேண்டும் என்று தன்னை ஆட்கொள்ளுதலைத் தெரிவிப்பது சாந்தித்தியமாகும். பரமேசுரருக்கு வியாபகத் தன்மை இருந்தபோதிலும் அந்த சாந்தித்தியமானது விரோதமாகாது. பூசை முடியும் வரை வேறிடத்திற்குப் போகக் கூடாது. பூசையை ஏற்றருளவேண்டுமென்பதுன் நிரோதமென்பதும். பரமேசுவரருக்கு வியாபகத் தன்மை இருந்தபோதிலும் இத்தகைய நிரோதனமானது பூஜைகள் பொருட்டு வேண்டப்படுகிறது. எண்ணிறந்த காரணங்களை உடையராகவும், சின்மயராகவும், எங்கும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் பரமேசுவரரை அபக்தர்க்கூக்கு அறிவிக்காமல் மறைத்தலே அவகுண்டனமாகும். விவ்வாறு சோம்சம்பு பத்ததியிற் கூறப்பட்டது.

ஆவாகனுதிகளைச் சுத்தியோ சாதாதி
நாவிற் சொலிச்செய் நயந்து.
இருதயத் தினுலு மிசை புரிதலாகும்
இருதய மெங்கும் பொதுவென்றென.

என வரும் சைவசமயைநறிக் குறள்களால் ஆவாகனுதிகளுக்கு மந்திர முனைப்படும்.

“மகாதேவரே; உமக்கு நல்வரவாகுக” என்று விஞ்ஞாபித்து, பின்னர் “குழந்தாய்; நன்கு வந்தோம்” என்று பரமசிவனுற் சொல்லப்பட்டதாக நினைத்து, “சர்வலோககநாயகராகிய சுவாமி ன்; சிறியேன் செய்யத் தொடங்கிய பூசை முடியும் வரையும் இவ் விலிங்கத் திலே பிரதியோடு சாந் நித்தியராய் இரும்” என்று

விஞ்ஞாபனம் பண்ணி, ஈசானம் முதலிய ஐந்து சிரசு களிலும் சுவாக தார்க்கியங் கொடுத்து, காளகர்ணிமுத் திரையும், விங்க முத்திரையும், நமஸ்கார முத்திரையுங் கொடுக்க.

இருதயாதி நியாசம்

பெருவிரலோடு கூடிய சிறுவிரலினுலே இருதயத் திலே ஓம் ஹாஃ இருதயாய நம” என்றும், பெருவிரலோடு கூடிய அணிவிரலினுலே திருமுடியிலே ஓஃ ஹீஃ சிரசே நம,” என்றும், பெருவிரலோடு கூடிய நடுவிரலினுலே சிகையிலே ‘ஓம் ஹும் சிகாடுபெய நமஃ , என்றும், நியசித்து, இரண்டு சுட்டு விரல்களினுலும் கழுத்தை முலை நடுவாக ‘ஓம் ஹஹம் கவசாய வெள ஷட்ட’ என்று சுற்றி, அணிவிரல்களினுலே உள்ள ஸ்கைகளில் ‘ஓம் ஹஃ அஸ்திராயபட்’ என்று நியசித்து, ‘ஓம் ஹாம் சிவாய நம’ என்று ஜக்கியஞ் செய்து, சுட்டுவிரல் நீட்டிய கையினால் ஓம் ஹஹம், கவசாய வெளஷட்ட, என்று தேனுமுத்திரையும், மகாமுத்திரையுங் கொடுத்துப் பரமிகரணம் பண்ணி பஞ்சமுகிமுத்திரையுங் கொடுக்க.

பரமேசுவரருடைய சிற்சத்தியானது இருதயமாக வும், அஷ்டைசுவரியமானது சிரசாகவும், பிறருக்கு உட்படாத சிவத்தன்மையானது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிற சிகையாகவும், சத்துருக்களின் ஆயுதங்களால் பேதிக்க முடியாத தேஜசானது கவசமாக வும், பிறரால் சகிக்கமுடியாத பிரதாபமானது விக்கி னங்களைப் போக்கக்கூடிய அஸ்திரமாகவும் கூறப்படுகின்றன.

பாத்தியாதி

விசேஷார்க்கிய பாத்திரத்தை எடுத்து இடக்கையில் வைத்துக்கொண்டு வலக்கையின் மிருக முத்திரை

யினுலே * ஓம் ஹாம் சிவாயநம் என்று மகேஸரமாகிய திருவடிகளில் வலமிடமாக ஒவ்வொருதரம் ஞானசத்தி காரியமாகிய பாத்தியத்தைக் கொடுக்க.

ஓம் ஹாம் சிவாய சுவதா என்று சதாசிவமாகிய ஈசா னதி ஐந்து திருமுகங்களீலும் மூழ்ளன்றுதரம் கிரியா சத்தி காரியமாகிய ஆசமனம் கொடுக்க.

ஓம் ஹாம் சிவாயசவாகா என்று நிஷ்களமாகிய ஈசான முதலிய ஐந்து சிரசுகளில் ஒவ்வொருதரம் இச் சாசத்தி காரியமாகிய அருக்கியங் கொடுக்க.

சதாசிவரூபம்

பாத்திய சமனுக்கியம் பழுதகல்
ஆண்மசத்தி நிமித்தமாகவும்

திருஞானசம்பந்தமுர்த்தி நாயன்

பண் - பியந்தைக் காந்தாரம்

தோடேருங்கதறு யொருங்காதிலங்கு
கரிச்சுகுநின்று புளக்
காட்டுமாகநின்று கனவாடுமெந்த
யிடமாய காதனக்நான்
வீடுடனெய்துவர்கள் விதியென்றுசென்று
வெற்றிர் தெளிப்பவிரலா
நாடுடனுடுக்கம் யொவிவென்னமாரு
நனிபன்னிபோலு நமர்காள்.

* முத் - சந்தோஷம், திரா - வேகமாகச் செல்லல். எனவே தேவரை மகிழ்வித்து அசரரைத் துரத்துதல் என்பது கருத்து. முத்திரைகளின் லட்சணங்களை முத் திரா லட்சணம் என்னும் நாலிற் காண்க. குருகுல வெளியீடு க.

மூல மந்திரத்தை வெள்ளடந்தமாகவுச்சரித்து அறுகு புஷ்பம் அட்சதைகளைச் சாத்துக். வாமகரத் தினால் மணி அடித்து ஓம் ஹாம் சிவாய சுவாகா என்று தூபதீபம் ஆசமனுர்க்கியம் கொடுக்க. பாவ னுபிழேஷகஞ் செய்து விசேஷார்க்கியம் புரோட்சித்து பாத்தியாசமனுர்க்கியம் கொடுத்துத் திருவொற்றுடை சாத்துக்.

வாசனை பொருந்திய சந்தனம் அகஷதை அறுகு புஷ்பம் பொற்கெளபீனம் மேகலாபரணம் உபலீதம் குண்டலம் ஆபரணம் வஸ்திரம் முதலியவைகளைப் பக்தியுடன் சாத்துக்.

சந்தனம்

அகில், கற்பூரம், புனுகு முதலிய வாசனைத் திரவி யங்கள் கலந்து, அருட்சத்திமயமான சந்தனத்தைச் சாத்துகின்றவர்கள் பிரபஞ்ச வைராக்கியமுடையவர் களாய்ச் சிவலோகத்தைச் சேர்வார்கள்.

மெய்யன்போடு சந்தனக் குளம்பு சிவபெருமா னுக்கு நியதியாகச் சாத்தியவருடைய பேற்றை மூர்த்தி நாயனுருடைய சரித்திரத்தால் அறிக்.

இது திருவருட் சத்திபதிதலென்னும் பாவனையாம்.

திருநவுக்கரசு நாயன்

திருத்தாண்டகம்

ஆளான வழியவர்கட் கன்பன்றன்னை

யானைஞ்சு மாடுயை நானபயம்புக்க

தாளானைத்தன் தெப்பாரில்லா தானைச்

சந்தனாஹ் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொப்பானைத்

துவிவளுந்த கோவணத்தை யரையிலர்ந்த ஜோனைக் கீழ்வேஞ்சானுங் கோவைக்

கேடுவியை நாடுமெவர் கேடுலாரே.

புஷ்பதாணம்

ஓம்ஹா० சிவாய வெளஷட் என்னும் மந்திரத்தோல் புஷ்பம், அகங்கத, அறுகு இவைகளைத் திருமுடி யிற் சாத்துதல் சுத்தசைதன்னியமான ஆனந்தம் பெருகுதற்காம்.

சதாசிவ ரூபம்

நறுமலரதனை நல்லிட்டின்பங்
குறுகுதலேதுவாகவுங் கொடுத்து.

சாத்துவிக புஷ்பம்

வெண்ணிறப் புஷ்பங்கள் சாத்துவிக குணமுடையன. அவைகள், வெள்ளெருக்கு, வெள்ளாலரி, பிச்சி, கொக்கிறகு மந்தாரை, புன்னை, நந்தியாவர்த்தம், மல் விகை, மூல்லை முதலியவைகளாம்.

இப் புஷ்பங்களால் சாத்துவிககாலமாகிய உதக்காலம், சாயரட்சை, அர்த்தயாமம் என்னுங் காலங்களில் அருச்சித்தவர்கள் மோகந்தையடைவார்கள்.

இராசத புஷ்பம்

செந்திறப் புஷ்பங்கள் இராசத குணமுடையன. அவை - செந்தாமரை, செங்கழுநீர், செவ்வலரி, செங்கடம்பு முதலியனவாம்.

இப்புஷ்பங்களால் இராசத காலமாகிய மத்தியானத் தில் அருச்சித்தவர்கள் போகத்தையடைவார்கள்.

இராசத சாத்துவிக புஷ்பம்

பொன்னிறமுள்ள கொன்றை, சண்பகம், செருந்தி, கோங்கு முதலிய புஷ்பங்கள் இராசத சாத்துவிக குணமுள்ளனவாம். இப்புஷ்பங்களால் இராசத சாத்துவிக-

காலமாகிய பிராதக் காலத்தில் அருச்சிப்பவர்கள் போக மோகங்களை அடைவார்கள்.

இராசத் தாமச பத்திரங்கள்

வில்வம், துளசி, அறுகு, மருக்கொழுந்து, மாசிப் பச்சை, திருநீற்றுப் பச்சை முதலியவைகளாம். இப் பத்திரங்களால் அருச்சித்தவர்கள் போகமோகங்களை அடைவார்கள்.

நீலோற்பலம் நீங்கலான நீலநிறப் புஷ் பங் கள் தாமத குணத்தையுடையன. ஆகையால், அவை பூசைக் குத் தகுதியற்றன.

அதிதேவர்கள்

கோங்கம்பூவில் சரசுவதியும், அலரிப்பூவிற் பிரமாவும், வன்னியில் அக்கிளியும், நந்தியாவர்த்தையில் நந்திதேவரும், புனைனப் பூவில் வாயுவும், ஏருக்கில் சூரியனும் சண்பகப்பூவில் சுப்பிரமணியரும், வில்வத்தில் திலக்குமியும், கொக்கிறகம் பூவில் விட்டுணவும், மாவி விஸ்கையில் வருணனும், மகிழில் சரசுவதியும், வாகையில் நிருதியும், சாதிப் பூவில் சசானனும், செங்கழு நீரில் சூரியனும், குமுதம் பூவிற் சந்திரனும், மந்தாரையில் இந்திரனும், மதுமத்தையில் குபேரனும், நாயுருவியில் யமனும், தாமரைப் பூவில் சிவனும், அறுகில் விநாயகரும், நீலோற்பலத்திலும் ஏனைய வாசனைப் புஷ் பங்களிலும் உமாதேவியாரும் அதிதேவதைகளாய் இருப்பார்கள். ஆகையால், இவை முதலிய பத்திர புஷ்பங்களை உண்டுபண்ணியவர்களும், விதிப்படி எடுத்துக் கொடுத்தவர்களும் அவைகளால் பூசித்தவர்களும் போக மோகங்களை அடைவார்கள் என்று உண்மை நூல்கள் கூறுகின்றன.

பலன்

அகஷதை சத்துருச்செயத்தையும், அறுகு சகோதர ருக்குச் செய்த குற்றத்தையும், எட்டு பிரமகத்தி

தோஷத்தையும், கொன்றைப் பூ மாதாவுக்குச் செய்த குற்றத்தையும், வெள்ளெருக்கம் பூ அண்ணிய ஸ்திரீ களைச் சேர்ந்த தோஷத்தையும், நீலோற்பலம் வாக்குத் தோஷத்தையும், குங்குமப் பூ நவக்கிரக பீடையையும், வில்வம் பொய் சொன்ன பாவத்தையும், கோங்கம் பூ கள் ஞாண்ட பாவத்தையும், கத்தரி குட்ட ரோகத்தையும், துளசி வறுமையையும், தும்பைப் பூ கோகத்தி தோஷத்தையும், பலாசம் பூ பொன் திருடிய தோஷத்தையும் நெய்தலும், நெல்லியும் பல வகை ரோகத்தையும் சாந்தி செய்யுமென்று சைவபூஷணம் முதலிய நூல்கள் செப்புகின்றன.

திருஞானசம்பந்தமுர்த்தி நாயன்

பண் — இந்தளம்

தோக்கியேவனீ கோன்றையதி குலிளம்
உச்சியே புனைதல்வேடம் விடையுர்த்தியான்
கக்கியேகம்பம் மேயிய கறைக்கண்டனை
நங்கியே தொழுமினும் மேல்வினை நையுமே.

பண் — ஸ்ரீகாமரம்

வாரநலஞ் செய்திமயோர் நாடோறு மலர்துவ
வீசனெம் பெருமானு ரினிநாகவுறை யுமிடம்
யோசனை போய்ப்பூக் கொணர்ந்தங் கோருநானுமொழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேஞ்சேர்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

குறுந்தொகை

விள்ளடமாயலர் கொண்டு விரைந்துநீர்
அண்டநாய கன்றான் னடிதூழ் மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டுசேர் பொழில் வாஸ்மி யூரிசனே.

பறைந்திடும் - பாறச் செய்யும்.

கெளபீனம்

நான்கு வேதங்களையும் கலைகளையுங் கெளபீனமாக இறைவன் அணிந்தருளினார்.

திருவாசகம்

என்னப் பெம்பிரா பெஸ்லர்க்குந் தானீசன் துஞ்சம்பெய் கோவணமாச் கொள்ளுமது வேண்டுமே மன்றுக்கூல் துஞ்சுபொருள் யறைநாள்கே வாண்சுடாத் தன்மையே கோவணமாச் சாந்தினன்கான் சாழலே

உபவீதம்

விதிப்படி செய்யப்பட்ட வேதாந்தமாகிய பூஜைலைச் சிவபெருமானுக்குத் தினந்தோறும் சாத்துகின்றவர்கள் மறுபிறப்பில் வேத பண்டிதராவார்கள் என்று சிவ தருமோத்தரம் செப்பும்.

திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்

பண் — காந்தாரம்

முத்தேர் நஞ்சாளிடமாகத் தன்மார்பில் வெண்ணாறுப்பூண்டு தெந்தேர் மலர்ச்சடையில் வைத்தாரிடம்போன்று சோலைதுழிந்த அந்தேனாளி யுண்களியானிசை முரல்வாலத் தும்பி தெந்தேவேயனமுரலக் கேட்டார்வினை கெடுக்கும் திருநனுவே.

வஸ்திரம்

மிருதுவான இளைகளையடையதும், வெண்மை நிற முடையதுமாகிய பட்டு வஸ்திரத்தை அன்புடன் சாத் தியவர்கள் சிவலோகத்தை யடைந்து ஒவ்வோரினைக்கு ஆயிரம் தற்பகாலம் வாழ்வார்கள்.

இது திரோதானசத்தி நீங்குதலென்னும் பாவஜையாம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநேரிசை

கட்டிட்ட தலைகையேந்திக் கனலிலி யாழ்ச்சீறிச்
கட்டிட்ட நீருடுசிச் சுடுகிளைக் காடரானி
விட்டிட்ட வேட்கையார்க்கு வேற்றுந் தநுங்கள்செப்பு
பட்டிட்ட வுடையராகிப் பஞ்சபத நோக்கினுரே.

புஷ்பாஞ்சலித்திரயம்

ஓம் ஹூ° ஹெளம் ஆத்ம தத்துவாதி பதியெசிவாயநம் ,
” ” வித்தியா தத்துவாதி பதியெசிவாயநம் ,
” ” சிவதத்துவாதி பதியெசிவாயநம் ,
என்று புஷ்பாஞ்சலித்திரயங் கொடுத்துத், திரும்பவும்
ஸூலத்தாலருச்சிக்க.

விளக்கம்

“ஆன்மா ஆன்மபோதம் நீங்கிச் சிவபோதம் பதி
யுஞ் சமயத்தில் மனம் வாக்குக் காயத்தால் வந்த பாப
மும், ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் வினை
களும் நீங்குதல் என்னும் பாவனையாகவே தத்துவத்
திரயம் சாத்துவதாம்.

சதாசிவரூபம்

நீங்கருங் கருமசுத்தி நிமித்தந்
தீங்கறுந் தத்துவத் திரயஞ்சாந்தி

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் — வியாழக்குறிஞ்

அவ்வினைக் கிள்ளினையென்று சொல்லு மத்தறினர்
உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கணமன்றே
கைவினையெய் தெம்பிரான் கழல்போற்றுது நாமழியேய்
செய்வினைவந் தெய்மத்தின்டப் பெருதிரு நிலகண்டம்

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித்திரு நேரிசை

நாயினுக் கடைப்பட்டேனோ நன்னெறி காட்டியாண்டாய்
ஆழியரவு மார்த்த வழுதனேய முதலொத்து
நீயுமென் நேஞ்சினுள்ளோ நிலாவினுய் நிலாவிநிற்க
நோயவை சாருமாகினுக்கி நீபருள் செவ்வாயே.

மாலை

மாலை பிரணவ வடிவமானது. ஒவ்வொரு மாலை
யும் ஒரே நிறப் புஷ்பங்களாலே தொடுக்கப்படுதல்
வேண்டும். அது உத்தம மாலை யெனப்படும். பல
நிறப் புஷ்பங்களைக் கலந்து தொடுத்த மாலை மத்திம
மாம். கருநிறப் புஷ்பங்களையும் இலைகளையும் கலந்து
தொடுக்கப்பட்ட மாலை அதமமாம்.

சிவபெருமானுக்குக் கொன்றை முதலிய புஷ்பங்
களால் தொடுக்கப்பட்ட மாலைகளைச் சாத்தியவர்கள்
சிவலோகத்தை யடைந்திருப்பார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

பண் — காந்தாரம்

அண்டமா யாதியாயருமறை யேரடைம் பூதப்
பிண்டமா யுலதுக்கோர்பெய் பொருளாம்பிஞ்ஞகளைத்
தொண்டர்தா மலர்தூநிச்சொன் மாலைபுனிகின்ற
இண்டரேர் சடையானையென் மனத்தே வைத்தேனே.

திருத்தாண்டகம்

நிலைபெறுமா றென்னுகியே னெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுமடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடுத்

தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடுச்
சுங்கராசய போற்றி போற்றி யென்றும்
அலையுள்ளேச் செஞ்சுடையெம் மாதி யென்று
மாருரா என்றென்றே அலந்து நில்லே.

கண்டாநாதம்

சிவபோகத்தையடைந்த ஆன்மா மீண்டும் பிரபஞ்-
சத்தை நேரக்காவண்ணம், அஸ்திராய நம, என்று மணி-
யடித்துத், தூபம் தீபம் ஆசமனம் அருக்கியங்களைக்
கொடுத்து மனோரதமுத்திரயுங்காட்டுக.

விளக்கம்: பூஜாகாலங்களில் அடிக்கும் மணியில்
தேவர்கள் வாசஞ்சிசய்தலால் அதை நாபிக்கு மேல்
யிடித்து அடித்தல் வேண்டும், என்று தந்திரசாரம்-
செப்புகின்றது.

இயக்கர் இராக்கதர், பிசாசர், அசுரர் முதலான
வர்கள் மணிச்சத்தைக் கேட்டு அகலுவரெனவும்,
தேவர்கள் மகிழ்ச்சியுடன் சாந்தித்தியமாவார்களெனவும்
நாமிகாகமம் செப்புகின்றது.

தூபபேதமும்பலனும்,

தூபமானது உத்தமதூபம், மத்திமதூபம், அதம-
தூபம் என்மூவகைப்படும் உத்தமதூபம் சாத்துவிக-
குணசம்பந்தமானது. அகிறபொடி ஒரு கூறும், குங்
குலியம் இரு கூறும், சந்தனப் பொடி மூன்று கூறும்,
சிறிது கற்பூரப்பொடியும் தேனுங் கூட்டியிடுவது உத-
தமதூபமாகும், மந்திமதூபம் இராசதகுணசம்பந்தமா-
னது. இலாமிச்சம் வேர்ப்பொடி ஒரு கூறும், குங்குலி-
யம் இரு கூறும், சந்தனப்பொடி மூன்று கூறும் நெய்-
யும் தேனுங் கூட்டியிடுவதுமத்திம தூபமாகும். அதம-
தூபம் தாமசசம்பந்தமானது குங்குலியமும் நெய்யுங்
கூட்டியிடுவது அதமதூபமாகும்.

தூபபாத்திரத்தின் முகத்தில் அக்கினியும், தண்டத்தில் ஈசுவரனும், பாதத்தில் பிரசாபதியும் அதிபர்களாக இருப்பார்கள். கிரியாசத்தி ரூபமாகிய தூபத்தைச் சிவசன்னிதானத்திலிடுவதனால் வரும் உண்மையைக்கூறுமிடத்து, ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவமல சத்தியாகிய அறியாமையை கிரியாசத்தியால்நீக்குதலென்னும் உண்மையாம்.

திருஞானசம்பந்தமுர்த்தி நாயன்

பண் — பழந்தக்க ராகம்

தோங்கலூங் கயழ்சாந்து மகிற்புகையுந் தொண்டர் கோண் டங்கையாற் செழிதேத்தவருச் சனற்கண்றருள்செய்தான் செங்கயல் பாய்வயலுடுத்தசெங் காட்டங்குடியதறுட் கங்கைசேர் வார்ச்சடையான்கணப தீச்சாத்தானே.,

பண் — கெளசிகம்

வெந்தகுங்குலியப் புகைவிம்யவே
கந்தநின்றுலவுங்களிப் பாலையார்
அந்தமும் மளவும் மறியாத தோர்
சந்தமாலவர் மேவிய சாந்தமே.,

தீபபேதமும் பலனும்

சிற்சத்தியின் வாசமாய் ஞானவிளக்கமாயிருப்பது தீபம். சிவசந்நிதானத்திலே தீபமேற்றி வருபவர்களுக்குச் சிவபெருமான் அபமிருத்து நிவாரணத்தையும், பாபநீக்கத்தையும் ஞானஅறிவையும் இட்டசித்திகளையுங்கொடுத்தருளுவர். அது உத்தமதீபம், மத்திம தீபம், அதமதீபம் என மூவகைப்படும்.

கபிலீஸ் பசுவின் நெய்யால் நிறைக்கப்பட்டதும் தாமரை நூல் வெள்ளெருக்கு நூல், பருத்தி நூல் என் பவற்றிலொன்றினால் இருபத்தோரிலோயாக்கிக் கர்ப்பூரப் பொடி கூட்டித் திரி பண்ணப்பட்டதும், திரியிலெரியுஞ் சுடர் நான்கங்குலவள வுயரமாயிருப்பதும் சாத்துவிக குணத்தைப் பொருந்தியுள்ளதுமானது உத்தம தீபமாகும்.

மற்றைய பக்களின் நெய்யால் நிறைக்கப்பட்டதும், பதினாறிலோயாக்கிக் கருப்பூரப்பொடி கூட்டப்பட்ட திரியையுடையதும், திரியிலெரியுஞ் சுடர் மூன்றங்குல வுயரமாயிருப்பதும், இராசத குணத்தைப் பொருந்தியுள்ளதுமானது மத்திம தீபமாகும்.

ஆட்டு நெய் அல்லது எண்ணெயால் நிறைக்கப்பட்டதும், பதினான்கிலோயாலேனும் ஏழிலோயாலேனும் கருப்பூரப்பொடி கூட்டிப் பண்ணப்பட்ட திரியையுடையதும், திரியிலெரியும் சுடர் இரண்டங்குலவுயரமாயிருப்பதும் தாமத குணத்தைச் சார்ந்துள்ளதுமானது அதம் தீபமாகும்.

மரக்கொட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யும், எருமை நெய்யும் கந்தைத் துணியும் சிவதீபங்களுக்கு விலக்கப்பட்டனவாம்.

சதாசிவரூபம்

“நூன விளக்க நண்ணு தற்பொருட்டுத்
தூபதீபந் துதைந்தினி தனித்து”

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித்திருநேரிசை

விளக்கினுர் பெற்றவின்ப மேழுக்கினுப் பதிற்றியாகும் துளக்கினான் மலர் தோடுத்தாற் றாயவின்னேறலாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்தெந்தி ஞானமாகும் அளப்பில கீதங்கொண்டுர்க் கடுகடா மருஞுமாறே,

மெய்யன்போடு தூபமிட்டவரது பேற்றைக் குங் குலியக்கலைய நாயனுர் சரித்திரத்தாலும், தீபமேற்றியவர் பெருமையை நமிநந்தியடிகள் சரித்திரத்தாலும் பெரிய புராணத்திலிருக.*

மனேன்மனி

விந்து சக்தியின் அம்சமாக உமாசத்தியும், அவரின் அம்சமாக அம்பிகையும், அவரின் அம்சமாகக் கணும் பிகையும், அவரின் அம்சமாக ஈசுவரியும், அவரின் அம்சமாக மனேன்மனியும் தோன்றினர்.

மனேன்மனி சிவமூர்த்தியும், பக்குவான்மாக்களுடைய மலத்தை நீக்கிச் சத்தினிபாதத்தைச் செய்து சிவத்தோடு சேர்க்கின்றவரும், சதாசிவமூர்த்திக்குச் சத்தியுமாயுள்ளவர்.

* சந்தனம், பழம், கிழங்கு, புஷ்பம், அன்னம் முதலானவை பிருதுவி சம்பந்தமாகையால் பார்த்திவோபசாரம் எனப்படும். திருமஞ்சனம், பால், தயிர் முதலானவை சலசம்பந்தமாகையால் சலோபசாரம் எனப்படும். இரத்தினதீபம், கருப்பூரம் முதலானவை அக்கினி சம்பந்தமாகையால் தைஜஸோபசாரம் எனப்படும். தூபம், சாமரை, விசிறி முதலானவை வாயு சம்பந்தமாகையால் வாயல்யோபசாரம் எனப்படும். மனீ தோத்திரம், வாத்தியம் முதலானவை ஆகாச சம்பந்தமாகையால் ஆகாசோபசாரம் எனப்படும். இவை பஞ்சோபசாரங்கள் என அறிக.

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித்திருக்குறுந்தொகை

யயிலானை யென்னிச் சையகம் படிக்
கோயிலானைக் குணப் பேருங் குள்ளினா
வாயிலானை மனைன்மணியைப் பெற்ற
தாயிலானைத் தழுவு மென்னுவியே.

மாணிக்கவாசக சுவாமிகள்

உடையானுந்த நடுவிருக்கு முடையானடு வுணியிருந்தி
யடியே எடுவுளிருவீரு மிருப்பதானு லடியேறுன்
நடியார் நடுவுளிருக்கு மருளைப் புரியாய் பென்னம்பலத்தெம்
முடியா முதலேயென் கருத்து முடியும் வண்ண முன்னின்றே.

சிவபெருமானுக்கு வாம பாகத்தில் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
மனேன்மன்யாசனையநம: என்று பூசித்து அதன் மேலே
மனேன்மனி மூர்த்தியைத் தியானித்து, ஓம் ஹ்ரீம்
மனேன்மனி மூர்த்தயேநம: என்று பூசித்து, ஓம்
ஹ்ரீம் மனேன்மன்யை நம: என்று அம்மூர்த்தியிலே
மனேன்மனியை ஆவாகித்து ஓம் ஹ்ரீம் மனேன்ம
னியை சுவாகா என்று அர்க்கியங் கொடுத்துச் சந்தனம்
முதலீயவற்றுல் பூசிக்க.

மனேன்மனியானவர் சரசுவதியையும், இலக்குமி
-யையும் இரு கண்களாக உடையவராய், நான்கு திருக்
-கரங்களிலும் செபமாலை, நீலோற்பலம், அபயவரதங்
-களை உடையவராய், பரஞானம், அபரஞானங்களாகிய
-இரு தனங்களை உடையவராய்த் தியானிக்கப்படுவர்.

இலயாங்கம்

பின்பு சிவபெருமானுக்கு பஞ்சப் பிரம சடங்க
-மந்திரங்களினுலே சிரசு, முகம் முதலிய லயத் தானங்

களிலே பூசை செய்து, மனசில் விரும்பியவைகளை விண்ணப்பம் செய்க.

போகாங்க பூசை, ஆன்ம நாயகராகிய சுவாமி அடியேன் காமியத்தை விரும்பி ஆவரண பூசை செய்வதற்கு உத்தரவு தரவேண்டுமென்று விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டு, ஓம் ஹாம் சிவாயநம் என்று சிவலை ஒருமுறை பூசிக்க.

சர்வஞ்ஞத்துவம், நித்திய பரிபூரணம், அநாதி போதம், சுதந்திரம், அலுப்தசத்தி, அநந்தசத்தி என்னும் சிவபோகத்துக்கு அங்கமாகிய சுத்த குணங்களை நையும் ஆன்மா பெறுதலே மேலாகிய போகாங்க பூசை என்று ஞானரத்தினுவளி கூறுகின்றது.

சதாசிவரூபம்

சட்டுணாந் தனக்குச் சார்தறபோருட்டுப்
போக்கமில் போகாங்கம் பூசித்து.

பிரதமாவரணம்

ஐந்து சிரசுகளிலிருந்து ஈசானத்தை அங்குச முத்திரையாலெடுத்து, ‘ஓம் ஹோம் ஈசானமூர்த்தாய நம, என்று ஈசான தளத்தில், “பளிங்கு நிறத்தையுடையவரும், உலக காரணரும், முக்கண்ணரும், ஞானசந்திரனீச் சடையிலணிந்தவரும், அழகும் பிரசன்னமுமுள்ளவரும், பார்வதியுடன் கூடினவரும், சூலத்தையும் அபயத்தையும் திருக்கரங்களிற் தரித்தவருமாக” ஈசான தேவரை தியானித்து ஆவாகித்துப் பூசிக்க.

ஐந்து திருமுகங்களிலிருந்து தற்புருஷத்தை அங்குச முத்திரையினுலெடுத்து ‘ஓம் ஹோம் தற்புருஷவத்திராய நம’ என்று கிழுக்குத் தளத்திலே, “பொன்னிறத்தையும், பீதாம்பரத்தையும் உபவீதத்தையுமுடையவரும், மாதுளங்களியும் உருத்திராக்ஷமாலிகையும்

தரித்த திருக்கரங்களையடையவரும் கெளரியுடன் கூடிய வரும் சடையில் இளம்பிறையைத் தரித்தவருமாக” தற்புருட தேவரைத் தியானித்து ஆவாகித்துப் பூசிக்க.

இருதயத்திலிருந்து அகோரத்தை அங்குச முத்தி ரையினுலெடுத்து “ஓம் ஹாம் அகோர இருதயாய நம” என்று தெற்குத் தளத்திலே “மூன்று கண்களையும், திரு முடியிற் சந்திரனையும், சாந்தத்தையும், குண்டலாலங் காரத்தையும் கீரி நிறமான புருவம், மீசை, தாடி, கேசம், பல் இவைகள் பொருந்திய உக்கிரமுகத்தையும், கபாலம், சர்ப்பம், விருச்சிகமென்னும் ஆபரணங்களையும், வலத்திருக்கரங்களிற் சூலம், பரசு, வாள், தண்டம் என்னுமிவைகளையும் இடத்திருக்கரங்களில் கட்டுவாங்கம், கபாலம், பரிசை, பாசம் என்னுமிவைகளையுந்தரித்தவரும், சத்துருக்களையழிப்பவரும், சூற்கொண்ட முகில் போலும் நிறமுள்ள கங்கையுடன் கூடியவரும் இட்டசித்திகளைக் கொடுப்பவருமாக,” அகோர மூர்த்தியைத் தியானித்து ஆவாகித்துப் பூசிக்க.

குய்யத்திலிருந்து வாமதேவத்தை அங்குச முத்தி ரையினுலெடுத்து “ஓம் ஹம் வாம தேவகுஃயாய நம” என்று வடக்குத் தளத்திலே, “சிவப்பு நிறத்தையும், நறுமணம் பொருந்திய மாலை வஸ்திரம் உபவீதம் என்ப வற்றையும், உயர்ந்த மூக்கையும், சிவந்த தலைப்பாகையையும் கணம்பிகையுடன் கூடியவரும் வாள் பரிசைகளைத் திருக்கரங்களில் ஏந்தியவருமாக, தியானித்துப் பூசிக்க.

பாதாதி அங்கங்களிலிருந்து சத்தியோசாதத்தை அங்குச முத்திரையினுலெடுத்து ஓம் ஹம் சத்தியோசாதமூர்த்தயே நம” என்று மேற்குத் தளத்திலே வெண்மை நிறமுள்ளவரும், வெண்மையான மாலை சந்தனம், ஆபரணம் தலைப்பாகை, வஸ்திரம், இவற்றையும், மூன்று கண்களையும், வரதம் அபயங்களையடை

யவரும் சாந்தரும், சந்திரனைத் தரித்தவரும் அம்பிகை யுடன் கூடியவரும் பாலவடிவருமாகத் தியானித்துப் பூசிக்க.* இவர்களுடைய திருவடிகளை மறவாது தியானித்தவர்கள் ஆன மாவை இடர்ப்படுத்துகின்ற விளையின்று நீங்குவர்.

இரு தீபத்திலிருந்து ஏற்றப்பட்ட ஏனைய தீபங்கள் ஒரேதன்மையாகப் பிரகாசித்தல் போல, ஈசானம் முதலிய பஞ்சப்பிரமங்களிலிருந்து தோன்றிய இவர்களும் ஈசானம் முதலியவற்றேடு பின்ன மற்றவர்களாய் விளங்குவர்.

நேத்திரங்களிலிருந்து நேத்திரத்தை எடுத்து ஓம்ரூபம் நேத்திரேப் பியோநம், என்று ஈசான தேவ வடி வானதும் முச்சடர்களை அதிட்டிக்கின்றது மாகத்தியானித்துப் பூசிக்க.

இருதயத்திலிருந்து இருதயத்தை யெடுத்து வெண்மை நிறமுள்ளவராய், ‘ஓம்ஹாய் இருதயாயநம், என்று தெண்கிழக்குத் தளத்திலும், சிரசிலிருந்து சிரசேயெடுத்து பெரண்ணிற முள்ளவராக; ‘ஓம் ஹீம் சிரசேநம், என்று வடகிழக்குத் தளத்தில் நேத்திரத்துக்கு வடக்கிலும், சிகையிலிருந்து சிகையை எடுத்து சிந்தூரவர்ன முள்ளவராய் ‘ஓம் ஹாம் சிகாயை நம்’, என்று தெண்மேற்குத் தளத்திலும், பிறராற் பேதிக்கப்படாத ஒளிருபமான கவசத்தை எல்லா அங்கங்

* பஞ்சப் பிரமதேவர்களை சூலம் உடுக்கு அபயம் வரதம் என்னு மாயுதங்களைத் தரித்த நான்கு கைகளை யுடைய வர்களாய்த் தியானிக்க. என்று வேறு ஆகமம் கூறுகின்றது.

களிலுமிருந் தெடுத்து ‘ஓல் கைறம்கவசாய நம,’
என்று வடமேற்குத் தளத்திலும்.

பராக்கிரம ரூபமான அஸ்திரத்தை அஸ்தங்களிலி
ருந் தெடுத்து ‘ஓம் ஹ: அஸ்திராயபட், என்று கிழுக்கு
முதலிய நான்கு தளங்களிலிருக்கும் தற்புருஷா திக
ஞுக்கு இடப்பாகத்திலும் பூசிக்க.

ஈசானதி ஐந்திற்கும் முறையேதேனு, பத்மம், திரி
க்குலம், மகரி, சுருக்கு என்னும் முத்திரைகளும்,
இருதயாதி அங்கங்களுக்கு நமஸ்காரமுத்திரையும்
கொடுக்க.

“முந்து மறைதெரி முதலாவரணை

மைந்து பிரம மோடாறங்கமே”

எனக்சதா சிவரூபம்பகரும்.

இருதயாதி மந்திரங்கள் சர்வஞ்ஞத்துவம் முதலிய
ஆறு குணங்களாக அமைந்துள்ளன எங்ஙனமெனில்,
ஆறு குணங்களாக அமைந்துள்ளன எங்ஙனமெனில்,

முச்சத்திகளாலும் எல்லாக் காரியங்களையு மறிந்து
அதிஷ்டித்துச் செய்வதே நேத்திரமாகையால் இது
அலுப்த-சத்தி யென்னுங் குணத்தையும், திருவருட்
சத்தியால் எல்லாவற்றையும் அறிதலே இருதய மாத
வால் இது சர்வஞ்ஞத்துவ மென்னும் குணத்தையும்,
இச் சாஞானக்கிரியை மூன்றும் பஞ்சகிருத்தியஞ்
செய்யும் குணமாகிய ஈசானதி ஐந்துமாகிய எட்டுக்
குணங்களும் பொருந்திய குறைவு படாத ஐசுவரியமே
சிரசாதலால் இது அனுதிபோத மென்னும் குணத்தை
யும், இச் சாஞானக்கிரியைகள் மிகுந்த பிரகாசமே
தையும், ஆன்மாவினது அனுதிமலத்தைச் சங்கரிக்கும்
பெருமையே அஸ்திரமாகையால் இது அநந் தசத்தி
என்னும் குணத்தையும் பொருந்தியிருக்கும் எனவாது
ளாகமம் கூறும்.

இரண்டாமாவரணம்

கிழக்கு முதலிய தளாக் கிரங்களில் சிவப்பு நிற மூளவரும் பூசத்தியை-யடைய வருமாகிய அநந்தரை யும், வெண்மை நிறமானவரும் சுவாகாசத்தியையடைய வருமாகிய சூக்கு மரையும், நீல நிற மூள வரும், சாந்திசத்தியையடைய வருமாகிய சிவோத்தமரையும், பீத நிற மூள வரும், பிரபாசத்தியையடைய வருமாகிய ஏகநேத்திரரையும், கறுப்பு நிற மூள வரும் பஷ்டிசத்தியோடு கூடிய வருமாகிய ஏகருத்திரரையும், சிவப்பு நிற மூளவரும் சுருதிசத்தியையடைய வரும் ஆகிய திரிமுர்த்தியையும், சிவப்பு நிறமூளவரும், கிருதி சத்தியையடைய வருமாகிய ஸீ கண்டரையும், மஞ்சல் நிறமூளவரும் மேதாசத்தியையடைய வருமாகிய சிகண்டியையும் பூசிக்க.

இந்த வித்தியேசர்களை மூன்று கண்களையடைய வர்களாயும், நான்கு புயங்களையும், அபயம், வரதம், உடுக்கு, மழு என்னும் ஆயுதங்களைத் தரித்தவராயும், சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாயும் தியானிக்க.

சதாசிவரூபம்

வீசியவுபயா வரண மிச்சைக்
கீசரனந் தாதிகளெண் மருமே.

முன்றுமாவரணம்

பீடகண்டத்தில் கிழக்கு முதலாக, செந் நிறத்தரும் திரிசூலம், ருத்திராக்ஷமாலை, அபயவரதமூளவருமாக நந்தியைத்தியானிக்க.

கருஞ் சிவப்பு நிறமான தலைமயிர் மீசை தாடி யையும், சூலம், கபாலம், வாள், பரிசை என்னும்

ஆயுதங்களைத் தாங்கியவருமாக மகா காளரைத் தியானிக்க. வெண்மை நிறமும், தசைப் பற்றற்றவடி வமும், தண்டம், ருத்திராக்ஷமாலை சிகை என்பவற் றைத் தரித்தவருமாக பிருங்கியைத் தியானிக்க.

செந் நிறத்தரும், பாசம், அங்குசம், தந்தம் பக்குவமான மாம் பழும் என்னு மிவைகளைத் தரித் தவருமாகக் கணபதியைத் தியானிக்க, வெண்ணிறமுள் எவரும் தருமவடி வினாரும், சிவத்தியானத்துடன் கூடியவருமாக இடபதேவரைத் தியானிக்க.

பொன் நிறத்தரும், சத்தி, குக் குடம் அபய வரதங்கள் பொருந்திய கரங்கள் உள்ளவருமாகக் கந்தரைத் தியானிக்க. கரு நிறத்தினரும், சிம்மவா கனியும், சூலம் கண்ணுடி தரித்தகரத் தினருமாகத் தேவியைத் தியானிக்க. கறுப்பு நிறத்தரும், கரங்களில் கமண்டலம், ருத்திராக்ஷமாலை, சூலம், பரசு என்பவற் றைத் தரித்தவரும், சர்ப்போபலீதரு மாகச் சண்டே சுரரைத் தியானிக்க,

“மூன்றுவது கணமுதல்வர்களெண்மரும்,”
எனச் சதாசிவ ரூபம் பகரும்.

நான்காமாவரணம்

பீடபாதத்தில், இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாடு, குபேரன், ஈசானன், பிரமா, விட்டுனு என்னும் லோகபாலகர் பதின்மரையும் பூசிக்க. இதனை,

“நான்காவது மகவான் முதலைந்திரு
பாங்காருலக பாலகரும்”
என்னும் செய்யுளால் உணர்க.

ஐந்தாமாவரணம்.

ஆதாரசிலையில் வச்சிரம் சத்தி தண்டம் கட்கம் பாசம் அங்குசம் கதை சூலம் பதுமம் சக்கரம் என்னும் தசாயுதங்களைப் பூசிக்க.

“ஐந்தாவது தசாயுதமே”

“பஞ்சாவரணத் தலம் பகரும் பொழ்
தம்புய கேசர மதனிதழந்தம்
பிடகண்டம் பிரஸ்ட பிடம்
தேடரும் பிரமச் செலையிலை யைந்தே”

விளக்கம்

இந்த ஆவரணதேவர்களைத் தியானிக்கும்பொழுது சிவஜெயம் அம்பிகையையும் பக்தியோடு பார்த்துக் கொண்டு தத்தம் ஆசனங்களின்மீது இருப்பவர்களாகத் தியானம் பண்ணுக.

சில ஆகமங்கள் ஆன்மார்த்த பூஜைக்கு ஏகாவரணபூஜையை மாத்திரம் விதிக்கின்றன. * பஞ்சாவரண பூஜையையும் சில ஆகமங்கள் விதிக்கின்றன. சிவார்ச்சனை சந்திரிகைகாரரும் ஆன்மார்த்த பூஜாபத்தத்திகாரரும் அவற்றை ஆராய்ந்து ஆன்மார்த்த பூசையில் ஏகாவரண பூஜையேனும் பஞ்சாவரண பூஜையேனும் செய்யலாமென்று சமாதானம் கூறி விளக்கியுள்ளார்கள்.

கிரியை

பின்பு ஆவரணதேவர்களுடன் கூடிய சிவபெருமானுக்கு அஸ்திரத்தால் மணியடித்து தூபதீபம் ஆசனம் அருக்கியம் கொடுத்து நைவேத்திய பானையங்களைச் சுவாகாந்தமூலத்தாற் கொடுத்துப் பிரமாங்கங்களுக்கும் அந்தந்த மந்திரங்களாற் கொடுக்க.

* பஞ்சாவரண மருச்சிக்க பாங்காக வெஞ்சா விதியெண்ணி யீங்கு.

நெவேத்திய விதி பரிசாரக லஷனம்

பாகஞ்செய்யும் பரிசாரகர்கள் சிவதீவை பெற்ற வர்களாய், ஸ்நானஞ்செய்து தோய்த்துலர்ந்த வஸ்தி ரங்களைத் தரித்தவர்களாய், வீழுதிருத்திராஷமணிந்து அனுட்டானம் பண்ணியவர்களாய் இருத்தல் வேண்டும்.

பாகலக்ஷனம்

பாத்திரத்தில் அரிசியையிட்டு வடித்தெடுத்த சலத்தை அவ்வரிசிக்கு ஒன்றறைக்கூறு அப்பாத்திரத் தில் வார்த்து வார்த்து அங்கமந்திரங்களினால் ஆறு தரம் கழுவிக்கழுவி, சத்தியோசாத மந்திரத்தினால் கழுநிரையூற்றிவிட்டு இருதயத்தினால் கல்வாரி அரிசியினிருமடங்கு சலம் பூரித்துக் கவசத்தினால் மூடிப் பின்பு கோமயத்தினால் மெழுகப்பட்ட மடைப்பள்ளி யிலே தரும அதர்மருபமாகிய இரண்டு கைகளையுடைய அடுப்பை அரிசிகொண்டு இருதயத்தினால் அருச்சித்து, பின்பு அப்பாத்திரத்தை வாமதேவத்தி னால் எடுத்து இருதயத்தினால் அடுப்பின்மேல் வைத்து அகோரத்தினால் அக்கினியிட்டு, தற்புருஷத்தினால் பழுக்கள் பூச்சிகள் எஹம்புகள் இல்லாதனவும் பொறி பறவாதனவுமாகிய விறகுகளிலே குழலைக்கொண்டே னும், தருப்பைப்புல்லைக் கொண்டேனும் வாயுவை உண்டுபண்ணி அக்கினியை ஏரியச்செய்து மயிர், உமி முதலியவைகள் கூடாமலும் அபக்குவும் அதிபக்குவும் ஆகாமலும் வேறு நிறமும் துர்க்கந்தமும் வராமலும் நன்றாகச் சமைத்து இருதயத்தினால் இறக்கி முக்காலியில் வைத்து அன்னத்தினாடுவே இருதயத்தினால் ஒரு பத்திரம் வைத்து பாத்திரத்தின் கழுத்தடியிலே நான்கு திக்கினும் தத்புருஷ முதலிய நான்கு மந்தி ரங்களினாலும் விழுதி சாத்துக. இவ்வாறு காமிகம் காரணம் முதலிய ஆகமங்களிற் கூறப்பட்டது.

புகை மணமுள்ளதும் குழைந்ததும் குளிர்ந்ததும் மயிர் புழுவுள்ளதும் பழையதுமாகிய அன்னத்தை நீக்க வேண்டும்.

நெவேத்தியத்தில் உமியிருந்தால் வறுமையும் கல் வுக்கிடந்தால் வியாதியும் மயிர்கிடந்தால் வறுமையும் வருமென்றுசந்தானசங்கிதை கூறுகின்றது. நெவேத்தியம் பண்ணும் அன்னத்தில் மயிர் இருந்தால் மரணமும் புழு இருந்தால் பகைவராற் பீடையும், கல்லிருந்தால் பயிர் ழிவும், உமியிருந்தால் கிராமத்துக்குக் கேடும், ஊரியிருந்தால் சுரபீடையும், அதிகபக்குவமானால் வறுமையும், பக்குவமில்லாதிருந்தால் பிரசைகளுக்குக் கேடும், உண்டாம். ஆறியசாதமானந் பொருள்மிவும் அதிக சூடுடனிருந்தால் துக்கமும், கருகலாயிருந்தால் சகல நாசமுமுண்டாமென்று காரணகமம் பகரும்.

தண்டுவிசிஷ்டம்

நெவேத்தியத்திற்குப் பொற்சம்பா, முத்துச்சம்பா, வெண்சம்பா, செஞ்சம்பா, பரிமளசம்பா அரிசி உத்தமமாம். வைணவம், நீவாராம் * மத்திமமாம். பன்றி நெல் அரிசி முதலியவை அதமமாம். இவ்வாறு காமிகாகமம் முதலியவற்றிற் சொல்லப்பட்டது.

அன்னவகைகள்

சுத்தான்னம், மத்வன்னம், தெதியன்னம், பாயசான்னம், கிருசரான்னம் குளான்னம், முற்கான்னம் என அன்னம் ஏழுவகைப்படும்.

வேறு பொருள்கள் சேராது தனியே பாகம் பண்ணப்பட்டது சுத்தான்னமாம்.

* நீவாரம் - விதைக்காமல் முளைத்தது.

தேன்வார்த்துப் பிசறிய அன்னம் மத்துவன்ன மாம். மது - தேன்.

தயிர் வார்த்துச் சேர்க்கப்பட்ட அன்னம் தத்தி யன்னமாம். தெதி - தயிர்.

அரிசியிற்பாதி அல்லது அதிற்பாதி பயற்றம்பருப் பும் அரிசியினிருமடங்கு பசுப்பாலும் சுருக்கரையுங் கூட்டிப் பாகம் பண்ணப்பட்டது பாயசான்னம்.

அரிசியிற்பாதியாவது அதிற்பாதியாவது அதிற்பாதி யாவது என்னுப்பொடியும், என்னுப் பொடியிற்பாதி நெய்யுமாகப் பிசறிய அன்னம் கிருசரான்னமாம். கிருசரம் - என்ன

அரிசியிற்பாதி வெல்லமும், அரிசியிற்பாதி பசுப் பாலும், அதிற்பாதி நெய்யுமாகக் கூட்டிப்பாகம் பண்ணப்பட்டது குளான்னமாம். குளம் - சுருக்கரை.

அரிசியிற்பாதி அல்லது அதிற்பாதி சிறுபயறும் தேங்காய்த்துருவாலும் சுருக்கரையும் சேர்த்துப் பாகம் பண்ணப்பட்டது முற்கான்னமாம். முற்கம் - பயறு.

இனி முற்கான்னம் சர்ஷபான்னம், மாஷான்னம், ஆமிலான்னம் திலான்னம் என அன்னம் ஜவகைப்படு மெனவும் ஆகமம் கூறும். சர்ஷபம் - கடுகு. மாஷம் - உழுந்து ஆமிலம் - புளி.

நெவேத்தியம் செய்யுமுறை

பொன், வெள்ளி, தாமிரம் என்னுமிவற்றால் அமைந்த பாத்திரங்களிலாவது வாழையிலையிலாவது சுத்தவெண் கலப் பாத்திரத்திலாவது அன்னத்தைப் படைத்து நிவே திக்க என்று மகுடாகமம் கூறுகின்றது. நெவேத்தியம் செய்வதற்கு நெய்யுடன் கூடிய அன்னமே ஏற்றதாகும். அம்சமான் ஆகமம் “நெய் இல்லாத அன்னம் அசரப் பிர்தியாகின்றது; ஆதலின் எவ்வகை முயற்சியினாலும் அதை விடுவதற்கு நெய்யுடன் கூடிய அன்னமே ஏற்றதாகும்.” என்று கூறுகின்றது.

லாவது நெய்யுடன் கூடிய அன்னத்தை நிவேதிக்க” என்று செப்புகின்றது.

அன்னம் முதலியவற்றைத் தனித்தனியே ஜந்து பாத் திரங்களிற் படைத்துச் சுதாசிவ மூர்த்தியினுடைய ஜந்து திருமுகங்களிலும் நிவேதனம் பண்ணுக. அது சூடா தாயின் ஒரே பாத்திரத்திற் படைத்துத் தற்புருஷமுகத் தில் மிருகமுத்திரயினுலே நிவேதிக்க; அதுவும் சிவ னுக்குப் பிரீதியாம.*

சைவ சமய நெறி

பஞ்சன னந்தனினும் பாங்குறப்போ னங்காடுக்க

பஞ்சகசெம் பொற் பாத்திரத்து.

தற்புநட வந்திரத்திற் ருனேநை வேத்தியமு

மற்புதனுக் காமென் றஹி.

வாசுகியின் முகங்களைந்தினுள் ஒரு முகத்திற் பரு கின் மற்றவைகளுக்கும் திருத்தியாகு மாறுபோலத் தற் புருஷமுகத்தில் நிவேதித்தது மற்றவைகளுக்கும் நிவே தித்தாகும்.≠

≠ தற்புருஷவத்திரம் கன்மசாதாக்கியம். ஆதலால் நெவேத்தியம் முதலிய உபசாரங்கள் எல்லாவற்றையும் கன்மசாதாக்கியத்திற்குனே செய்க. இக் கன்மசாதாக்

*சைவசமய நெறி பொது

≠ காரணகமம்.

≠ பஞ்சசாதாக்கியங்களுள்ளே சிவசாதாக்கியம் சசா னத்தும், அழூர்த்திசாதாக்கியம் சத்தியோசாதத்தும், மூர்த்திசாதாக்கியம் வாமதேவத்தும், கர்த்திருசாதாக்கியம் அகோரத்தும், கருமசாதாக்கியம் தற்புநடத்தும் பொருந்துதலானும் சாதாக்கியமைந்தும் ஒன்றுய்த் திரண்ட அவதரம் கருமசாதாக்கிய மாதலானும் தற்புருஷமே சிறப்புடைத்து. ஆதலால் தற்புருஷமுகத்தில் நிவேதித்தல் உத்தமமாயிற்று. அது,

கியத்திற் செய்தனவெல்லாம் மற்றைச் சாதாக்கியங் களிலும் செய்தனவேயாகும். சதாசிவ மூர்த்திக்குத் தற புருஷம் முகம் ஆகையால் அம்முகத்தில் நிவேதிக்க வேண்டுமென்று வாதுளாகமத்திலும் காணப்படுகின்ற மையாலும் அம்முகத்தில் நிவேதிக்க.

கன்மசாதாக்கியங் காண்டற் புருடமாதலிலுற்
கன்மஞ்செய் கன்மத்தின் கண்.

வத்திரமாந் தற்புருட மாதேவற் காதலினால்
வத்திரத்தி நூட்டல் வழக்கு.

இவ்வாறன்றி ஈசானவத்திரம் சிவாகமங்களிருபத் தெட்டுந் தோன்றிய மேன்முகமாதலால் அம்முகத்தில் நிவேதித்தலே உத்தமமென்று சிவ ஆகமம் கூறும்.

கன்மசாதாக்கியங் காண் கருதிடற் புருடமெங்கு
மன்னாபானுதியந்த முகந்தனிற் கொடுக்கவன்பா
லுன்னிடனோரங் கர்த்தர முர்த்தமே யுணரிற்சாத
மன்னிய முர்த்தம் வாம மதித்திடற் சிவமீசானம்

என்னுஞ் செய்யுளாலறிக. வாதுளாகமமுமிங்ஙனமே கூறும்.

சில நூல்களில் கரும சாதாக்கியம் தற்புருஷத்தும், கர்த்திருசாதாக்கியம் அகோரத்தும், மூர்த்திசாதாக்கியம் சத்தியோசாதத்தும் அமூர்த்திசாதாக்கியம் வாமதேவத் தும் சிவசாதாக்கியம் ஈசானமுகத்தும் பொருந்து மெனக் கூறப்பட்டிருக்கின்றது. ஆகமபேதமெனக் கொள்ளப்படும்.

ஈசவசமயநெறி

கன்மம்புருடப் கருத்தாவ சோஷமேற்
குன்னுப்கான் மூர்த்த முறும்.
வாமமமுர்த்தமே யீசான வத்திரத்தி
ஞமஞ் சிவமென்றே நாடு.

நெவேத்தியத்திற்கு எவ்வளவு அரிசி கற்பிக்கப் பட்டதோ அவ்வளவாயிரம் வருஷம் அப்பணியைச் செய் தவர்கள் சிவலோகத்து லிஙுப்பார்கள் எனக் காமிகம் கூறும்.

விளாம்பழத்தினுடைய சாரத்தை யானை எப்படிப் பகுக்கின்றதோ, அப்படியே தேவர்கள் மந்திரத்துடன் நிவேதிக்கப்பட்ட பொருள்களை ஏற்கின்றார்கள்.

மன வமை வு பிறத்தற்காகத் தற்போதத்தை நெவேத்தியமாக ஒப்பித்தலே இதன் பாவனையாகும்.

சதாசிவருபம்

பின்மன அமைவுபிறத்தற் பொருட்டு
நெவேத்திய முகவாசமு நல்கி

திருவிளையாடற் புராணம்
பாட்டிற் கிண்புறு குருபரன் பாதமேற் கண்ணீ
ராட்டிச்சொன் மலரணிந்து தற்போத விண்ணமுதை
ஊட்டித் தற்பரஞானமா மோமவெங்கனலை
முட்டிச் சம்புவின் பூசைமேன் முயற்சியானுர்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

பண் — தக்கேசி

ஆலந்தானுகந் தமுதுபெசய்தானை யாதியையமர் தொழுதேத்துஞ்
சிலந்தான்பெரிது முடையானைச் சிந்திப்பரவர் சிந்தநயுளானை
யேலவார் குழலானுமைநங்கை யென்றுமேத்து வழிபடப்பெற்ற
காலகாலனைக் கம்பனைமானைக் காணக்கண்ணடியேன் பெற்றவாறே.

பானீயம்

ஏலம், சந்தனம், பச்சைக் கர்ப்பூரம், பாதிரிப் பூ,
செங்கழுநீர்ப் பூ, சாதிக்காய் என்பவற்றுல் நிறைக்கப்
பட்ட சலத்தைத் திருப்தியின் பொருட்டுக் கொடுத்
தல் பானீயமெனப்படும். ஆசமனீயமும், கரசுத்தியும்
சமர்ப்பிக்க.

முகவாசம்

ஏலம், இலவங்கம், பச்சைக் கர்ப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பவற்றின் பொடியை பணி நீரோடு கூட்டிச் சேர்த்த தாம்பூலத்தைச் சமர்ப்பிக்க*

பின்பு அருக்கியம் தூபதீபம் ஆசமனுரக்கியம் என்னுமிவைகளைச் சமர்ப்பிக்க.

பவித்திரம்

அறுகு, அட்சதை, புஷ்பம், வில்வம் இவைகளை எடுத்து மூலமந்திரஞ் சொல்லி பவித்திரம் சாத்துக.

இது தைவிகம், பெளதிகம், ஆன்மிகம் என்னும் மூவகைத் துக்கங்களை நீக்கும் பொருட்டாகும். மனே வாக்குக் காய மிறந்தவிடத்தில் முன் அதிட்டித்து நின்ற இச்சாஞானக் கிரியையை ஆன்மா பொருந்துவதே இதன் பாவனையாம்.

சதாசிவரூபம்

முவகைத்துக்க முடிகையின் பொருட்டுப் பாவனான பந்திரஞ் சாத்தி.

தீபாராதனை

ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் பஞ்சகலைகளைக் குறிக்கும். மூன்று அடுக்குள்ள தீபம் முத்தத்து வங்களைக் குறிக்கும். இத்தீபத்தால் ஆராதிப்பின் ஆன்மசுத்தியுண்டாம். நாகதீபம் புத்திரவிருத்தியின் பொருட்டும், இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும், புருட்டீபம் சகலசித்தியின் பொருட்டும் நஷ்டத்திரதீபம் ரோக

*இது ஐந்து வாசனைத் திரவியங்கள் சேர்ந்தது. இதற்கு பஞ்ச சௌகந்திக மென்று பெயர்.

சாந்தியின் பொருட்டும், வித்தையின் பொருட்டும் கும் பதீபம் மலநிவாரணத்தின் பொருட்டும், ஐந்து தட்டை கள் எசானம் முதவிய ஐந்து குணைக் கள் பதிதற பொருட்டும், தூபதீபம் சாருபபதவியின் பொருட்டும், செம்பஞ்சும் வேப்பிலையும் திருட்டி தோஷபரிகாரத் தின் பொருட்டும் விபூதி மூவுலகழிரட்சையின் பொருட்டும், ஆராதிக்கப்படுகின்றன. கண்ணுடியிற் சிவமும் அதனெளியிற் சிவசக்தியும் அதிபராம். அதனால் ஆராதனம் செய்தவர்கள் ஞானத்தைப் பெறுவார்கள், குடையிற் சூரியனும் காம்பில் சூரியகிரணங்களுமாம். அதனால் ஆராதித்தவர்கள் ஆஞ்ஞாசக்கரத்தைப் பெறுவார்கள். சாமரையில் வாயுவும் அதன் காம்பில் கார்க்கோடனும் அதிபராம். அது கொண்டு பணியாற்றியவருக்கு மலநிவாரணமுண்டாம், வி சி றி யிற் சூரியனும், காம்பிற் பதுமனென்னும் சர்ப்பமும், அதில் உண்டாகும் காற்றில் வாயுதேவனும் இருப்பதால் அதனற் பணி செய்தவர்களும், ஆலவட்டத்தினாற் பணிசெய்தவர்களும் சகலசுகபோகத்தையும் தீர்க்காயுளையும் அடைவார்கள்.

ஆராத்திரிகம்

கர்ப்பூரம் வெண்மை நிறத்தைப் பொருந்தி அக்கினிபற்றியவிடத்தே அதன்வடிவமாக விளங்கி, ஓர்பற்றுமில்லாமல் முற்றுங்கரையப்பெற்று ஆகாயத்துடன் கலந்து அத்துவிதமாய் விளங்கல்போல, ஆன்மாவெண்மை நிறமான சாத்து வித குணத்தைப் பொருந்தி, ஞானக்கிணி பற்றிய விடத்தே பசுத்தன்மைநீங்கிச் சிவத்தன்மை விளங்கப்பெற்று, தூலகுக்கு மசரீரங்கள் நீங்கப்பெற்று, எல்லாப் பற்றுங்கழுன்று, சிவபெருமானேடு கலந்து அத்துவிதமாயப் பேரானந்தப் பெருவாழ்வு அடைதல் வேண்டுமென்னும் குறிப்பை உணர்த்துவற்காகக் கர்ப்பூராதனை செய்யப்படுகின்றது.

பட்டணத்துப்பிள்ளையார்

அக்கினி கர்ப்புரத்தையற விழுங்கிக் கொண்டாற்போ
மக்கினம் பட்டுள்ளே மருவியிருந்தாண்டு,

தாயுமானசவாமிகள்

தீத்தீனயாக்கர்ப்புரதேபமென நான்கண்ட
சோநியுடனேன்றுத் துரிச்சுப்பதென்னுலோ,

புஷ்பாஞ்சலி

அனந்தாதிகளாற்று திக்கப்பட்டுச் சந்தோஷமடை
கின் றவராகச் சிவனைத்தியானிக்க, பிராசாதத்தை உச்
சரித்து, மூலமந்திரத்தால் புஷ்பாஞ்சலிசாத்தி, மகாமுத்
திரையும், பஞ்சமுகிமுத்திரையும், கொடுக்க.

செபநிவேதனம்

செபமாலையின் நாயகமணியில், சத்தியாதி சத்தி
பரியந்தமாகச் சிவனைப் பூ சிப்பது போலப் பூசிக்க,
போககாமிகள் நூற்றெட்டு அல்லது ஐம்பத்து நான்கு
அல்லது இருபத்தேழு மணிகளினுற் செய்த செபமாலை
யைக் கீழ் நோக்கித்தள்ளியும், முத்திகாமிகள் இருபத்
தைந்து மணிகளாற் செய்த செபமாலையை மேனேக்
கித் தள்ளியும் செபிக்க, செபிக்கும் பொழுது நாயக
மணியைக் கடவாமலும் செபமாலை பிறர் கண்ணுக்குத்
தெரியாமலும் பரிவட்டத்தால் மூடிக்கொண்டும். ஒன்
ரேடொன்று ஒசைப்படாமலும் சிவபெருமானுடைய திரு
வடிகளை மனதில் தியானித்துக்கொண்டு செபிக்க.

மனதாற் செபித்தல் மானதமெனவும், தன்காதுக்கு
மாத்திரம் கேக்கும்படி செபித்தல் உபாஞ்ச எனவும்,
அருகிலிருப்பவருக்குக் கேட்கும்படி செபிப்பது வாசக

மெனவும் கூறப்படும், இவற்றுள் மாணதசெபமேவிசே ஷமுடையது. மாண தம் சாத்துவிகத்தையும், உபாஞ்ச இராசத்தையும், வாசகம் தரமத்தையும் கொடுக்கும் மந்திரங்களுக்குமேலாய் அநாதியாய் உள்ளதாகையாலும், பஞ்சசத்திகளுக்கிடமாகையாலும் சிவபெருமானுடைய திருமேனியாய் உள்ளதாகையாலும் சிகரம் சிவனையும், வகரம் சத்தியையும், யகரம் ஆண்மாவையும், நகரம் திரோதானசத்தியையும், மகரம் மலத்தையும் குறிப்பதாதவாலும் ஆணவத்தை நீக்கி, திரோதானசத்தியைக் கடந்து, தம்மை அறிந்து, ஞானத்தைத் தாநித்து சிவத்திற்கலக்கச் செய்தலாலும் ஐந்தெழுத்தினதுண்மையறிந்து செபிப்பவர்கள் சிவஞ்சனத்தையடைவார்கள். பதியெழுத்து முதலும், சத்தியெழுத்து இரண்டாவதும், உயிரெழுத்து மூன்றாவதும், திரோதானெழுத்து நான்காவதும், மலைழுத்து ஐந்தாவதுமாக நிற்கும். இறுதியிலுள்ளதாகிய திரோதான மலை எழுத்துக்களை முதலில் வைத்துச் செபிப்பவர்கள் போகத்தை அடைவார்கள்.

இவ்வெழுத்தை அறிவு வழியாகப் பார்த்து, சிவனுலே சத்தியும், சத்தியாலே ஆண்மாவும் ஆண்மாவைப்பற்றிப்போகத்தைக் காட்டும் திரோதானமும் அத்திரோதானத்தால் நடக்கும் மலமுமென்று அறிந்து செபிப்பவர்கள் மோட்சத்தையடைவார்கள், ஆண்மாவோடு அநாதியாயுள்ள மலத்தைப்பாகப்படுத்துவதற்காகத் திருவருட் சத்தியானது அதனேடுந்திரோதமாய் மறைந்து நின்றதிரோதானத்தினின்றும் முற்சினமருவுதிரோதாயிகருணையாகி” என்ற படி நீங்கியருளாய் நின்று பிரகாசித்துச் சிவத்தோடுகூட்டும்.

திருஞான சம்பந்த முர்த்தி நாயனுர்

பண் — கெளசிகம்

தெக்குளார்வமிகப் பெருகிந்தினாந்
தக்குமாலை கொடங்கூயிலெண்ணுவர்
தக்கவானவராத்தருஷிப்பது
நக்கநாம நமச்சிவாயவே

திருநாவுக்கரசு நாயனுர்

பண் — காந்தாரபஞ்சமம்

விண்ணுறவுடுக்கியசிறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலைவ யொன்றுமில்லையாம்
பண்ணிய வலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணினின்றறுப்பது நமச்சிவாயவே

சுந்தர முர்த்தி நாயனுர்

பண் — புறநீர்மை

அந்தியுநண்பகலு மஞ்சபதஞ் சொல்லி
முந்தியெழும்பழைய வல்லினை மூடரமுன்ன
சிந்தை பராபரியாத் தெண்றுவாருந்புக
கெந்தை பிரானுரை யென்றுகொலெய்துவதே

மாணிக்கவாசக சுவாமிகள்

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமவெனப் பெற்றேன்
தேனுயின்னமுதமுயாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந்தெனதுள்ளாம் புகுந்ததியேற்கருள் செய்தான்
ஊறுருமுயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே

மூலமந்திரத்தை நூற்றெட்டுருச் செபித்து இடக்கை யில் புஷ்பத்தை வைத்து அஸ்திரகவச இருதயமந்தி ரங்களாலும் இருதய கவச அஸ்திரமந்திரங்களாலும் மூடி, இரட்டை அவகுண்டனஞ்சு செய்து வலக்கையிலெடுத்து புஷ்பம் அகாதை அர்க்கியத்துடன் உற்பவ முத்திரையினால் பூமியில் வலமுழுந்தாளோ ஊன்றிக் கொண்டு, குற்யம் அதிகுற்யமானவரே, அனைத்தை யும் காப்பவர் நீரே, எல்லாவற்றையும் இரகஷிக் கிறவராய் இருப்பதால் என்னுற் செய்யப்பட்ட செபத்தையும் ஏற்றருள வேண்டும்; எந்த என் ஜபமானது * உம்மிடத்தில் இருக்கிறதோ அது கொண்டு உம்முடைய அனுக்கிரகத்தால் எங்களுக்குப் போகமோகூங்கள் சித்தியாக வேண்டும் என்னுங்கருத்தமைந்த “குற்யாதி” என்னாஞ்சு சூலோகத்தைச் சொல்லிக் கொண்டு மூலமந்திரத்தை யச்சரித்து வலதுகையால் அருக்கிய ஜலம் புஷ்பம் என்பவற்றேடு செபத்தைச் சிவமெருமானுடைய வரதஹஸ்தத்தில் சமர்ப்பிக்க.

குஃயம் என்பதனால் இருபத்து நான்கு ஆன்மதத் துவங்களையும் அதிகுற்யம் என்றதனால் அதற்குமே வூள்ள தத்துவங்களையும் அந்தந்தத் தத்துவபுவன வாசிகளையும் அதிஷ்டிக்கின்றவர் என்பது உணரத்தக்கது.

சர்வ குணங்களும் கழன்று மோகாம் பெறுவதற்காகச் செபநிவேதனஞ்சு செய்க.

சதாசிவரூபம்

எல்லாநன்மையு மெய்துதற் பொருட்டு
நல்ல செபத்தை நயந்து நிவேதித்து

*ஜப மென்பதின் பொருள்: ஜ - பிறவிநீக்கம், பம் - பாபநிவாரணம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

பண் — காந்தார பஞ்சமம்

முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரஸ்வதின்னாமே
அந்தெறியே சென்றங் கடைந்தவர்க்கெல்லாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே

திருவிருத்தம்

படைக்கலமாகவுன்னுமத்தெழுத்தஞ் செனுவிற்கொண்டேன்
இடைக்கலமல்லே னெழு பிறப்புமுனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் ரெழுதுவணங் சித்துநீறினிந்துன்
அடைக்கலங்கண்டாயணிதில்லைச் சிற்றம்பலத்தானே.

கன்மசமர்ப்பணமும் ஆன்ம நிவேதனமும்

ஆன்மாக்களுக்குச்சு பஞ்ச செய்பவரே, சிவபதத்திலி
ருத்தும் என்னுடைய சிவபுண்ணிய ரூபமான கன்மத்
தைக் காப்பாற்றும் பாபஞபமான கன்மத்தை நாசஞ்சு
செய்யும் என்னுங் கருத்தமைந்த “யத்கிஞ்சித்” என்
னும் மந்திரத்தைச் சொல்லிக் கன்மத்தையும், பலன்
தருபவன் சிவனே. பலனை அனுபவிப்பவன் சிவனே
எல்லா உலகங்களும் சிவனே, எல்லாவிடங்களிலும்
பூசிக்கப்படுபவன் சிவனே இவ்வாறு சிவன் எல்லாமா
யிருத்தலால் நான் சிவமாயிருக்கிறேன் என்னுங் கருத
தமைந்த ‘சிவோதாதா’ என்னும் மந்திர சுலோகத்தைச்
சொல்லி ‘ஓம் ஹாம் ஹெளாம், சிவாய சுவாகா என்று
தீர்த்தத்தோடு ஆன்மாவையும் சிவபெருமானது வரத
அத்தத்தில் தத்தம் செய்க. தனியே இருதய மந்திர
முச்சரித்தும் நிவேதிக்கலாம்.

*மோக்ஷத்தை அடைய வொட்டாது தடை செய்யும்
விக்கினத்தை நீக்குதற் பொருட்டும் சிவபோகத்தை

*சிவார்ச்சஞ்சந்திரிகை.

யடைதற் பொருட்டும் புண்ணியத்தைச் சிவபெருமனுடைய திருக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாவத்தைச் சமர்ப்பித்தல் எதன் பொருட்டெனில் அது நாசமாதற் பொருட்டென்க. ஆகையால் புண்ணிய பாவங்களை ஏற்றருஞும் என்பதற்கு புண்ணியத்தைக் காப்பாற்றும், பாவத்தை நீக்கும் என்று பொருள் செய்துகொள்க.

“சிவோதாதா” என்னும் மந்திர சூலோகத்தில் சோகமென்னும் ஒரு பதத்தால் தனக்கும் சிவனுக்குமுள்ள சரீர சரீரி பாவம் நிச்சயப்படுகின்றது. சிவன் எல்லாவற்றையும் நியமனங்கு செய்கின்றமையால் சரீரி. பூசகன் சிவனுல் நியமிக்கப்படுவை அகையால் சரீரம். ஆகவே சரீர சரீரிபாவத்தில் சோகம் என்பது ஓரிடத்திலிருப்பதாம்.

‘சிவ’ என்னும் பதத்துக்கு மும்மலங்களோடு சம்பந்தப் படாதவர்; மேலான மங்கலத்தை உண்டுபண்ணுகின்றவர் என்பது கருத்து.

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித் திருவிருத்தம்

சிவனெனு நாமந் தனக்கே யடைய செம்மேனியெம்மான் அவனெனை யாட்கொண்டவித் திடுமாகி லவன்றைனயான் பவனெனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னுள் ஓழைத்தால் இவனைப் பன்னுளைழுப் பொழியா னென்றெதிர்ப்படுமே.

‘தாதா’— தம்மை அடைந்தவர்களுக்கு மறதியினால் பாவங்களாகிய விக்கினங்கள் ஏற்படின் அவைகளை நீக்குபவர் என்பதாம். போக்தா — தம்மை யடைந்தவர்களைக் காப்பவர். “சிவசர்வமிதம் ஜகத்” — சுத்தம் மிச்சிரம் அசுத்தம் என்னும் பிரபஞ்ச மஜைத்தின்

சௌரூபமானவர். “சிவோயசதி சர்வத்ர” — எல்லா வுலகங்களிலும் சிவனே தருமத்துக்குத் தலைவராகிறார். ஆன்மாக்களது மலத்தை அடக்குபவர் எனச் சிவார்ச்சனை சந்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஆன்மா சீவோ பாதியைப் பொருந்தாமல் அதற்கு அதீதமாய் அலைவற்று நின்மலமாயுள்ள பரமசிவத்தில் சலனமற்றிருப்பதே இதன் பாவனையாம்.

சதாசிவரூபம்

அலைபெறவே தான மலனிடத்தி
னினைபெற வேண்டித்தனை நிவேதித்து

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித் திருநேரிசை

மோத்தநயக் கண்டகாக்கை போலவல்லினை கண்மொய்த்துவன் வார்த்தநயப் பேசவாட்டா மயக்க நான்மயங்குகின்றேன் சீத்தநயச் சிதம்புதன்னைச் செடிகொனேய் வடிவொன்றில்லா ஊத்தநயக் கழிக்கும் வண்ணாழனார்வு தாவுலகழுஃத்தி,

திருவாசகம்

வெறுப்பனவே செய்யுமென் சிறுமையை நின்பெருமையிலுற் பொறுப்பவனே யாப்பூண்பவனே பொங்கு கங்ககசமடச் செறுப்பவனே நின்றிரு வதுாரலென் பிறவிழபவேர் அறுப்பவனே யுகடயா யடியேனுள் னடைக்கலமே.

அன்றேயென்ற ஞானியுமடலு முடகை யெல்லாமுங் குன்றேயென்ற யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ வின்றேரிடை யூறனக்குண்டோ வெண்டோன் முக்கணம்மானே நன்றேசெய்யாய் பிழைசெய்யாய் நானேவிதற்கு நாயகமே.

இவ்விதம் மூன்று சூலோகங்களால் செபத்தையும், கண்மத்தையும், ஆண்மாவையும் சமர்ப்பித்தபின்னர் பஞ்சப்பிரமமந்திரங்களையும் விடங்கமந்திரங்களையும் பத்திலொருபங்கு செபித்து அட்டபுஷ்பம் சாத்துக்.

காமிய மந்திரபூசை

சிவபெருமானுடைய அனுமதிபெற்றுக்கொண்டு, ஆசனபத்மத்தின் தெற்குத்தளத்திலே கிழக்குப் பாகத் தில் ஸ்திரீ ரூபமான கெளரீ மூதலிய மந்திரங்களையும், மேற்குத் தளத்தில் ஆண் ரூபமான மிருத்தியுஞ்சய முதலிய மந்திரங்களையும், முற்பாகத்தில் ஸ்திரீபுருஷ ரூபமான உமாமகேஸராதி மந்திரங்களையும் கிரமமாகப் பூசித்து, அவ்வவ் மந்திரங்களையதாசத்தி செபித்துச் சர்வதேவதாசொருபியாகிய சிவபெருமானிடத்தில் நிவேதிக்க.

இலிங்கத்துக்கு முன்னே மேற்கு முகமாகத் திருநந்தி தேவரையும் அவருக்கு முன் சூலத்தையும், அவருக்கு வாமத்திலே ஆதித்தனையும், அக்கினி திக்கிலே சாத்தாவையும், மகேஸரரையும், சிவபெருமானுக்குத் தெற்கே தழிணுமூர்த்தி வித்தியா பீடத்தையும், நிருதியிலே கணபதியையும், அவருக்கு இடப்பக்கத்திலே பிரமாவையும், வாயுவிலே சுப்பிரமணியரையும், வடக்கே தெற்கு முகமாக நிருத்த மூரத்தியையும், அவருக்கு வாமத்திலே போகசத்தியையும், குபேரனுக்கும் வாயுவுக்கும் நடுவே இலிங்கோற்பவத்தையும், குபேரனுக்கும் சசானருக்கும் நடுவே சிவபத்தர்களையும், அவருக்கு வாமத்திலே வைரவரையும் எழுந்தருளப் பண்ணிப் பூசிக்க. இடபத்துக்கும் ஆதித்தனுக்கும் நடுவே திருநீற்றுதாரத்தில் மாயாசத்தியையும் திருநீற்றிலே வகுளீசரனையும், கயிற்றிலே வாசகியையும் பூசித்து அதற்குக்கச் செபமாலையை வைத்துப் பூசிக்க.

1. சந்திரசேகரர்

சிவபெருமான் சந்திரனை அணிந்தது, சர்வஞ்ஞத்து வர்தாம் என்பதையும், ஆன்மாக்களது பிறப்பிறப்புக் களை நீக்கி மேலான முத்தியைக் கொடுப்பவர் தாம் என்பதையும், அறிவித்த உண்மையாகும். சந்திரன் ஆதிபெளதிகசந்திரன், ஆதியான்மிகசந்திரன், ஆதிதைவிகசந்திரன் என மூவகைப்படும், சிவபெருமான் தரி த் தருளியசந்திரன் ஆதிபெளதிகசந்திரனல்லாத மந்திரரூபமாகிய ஆதிதைவிகசந்திரனேயாம்.

பட்டினத்தடிகள்

தூமதி சடை மிசைச் சூடுதல்துறை
யாழியானென வரைத்தவரே.

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - செவ்வழி.

குறைவதாய குளிர்திங்கள் தூடிக்குளித்தான் வினை
பறைவதாக்கும் ஏமன் பகவன் பரந்த சடை
இறைவனிங்கள் பெருமானிடம் போலிரும்பை தனுள்
மறைகள் வல்லர் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

2. உமேசர்

அகரம் உகரம் மகரமாய் நிற்கும் பிரணவமானது
எழுத்து மாறுதலினால், உகரம் மகரம் அகரமாகித்
தீர்க்கப் புலுதமுமாய்த் தேவிக்குமாம், என்று லிங்க
பூராணம் கூறுகின்றது. உமாதேவியார் சிவபெருமானது
திருவருளே. சிவபெருமானே எல்லாவற்றையும் படைத்
துக்காக்கும் வண்ணம் தாமோர் பெண்ணுறுக்கொண்டு
விளங்குவார், அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்
கமாக எங்கும் காணப்படும் வடிவமெல்லாம் சத்தியே.

அந்தந்த வடிவச் சத்திமயமாகி நிற்பவர் சிவபெருமா
னும். இதனை வேதாகமங்கள் சொல்லும்.

கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள்

மாதுமை வசத்தறுகி மருவு வானென்றியன்று
ஹனதருலே யெல்லா நண்ணுமித்தருளும்வண்ணம்
பேதமதா கித்தானேர் பெண்ணுமருக்கொண்டு மேவும்
என்பதறுஸ்ரிக இச்சரித்திரத்தின் உண்மைக் கருத்தை,

மாணிக்கவாசக சுவாமிகள்

தென்பாலு கந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பாலுகந்தான் பெரும் பித்தன் காணோடு
பெண்பாலுகந் திலனேற் பேதாயிருநிலத்தோர்
விண்பாலியோ கெய்திவீடுவர் காண் சாழலோ.

சிவபெருமான் தேவர்களுடைய வேண்டுதலுக்கிரங்கிச் சிருட்டித் தொழில் நிறைவேறுதற்காகவும், உயிர்களுக்குப் போகத்தையூட்டுவதற்காகவும் தமது திருவருளைச் சத்தியாக்கி இடப்பாகத்தில் இருத்தினமையால் உமா மகேசர மூர்த்தியாயினர்.

3. இடபாருடர்

சிவபெருமான் தம்மைச் சார் ந் து போற்றுகின்ற
தருமக் கடவுளாகிய இடபத்துக்கு இறவாத்தன்மையை
யும், வாகனமாய்த் தம்மைத் தாங்கும் வன்மையையும்,
அன்பையும், மெய்யுணர்வையும், கொடுத்து அதனை
வாகனமாகக் கொண்டனர்.

பட்டனத்தடிகள்

அறநுருவாகிய வானேநூர்தல்
இறையவ ஸியானென வியற்றுமாறே.
என்பதனால் அறிக.

திருமால்திரிபுர சங்காரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினார் என்று புராணங்கள் பகரும். “திரியழுப்புரந் தீப்பிழம்பாகச் செங்கண்மால் விடை மேற்றிகழ் வாளை” (சுந்தரர்) எனவும்,

கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேருதே
யிடப முகந்வேறிய வாறெனக் கறியாசியம் பே
துமதில் களவை முன்றுந் தளவெலித் தவந்நாளி
யிடப மதாய்த்தாங்கினுள் திருமால் காணசாழுவோ.

(திருவாசகம்) எனவும் வரும், திராவிட சுருதிக ஓாஹும் விட்டுனு இடபமாய்த் தாங்கிய சரித்திரம் உணர்ந்துகொள்க.

தருமதேவதையும், ஞானமும், விட்டுனுவும் ஒவ்வோர் காலத்தில் இடபஞ்சுபங் கொண்டு சிவபெருமானைச் சுமந்தனரெனக் கூறப்படலால் தருமஞ்சுபரும், தருமபரி பாலகரும், ஞானமய மானவரும், விட்டுனுவுக்குமே லான வரும் சிவபெருமானே யென்பது துணியப்படுகிறது.

4. சபாநாயகர்

சபைகள் ஐந்து, திருவாலங் காட்டில் இரத்தின சபையும், சிதம்பரத்தில் கனகசபையும், மதுரையில் வெள்ளிச்சபையும். திருநெல்வேலியில் தாமிரசபையும். திருக்குற்றுலத்தில் சித்திரசபையுமாம்.

சங்கமமாகிய பிண்டமும் தாவரமாகிய அண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடை நாடிக்கும் பிங்கலை நாடிக்கும் நடுவிலுள்ள சுழுமுனை நாடியிலும், பிரமாண்டத்திலுள்ள இப்பரத கண்டத்தில் இலங்கைக்கு நேரேபோகும் இடை நாடிக்கும் இமய மலைக்கு நேரேபோகும் பிங்கலை நாடிக்கும் நடுவிலுள்ள தில்லைவளத்துக்கு நேரேபோய்க் கூடும்.

துழுமூனை நாடியிலிருக்கும் மூலவிங்கத்திற்குத் தெற்கே யுள்ள கணகசபையிலும் அனவரத தாண்டவம் செய்த ரூஞுவோம், அச்சபை ஞான காசமாகிய மெய்ப் பொருளா யிருத்தலால் மாயைப் பொருள்களைப் போல அழியாது எக்காலமும் நிலைபெற்றிருக்கும், புண்ணியங்களைச் செய்த ஆன்மாக்கரூள்ளே நாடுதற் கரிய ஞானக் கண்ணைப் பெற்றவர்களே சிதம்பரத்தை மெய்யன்போடு தரிசிப்பர். சகளமும் நிஷ்களமுமாகிய இரண்டும், நமக்குப் பற்றுக் கோடாகிய வடிவங்களாம் உருவத் திருமேனியானது அன்பர்களது பாசமாகிய விலங்கை அகற்றும் படி சத்தி உபாதா னமாக அவர்களெதிரே விளங்குவது, அருவத் திருமேனியானது ஞான மாய்க் கண்டிக்கப் படாததாய் இருப்பது, இவ் விரண்டைடயுங் கடந்து நின்ற இயற்கைவடிவம் சோதிமயமாகிய ஒளிருபமேயாம், அது பரமாகிய சுத்தமாயையின் மேலானது.

சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகமாகிய பஞ்சகிருத்தியங்களுமே நமது நிருத்தமாகும். என்று பதஞ்சலி முனிவருக்கு சிவபெருமான் உபதேசித்த பொருளையுடையதாக உமாபதி சிவாசராரியர் கோயிற் புராணத்திற் கூறியருளினார்.

பரமசிவனார் பஞ்சாட்சரத்தைத் திருமேனியாகக் கொண்டு பராசத்தியாகிய திருவம்பலத்தில் நின்று உமாதேவியார் காணும்படி வியாக்கிரபாதமுனிவர், பதஞ்சலிமுனிவர் இருவருக்கும் மெய்யனார்வாற்கிரும் ஆடியருஞகின்ற திருக்கூத்தை விரும்பியவர் கள் மோக்கமடைவார்கள்.

உடுக்கேந்திய திருக்கரத்திலே சிருட்டியாகவும், அமைந்த திருக்கரத்திலே ஆன்ம இரகையாகவும், அக்கினி ஏந்திய திருக்கரத்திலே மலசம் ஹாரமாகவும், ஐன்றிய திருப்பாதத்திலே பிரபஞ்சத்தை மறைக்கும் திரோதமாகவும், தூக்கிய திருப்பாதத்திலே அனுக்கிரக

முத்தியாகவும் இம்முறையே பஞ்சகிருத்திய நிருத்தம் செய்தருளுவர்.

டுக்கையேந்திய திருக்கரத்தினுலே மாயாமலத்தை நீக்கி, அக்கினியேந்திய திருக்கரத்தினுலே கண்மலத் தைச்சுட்டு, ஊன்றிய திருப்பாதத்தினுலே ஆணவமல மேவிடாமலமுத்தி, தூக்கிய திருவடியினுலே அருளே உடம்பாக நிறுத்தி அமைத்த திருக்கரத்தினுலே ஆனந்த வெள்ளத்திலே ஆன்மாவை அழுத்துதலே எமது தலைவர் நிருத்தஞ் செய்கின்ற முறைமையாம், என்று உண்மை விளக்கம் கூறும்.

சிவத்தைக் காட்டிக் காணுதலின் எய்தும் பரமா நந்தசிவபோகத்தை அபக்குவர்களாகிய ஆன்மாக்கள் அனுபவிக்க இயலார், என்று அறிந்தே எங்கள் உலக மாதாவாகிய சிவகாமித்தாயார் பஞ்சப்பொறிகளையும் ஒருவழிப்படுத்தும் சிதம்பரத்தில், எக்காலமும் ஆநந்த நடேசரது நடனத்தைப் பார்த்துக்கொண்டு நிற்பாராயி னர். இது சிறுபாலரின் பிணிநீக்கத்தின் பொருட்டுத் தாயார் மருந்துண்பது போலாம். அம்மையார் அங்ங னம் கண்டுகொண்டு நிற்கின்றார் என்பது,

திருநாவுக்கரசு நாயனார்

திருத்தாண்டகம்

கயிலாய மலையெடுத்தான் கதறிவீழக் கால்விரலால்

அடர்த்தருளிச் செய்தார் போலும்

குயிலாய மென்மொழியரள் குளிர்ந்து நோக்கக்

குத்தாட வல்லதுழகர் போலும்

வெயிலாய சோதினிளக் கானுர் போலும்

வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்

அயிலாய முநிலைவேற் பகடயார் போலும்

அடியேணை ஆளுடைய அடிகள் தாமே.

என்பத்னால் அறிக,

திருவிருத்தம்

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபம் புன்னமை
ஆற்றுந் தகையனவரு சமயத்தவ ரவராத்
தேற்றுந் தகையன தேறியதொன் டரைசெந் நெறிக்கே
ஏற்றுந் தகையன வின்னம்பரான் றரினையடியே

குளித்த புருவமுங் கொவ்வவச் செவ்வாயிற் குழின் சிரிப்பும்
யளித்த சடையும் பவளம்பேன் மேனியிற் பால்வெண்ணீரும்
இனித்தமுடைய வெடுத்தபொற் பாதமுங் காணப் பெற்றுஸ்
மளித்தப் பிறவியும் வேண்டுவ தேயித்த மாநிலத்தே

இது எழுவகை நடனங்கட்கும் முதலாவதாகிய
ஆநந்ததாண்டவமாம்.

இங்ஙனமன்றி எல்லாவுலகங்களையுந் திருமேனியா
கக்கொண்டு நின்றும் பஞ்சகிருத்திய நிருத்தத்தைச்
செய்தருளுவர்.

பட்டணத்தடிகள்

அடியொன்று பாதலமேழிற் குமப்புறப்பட்ட திப்பான்
முடியொன்றில் வண்டங்க ளெல்லாங் கடந்தது முற்றும் வெள்ளைப்
பொடியொன்று தோலொட்டுந் திக்கின்புறத் தனழுங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற்றம் பலத்தான்றன் றிருநடமே

5. கல்யாணசுந்தரர்

ஆன்மாக்கள் போகமோகூத்தையடைதற் பொருட்டும் இமையமலையரசனது தவத்தை நிறைவேற்றுதற்
பொருட்டும் தக்கன் பயந்த மகளெனாப் பொருள்படும்
தாகூாயினி என்னும் பெயரையும், அவனிடத்து
வளர்ந்த சர்ரத்தையும் நீக்குதற்பொருட்டும், சிவபெரு
மானது கிருபையினால் உமாதேவியார் திருவுள்ளங்
கொண்டு சிவாஞ்ஞஞப்படி சிறுபிள்ளையுருவத்தோடு
சென்று; இமயமலையிலுள்ள பத்தை என்னும் தடாகத்

திலுள்ள ஒரு தாமரைப் புஷ்பத்தின் மீதாக வீற்றிருந்தனர்.

உமாதேவியார் தமக்குப் புத்திரியாக வேண்டுமென்று நினைத்துத் தவஞ்செய்த அரசன் அவரைக்கண்டு மகிழ்ந்து ஆனந்த அருவி சொரியச் சென்று வணங்கி எடுத்துச் சிரசில் வைத்துச் சென்று. தமது மஜைவியாகிய மேஜையென்பவள் துகையிற்கொடுத்து நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள். மேஜை உலக மாதாவாகிய உமாதேவியாரை வணங்கிப்போற்றினார்கள்.

உமாதேவியார் சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்யச் சிவபெருமான் அம்மையார் தம்மிடத்துக் கொண்ட அன்பை உலகினர்களுக்குக் காணபித்து, உலகத்திலே இல்வாழ்க்கை நிகழ்தற்பொருட்டுத் திருமணம் செய்தருளிய காரணத்தினால் கல்யாணசுந்தர மூர்த்தியாயினர்.

சுந்தரமூர்த்தி நாயன்

பண்—தக்கராகம்

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்ட தவங்கண்டு,

குறிப்பிலே சென்றவடன் குணத்தினை நன்கறிந்து விரும்புவரங் கொடுத்தவனை வேட்டருளிச் செய்த

விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேஸியலூர்வினாவில் அரும்பருகே சுரும்பருவ வறுபதம்பண்பாடு

வணிமயிங்கண்ட மாடும்மணிபொழில் குழயலின் கரும்பருகே கருங்குவனை கண்ணாருங் கழனிக்

கமலங்கண் முகமலருங்கலைய நல்லூர்கானே.

திருவாசகம்

மலையறையன் பொற்பாவைவானு தலாள்பெண்டிருவை

யுலகறியத் தீவேட்டானென்று மதுவென்னேடு

யுலகறியத் தீவேளாதொழிந் தனனே வூலகணைத்துங்

கலைநவின்ற பொருள்களெல்லாவ் கலங்கிடுப் காண்சாழலோ.

6. பிகாடனர்

இரண்மொக்கனுடைய புத்திரனுகிய அந்தகாசுரன் கொடுங்கோல் செலுத்தி அரசாஞ்சுகாலத்தில், பன்னிரு வருடம் மழை வளங்குறைய வேதபண்டிதர்களாகிய தாருகாவனத்து முனிவர் பசிநோயால் வருந்திக் கொதமமுனிவருடைய ஆச்சிரமத்தையடைந்தார்கள். முனிவர் அவர்களைப் பூசித் தக மகிழ்ந்து, நாடோரு மன் புடன முதருத்தி வந்தனர். அவர்கள் அடிசிலையருந்தி ஆச்சிரமத்தில் வசிக்கும் நாட்களில், முகில்வள நிறைந்து மழை பெய்தது. பன்னிரு வருடமும் வருத் திய பசிநோய் ஆச்சமுற்றேட மிகுந்த செல்வம் பெரு குதலும், அவர்கள் தங்களசிரமங்களையடைய நினைத் தார்கள். விருந்தினராக வந்த தங்களைவிடக் கொதம ருக்கு விருப்பமின்மையாயிருப்பதையறிந்து, அவர்கள் ஒரு மாயப்பசுவையுண்டாக்கி முனிவர் முன்னிலையில னுப்பினர். நரம்புகள் மிதந்து, தசைப்பற்றற்று வந்த பசுவை முனிவர் கண்டு ‘பசுவுக்கு வந்த துன்பங்களை நீக்கிக்காத்தல் மேலான சிவதருமாய் முத்தியிற் கூட்டும்; காவாது விடுத்தல் கொடிய நரகத்துக்கு இரையாக்கும்’ எனச் சிவாகமங்கள் கூறியதை நினைத்து ‘யானும் இப்பசுவுக்குத் தீங்குவராமற் காப்பேன்’ என்று கூறிப் பசுவைக் கரத்தினுற்றீண்ட அது பூமியில் விழுந்து இறந்தது. அதனைக் கண்ட கொதம முனிவர் துன்பக்கட்டஞ்சுமிழ்ந்தத் தாருகாவனத்து முனிவர்கள், பசுக்கொலை புரிந்த பாவியினுடைய கிருகத்தில் விரும்பியுண்டால் அப்பாவம் எமக்குஞ் செருமென்று சொல்லிக்கொண்டு, தம்முடைய இடங்களையடைந்தார்கள். கொதமமுனிவர் ஞானக்கண்ணுலூற்றுணர்ந்து அவர்கள் செய்தது வஞ்சளையன்றறிந்து, “வேத வொழுக்கத்தினின்று நீங்கிச், சிவபெருமானிடத்தன் பின்றிக் கொடிய துன்பக்கடலில் விழுந்தமிழ்ந்துவார்களாக” என்று கோபத்தோடு சபித்தனர். அவ்விதமே

அவர்கள் அஞ்சுானிகளாய், வேதமோதல் முதலிய நற்கிரியைகளை விடுத்துத் தவவொழுக்கத்தினின்றும் நீங்கிக் கண்மலத்தினாற் கட்டப்பட்டுத் துன்பமாகிய சமுத்திரத்திலமிழ்ந்தி, மீமாஞ்ச மதப்பிரவேசஞ்செய்து அசத்தரானுர்கள். சிவபெருமானங்கள், பரதந்திரர்களான மற்றய ஆன்மாக்கள் இவர்களைப் பின்பற்றிக் கெட்டுப்போவார்களைப் பதையும், கடவுளின் திருப்பையாலன்றிப் புண்ணியங்செய்தல் முடியாதென்பதையும், “பரநடிக்கண் பிலாதார் புண்ணியம் பாவமாகும்” என்பதையும் எல்லா ஆன்மாக்களுக்கு முணர்த்தல் காரணமாகவும், முன்னர்க் காமமுங்கோபமும் அவர்களுக்குண்டாக்குவதாகிய திருவுருவத்தைப் பொருந்திச் சென்று, காமிகளுங்கோபிகளுமாகச் செய்து, அவர்களது ஆணவ மலசக்தியையுங் கருமத்தையுமழித்து, ஞானத்தைப் பயப்பதாகிய திருமேனியைக்காட்டி, மெய்ஞ்சுானத்தைக் கொடுத்துச் சுத்தவைதிக சைவர்களாக்கும்படி திருவுள்ளங்கொண்டனர்.

பின்பு சிவபெருமான், அதிபாதகர்களாகிய முனிவர்களுக்குத் தம்முருவங்காட்ட வொண்ணைமையின், விட்டுனுவையழைத்து மோகினி வடிவங்கொள்ளும்படி செய்து, முனிவரை மயக்கவிடுத்து, அற்ப பாதகிகளாகிய முனிபத்தினிமாரை மயக்கியருளும்பொருட்டு, வேதரூபமாகிய கெளபீனத்தையும், சிவஞ்சானமாகிய பூஞ்சாலையும், முச்சத்தி வடிவானதும் மும்மலங்களை நீக்குவதுமான சூலத்தையும், பராசத்தி வடிவானதும் அன்பான பிச்சையேற்பதுமாகிய பிண்ணாபாத்திரத்தையும், நாதரூபமானதும், ஞானத்தைக் கொடுப்பதுமாகிய உடுக்கையையும், மலபரிபாகஞ் செய்வதும் திரோதான சக்தி ரூபமானதுமாகிய பாதுகையையும், சிவஞ்சான ரூபமாகிய விபூதிப்பையையுஞ் தரித்துக் கொண்டு மோகினியுடன் சென்றுர்.

மோகினி தபோவனத்தையடைய முனிவர்கள் கண்டு மிகக்காமிகளாகிப் பிண்சென்றுர்கள். பிஷாடன முர்த்தியானவர் முனிபத்தினிமார்களுடைய வீதிகளிற் போய், அவர்களைச் சுத்தர்களாக்கும்பொருட்டுக் தமது திருவுருவத்தைக்காட்ட, அவர்கள் பிட்சையிடும்படி வந்து திருவுருவைக்கண்டு காமித்துப் பேராசைவைத் துப் பார்வை மாத்திரத்தாலே கருப்பவதிகளாயினர்.

புருடர்களது சேர்க்கையின்றிச் சிவதரிசனத்தாலாகிய கருப்பத்திலே பிறக்கவேண்டுமென்று நினைத்துத் தவஞ்செய்த நாற்பத்தெண்ணேயிரம் முனிவர்களும் அக்கருப்பத்தினின்றும் பிறந்து வணங்கிக் கடவுளுடைய அனுமதிப்படி தவஞ்செய்யப் போயினர்.

முனிபத்தினிமார்களாற் குழப்பட்டுச்சிவபெருமான் செல்ல, முனிவர்களாற் குழப்பட்டு மோகினி சிவசன்னிதானத்தையடைந்தார்.

முனிவர்கள் தமது மனைவிமாருடைய கற்பழிந்த மையைக்கண்டு காமமொடுங்கக் கோபமதிகரித்தனர். இதனைச் செய்தவர் சிவ னும் விட்னுவுமேயென்பதையறிந்து பெருங்கோபங்கொண்டு சிவனைகொல்லவேண்டுமென நினைத்து ஒரு அபிசாரவேள்வி செய்தார்கள். அவ்வோமகுண்டத்தினின்று மெழுந்த புலி முதலியவற்றை முனிவர்கள் அனுப்பச் சிவபெருமான் புலியையுரித்துத் தோலையுடுத்தும், மழுவையும் மானையும் கரத்திற்றருங்கியும், பாம்புகளையாபரணமாகவணிந்தும், பூதங்களைச் சேஜைகளாக்கியும், முனிவர்களது ஆணவமலமாக வந்த முயலகளைக் காலால் மிதித்தும் நின்றனர். பின்பு ஓமகுண்டத்திற் பொருந்திய அத்கினியையனுப்ப அதனை யேந்தினர். பின்பு அனுப்பிய மந்திரங்கள் உடுக்கை வடிவாகிச் செல்ல, அதனைத் திருக்கரத்தில் தரித்தனர். முனிவர்கள் தாம் அனுசரித்து வந்த மீமாஞ்சைமதம் பொய்ப்பட்டமையிற் சோர்வடைந்தனர்.

“காமம் வெகுளி மயக்க மிலவமுன்ற
ஞமங் கெடக் கெடுநோய்”

எனத் திருவள்ளுவர் கூறி யபடி மலநோயினின்றும் நீங்கிப் பக்குவர்களாயினர். அவர்களது பக்குவமுதிர்ச் சியைக் கண்ட சிவபெருமான் ஆணவருபமாகிய முயலகன் மீது மிதித்து நின்று பஞ்சகிருத்திய நிருத்தத் தைச் செய்தனர். அந்நடனத்தைக்கண்ட முனிவர்கள் பயந்து பூமியில் விழுந்து சிவனருளாலெழுந்து சிவஞானத்தைப் பெற்று வணங்கினர். சிவபெருமான் முனிவர்களைப் பார்த்து, “நீங்கள் இந்நாள்வரையுங் துண்மார்க்க வழியில் நின்று மோகர்களாயினீர்கள். இப்பொழுது உங்களுடைய மோகத்தை நீக்கினேம். இனி நீங்கள் சைவமார்க்கத்தையனுசரித்து, வீழுதி உருத்திராக்கந் தரித்துச் சிவவிஸ்கப் பிரதிட்டைசெய்து, இடையில் விடாதபடி பூசித்துப் போக மோட்சஸ்களையடையுங் கள்” என்று கூறியிருளித் திருக்கைலாசமலையிற் சென்று வீற்றிருந்தருளினர்.

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - நட்டராகம்.

“நூடல் வெண்பிறையினர் கூடர்முடியர்
கண்ண வெண்ணீற்றினர் கூடர்மழுவாள்
பாடல் வண்டிசை முரல் கொன்றையந்தார்
பாம்பொடு நூலவையசைந் திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிந்லார்
குறையறு பலியெதிர் கொணர்ந்து பெய்ய
வாடல் வெண்டலை பிடித்திவராணீர்
வாய் முரடிகள் வருவாரே ”

திருவாசகம்

“அம்பலத்தே கூந்தாடி அழுது செயப் பலிதிரியும் நம்பனையுந் நேவனென்று நண்ணுமது வேண்டோ. நம்பனையு மாயா கேளுங் மறைக்டாமலியா வெம்பெருமான்சாவென் ஹத்தினகான் சாழிலே”

சிவபெருமான் மோகினியைப்பார்த்து, உனக்கு யாது வரம் வேண்டும்” என வினாவியருள், “அடியேன், தேவரீருக்குச் சத்தியாகும் வரத்தைத்தந்தருள் வேண்டும்” என்று பிரார்த்திக்க, அவ்வரத்தைக்கொடுத்தனர்.

சிவபிரான் பிக்ஷாடனமூர்த்தங் கொண்டது மீமாஞ்ச சைமத்தைப்பற்றி அதிமோகிகளாயிருந்த இருடிகளைச் சுத்த வைதிக சைவ மார்க்கத்திலே நிறுத்தியருளும் கிருபையோம்.

7. காமாரி

சிவபெருமானைத் தேவர்களிலொருவரென்று மன்மதன் நினைத்துப் புஷ்பபாணங்களைச் செலுத்திப் பொருத, கடவுளுடைய நெற்றிக் கண் அக்கினி யாந்சாம்பராயினான். ஆகையால் எவர்களாயினும் இங்ஙனம் நினைப்பார்களே ஆனால் அக்கினி நரகத்தில் வீழ்ந்து வருந்துவார்கள்.

ஆன்மாக்களிடத்தில் பகையும் அன்பும் சிறிது மின்றி எல்லாவுயிர்களுக்கு முள்ள கண் மங்களை அறிந்து அவற்றிற் கேற்பழுறை புரிபவரென்பதும். தம்மை எதிர்த்து அகங்கரித்து வந்த பாவத்தை நீக்குதற் பொருட்டும், அவ்வாறு எதிர்த்தவர்கள் தண்டிக்கப் படுவார் என்பதும் உணர்த்துதற்குமாகவே மன்மதனை ஏரித்தருளினார் என்பது உணர்ப்படும்.

சிவபெருமான் “வேண்டாமை வேண்டுவதுமிலார்” (திருநாவுக்கரசு சுவாமிகள்) என்பது குற்றஞ் செய்யாது மன்மதன் பக்கலாக நின்ற இரதியை அழியாமையானும், மீளமன்மதனையெழுப்பித் தொன்மை போல அரசுரிமை முதலியன கொடுத்து இன்பஞ் செய்தமையானும் பெறப்படும்.

விட்டுணுவுக்குக் காத்தற் றெழுப்பில் சுதந்திரமல்ல என்பது சிவபெருமான் காமனை ஏரித்தருளிய சரித்திரத் தால் உணரப்படும். சுதந்திரமாயின் தன் மகனுகிய மன்மதனைச் சிவபெருமான் நீருக்கிய காலத்து நீறு படாமற் காத்திருக்கலாம். அங்குனம் சம்யாமையினாலே வாவரக்கு அத்தொழில் சுதந்திரமல்ல வாதல் அநிக சிவ பெருமான் காமனைத் தகித்தமையானும், அந்தகா சுரன், சலந்தராசுரன் என்பவரை வதைத்தமையானும், வீரரென்று இருக்கு வேதத்திற் புகழப்பட்டார். பகைத்து வந்த மன்மதனை ஏரிக்கும்படி சிவபெருமான் காமசங்கார மூர்த்தி ஆனமையால் அறிஞர்கள் அதிகரித் தெழுகின்ற காமாக்கினியை அடக்கப் பெற்றுர் கள், நாமும் இம்மூர்த்தியை அதிகரித் தெழுகின்ற காமாக்கினியை அடக்கியருள வேண்டுமென்று வணங்குதல் வேண்டும்.

திருநாவுக்கரசு நாயன்

பண் — பழம்பஞ்சரம்

கழைப்புகாடு தென்றல் ருயில் கூவவஞ்சு
கணையோளைனந்து புகலும்
மழை வடிவண்ண னெண்ணி மகவோளை ஸ்டட்
மலராள தொட்ட மதளன்

எழில்பொடி வெந்து வீழ விழுமேயோர் கணங்க
ளெரியென்றி தைஞ்சிய கலத்
தழல் படுநெற்றி யொற்றை நயனஞ் சிவந்த
தழல் வண்ண னேந்தை சரனே.

திருஞான சம்பந்த நாயனுர் பண் — குறிஞ்சி

கண்ணிற் கனலாலேகா மன்பொடியாகப்
பெண்*னுக் கருள் செய்த பெருமானுறை கோயில்
மண்ணிற் பெருவேன் விவளா தீப்புகை நானும்
விண்ணிற் புயல் காட்டும் வீழி மிழலையே.

8. காலாரி

மிருகண்டு முனிவர் புத்திரராகிய மார்க்கண்
டேயர் யமனீவெல்லும் பொருட்டு காசியை அடைந்து
மெய்யன்போடு சிவார்ச்சனை செய்தனர். அவர் பொருட்
டாகவும், தம்மைத் தியானஞ் செய்த சிவாதன
முனிவருடைய புத்திரராகிய திருநந்திதேவர் பொருட்
டாகவும், திருவெண்காட்டில் சுவேதகேது என்னும்
பிராமணன் பொருட்டாகவும், சுவேதராசன் பொருட்
டாகவும் ஒவ்வொர் கற்ப காலத்தில் சிவபெருமான்
இயமனை உதைத்தடக்கியருளினார். இதனால் சிவபெரு
மான் காலாரி எனப்படுவார்.

திருநாவுக்காச நாயனுர் நேரிசை

தோடுலாமள்க நீநித்தொழு தெழுமார்க் கண்டேயர்
வீடுநாளனு கிற்பிறன்று யெய்கொள்வான் வந்தகாலன்
பாடுதான் செவலுமஞ்சிப் பாதமேசரன் மென்னச்
சாடினுர் காலன்மாளச் சாம்க்காடு மேவினுரே.

பண் — இரதி.

சுந்தரமுர்த்தி நாயனர்

பண்—தக்கேசி

அந்தனுள்ளுன் அடைக்கலம் புகுத
வவ்ளைக் காப்பது காரணமாக
வந்த காலன் றனுருயிரதனை
வங்கிலுறுய்க் குன்றன்வள்ளமை கண்டியேன்
எந்தைநீ யெனை றமன்றபர் நலியி
விவன்மற்றென் ணடியானென விலக்குஞ்
சிந்தயால் வந்துன்றிருவடி யடைந்தேன்
செழும்போழிற் றிருப்புன் கூருளானே.

திருஞானசம்பந்த முர்த்தி நாயனர்

பண்—சிறீகாமரம்

வேலையலி தண்கானைல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலையலி வண்சாந்தால் வழிபடுநன்மறைய வன்றன்
மேலடர் வெங்கால னுயிர்விண்டவினை நமன்றுதா
ஆலுமிடற் குணடியாரென் றடரஞ்வகவரே,
சிவபெருமான் உதைக்க விறந்த இயமனை யெழுப்
பியருளினர்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

காலபாசத் திருக்குறுந்தொகை

வாமதேவன் வளதகர் வைகவும்
காமமொன்றில்லாய்க் கைவிளக்கொடு
தாமந்துபழந் தண்ணறஞ் சாந்தமும்
ஏழும் புணவாரேதர் கெல்லவே.

சிவபெருமான் இயமனை உதைத்துக் கொல்லும்படி காலாரி மூர்த்தங் கொண்டமையால் உலகத்திலே பரி பக்குவமாயுள்ள மேலவர்கள் அவனுடைய அச்சத்தி நின்றும் ஒரு சிறிது நீங்கப் பெற்றுர்கள்.

9. திரிபுராரி

முப்புரங்களையும் ஒரு நொடியளவிற் பொடி செய்த திருக்கோலமே திரிபுரசங்கார மூர்த்தமெனவும், திரிபுராரி மூர்த்தமெனவும் கூறப்படும்.

சிவபெருமான் திரிபுரசங்காரம் செய்யப் போந்த விடத்துத் தேருக்குப் பிரமா சாரதியாகவும், மற்றைய தேவர்கள் தேரின் உறுப்புக்களாகவும், பாணமாகவும் அமைந்தார்கள் எனக் கூறப்படுதலானும் அக்கினி பசுவாகிருந்தான். வாயு பசுவாயிருந்தான், ஆதித்தியன் பசுவாயிருந்தான், என்று கிருஷ்ணயசுர்வேதம் கூறப் படலானும், உபலக்கணையால் விட்டுனு முதலிய தேவர் களெல்லாம் பசுக்களோயாக சிவபெருமான் ஒருவரே பசுபதி யென்பது பெறப்பட்டது,

அருந்தவ முனிவராகிய அகத்தியர் பூமியைச் சமப் படுத்துதற் பொருட்டு இத்திரிபுரசங்காரமூர்த்தத் தையே தியானித்துக் கொண்டு பொதியமலையிலிருந்தார்.

முன்டகன் கலிகொண்டிற்ற மூவெயிலிப்பான் முன்னியன்டமும் புவனமுற்று மாகியெடுத்து சிமான்டேர் பண்டிருபத்து நாலுள்ளிப் பாதலத்திட்ட வண்ணல் கொண்ட தூல்லுருவமுன்னிக் குறுமுனியங் கலுற்றுன். எனக் கந்தபுராணம் கூறுமாற்றுலுணர்க்.

முப்புரத்தவணைகள் சிவபூசா நியமமுன்னவர்களாக ஒழுகினார்களாயினும், தேவர்களுக்குத் துன்பம் செய்ப வர்களாயிருந்தார்கள். விட்டுனு ஒரு புத்த வடிவங் கொண்டு நாரதர் சீடராகவர அவனர்களையடைந்து

பெளத்த மதக் கொள்கைகளை உபதேசித்தார். விரத் தன், பரமயோகன், குணபரன் என்னும் மூவரோழிந்த மற்றெல்லோரும் விட்டுனுவினுடைய துர்ப்போதனையில் மயங்கிப் பாபிகளானார்கள். சிவ பெருமான் தேவரை வருத்திய திரிபுரத்தவணரைச் சங்கரிப்பதற்குத் தேரிற் சென்றருளினார். முப்புரங்களும் ஒரிடத்துக் கேர்ந்தன. சிவபெருமான் புன்னகை செய்தருளினார், சிரிப்பினின்றுமெழுந்த கோபாக்கினியினால் முப்புரங்களுமழுந்து சாம்பராயினா.

சிவார்ச்சனையில் அன்புடையவர்களாய் விளங்கிய விரத்தன் முதலிய மூவரும் ஆனந்தக் கண்ணீர் பெருகிச் சிவத்தியானமுடையவர்களாய் நின்றார்கள். இகல் பற்றில்லாதவராகிய சிவபெருமான் அவர்களுக்குத் திருவாசற் காவற்றிருமிலைக் கொடுத்துக் கணங்களோடு கேர்த்தருளினார்.

சிவபெருமான் முப்புர தகனம் செய்ய எழுந்தருளங் காலத்தில் சாரதியாயிருந்த பிரமா தனது நேவியான கலைமகளது பிரிவாற்றாய் வாட, அதையொழிக்கும்படி விபூதியணிந்து பிரமாவின் முன்னர் இறையவனேசரசுவதி வடிவாய் ஒரு கூத்து ஆடியருளினார், அது பாண்டரங்க மெனப்படும்.

தேவதேவர் தேரைத் திருவடியாலுண்றிப் பாதலத்தி வாழ்த்தியது தேவர்களது அகங்கார மமகாரங்களை யழித்தற் பொருட்டாம், இச்சரித்திரத்தினுலே சிவார்ச்சனையை மெய்யன்போடு செய்தவர்கள் சிவகதியடைவரென்பதும், செய்யாது வழுவினார் தன்டிக்கப்படுவார் என்பதும் உணரப்படும் இது ஏழுவகை நடனங்களுள் நான்காவதாகிய திரிபுரதாண்டவ மெளப்படும்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

ஆதிபுராணத் திருக்குறுந் தொகை
 “நாயிறுநல் சங்கரனுக் கன்பார
 ஆயவுள்ளந் தழுதகுந்தப் பெற்றுர்
 பேயர் பேய் முகையுண்டுயிர் போக்கிய
 மாயன் மாயத்துப் பட்டமனந் துரே.”

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் — நட்டபாதை

“கல்லாரூரிற் கீழைட்ட்காவா யெனவானோ
 எல்லா மொரு தேராய்வன்மறை யூட்டிநின்றும்ப்ப
 வல்லா பெரிகாற்றிக் கரிகோல் வாக்கி நான் கல்
 வில்லா யெயிலெய்தானிடம் விழிம் மிழலையே.”

சுந்தர மூர்த்தி நாயனர்

பண் — தக்கேசி

“முகிவையில் செற்றாருள்ளும்பந்த மூவரி
 ஸ்ரூவர் நின்றிருக்கோயிலின் வாய்ந்தல்
 காவலாவ ரேன் ரேஸிய மீன்ஜை
 யொருவநீகரி காட்டியகாக
 மாகைநோக்கியேர் மாநடமகிழு
 மணி முழாமுழுக்கவ ருள்செய்த
 தேவதேவ நின்றாருவ சூயடைந்தேன்
 செழும் பொழிற்றிநுப்புன் கருளானே.”

திருவாசகம்

“என்னுடை மூவிராக்கதர் கவைரி பிழைத்துக்
 கண்ணுதலெந்தை கடைத்தலை முனின்றதற்கி
 னொன்னிலியிந்திர ரெத்தனையோப்புமர்களு
 மன் மினச மாஸ்பலர் மாண்டனர் காண்தோறோக்கம்.”

சிவபெருமான் வலிமை பொருந்திய முப்புரங்களையெரிக்கத் திரிபுரசங்காரமூர்த்தங் கொண்டமையால், புண்ணியான்மாக்கள். மலநீக்கேமய் தியவர்களாய், முக்குணநீக்கத்தையும் பெற்றுர்கள்

10. சலந்தராரி

சலந்தரன் : சவம் - கோபம்; தரன் - தரித்தவன். எனவே சவந்தரன் என்பது உருத்திரமூர்த்தியின் கோபத்திற் பிறந்தவன் எனப்பொருள்படும்.

உருத்திரமூர்த்தியின் கோபத்திற் பிறந்த இச்சலந்தராசரன் காஞ்சீபுரத்தையடைந்து சிவலிங்கமொன்றைமத்து நாடோறும் பூசையையுந் தவத்தையுஞ் செய் தான். ஏகாம்பரநாதச்வாமி காட்சிகொடுக்க வணங்கி, “ஆன்மைத்தன்மையையும், வெற்றியையும், அரசுரிமையையும் வலியையும் தேவர்ராலன்றி மற்றையோரால் இறவாமையையும் இறப்பினும் இக்காஞ்சீபுரத்திற் பெருமை பொருந்திய முத்தியையடைதலாகிய வரத்தையுந் தந்தருஞக” என்று பிரார்த்திக்க, “அவ்விதமேயாகுக” என்று கிருபைசெய்து மறைந்தருளினார்.

சலந்தரன் சாலாந்தரம் என்னும் நகரையுண்டாக்கி அதிலிருந்து அரசு செய்யுங்காலத்தில், இந்திரன் முதலிய எண்டிசைக்கிறைவரையும் பிரமனையும் வெண்டு விட்டுணுவினுடன் எதிர்த்துப் பலகாலம் யுத்தஞ் செய்தான். அவரும் ஆற்றுது புகழ்ந்து போயினர். அச்சமயத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் சலந்தரனுக்குப் பயந்து திருக்கைலாசமலையையடைந்தார்கள். அவனுங் கைலாசமலையையடைய இந்திரன் முதலிய தேவர்கள் சிவசந்திதானத்தையடைந்து நமஸ்கரித்துத் தோத்திரஞ் செய்தார்கள். புராந்தகர் ஒரு திருவிளையாடலைத் திருவுள்ளத்துக் கருதி விருத்தப்பிராமண

வேடங்கொண்டு, சவந்தரனுக்கு எதிரே போய் “நீயார்?” என்று வினாவினார். அவன் “என்பெயர் சலந்தரன்; தேவர்களை வென்று சிவபெருமானையும் வெல்லும்படி ஈண்டு வந்தேன்” என்று கூறினான். அதனைக் கேட்ட பிராமணர் “அரசனே! யான் கைலாச பதிக்குச் சமீபத்திலிருப்பவன் அவரோடு போர் செய்தால் நீ இறப்பாய்; ஆகையால் மீண்டும் செல்லுதி” என்று கூறினார். அதைக்கேட்ட சலந்தரன் கோபமுற்று “அந்தணரே! நீர் ஓர் கணப்பொழுது நின்று என் வலியைப் பாரும்” என்று கூறினான். அந்தண வடிவங்கொண்ட சிவபெருமான் “யாரும் அதைக் காணும் படி வந்தோம்” என்று கூறித் தமது திருவடியினுலே பூமியில் ஒரு சக்கரத்தைக் கீறினார். அது சக்கராயுதமாதலும், சலந்தரனைப் பார்த்து இதனை நீ உன் வலிமையாற் றாக்கிச் சிரசில் வைப்பாயா?” என்றனர். இதனைத் தாங்குவது எனக்கு ஒரு அரிய செயலா? என்று சலந்தரன் கூறிச் சக்கரப்படையைக் கையிலெடுத்தான். அது பெரும்பாரமாயிருந்தபடியாற் பெருமூச்சுவிட்டு மார்பிலும் புயத்திலும் தாங்கி ஒருவாறு சிரத்தில் வைத்தான். சக்கரப்படை அப்பாதகனுடைய உடம்பை இரண்டு பிளவாக்கிச் சிவபெருமானுடைய திருக்கரத்தில் வந்திருந்தது.

பின்பு பரமசிவன் சலந்தரனுடைய சேனைகளைத் தமது நெற்றிக்கண்ணற் பார்த்து ஏரித்து, இந்திரன் முதலியோருக்குத் தமது திருவருவத்தைக் காண்பித்தனர். அவர்கள் வணங்கி அனுமதியைப் பெற்றுக் கொண்டு தத்தமிடங்களை யடைந்தனர்.

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - சாதாரி

ஆருமெதிராத வளியாகிய சவந்தரனையாழியதனுல்
சாநும்வகை செய்தறுள் புரிந்த வளிருந்த மலைத்தன்னை விளைவில்
ஊருமரங்கம் மொளிகொண் மாமனியுமிழந்த வையுலா விவரங்கள்
காரினுள் கடிந்து கணகம் மேன விளங்கு காளத்திமலையே.

திருமந்திரம்

எங்குங் கலந்து மென்றுள்ளத் தெழுகின்ற
வங்க முதல் வனரும்யறை யோகிபாற்
போங்குஞ் சலந்தரன் போர் செல்வ நீர்மையி
னங்கு விரற்குறித் தாழி செய்தானே,

சவந்தராகரன் சக்கரப்படையாவிறந்த பின் காஞ்சி
யில் ஒளிப்பிழும்பாகத் தோன்றித், தான் முன்னரே
வழிபட்ட இலிங்க மூர்த்தத்தில் இரண்டறக் கலந்தான்.

சிவபெருமான் சலந்தரனை வதைத்தருளியமையாற்
சலந்தராரி எனப்படுவர்.

11. மாதங்காரி

யானைவடிவுடைய கயா சுரனென்பவன் மேருமலை
யிற் சென்று பிரமாவைக்குறித்துத் தவஞ் செய்ய,
அவர் தோன்றி விரும்பியவரங்களைக் கொடுத்து
“அன்பனே! சிவபெருமானே” எதிர்ப்பாயாகில் இவை
“அழிவுடையும்” என்று கூறிச் சென்றனர். கயாசுரன்
சிவபெருமானை எதிர்க்காது மற்றையோருடன் யுத்தஞ்
செய்து அவர்களை வெற்றி கொள்வேன் என்று
நினைத்துப் புறப்பட்டுத் தேவபதவிகடோறுஞ் சென்று

அவர்களை வெற்றி கொண்டு இந்திரனுடன் யுத்தஞ் செய்து வென்று பொன்னுலகை அக்கினிக்கு இரையாக்கி அவணர் முதலாயினேரையும் வென்றுன். பின்பு முனிவீழ்களை எதிர்க்க அவர்கள் காசியை அடைந்தனர். அவன் அவ்விடத்திலுந் தொடர்ந்து செல்ல, முனிவர்களஞ்சித் தமக் கொப்பாரு மிக்காரு மின்றி எழுந்தருளியிரா நின்ற விசுவநாதரை அடைக்கலம் புகுந்தனர். அது கண்ட அசுரன் கோபித்து மணி கன்னிகைவாயிலை அடைந்தான். பெருமான் முனிவருக் கிரங்கியருள் செய்து உக்கிரவடிவு கொண்டு உடுக்கை யையும் சூலத்தையும் திருக் கரங்களிற்றுங்கிய வரா யெழுந்து திருவடியினுலுதைக்கக் கயாசுரன் பூமியில் விழுந்தான். பின்பு அவர் தமது திருக்கர நகத்தினால் முதுகைப் பிளந்து தோலையுரித்துப் போற்ற்தனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநேரிசை

விரித்தபஸ் கதீர் கோள் தூஸ் வெடிபடுதமநுகங்கை
துரித்த தோர் கோலகால பயிரவனுகி வேழும்
உரித்துமையஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
கிரித்தருள் செய்தார் சேறைச் செந் நெறிக் செல்வனுபே.

நக்கீரதேவ நாயன்

“மூம்மதத்து வெண் கோட்டுக் கார்நிறத்துப் பைந்தற கண்
வெம்மதத்த வேகத்தான் மிக்கோடு — விம்மி
யட்டத்திவரத்துப் பாயுமடு களிற்றறப் போக
வெடுத் துரித்துப் போற்ற விறை போற்றி.”

திருவாசகம்

அத்தியுரித்தது போத்தருஞம் பெருந்துறையான்
பித்த வடிவு கொண்டவுலகிற் பின்னையுமாம்
முத்தி முழுமதுத்தா கோசமங்கை வள்ளல்
புத்தி புதுந்தவா பூவல்வி கொய்யாமா.

12. வீரபத்திரர்

பிரமதேவருடைய புத்திரனுகிய தக்கன் சிவபெரு
மானைக் குறித்துத் தவஞ் செய்ய அவர் தோன்றிய
ருளி அவன் விரும்பிய வரங்களைக் கொடுத்தருளினார்,
அவன் செல்வச் செருக்கினால் பரமசிவனாது மகிழ்மகளை
மறந்து இகழ்ந்து விஷ்ணுவையாகாதிபதியாக வைத்து
ஒரு யாகத்தைச் செய்யத் தத்சி முனிவர் வந்து நற்புத்
திகளைப் போதிக்கவும் அவைகளை அங்கீகரியாதவனும்
இகழ்ந்தான்.

சிவபெருமான் அவன் மிதிரங்கி அவனை அடிமைக்
கொள்ளுமாறு திருவுள்ளாங் கொண்டு வீரபத்திர மூர்த்தி
யியாயினார். சத்தியும் பத்திரகாளி என்னும் நாமத்தைப்
பொருந்தி, இடப்பாலில் வர வீரபத்திரக் கடவுள்
பூதர்களுடனும் காளியுடனுஞ் சென்று யாகசாலையை
யடைந்து அவிப்பாகத்தைக் கேட்க தக்கன் கொடாதி
கழ்ந்தமை கண்டு திவதூஷணாஞ் செய்த வருக்கேற்ற
தண்டனையிது வென்று தமது திருக்கரத்திற்ருங்கிய
ஞானவாட்படையினால் அவனது சிரசைவெட்டி, அஞ்ச
ஞானிகளநிந்துயிம்படி யாகப்பசுவுளிறந்த ஒரு
ஆட்டின் தலையை அவனது குறையுடம்பில் வைத்துப்
போருத்தி “தக்கனே! எழும்புதி” என்று எழுப்பி,
அஞ்சான விருளை நீக்கி நல்லுணர்வுண்டாகும்படி
செய்தனர். தக்கனெழுந்து நமஸ்காரஞ் செய்து காசி
யையடைந்து சிவபூஷை செய்தான். சிவபெருமான்

அவன் செய்த பூசைக்கிரங்கிச் சுத்தனுக்கிக் கணத் தலைவருக்கினர்.

• திருநாவுக்கரசு நாயனர்

திருத்தாண்டகம்

எச்சனிஜாத்தலை கொண்டார் பகன் கண் கொண்டா
ரிரசிகளி வொருவன் பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன் வியாத்திரன்றலையும் வேருக் கொண்டார்
நிறலங்கி காங் கொண்டார் வேள்வி காத்து
உச்ச நமன் ரூறுத்தார் சந்திரனையு வதத்தா
ருணர் விலாத்தக் கன்றன் வேள்வியல்லாம்
அச்ச மீழ வழித்துக் கொண்டருஞந் செய்தா
ரடியேனோ யாட் கொண்ட வமலந்தாமே.

“உதைத் தவன் கானுண ராத தக்கன் வேள்வி
யுருண்டோடற் தொடர்ந் தநுக்கன் பஸ்லை யெல்லாம்
தகர்த் தவன் காண்டக் கன்றன் றலையைச் செற்ற
தலையவன் கான் மலைமகளா முஹம யைக்கால்
மதிப் பொழிருந்த வல்லமர் மாண்டார் வேள்வி
வந்த வியுண்டவ ரோடு மதைனோ யெல்லாம்
சிவத்த் தவன் காண்டிருமுண் கச்சரத்து மேய
சிவலோகன் கரணவ னென் சிந்தையானே.”

மாணி க்கவாசக சுவாமிகள்

பண்பட்ட தில்லைப் பதிக்குஷசம் யரவாதே
யெண்பட்ட தக்கனருக்க னெச்சனிந்து வனல்
விண்பட்டிட பூதப்படை வீரபத்திரராற்
புண்பட்டவா பாடிப் பூவல்லி கொய் யாமோ.

13. அரியர்த்தர்

விட்டுனு மூர்த்தியானவர் சிவபெருமானுடைய பாதித் திருமேனியைப் பெறவிரும்பிச் சிவபூஜை செய்ய இறைவர் பிரசன்னராகி, நீ எம்முடைய இடப் பாகத்தைப் பொருந்துதி இனி உன்னுடைய பெயர் மாயனாகுக என்று திருவாய் மலர்ந்து, வலப்பாவிற் கொண்றைப் பூவும், இடப்பாவில் துளசியும் வலப்பாவில் புலித்தோலுடையும் இடப்பாவில் பீதாம்பரமும் வலத்திருக்கரத்தில் மானும் இடந்திருக்கரத்தில் சக்கரமும், வலப்பாவில் செந்நிறம் பொருந்திய தமது திருவருவருமும். இடப்பாவில் பச்சை நிறம் பொருந்திய விஷ்ணுவினுடைய திருவருவமும் ஒருங்கு பொருந்த அரியர்த்தர் என்னுந் திருக்கோலத்தைக் கொண்டருளினார்.

காசிகாண்டம்

ஆற்றல் வடிவாட்டங் கையவண்ணாலு
மகல்விகம்பு தலிபுரக்கு மயராலு
மாற்றிநா யெவ்வயிக்கு மயக்கஞ் செய்ய
மாயை நின்ககளித்தன மெம்பிடப்பானீயே
ழுற்றிருந்து நறவிவாழுகுந் துளவத்தாரோ
புளையிகழ்ந்தோ ரெமையிகழ்ந்தோ ரென்னவோதி
யேற்றையிருங் கொடியுயர்த்த செக்கரவேணி
யிறைவனுயர் தடங்கயிலை யெய்தினுனே.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநேரிசை

எவியலாலு நுவமிஸ்லை யேறலா லேறலில்லை
கரியலாற் பேர்க்கையில்லை காண்டகு சோநியார்க்குப்
குரிவிலாவமர் கூடிப் பெருந்தகைப் பிரானன்றேத்தும்
அரியலாற் கிரானியில்லை கையகை யாறான்க்கோ

சேரமான் பெருமானுயனுர்

இடமால் வலந்தானிடப் பாறுழாய் வலப்பாலென் கொன்றை
வடமா லிடந்து கிழேல்வல மாற்றியிடம் வலமா
னிடமால் கரிதரல் வலஞ்சேநீ வனுக்கினி ளவஞ்சேர்
குடமாவிடம் வலங்கொக்கேரயா மெங்கன் கூத்தனுக்கே.

14. அர்த்தநாரீசுரர்

உமாதேவியார் சிவபெருமானுடைய பாதித்திரு
மேனியைப் பெற விரும்பித் தவஞ்செய்ய; இறைவனுர்
விரசன்னராகி வலப்பாற் புலித்தோலுடையும் இடப்பால்
துகிலும், வலத்திருச் செவியிற் குண்டலமும், இடத்
திருச்செவியில் தோடும், வலத்திருமேனியில் பால்
போன்ற விபூதியும், இடத்திருமேனியில் பசியசாந்தும்
வலத்திருக்கரத்தில் சூலமும், இடத்திருக்கரத்தில் பசிய
கிளிப்பிள்ளையும் வலப்பால் தமது திருஞபமும் இடப்
பால் உமாதேவியாருடைய திருஞபமும் பொருந்த
அர்த்தநாரீசுவர மூர்த்தங் கொண்டருளினுர்.

திருநாவுக்கரசு நாயனுர்

பண்—பியந்தைக்காந்தாரம்

புதுநிபொன் செயோலை யொருகா தொங்காது
கரிசங்க நிங்று புான
நிதிநிது வேதகை மொருபாடு மேதவாநுயடு
பேல்ல நகுமால்
மதுஷிரி கொன்றை துங்றுச்சுடையாக மொத்த
ருழல் பாகமாக வருவர்
இதுவிவர் வண்ணவண்ண மிவள் வண்ணவண்ண
மெழில் வண்ண வண்ண மியஸ்பே.

மாணிக்கவாசக சுவாமிகள்

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும்
பால் வெள்ளை நீறுப் பகஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
தூலமுந் தோக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பி.

நம்பியாண்டார் நம்பிகள்

கங்கவல மிடப்பூ வலங்துண்டலந் தோடிடப்பாற்
றங்குங் கரம்வலம் வெம்மழுவியிடம் பாந்தன்வலன்
சங்கமிடம் வலந்தோலிட மாடைவல மக்கிட
மஞ்சஞ்சி யம்பலவன் வலங்கானிட மணங்கே.

15. கிராதர்

சிவபெருமான், அருச்சுனன் தவஞ் செய்யும்
பொழுது, அவனைக் கொல்லும்படி துரியோதனன்
அனுப்பிய மூகாசுரனென்னும் பன்றியைக் கொல்லும்
பொருட்டும் அவன் செய்த தவத்திற் கிரங்கிப் பாசுப
தங் கொடுத்தற் பொருட்டும் உமாதேவியார் வேடுவிச்சி
யூருக்கொண்டு சுப்பிரமணியராகிய குழந்தையைத்
தாங்கிப் பின் செல்லச் சிவகணங்கள் கிராதரூபத்
தைப் பொருந்திவர, மறைகளாகிய நாய்கள் வளைந்து
செல்லத் தாம் வேட்டுவத் தலைவராய்த் திருக்கரங்க
ளில் அம்பும் வில்லும் பரித்துச் சென்று பலவாருகிய
திருவிளையாடல்களை அருச்சனனுடன் செய்தார். உமா
தேவியார் இவ்விதமாகிய விளையாடல்களைக் காட்டுதலை
விடுத்து அருள்செய்க என்று பிரார்த்தித்தார்.

சிவபெருமான் கிராதவடிவைக் கரந்து இடப வாக
னத்தின் மீது சத்திசமேதராய்க் காட்சி கொடுத்தருளி
அர். அருச்சுனன் வணக்கஞ் செய்து, “சுவாமி!

தேவரீருடைய அடியார்களுக்கு அடியவனுயிருத் தல் வேண்டும்; தியானிக்குங்காலங்களில் காட்சி தருதல் வேண்டும்; யுத்தத்தில் கண்ணன் முதலியோரைச் சங்காரஞ் செய்தல் வேண்டும்; அதற்குப் பாசுபதம் வேண்டும்; யுத்தந்தொடங்கும் வரையுமிருப்பதற்கு இடமும் வேண்டும்; பிறவிகடோறும் “அடிமைக்கொள்ள வேண்டும்” என்றிப்பிதமாகிய வரங்களைக்கேட்க “அவ்விதமேயாகுக” என்று திருவாய்மலர்ந்தருளிப் பாசுபதாஸ்திரம் கொடுத்து மறைந்தருளினார்.

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண—பழந்தக்கராகம்

வஞ்சமளத் தஞ்சொடுக்கி வைகலுநற் யூசணையால்
நஞ்சமுது செய்தருஞம் நம்பியெனவே நினையும்
யஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாகுதமிந்து கந்தான்
கொஞ்சகிளிமஞ் சணவங் கோளிவியெம்பெருமானே.

திருநாவுக்கரசு நாயனர்

திருநேரிசை

அரும்பெருஞ் சிலைக்கை வேடனுயவனிற் பார்த்தற்கன்று
உரம்பெரிதுடைமை காட்டியாள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரிதுடைய ஞக்கிவாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலிதுங்கி யீந்தார் சாய்க்காடு மேசினுரே.

வெங்கடுங் கானத்தேழை தன்னினுடும் வேடனுய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரமருளிறுகௌன்
மங்கை மாராட்லோவா மன்னுக்கரோணத்தாளைக்
கங்குலும் பகலுங் காணப்பெற்று நான்களித்தவாறே.

16 ಕಂಂಕಾಳರ್

முன் வினாக்கலத்திலே, வேதாராணிய த் தி லு ஸ் எ
சிவாலயத்தில் ஏரிந்துகொண்டிருந்த வின் க்கு கார்ண்
வெளான்று ஒளிமிழுங்க அதனுள்ளாகப் பொருந்திய
நெய்யை ஒரு எவிவந்து குடிக்கும்பொழுது திரிதூண்
டப்பட்டுத் தீபம் பிரகாசித்து ஏரிந்தது. சிவபெரு
மான் அதனைக்கண்டு அபுத்திபூர்வமாகச் செய்த சிவ
நல்வினை காரணமாக மூவுலகங்களையும் அரசாட்சி
செய்யும் உரிமையை அவ்வொலிக்குக் கொடுத்தார்.
அது அவணாகீய விரோசனங்குப் புத்திரனுய்ப்
பிறந்து மாவலியென்னும் பெயரைப் பொருந்தியது.
இதனை:-

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநேரிசை

நிறை மறைக்காடு தன்னின் டெரிதீவந்தன்கைக் கறை நிறத்தெலிதுன் முக்குச் சுட்டிடக்களன்று தூண்ட நிறை கடன்மண்ணும் விண்ணுநின்ட வானுலகுமெல்லாம் குறைவறக் கொடுப்பர் போவுங் குறுக்கை வீர்ட்டன்றே.

எனவும்

പട്ടണത്തുടികள്

வெண்ணொயுண்ண வெண்ணுபுவந்து
நந்தாவினக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல்லெவிக்கு முவுலகாள
நொய்திலெனிரித்த வீரம்போற்றி.

எனவும்,

கிவஞ்சானகித்தியார்

“குமதிலெலிதான் ரேமாவலி யாய்த்துத்தானே” எனவும் குறுமாற்றனரிக.

இம்மாவலி தேவர்களை வருத்தினான். தேவர்கள் விட்டுவிடக்கு முறையிட அவர் காசிபமுனிவருக்கு

மகனுய்ப்பிறந்து வாமனரென்னும் நாமத்தைப் பொருந்தி மாவலியிடஞ்சென்று மூவடிமண் யாசித்தனர். அவன் தத்தஞ்செய்து கொடுக்கத் திரிவிக்கிரமரூபங்கொண்டு பூமியையோரடியாலும் ஆகாயத்தை மற்றேரடியாலும் அளந்து மூன்றுமடிவைக்க இடம் போதாமையின் அவனது சிரசில் வைத்தூன்றிப் பாதாளத்திலமிழ்த்தினர். அமிழ்த்தியதனுற் கர்வங்கொண்டு ஆண்மாக்களை வருத்தினர். தேவர்கள் அதனைச் சிவபிரானுக்கு முறையிட அவர் வைவழுர்த்தங்கொண்டு அவ்வாமனருக்கு நற்புத்தி புகட்ட, அதனை அங்கீரியாமையால் திருக்கரத்திற்பொருந்திய தண்டினால் மார்பிலடித்தனர். உடனே அவர் விழுந்தார். வைவழுர்த்தியானவர் அவருடைய தோலையுரித்துச் சட்டையாகப் போர்த்து முதுகெலும்பைத் திருக்கரத்திலே தண்டாயுதமாகத் தாங்கிக் கங்காளருர்த்தியாயினர்.

திருத்தாவுக்கரசுதாயனர்

தனித்திருத்தாண்டகம்

ஆமயந்தீர்த் தழையேன யாளாக்கொண்டா

ரதிகை வீரட்டான மாட்சி கொண்டார்

தாமரையோன் சிரமிந்து கையிற்கொண்டார்

தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந்தன்மை வாமனனுர் மாகாயத்து தீரங்கொண்டார்

மானிடங்கொண்டார் வலங்கை மழுவாட்கொண்டார் காமரையுடல் கொண்டார் கண்ணுழேக்கிக்

கண்ணப்பர் பணியுங் கொள் கபாலியாரே.

[வாமனர் ஆணவமலசத்தி நீங்கி நல்வழியடைந்தார்]

17. சண்டேகரானுக்கிரகர்

திருச்சேய்ஞானிலே எச்சதத்தனைன்னும் அந்தண னுக்கு விசாரசருமர் என்னுமோர் சற்புத்திரர் திருவவ

தாரஞ் செய்தருளினார். அவர் வேதாகமங்களை ஒருவ ரிடத்தும் ஒதாதுணர்ந்து, சிவபெருமானே நம்மை யடிமையாக விடையைவரென்று அறிந்தனர். ஒருநாள் அவர் பிராமணச் சிறுவர்களோடு விளையாட்டு நிமித்தம் பசுநிரைகளுடன் கூடிச் சென்றபோது, அவ்வூர்ப் பசு மேய்ப்பானுகிய இடையன் ஓரீற்றுப் பசுவை யடித்தான். அதைக் கண்ட விசாரசர்மர் மனம்பொருராகிப், பசுக் களின் பெருமைகளைச் சிந்தி த்து, அவ் விடையினை நீக்கி, அன்று தொடக்கம் தாழே மேய்த்து வந்தார்.

பசுப்பால் சிவபெருமானுடைய அபிடேகத்துக்குத் தகுதியுடையதென நினைத்து, அவர் சிவபூஷை செய் தற்கு ஆவலுடையவராய், மண்ணி யாற்றங்கரையில் ஓராத்திமரத்தின் கீழ் மண்ணினுற் சிவலிங்க மமைத்து பசுக்களின் பாலைப் புதுக்குடங்களிற் கறந்து வந்து அபிஷேகஞ் செய்து பலநாட் பூசிப்பாராயினார்.

ஒருநாள் ஒருவனுடைக் கண்டு வீண்செய வென நினைத்து அவ் வூரவர்களுக்குச் சொன்னான். அவர்கள் எச்சதத்தனுக்குச் சொல்ல, அவன் மறுநா ஞதயத்திற் கோதிக்க நினைத்து மகன் பின் சென்று ஓர் குரா மரத்தி லேறி மறைந்திருந்தான்.

விசாரசருமர் ஸ்நானஞ் செய்து, வழக்கப்படி சிவ லிங்க மமைத்துப் பாலைக் குடங்களிற் கறந்து கொண்டு வந்து அபிஷேகஞ்செய்தார். எச்சதத்தன் அதைக் கண்டு விரைந்து வந்து விசாரசருமநுடைய முதுகிலடித்தான். அவருடைய மனம் சிவபெருமானுடைய பூசை சயி லமிழ்ந்திக் கிடந்தமையால் அவ்வடிகள் உறைக்கவில்லை. அவரது உண்மைநிலையை உணராதவனுய்க் கோபங் கொண்டு பாற்குடங்களைக் காலாற் சிதறினான். விசாரசருமர் அச் சிவாபராதத்தைக் கண்டு, அதனைச் செய் தவர் பிதாவும் குருவும் அந்தணனும் என்பதை யறிந்தும், அவர் செய்தது தீவினையாதலால் அவர் காலை

வெட்ட நினைத்துப் பக்கத்திலிருந்த கோலை யெடுக்க, அது சிவாஞ்ஜனையினுலே மழுவாதலும், அதனாற் கால் களை வெட்டிச் சிவபூசையின் குறைகளை முடித்தனர்.

சிவபெருமான் இடபவாகனத்தின் மீது உமாதேவி யாருடன் தோன்றியருளினார். விசாரசருமர் விழுந்து நமஸ்கரித்தனர். சிவபெருமானவரைத் திருக்கரத்தினு லெடுத்தனைத்து, நமக்காக உனது தந்தையின் கால் களை வெட்டினே; ஆகையால் இனிமேல் யாமே உனக் குத் தந்தையாயினேம்; நம்முடைய வஸ்திரம் முதலிய நிருமாலியப் பொருள்களைல்லாம் உனக்கே யுரித்து” எனக் கூறியருளி, அடியார்களுக்கெல்லாந் தலைவராக்கித் திருச்சடையி வணிந்திருந்த கொன்றைமாலையை அவருக்குச் சூட்டிச் சண்டேசுர பதவியைக் கொடுத்தருளினார்.

இக் காரணத்தானே சிவபெருமான் சண்டேசுரானுக்கிரகர் எனப்படுவர்.

[அவருடைய தந்தையாருஞ் சிவபதவியை யடைந்தார்]

திருஞானசம்பந்தமுர்த்தி சுவாமிகள்
பண் — கௌசிகம்

கடிசேர்ந்த போதுமலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத்தாதை பண்டு முடிசேர்ந்த காலையறவெட்டிட முக்கண் முர்த்தி அடிசேர்ந்த வண்ண மறிவார்சொலக் கேட்டுயன்றே.

திருநாவுக்கரசு சுவாமிகள்
திருநேரிசை

துழுத்த தோராத்துயின்கீழ்த் தாபரமணலாற் கூப்பி அழைத் தங்கேயாவின் பாலைக்கறந்து கொண்டாட்டக் கண்டு பிழைத்த தன்றுதைதானைப் பெருங்கொடுமழுவால் வீசக் குழைத்த தோரமுதயீந்தார் குறுக்கை வீரட்டனுரே.

மாணிக்கவாசக சுவாமிகள்

தீநில்லை மாணிசிவகருமங் சிவதத்தானோச
சாநியும் வேதியன் ருதைத்தானைத் தாவிரண்டுஞ்
சேதிப்ப வீசன் றிருவருளாற் ரேவர்தொழுப்
பாதகமே சோறு பற்றினவா நோனேக்கம்.

சேந்தனுர் திருப்பல்லாண்டு

பண் — பஞ்சமம்

தாஷதயைத் தாளறவிசிய சண்டிக்கிவ்வண்டத் தொடுமுடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயியிலும் போனகமுமருளிச்
சோதியணிமுடித் தாமழுநாம யுந்தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப்பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

18. நீலகண்டர்

துருவாசமுனிவர் சிவபூஷை செய்த ஒரு பஷ்பத்தை
இந்திரன் பவனி வரும்பொழுது கொடுக்க, அவன்
அங்குசத்தாலேற்று யானையின் மந்தகத்தில் வைத்தான்.
யானை பஷ்பத்தைக் கீழே விழுத்திக் காலால் மிதி தீ
தது. முனிவர் கோபங் கொண்டு “சுவர்க்கலோகத்தி
ஹுள்ள பஞ்சதகுக்கள், நிதிகள், தேனு முதலிய செல்
வங்களெல்லாம் நீங்குகு” என்று சபித்தார். அவை
பாற்கடலிற் சென்று மறைந்தன. மறையவே சுவர்க்க
லோகம் வறிதாக, இந்திரன் முதலிய தேவர்கள் துள்
பமடைந்து வாடினார்கள். அதைக் கண்ட அவுணர்கள்
எதிர்த்து யுத்தஞ் செய்ய, தேவர்களும் இந்திரனும்
புறங்கொடுத்து, பிரமா முதலியவர்களுடன் சென் ரு
திருமாலுக்கு விண்ணப்பித்தார்கள்.

விட்டுனுவானவர், பாற்கடலைக் கடைந்து அமிர்
தத்தை எடுத்து உண்டால் இறவாமலிருக்கலாமென்று
சொல்லி, அவுணர்களையும் இன்சொல்லால் அழைத்துச்

சென்று, சிவபெருமானது ஆஞ்ஜஞ இன்றித் திருப்பாற் கடலைக் கடைந்தனர். கடையுஞ் சமயத்தில் இவர்களிடத்திலுள்ள அஞ்ஜான இருளானது திரண்டு ஒருருவெடுத்து நஞ்சென்று சொல்லும்படி தோன்றி அவர்களை வருத்தியது. விஷ்ணு அந்த நஞ்சுடன் எதிர்த்து ஒரு கணப்பொழுது நிற்க, அவரது பவள நிறச் சரீரத்தை நீலநிறமெய்யாக்க, அவரும் ஆற்றுத் வராய்ப் புறங்கொடுந்தார்.

பின்பு திருக்கைலாச மலையை அடைந்து திருநந்தி தேவரை நமஸ்கரித்து முறையிட, அவர் சிவாஞ்ஜஞப் படி அவணர்களையுந் தேவர்களையும் வெவ்வேறுக்கிச் சிவசந்நிதானத்தில் விட்டனர். விஷ்ணு முதலியோர் தங்களிடையூற்றை நீக்கியிருள் வேண்டுமென்று பிரார்த்திக்கச் சிவபிரான் “அஞ்சாதீர்கள்” என்று கூறியிருளிச் சுந்தரரைப் பார்த்துத் திருவருள் செய்ய, அவரவ் விஷத்தை அகங்கையிலடக்கிக் கொண்டு வந்து அமல ருடைய திருக்கரத்தில் கொடுத்தனர். அவர் தேவர்களைப் பார்த்து, “இதை யாது செய்வோம்” என்று வினாவியிருள் “முதலிலுள்ள பாகமெல்லாந் தேவரீருக்கே உரித்து, ஆகையால் விஷமெனினுமாகுக. தேவரீர் திருவழுது செய்தருளவேண்டு” மென்று பிரார்த்தித்தார்கள். பரமபதியானவர், நஞ்சைத் திருவழுது செய்து, திருக்கண்டத்திலடக்கியிருளினார். யாவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். தேவர்களைத் திருக்கைலாசபதி பார்த்தருளி “கடலை இன்னும் கடையுங்கள்; அழுது எழும்; இப்பொழுதே போங்கள்” என்று அனுமதி செய்தார். அவர்கள் யாவரும் சென்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து அமிர்தம் முதலிய பல பொருள்கள் தோன்றின. அகவகளையெல்லாம் தேவர்களே பெற்றருகள். விஷத்தைப் பரமசிவன் திருவழுது செய்து தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த அருஞ்செயலைத் திருஞானசம்பந்தப் பிள்ளையார்.

(பண்—பியந்தைக்காந்தாரம்)

யிய மாகணம் கயிருப் பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேரிய வானவர் கடையக்
கிய நஞ்சது தோன்றக் கலங்கிய வவர்த்தமைக் கண்டு
வரிய வராமு தாக்கு மடிகளுக்கிட மரசிலியே.

என விரித்துக் கூறினமை காண்க.

சிவபெருமான் ஆலாகலத்தை அழுது செய்தநுளி
யது அரிபிரமேந்திராதி தேவர்களைல்லாம் இறவாதி
ஞக்க வேண்டுமென்னும் பெருங்கருணையை விளக்குவ
தாம்.

அடியவராமிமையவர் தங்கூட்டமுய்ய
வலைகடல் வாய் நஞ்சன்டவமுதே.....

என திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் புராணத்தா
லும்

கோலாலம்பாகிக் குரைகடல் வாயன் ஹழுந்த
வாலால முண்டானவன் சதுர்தா னென்னேட
யாலால முண்டிலனே வன்றயன் மாலுள்ளிட்ட
மேலாய தேவரேவாம் வீடுவர் காண்சாழலோ.

என்னும் திருவாசகத்தாலுமுணரப்படும்.

சிவபெருமான் நஞ்சைப் பானஞ்சு செய்தநுளியமை
இதர தேவர்களால் நிறைவேற்ற முடியாத அரிய
செயல்களை நிறைவேற்றி அருங்குதலாகிய அப்பெருமா
னது பேராண்மையைக் குறிப்பதுவுமாம்.

அரிபிரமாதி தேவர்கள் சமஸ்தகும் மரித்தலுடைய
வர் என்பதும் சிவபெருமான் ஒரு வரே மரியாதவர்
என்பதும், பார்ப்பதியம்மையார் நித்திய சுமங்கலி
என்பதும் இந்த ‘ஆலகால சரிதத்தாற் பெறப்பட்ட
மற்றேருண்மையாகும். அது “அக்கறுப்புத் தான்மறு
வாயும் வானேரை உய்யக் கொண்டமையின் வேதத்
தைப் பயிலும் அந்தணராற் புகழுப்படும்” எனவரும்
புறநானுற்றுரையானுணரப்படும்.

“எவர் தகிக்கும் ஆலகால வி ஷ த் தை தக் குடித் தாரோ அந்தருத்திரருக்கு நமஸ்காரம்”

என்று சரபோபநிடதமும்.

“நீலகிரிவாய்”

என்று ஸ்ரீ ருத்திரமும் கூறின.

தம்மை மதியாது பாற்கடலீக் கடைந்த தேவர்களுடைய குற்றத்தைப் பொறுத்து, அவர் தம்மை அழிக்க வந்த விஷத்தையுண்டு காத்தமையின், சிவபெருமான் பொறுமையுடையவர் என்பது பெறப்படும். சிவபெருமான் பொறுமையுடையவர் என்பது “நமஸ்ஸகமானை” என்பதனால் உணரப்படும். சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுளென்பது இச் சரித்திரத்தினாற் சித்தித்தவாறு காண்க.

ஆலகால விஷத்தைத் திருக்கண்டத்தில் அடக்கிய ருளிய காரணத்தினால் மணிகண்டர், நீலகண்டர், ஸ்ரீ கண்டர் என்னுந் திருநாமங்கள் சிவபெருமானுக்கு எய்தியன.

19. சக்கரதானர்

விஷங்குவானவர் குபன் என்னும் அரசன் காரணமாகத் தத்சிமுனிவரை எதிர்த்து யுத்தஞ் செய்து, சக்கராயுதத்தை முனிவர் மீது செலுத்தினர். அது முனிவருடைய வச்சிர தேகத்தில் தாக்கியதனால், நுதிமிடிந்து அழிந்தது. பின்பு விஷங்கு சலந்தரனைச் சங்காரஞ் செய்த சுதரிசனமென்னுஞ் சக்கராயுதத்தைச் சிவபெருமானிடத்திற் பெறவிரும்பிக் காஞ்சீபுரத்தையடைந்து சிவவிங்கப்பிரதிஷ்டை செய்து நாளெளான்றுக்கு ஆயிரம் தாமரை மூலர்களாற் சிவார்ச்சனை செய்திருந்தனர்.

சிவபெருமான் விஷங்குமூர்த்தியினுடைய பத்தி முதிர்ச்சியை ஆன்மாக்களுக்கு அறிவிக்குங் காரண

மாக ஒரு புஷ்டத்தை மறைத்தருளினார். ஒருமலர் குறைந்தமையால் விஷ்ணு தமது ஒரு கண்ணையிடந்து தாமரைமலராகப் பாவித்து அருச்சித்துச் சிவபூசை யின் குறையை முடித்தனர். சிவபெருமான் இடபவா கனத்தில் உமாதேவியாருடன் தோன்றியருளித் தமது திருக்கரத்திலிருந்த சக்கரத்தையும் கண்ணையுங் கொடுத்து மறைத்தருளினார். விஷ்ணு நமஸ்கரித்துச் சக்கராயுதத்தை ஏற்றுக்கொண்டு வைகுண்டத்தை யடைந்து நீங்காதபத்தியுடனிருந்தார். விஷ்ணுவுக்குச் சக்கராயுதத்தைக் கொடுத்தருளியமையால் சிவபெரு மான் சக்கரதானமூர்த்தி எனப்படுவர்.

திருநாவுக்கரச நாயனர்

பண் — பழம்பஞ்சரம்

தடமலராயிரங்கள் குறைவொன்றாகநிறைவென்று தன்கணதனுல் உடன் வழிபாடு செய்த திருமாலை யெந்தவெருமானுகந்துமிகவும் கூடியான் முயன்று கழல்வித்தருக்களிதயம் பின்த கொடுமை யடல்வளியாழியாழிய வனுக்களித்தவவனு நமக்கொர்சரனே.

திருவாசகம்

சலமுடைய சலந்தரன்றறுடறுந்தநல்லாழி
நலமுடையநாரணாற் கண்றருளியவாறென்னே
நலமுடைய நாரணன்றனயன மிடந்தராடிக்கீழ்
அலராக வீடவாழி யருளினன்காண் சாழலோ.

பங்கய மாயிரும் பூசினிலோர் பூக்குறையத்
தங்களிடந்தரன் சேவுடுமேற் சாத்தலுமே
சங்கர னொம்பிரான் சக்கரமாற் கருளியவா
றெங்கும் பரவிநாந் தோனேஞுக்க மாடாமோ:

20. விக்கினேசுவரா னுக்கிரகர்

ஆன்மாக்களுடைய அஞ்ஞானத்தையும் இடையூறு களையும் நீக்குவதற்காகப் பிரணவவடிவினர் களாகிய சிவத்தினின்றும் உழையினின்றுந் தோற்றிப் பிரணவத்

தையே திருமுகமாகக் கொண்டருளிய விநாயகக்கடவுள் சிவபெருமானையும் உமாதேவியாரையும் நமஸ்கரித்தனர். அவர்கள் அவரைத் திருக்கரங்களாலெல்லுத்து மார்போட்டைனத்துக் கிருபைசெய்து அவரைத் தொடையில் இருத்தியருளினர். சிவபெருமான் விநாயகக் கடவுளைப் பார்த்து “எவர்களாயினும் ஒருகருமத்தைத் தொடங்குமுன் இனிது முடித்தத் பொருட்டு முதலில் உன்னைவழிபடுவார்களேயானால், அவர்களது கருத்தின்படி தொடங்கிய கருமத்தை இனிது முடியும். பொருட்டு அருள் செய்குதி”; பிரம விட்டுனு முதலிய தேவர்களுக்கும் மனி தர்களுக்கும் பூதகணங்களுக்கும் ஏனையோருக்குந்தலைவனுக இருக்குதி” என்று அனுக்கிரகஞ் செய்தனர்.

இக்காரணத்தினால் சிவபெருமான் விக்கினேசுரானுக்கிரகர் எனப்படுவர்.

வரம்பாகத்தில் கெளரியும், வலப்பாகத்தில் விநாயகரும் அமர, மூன்று திருக்கண்களும், அங்குசுமும் உருத்திரா ஷமாலையும் தரித்த இருகரங்களும் வரதம் அமைந்த ஒரு கரமும் விநாயகருடைய நெற்றியில் விபூதியைத்தரித்த ஒருகரமுமாக நான்கு திருக்கரங்களும் அமைந்த திருவுருவமே விக்கினேசுரானுக்கிரசமூர்த்தம் எனப்படும். இம்மூர்த்தியைத் தியானிப்போர்சர்வாபீஷ்டங்களும் அடைவார்கள். சர்வவிக்கினங்களும் நீங்கப் பெறுவார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டகம்

“பொருந்தாத செய்கை பொவியக்கண்டேன்

போற்றிசைத்து விண்ணேற்புகழுக் கண்டேன்
பரித்தார்க்ககருநும் பரிசங்கண்டேன்

பாராகிப்புனலாகி நிற்கைகண்டேன்

விருந்தாய்ப்பரந்த தொகுதிகண்டேன்

மெல்லியலும் விநாயகனுந்தோன்றக்கண்டேன்

மருந்தாய்ப்பினி நீக்குமுராறு கண்டேன்

வாய்மூரடிகளை நான் கண்டவாறே”

21. சோமாஸ்கந்தர்

விட்டுனு புத்திரப்பேறின்மையால், சிவபெருமானது திருவடிகளைச் சிந்தித்து ஊழிகாலந்தவஞ்சிசெய்தார். சிவபெருமான் உமாதேவியாருடன் வெளிப்பட்டார், விட்டுனு எழுந்து துதித்து வணங்கி நிற்ப, சிவபெருமான் அருள் செய்து “உனக்கு வேண்டிய வரம்யாது சொல்லுதி,” என்று வினாவினார். “புதல்வற்பேறில்லாமல் வருந்தினேன், அதனையும் தமியேனுக்கு ஈந்தருஞம்,” என்றுவேண்டினார். சிவபெருமான் புன் முறுவல்செய்து, உனக்கு ஒரு புத்திரஜையுதவினேம்” என்று அருள்புரிந்தார்.

விட்டுனுமுன் செய்த வினையினால் உமாதேவியாரை வணங்கித் துதித்திலர். அப்பொழுது உமாதேவியார் விட்டுனுவை நோக்கி, நீ பெறுகின்ற புத்திரனும் எம் பொருமானது முனிவினால் அழிக, என்று சாபத்தைக் கூறி, சிவபெருமானை நோக்கி, “உயிரிக்குயிராகிய கடவுளே, மீண்டு செல்வோம் வருக” என்று கூறி எம் பெருமானை அழைத்துக்கொண்டு போயினார். விட்டுனு அதனைக்கண்டு துன்பமுற்று அஞ்சி, சிவபெருமானையும், உமாதேவியாரையும், குமாரக் கடவுளையும், ஒரு திருவருவாக அமைத்து. வேதாகம விதிப்படி பூசனைசெய்து பின்னும் பல்லாயிரகோடி வருஷம் தவமியற்றினார். உமாதேவியாரும் சிவபெருமானும் வெளிப்பட்டு வருதலும் விட்டுனு ஓடிப்போய், முன்னே அம்மையாருடைய திருவடிகளை வணங்கி, பின் எம்பெருமானுடையதிருவடிகளை வணங்கித் துதித்தார், சிவபெருமான், “உமையே நீ சிவனுக்கு அருள்செய்” என்று கூறினார். அவர் விட்டுனுவை நோக்கி, “உன்மகன் எம் பெருமானது நெற்றிக்கண்ணாலிறந்து, ‘பின் முன் போலத் தோன்றி உயிரோடிருப்பானுக’ என்று கூறி னார், விட்டுனு தமது உலகத்தையடைந்தார். விட்டுனு

தாம் முன்னரே பூசித்து வந்த சோமாஸ்கந்த மூர்த்தி யைத் தம்முடைய மார்பிலே வைத்துக்கொண்டு பாற் கடலிலே சேஷசயனத்தின்மீது பற்பல காலம் துயின்றுர்.

இந்திரன் வாற்கலி என்னும் அவணங்குல் வருந்தி விட்டுக்கொண்டுவருவதை விண்ணப்பமிசெய்ய, அவர் தம்முடைய மார்பில் இருந்த சோமாஸ்கந்த மூர்த்தியையெடுத்து, “இவரைப் பூசித்து உனது தீவினையை நீக்குத்” என்று சொல்லி இந்திரனுடைய கையிற்கொடுத்து, வாற் கலியுடன் யுத்தஞ்செய்யப்போயினார். இந்திரன் விட்டுக்கொண்டுவினிடம் பெற்றுக்கொண்ட தியாகராஜமூர்த்தி யைச் சுவர்க்கலோகத்திற்கொண்டு போய்ப் பூசித்தான்.

பின்பு வலாசுரங்குல் இடர்ப்பட்ட இந்திரன் முசுகுந்தனைவருவித்து அவனுடைய உதவியால் வலாசுரனைச் சம்மாரஞ் செய்து, வலாரி என்னும் நாமத்தைப் பெற்றார்கள். வலாசுரனைவென்ற இந்திரன் முசுகுந்தச் சக்கர வர்த்தியை அமராவதியிலுள்ளதன் கோயிலினுள் அழைத்துக்கொண்டுபோய், அவளை நோக்கி பல உபசாரங்களைச் சொல்லி ஸ்நானம் செய்து வஸ்திரந்தரித்து விஷ்ணுவினாலே பூசிக்கப்பட்ட தியாகராஜப் பெருமானை அருங்சசனை செய்தான். சிவபெருமான் உமாதேவியாரும், சுப்பிரமணியக்கடவுளும் ஒருபக்கத்தில் மகிழ்ச்சியோடு பொருந்தத் திருக்கைலாசமலை யின்கண் வீற்றிருத்தல்போல அங்கே வீற்றிருத்தலும், முசுகுந்தன் அவரைக்கண்டு பரவசப்பட்டுத் தொழுது திருவடிகளை முடிமேற்குடி, சொல்ல முடியாத ஆனந்தமுற்று, அவரை நோக்கித் தோத்திரஞ் செய்தான். இவ்வாறு முசுகுந்தச் சக்கிரவர்த்தி துதிப்ப, எம்-பெருமான் கிருபைசெய்து, “விட்டுக்கொண்டு அளவில்லாத காலம் எம்மை அன்போடு பூசித்து இந்திரனிடத்தில் வைத்தான். அரசனே, நீ நம்மைப்பூமியிற் கொண்டு

போய்ப் பூசிப்பாய்,” என்று இந்திரன் கேளாவண்ணம் சொல்லி அருளினார். முசுகுந்தன் மிக்க பெருமகிழ்ச்சி யற்று, சுவாமி தேவ ரீருடைய திருவுள்ளம் இது வாயின் அடியேன் உய்ந்தேனென்று ஆச்சரியமடைந்தான்.

இந்திரன்தன் சிவார்ச்சனையை முடித்து, அக்கினிகா ரியத்தையும் பிறவற்றையும் செய்து, வேறேர் கோயிலினுட்போய், காமதேனுவை அழைத்து முசுகுந்தனுக்கு விருந்து செய்வித்து, வஸ்திரங்களையும் ஆபரணங்களையும், பிறவற்றையும் கொடுத்து, “இன்னும் உனக்கு வேண்டியதைச் சொல்லுக,” என்றார். முசுகுந்தன், “மகாராசனே நீர் பூசை செய்கின்ற கடவுளை நான் பூவுல கிற கொண்டுபோய் வைத்துப் பூசித்தற்காக அன்போடு கொடுக்குதி,” என்றார். இந்திரன் இவ்வாறு சொல்வான். மகாராசனே, நீ இந்த மூர்த்திகையைப் பூசை செய்தற்காகத் தரும்படி கேட்டாய், அப்படி உனக்குத் தருதல் என் சம்மதத்தைப் பற்றியதன்று உனக்கு விட்டுணுவின் சம்மதமுண்டானால் அதன் பின் இவரை உனக்குத் தருவேன்” என்றார்.

முசுகுந்தன் திருப்பாற்கடவிற் சென்று விட்டுணுவினுடைய அனுமதிகையைப்பெற்றுவந்து இந்திரனுக்குச் சொன்னான். இந்திரன் மனம் தளர்ந்து வருந்தி, ஒரு சூழ்ச்சியை நினைத்து, தேவத்தச்சனைக்கொண்டு, நாம் வைத்துப் பூசிக்கும் சோமாஸ்கந்தமூர்த்தி போன்ற ஆறு மூர்த்திகளை ஆறுதரம் செய்வித்து, ஒவ்வொன்றுக் முசுகுந்தனுடைய கையிற் கொடுப்ப, அவன் அவற்றை வாங்கி அவைகள் வீதிவிடங்கப் பெருமானைப்போல இருந்தும் தனக்கு ஒன்றும் சொல்லாமலிருந்தமையால் வஞ்சனை என்று அறிந்து, “இவர் அவர் அல்ல” என்று ஆறு முறையும் கூறினான். இந்திரன் அதனைக் கேட்டு, விட்டுணுவாற் பூசிக்கப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்திகைக் கொண்டுவந்து, இவர் அவராமோ, என்றார். இந்திரன் இவ்வாறு கரப்ப, சோமாஸ் கந்தமூர்த்தியானவர் அவன் அறியாவண்ணம் முசுகுந்தனுடைய முகத்தை

நோக்கி,” “நாம் உன்பால் வந்தோம் இனி நம்மைப் பூவு வகிற் கொண்டுபோய்ப் பூசை செய்குதி” என்று அருளிச் செய்தார், முசுகுந்தன் பெருமகிழ்ச்சியடைந்து, வணங்கித் துதித்து, “விட்டுணுவினுடைய பூசையை ஏற்றி ருந்தவர் இவர்தான், அரசனே இவரைத் தருக” என்று வாங்கினான், இந்திரன் முசுகுந்தனை நோக்கி, இவரையான் முன்தந்த அறுவரோடும் பூமியிற்கொண்டு போய்த்திருவாரூர் முதலிய தலங்களிற் பூசிப்பாய் என்று சொல்லி விடைகொடுத்தனுப்பினான்.

முசுகுந்தன் பூமியில் வந்து, திருவாரூரில் வல்மீகப் பெருமான் வீற்றிருக்கும் கமலாலயத்தில் விட்டுணு பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியை விதிப்படி தாபித்து, மற்றைஆறு சோமாஸ்கந்த மூர்த்திகளையும்

திருநாகைக்காரோணம், திருநள்ளாறு, திருக்காரூயல், திருக்கோளரியூர், திருவாய்மியூர், திருமறைக்காடு. என்னும் ஆறு தலங்களிலும் ஒரு நாளில் தாபித்து விதிப்படி சிரத்தையோடு பூசையும் விழாவும் செய்வித்து வந்தான். இவை சத்த விடங்க மென்று சொல்லப்படும்.

சத்த விடங்கர்களுக்கும் அவ்வத்தலங்களில் அமையும் அபிஷேகத் திருநாமங்களாவன:-

திருவாரூர்-வீதிவிடங்கர். திருமறைக்காடு - புவனி விடங்கர். திருநாகை - சுந்தரவிடங்கர். திரு நள்ளாறு-நகரவிடங்கர், திருக்காரூயல், ஆதிவிடங்கர், திருக்கோளிலி, அவனிவிடங்கர், திருவாய்மியூர்-நீல விடங்கர் என்பனவாம். அவ்வத்தலங்களில் அமையும் நடனங்கள்: திருவாரூரில் அசபாநடனம், திருமறைக்காட்டில் ஹம்ச நடனம், திருநாகையில் பாராவார தரங்கநடனம், (வீசி நடனம்) திருநள்ளாற்றில் உன்மத்த நடனம், திருக்காரூயலில்-குக்குநடனம், திருக்கோளிலியில்-பிரமரநடனம் திருவாய்மியூரில் கமலநடனம் எனப்படும்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநேரிசை.

செல்வியைப்பாகம் கொண்டார் ஓந்தனைமகனுக்கொண்டார்
மல்வியைக்கண்ணியோடுமா மலர்க்கொண்றதூடுக்
கண்வியைக்கரையிலாத காஞ்சிமாநகர்தன்னுள்ளால்
எல்லியை விளங்கநின்று ரிலங்குமேற்றவியனுரே

காஞ்சிப்புராணம்

அடவிற்கொதிக்கும்படையாளி யண்ணன்முதலோடுதெடுப்பத்
தடவுஞ்சியப்பிடர்த்தலையிற் களினுமணிப்புந்தனிசும்பாக்
கடவுட்பிராட்டியுடங்கிருப்பக் கதிர்வேற்காணாநள்ளி ருப்ப
நடலைப்பிற்மீருந்தாகிவைகு நாதன்றிருவுரு வம்.

[ஸ. உ. மா. ஸ்கந்தர் = சோமாஸ்கந்தர். உ. மையோடும்
ஸ்கந்தரோடும் பொருந்திவீற்றிருப்பவர் சோமாஸ்
கந்தர்.]

22. ஏகபாதர்

தம்முடைய திருவருளே திருமேனியாகக் கொண்ட
சிவபெருமான் பிரமவிட்டுனுக்களை முன்னேதந்து
தாம் அவர்களை அதிட்டித்துநின்று, முறையே உயிர்
களைப் படைத்தல் காத்தல்களைச் செய்து, அவ்வயிர்
களுக்கு வினைப்பயன்களை நுகர்வித்து, அவற்றுள்
இருவினையொப்பு மலபரிபாகம் வரப்பெற்ற ஆன்மாக்
களை மோகஷமடையச் செய்து, மற்றைய உயிர்களையும்
உலகங்களையும் பின்னர்ச் சங்கரித்து, அதன் பின்னர்
பிரமவிட்டுனுக்களையாடுக்கி, தாம் முன்போல் ஏகமா
யிருப்பர். அதன் பின்னும் என்றும் இவ்வாறே பஞ்ச
கிருத்தியத்தைச் செய்தருளுவர். சிவபெருமான் இவ்
வாறு பஞ்சகிருத்தியக்களைச் செய்யுந்தோறும் ஒடுங்
கிய பிரமா முதலிய தேவர்களுடைய எலு புகளைத் தரிப்
பர். அவர்களுடைய சிரங்களை உவற்றையும்

தொடுத்து மாலையாகப் பூண்பர். அவர்களுடைய சிகை களைத் தமது திருமார்பிலே பூனூலாக அணிவர். இவ்வாறு செய்வதன்றி அவர்களை முத்தலைச் சூலத்திற் கோத்து ஏந்துதலும் செய்வர். அவர்களை நெற்றிக்கண் ஞேற் சாம்பராக்கி, அச்சாம்பரைத் திருமேனியில் பூச தலும் செய்வர்.

சிவபெருமான் இப்படியெல்லாம் செய்தல் அத்தே வர்கள் முன்னே மகாதவங்களைச் செய்தமையினுலேயாம். அன்றி, தம்மை யாவரும் புகழ்தற்கன்று. இதுவன்றி இவ்வாறு செய்தற்கு இன்னுமோர் காரணமுளது; அது யாதெனின்; யாவரும் எவர்க்குந் தலைவர் எவரென்ற நிந்து தம்மையடைந்து பாவங்களை நீங்கி மோசித் தைப் பெற்று உய்தல் வேண்டுமென்னும் அருளேயாம். எலும்பு (கங்காளாம்) முதலியவைகளைச் சிவபெருமான் முன்னில் அணிந்தமை அவர் எல்லாவுயிர்கள் மாட்டும் வைத்த திருவருட்செயலாம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருத்தாண்டம்

பாதந்தனிப் பார்மேல் வைத்த பாதர்
 பாதாள மேழுருவங் பாய்ந்த பாதர்
 சதப் படாவண்ண நின்றபாத
 ரேழுகுமாய் நின்றவேக பாதர்
 ஒத்ததொலி மடங்கி யூருண்டேறி
 யொத்துலக மெஸ்லா மொடுங்கியபின்
 வேதத்தொலி கொண்டு விளைகேப்பார்
 வெண்காடு மேவிய விழிதனுரே.

திருநாவுக்கரசு சுவாமிகள்

தனித்திருவிழுத்தம்

பெருங்கடன் முடிப்பிளவுக் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் முடியிறக்கு மறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன்களே பரமங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் நெம்பிறை நல்வீலை வாசிக்குமே

சுந்தரமுர்த்தி சுவாமிகள்

பண்—தக்கேசி

ஏன்றவந் தணன்றுவீயீன யறுத்து
நிறைக்க மாலுதிரத்திலை யேற்றுத்
தோன்று தோண்மிஶைக் களேபரந் தன்னைச்
குமந்த மாவீரதத்த கங்காளன்
சான்று காட்டுதற் கரியவ னெளியவன்
றண்ணத் தன்னிலா மனத்தார்க்கு
மான்று சென்றுவை யாதவன் றண்ணை
வலிவலந் தனிஸ்வந்து கண்டேனோ.

23. சுகாசனர்

முன்னென்றாகலத்தில் திருக்கைலாசமலையில் எமது
ஆன்மநாயகராகிய சிவபெருமானும் உமாதேவியாரும்
எழுந்தருளி இருந்தனர். அப்பொழுது உமாதேவியார்
எழுந்து சிவபெருமானை வணங்கித் “தேவரீர் திருவாய்
மலர்ந்தருளிய வேத சிவாகமங்களின் உண்மைப்
பொருள்களை அடியேனறியும்படி உபபேசித்தருளுதல்
மேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.

சிவபெருமான் சுகாசனமாயிருந்து அம்மையாரை
இடப்பாகத்திலிருத்தி, “சுத்தியே, நீ வினாவியது அள[ா]
வற்ற உனது புத்திரர்களாகிய ஆளுமாக்கள் மோட்ச
முறுங் காரணமாகவேயன் நி உன்காரணமாகவன்று”

என்று கிருபைசெய்து, ஆன்மாக்களைப் பந்திக்கும் ஆணவ கணமமாயைகளில்ட்சணங்களையும், அவைகள் அவர்களினின்றும் நீங்குந் தன்மையையும், நீங்கி ஞேரடையுந் தன்மையையும், வேதசிவாகமங்களின் தோற்றத்தையும், வைகரி முதலிய வாக்குகளையதிட்டிக் கின்ற சுத்தமாயா லட்சணத்தையும், அம்மாயை சுத்தி காரணமாக வள்ள தென்பதையும் சுத்தி வாமபாகத்து லமர்ந்த வரலாற்றையும் உபதேசித்தருளினார்.

வேதசிவாகமங்களினுட்பொருளை உமாதேவியாருக் குச் சுகாசனமாகவிருந்து உபதேசித்தருளிய காரணத் தால் சுகாசன மூர்த்தியாயினார்.

பண்—காந்தாரபஞ்சமம்

தொகுத்த வனருமறை யங்கமாகமம்
வகுத்தவன் வளாபொழிற் கூகமேவினுள்
மிகுந்தவன் மிகுந்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்த வனுறை விடந்திருவிற் கோலமே.

ஞா. திருவிற்கோலம்

24. தக்கினுமூர்த்தி

பிரமபுத்திரர்களாகியசனாகர், சனந்தனர், சனுதனர், சனற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களுந் திருக்கைலாசமலையை யடைந்து, சிவபெருமானை வணங்கி, “வேதங்களை ஆராய்ந்தும், தவங்களைச் செய்தும், மனமடங் காமலிருக்கின்றது, யாம் கடைத்தேறும்படி கிருபை செய்தருஞக்,” என்று பிரார்த்தித்தார்கள்.

சிவபெருமான் பளிங்குநிறத்திருமேனியையும், மூன்று திருக்கண்களையும். சிவஞான போத புத்தகத்தையும், அன்பநகளை மறைத்த மலவிருளை நீக்குபவர்தாமென் பதை அறிவிக்குங் குறிப்பாகத் தமது திருக்கண்களி லிருந்து தோன்றியதும் திருவருள் ஒளிவீசுகின்றதும் ஆகிய ருத்திராண் மாலையையும், ஞானசுத்தியாகிய கமண்

டல பாத்திரத்தையும், ஞானமுத்திரையையும் தரித்துக் கொண்டு, குருமுஷ்ததியா யெழுந்தருளியிருந்து, முனிவரையிருக்கும்படி செய்து, சரியை, கிரியை, யோகம் என்னும் முப்பாதங்களையும் உபதேசித்தார். அவர்கள் இனிஞானேபதேசங்க் செய்தருங்க, என்று பிரார்த்தித்தார்கள். அப்பொருள் இவ்வாறு இருக்குமென்பதை அவர்களுக்கு உணர்த்தும் பாண்மையாக, திருக்கர மொன்றைத் திருமார்புடன் சேர்த்தி, ஞான முத்திரையைக் காட்டி, ஓர் கணப்பொழுது யோகாப்பியாசங்குசெய் வர்களைப்போல இருந்தார். முனிவர்கள் மனமொடுங்கி ஞான நிலையையுணர்ந்து, பேரானந்தப் பெருவெள்ளத் திலமிழ்ந்தித் தங்கள் செயலொன்று மின்றி இருந்தார்கள்.

திருஞானசம்பந்த சுவாமிகள்

பண் - நட்டராகம்

பண்டு நால்வருக் கறமுறைத் தஞ்சீப் பல்லுல கிணிலுயிர் வாழ்க்கை கண்ட நாதனுர் கடவிடங்கை தெயூக் காதவித்துறை கோயில் வண்டு பண் செயுமா மலர்ப் பொழில் மஞ்சளுநட மிடுமா தோட்டம் தொண்டர் நாடொறுந் துதிசெய வருள் செய்கே தீச்சரமது தானே.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருக்குறுந் தொகை

ஆலத்தார் நிழலின்லற நால் வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
எலத்தான் செழூவார்க் கிடரில்லையே.

திருவாசகம்

அருந்தவருக் காவிள் கீழற முதலா நான்களையு
மிருந்தவருக் கருளுமது வெளக் கறிய வியம்பே
யருந்தவருக் கறமுதனுள் கன்றருளிச் செய்திலனேற்
றிருந்தவருக் குலகியற்கை தெரியா காண் சாழவோ.

சிவபெருமான் சீவன் முத்தர் போலத்தங்களே முர்த் தியாய் உண்மைப்பொருளை உபதேசித்தபடியால் ஆண் மாக்கள் குரு முகத்திலே உபதேசம் பெறலாயினர்.

25. இலிங்கோற்பவர்

ஆயிரஞ் சதுரார்யுகங்கழிந்தால் பிரமாவுக்கு ஒரு பகந்காலமாகும். அப்பகந் காலங்கழிந்து இரவுவரப் பிரமாநித்திரை செய்வர். அப்பொழுது சூரியன் முதலிய கிரகங்களும் நங்குத்திரங்களும் இந்திராதி தேவர்களும், இப்பூவுலகமும் இங்குள்ள உயிர்களும் அழியும். நாற்றிசைக் கடலும் விரைவில் எழுந்து பூவுலகத்தை விழுங்கி சத்தபாதாளங்களையும் மூடி மேலே உலாவித் தேவருலகத்தை அழித்து நிமிர்ந்து அப்பாலுமாகி இவ்வாறு உலகை அழிக்கும். அப் பொழுது விஷ்ணு பரமசிவனுடைய திருவடிகளைத் தியானஞ்சு செய்துகொண்டு, ஓராலிலையின்மீது குழந்தைவடிவாய் நித்திரை செய்தார். அதனைச் சன்லோகத்திலுள்ள முனிவர்கள் கண்டு புகழ்ந்தார்கள். அவர் விழித்து எழுந்து பூவுலகத்தைத் தேடினார். அது பாதாளத்தில் ஆழந்ததாக, அந்த விஷ்ணு ஒரு பன்றியின் உருவு கொண்டு பாதாளத்திற் போய்த் தேடி அப்பூமியைத் தம்முடைய கொம்பினால் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து முன்போல நிறுத்திப் போயினார்.

அப்பொழுது அவ்வாயிரஞ் சதுர்யுகமுங்கழியப் பிரமாவுக்கு மற்றொரு பகந்பொழுதாயது. பிரமா நித்திரை விட்டெடுழுந்து சிருட்டித்தொழில் செய்ய நினைத்தார். சமுத்திரங்கள் முன்னின்ற நிலையையடைந்தன. விட்டுணு காம் பூமியை எடுத்து நிலை நிறுத்தினே மென்று நினைத்து அகந்தை கொண்டு பாற்கடலிற் சர்ப்பசயனத்தின் மீது அறிதுயில் செய்தார்.

பிரமா, தேவர் முதலியோரையும் மனுடர் முதலிய வர்களையும் சிருட்டித்து வானுலகத்திலும் பூவுலகத்திலும்

வைத்து இந்திரனை விண்ணுலக அரசனுக்கி மற்றைய திக்குப் பாலகர்களை அவ்வவர் தானங் கடோறுமிருத் தித் தமக்கு ஒருவரும் திகரில்லையென்று மனத்தில் மதித்து அகந்தை கொண்டு விட்டுனு பாற்கடலில் அகந்தையோடு அறிதுயில் செய்தலைக் கண்டு, அவரை விஷ்ணு என்றறிந்தும் செருக்கோடு சென்று அவருடைய மார்பிலே தட்டி நித்திரைவிட்டெழும்பும் என்று கூறினார். அவர் எழுந்தார். விட்டுனுவை நோக்கி, “நீயார்?” என்று பிரமா வினாவினார். அவர் “பிளையே நான் உன்னுடைய பிதா என்றிவ்விதம் பற்பலவற் றைப் பேசிப் பின்பு இருவரும் பொருது ஈற்றில் சிவப் படைக் கலங்களைச் செலுத்தி, ஆயிரம் வருஷகாலம் போர் செய்தார்கள்.

பரமசிவன் இவைகள் எல்லாவற்றையும் பார்த்த ருளி இப்பிரம விஷ்ணுக்களுடைய இச்செயலை நாம் பார்த்திருப் போமாகில் உயிர்கள் ஆழியும்; ஆகையால் நம்முடைய உண்மைத் தன்மைகளை உணர்த்தினால் கொடிய போரையுந் தாமே பரம்பொருளென்று சொல் வதையுந் தாமாகவிடுத்து நல்ல மனத்துடன் விளங்கு வார்களெனத் திருவுள்ளங் கொண்டு மாசிமாத அபர பக்ஷசதுர்த்தசியில் ஒரு அக்கினி மலையாகத் தோன்றி யருளினார்.

பிரமவிஷ்ணுக்கள் கோபத்தையும் போரையும் நீங்கி அந்தச் சோதியைத் தரிசித்து நின்றார்கள். உங்களுடைய வலிமையைச் சிவபெருமான் காண்பார். நீங்கள் இச்சோதியினுடைய அடியையும் முடியையுங் காணுங்க வென்று ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. அசரீரியின் வாக்கைக் கேட்டு, அடிமுடியைக் காண்பதற்குக் கருதி, விஷ்ணு கருநிறப் பன்றியிருக் கொண்டு அடியையும் பிரமா வெள்ளிய சிறகுகளையுடைய அன்னாருபங் கொண்டு முடியையும் ஆயிரம் வருஷகாலந் தேடியுங் கானது இனியாது செய்வதென ஆலோசித்துப் பூமியில்

வந்து உயர்ந்து பிரகாசிக்கின்ற அக்கினி மலையைக் வலங் கொண்டு வணங்கி நின்றார்கள்.

அவ்விருவரும் சிவவிங்கத்தை விதிப்படி தாபித்து, திருமஞ்சனம் புஷ்பம் சந்தனம் தூபதீபம் முதலிய பூசைக்குவேண்டும் உபகரணங்களைல்லாவற்றையும் அமைத்து அருச்சித்து வணங்குதலும், சிவபெருமான் காளகண்டமும், மான் மழுவும் வரத அபயங்கரன் முடைய திருக்கரங்களும், நான்கு திருப்புயங்களும், நாகயஞ்ஞோபவீதமும், பாலசந்திரன் பொருந்திய திருச்சடையும், பார்வதிபாகமுமாய் அந்தச் சோதிக் கணித்தாக அவர்கள் கானும்படி வெளிப்பட்டு முன் னின்றருள்புரிந்தார். அவர் இருவரும் அங்கே அவருடைய பாதங்களை வணங்கி, அருள்வெள்ளத்துளாழ்ந்து மெய்யணர்வோடு நின்று தோத்திரஞ் செய்தார்கள்.

சிவபெருமான் அரிபிரமர்களை நோக்கி நீவிர் செய்த குற்றங்களொன்றையுந் திருவள்ளத்துக் கொள்ளோம், மனத்தில் ஒண்டையும் எண்ணுதொழுமின், உங்கள் பூசனையை உவந்தோம். அந்நாளில் உங்களுக்குத் தந்த பதங்களை இன்னுந் தந்தோம். வேண்டிய வரங்களைக் கேண்மின் என்று அருளிச் செய்தார். அவர்கள் “தேவரீந்தைய திருவடிகளே புகவிடமாகக் கொண்டு வழிபடுகின்ற தலையன்பைத் தந்தருளும் என்று பிரார்த்திப்ப அவர் அதனை ஈந்து விரைவில் அந்த அக்கினிச் சோதியிலே மறைந்தருளினார்.

[பரமசிவன் மறைந்தபொழுது பிரமவிஷ்ணுக்கள் நமஸ்கரித்தெழு அச்சோதி சுருங்கிச் சுருங்கி வந்து ஓலைகமெல்லாந் துதிக்கும்படி ஒருமலையாயது. அந்தச் சிவவிங்கருபமாகிய மலையைப் பிரமாவும் விஷ்ணுவும் அனுகி முழுமுறை பிரதக்ஷிணாஞ் செய்து வணங்கித் துதித்து, தங்கள் பதங்களிற் சென்றார்கள். பிரமவிஷ்ணுக்கள், அடிமுடிதேடிய சோதிமலையானது அருணை

சலம் என்னும் பெயரைப் பொருந்தியது. சோதி தோன்றிய இரவே சிவரோத்திரியாகும். அவ்விரவில் ஆகமவிதிப்படி சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசித்து வேண்டிய வரங்களைப் பெற்றனர். பலர் அத்தி னம்முதலாக அனேக அடியவர்கள் சிவராத்திரி தினத் திற் சிவபூசை செய்து இப்பர இன்பங்களை அடைகின்றனர்.]

திருஞானசம்பந்தமுர்த்தி நாயனுர்

பண் — வியாழக்குறிஞ்சி

பன்றிக் கோலங்கள்டிப் படித்தடம் பயின்றிடப் பாறு மாருஞமேயப் பறவையி நுருவுகளை ஒன்றிட்டே யம்புச்சேருயர்ந்த பங்கயத்தவ நேதாநேதா ஸ.:துணரா துநவின தடிமுடியுஞ் சென்றிட்டே வந்திப்பத்திருக்களாங் கொள்ளப்பக்கனின் ரோசால்வேரே ராகாரந்தெரிவு செய்தவனாதிடங் கன்றுக்கே முன்றிற்கே கலந்தி வந்திறைக்கவுங் காலே வாராமேலே பாய்கழுமல் வளநகரே.

திருநாவுக்கரசு சுவாமிகள்

இலிங்கபுராணக் குறுந்தொகை

செங்கணுனும் பிரமனுங் தம்முளே எங்குந்தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற்றே சென்றிலிங்கத்தே தோன்றினுன் பொங்குசெஞ்சுக்கடப் புண்ணிய மூந்தியே.

கண்டிபூண்டு கபாலங் கைக்கொண்டிலர் விண்டவான் சங்கம்விம்ம வாய்வைத்திலர் அண்டமுர்த்தி யழனிற வண்ணனைக் கொண்டிக் காணலுற்று ரங்கிருவரே.

சுந்தரமூர்த்தி நாயன்

பண் — பழம்பஞ்சரம்

பேற்வாயரவி எளியானும் பெரியமலர் மேலுறைவானும்
தாழாதுள்ளன் சாண்பணியத் தழலரப் நின்றதந்துவனே
பழாம்சிலோக எவ்வெதிர்க்கும் பரமா பழையனுர்தன்னை
ஆஸ்வாயாவன் கடாவுள் எடியார்க் கடியேனுவேனே

திருவாசகம்

பிரமனரியன் நிறுவருந்தம் பேஷதமையாற்
பரமமியாம்பரம மென்றவர்கள் பத்தப்பொடுங்க
அரானும் ஹுருவாயங்கே யளவிறந்து
பரமாகிநின்றவா தோணேக்க மாடாமோ

காமியகர்மமாவது பும்ரூபம், ஸ்திரீரூபம், ஸ்திரீபும்
ரூபம் என்னும் மூவித தேவதைகளையும் செபதர்ப்பண
பூசைகளினுலே சாந்தித்தியம் பண்ணிக்கொண்டு அவ்
வாறே நாடோறும் அநுட்டித்தலாம்.

குருவருச்சனை

சுவாமிக்கு அக்கினி திக்கில் ஆசனமிட்டு அதில்
சடுத்தாசனம் பூசித்து, அதன் மேல் குருமூர்த்தியைப்
பூசித்து, சிவனை ஆவாகித்து அருக்கியம் முதலியவை
களைக் கொடுக்க. சத்தியோடு கூடியவரும், அடியார்
களின் ஆண்மப் பிரகாசத்திற்குக் காரணரும், அருட்
செல்வமுடையவருமாகிய குருவினுடைய பாதங்களுக்கு
நமஸ்காரம், என்று தோத்திரஞ் செய்க.

சுந்தரமூர்த்தி நாயன்

பண் — நட்டராகம்

யறிசேர்க்கையினனே மதமாவரி போர்த்தவனே
குறியேயன்னுடைய குருவேயுன் குற்றேவல்செய்வேன்
நெறியேறின் நடியார் நிலைக்குந் திருக்காளத்தியுள்
அறிவேயுன்னை யல்லாலறிந் தேத்தமாட்டேனே.

சிவாகமங்களின் உற்பத்தி

, மகாசங்கார முடிவின் கண்ணே உலகங்களை மீளப் படைக்குமாறு பரமசிவனுர் திருவளங்களை நூர். அப்பொழுது அவருடைய பராசக்தியானவர் குடிலையை நோக்கியபொழுது வேதாகமங்கள் குடிலையினின் று நாதவடிவாயும், அதன்பின் பிந்துவடிவாயும், அதன்பின் அக்ஷரவடிவாயும் முறையே தோன்றின. பின்பு அச் சிவபிரான் சதாசிவமூர்த்தியாய் சாதாக்கியதத்துவத்தில் எழுந்தருளியிருந்து ஆன்மாக்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கையும் அடையும்பொருட்டு, அனுட்டுப்பு சந்தசாக இருபத் தெட்டாகமங்களையும் அருளிச்செய்தார்.

இவ் வாகமங்கள் சதாசிவனுல் அநந்தேசரருக்கும், அநந்தேசரரால் ஸ்ரீகண்டருக்கும், ஸ்ரீகண்டரால் தேவர் களுக்கும், தேவர்களால் முனிவர்களுக்கும், முனிவர்களால் மனுடருக்கும், மனுடரால் மனுடருக்கும் உட தேசிக்கப்பட்டன. இங்ஙனம் உபதேசிக்கப்படுங்கால் உளவாகிய சம்பந்தம் ஆறும் முறையே பரசம்பந்தம், மகாசம்பந்தம், அந்தராளசம்பந்தம், திவ்வியசம்பந்தம், திவ்வியாதிவ்வியசம்பந்தம், அதிவ்வியசம்பந்தம் எனப் பெயர்பெறும். சதாசிவமூர்த்தியடைய ஐந்து முகங்களுள்ளும் சத்தியோசாத முகத்தினின்றும் கௌசிக இருடியின் பொருட்டு காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்தாகமங்களும் தோன்றின. இவற்றின் படியே இவருக்குத் தீக்கை செய்யப்பட்டது.

வாமதேவமுகத்தி நின்றும் தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சமான், சுப்பிரபேதம் என்னும் ஐந்தாகமங்களும் காசிப இருடியின் பொருட்டுத் தோன்றின. இவற்றின்படியே இவருக்குத் தீக்கை செய்யப்பட்டது. அகோரமுகத்தி நின்றும் பாரத்துவாச இருடியின் பொருட்டு விசயம், நிச்சவாசம், சுவாயம்புயம், ஆக்கி

னேயம், வீரம் என்னும் ஐந்தாகமங்களும் தோன்றின. இவற்றின்படியே இவருக்குத் தீக்கை செய்யப்பட்டது.

தற்புருடமுகத்தினின்றும் கௌதம இருடி யின் பொருட்டு, ரெளவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் என்னும் ஐந்தாகமங்களும் தோன்றின, இவற்றின் படியே இவருக்குத் தீக்கை செய்யப்பட்டது. ஈசானமுகத்தினின்றும் அகத்திய இருடியின்பொருட்டு புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம்பாரமேசுரம், கிரணம், வாதுளம் என்னும் எட்டாகமங்களும் தோன்றின. இவற்றின்படியே இவருக்குத் தீக்கை செய்யப்பட்டது. இவ்விருபத்தெட்டாகமங்களுள் ஞம்காமிகம் முதலிய பத்தும் விஞ்ஞானகலஞ்சுள்பரமசிவ னது அனுக்கிரகத்தைப் பெற்ற பிரணவர் முதலிய பத்துச் சிவன்களுக்கும் அருளிச் செய்யப்பட்டமையால் சிவபேதம் எனவும், விசயமுதலிய பதினெட்டும் இவ்வாறு பரம்சிவன் பால் உபதேசம் பெற்ற அனுதிருத்திரர் முதலிய பதினெட்டு ருத்திரர்களுக்கும் அருளிச் செய்யப்பட்டமையால் உருத்திரபேதமெனவும் சொல் லப்படும்.

இச்சிவாகமங்கள் சித்தாந்த மெனவும், மாந்திரமெனவும், தந்திரமெனவும் பெயர் பெறும். மூலாகமங்களைக் கேட்டவர்கள் பிரணவர் முதலாக அறுபத்தறுவராவார்கள். சிவபேதம்பத்தையுங் கேட்டவர்கள் ஒருவரிடத் தொருவராக ஒவ்வொராகமத்துக்கு மும் மூன்று பேராய் அனுசதாசிவருட்டலைவராகிய பிரணவர் முதல்முப்பதின்மராவார். உருத்திரபேதம் பதினெட்டுஞ் கேட்டவர் ஒருவரிடத் தொருவராக, ஒவ்வொராகமத்துக்கு இவ்விரண்டுபேராய் அனுதிருத்திரர் முதல் முப்பத்தறுவராவார். அவர் பெயர்களைக் காமிகம் முதலிய ஆகமங்களிற் காண்க. வேதசிவாகம மிரண்டும் சிவபெருமானிடத்தே தோன்றினமையால் முதனுாலெனப்படும். சிருட்டி பலபேதப்படுமாதலால் சிவபெருமான் அருளிச்

செய்த ஆகமங்களும் பலவிதமாய்த் தோன்றினவென்றறிக. சிவாகமத்துக்குக் கிரந்த சங்கியை சொல்வாம்.

ஆகமப் பெயர்

ஆகமப் பெயர்	கிரந்தத்தொகை
1. காமிகம்,	பரார்த்தம், 100, 000, 000, 000, 000, 000
2. யோகசம்,	இலக்ஷம் 100, 000,
3. சிந்தியம்,	இலக்ஷம் 100, 000,
4. காரணம்,	கோடி 10, 000, 000,
5. அசிதம்,	இலக்ஷம் 100, 000,
6. தீப்தம்	இலட்சம் 100, 000
7. சூக்குமம்,	பதுமம், 1, 000, 000, 000, 000, 000
8. சகசிரம்	சங்கம், 100, 000, 000, 000, 000,
9. அஞ்சுமான்,	ஐந்திலக்ஷம் 500, 000
10. சுப்பிரபேதம்,	மூன்றுகோடி 30, 000, 000
11. விசயம்	மூன்றுகோடி 30, 000, 000
12. நிச்சுவாசம்,	கோடி 10, 000, 000
13. சுவாயம்புவம்	முப்பதினுயிரம் 30, 000
14. ஆக்கிளேயம்	
அல்லது, அனவம்,	லட்சம் 100, 000
15. வீரம்,	பத்துக்கோடி 100, 000, 000
16. ரெளரவம்	லட்சம் 100, 000
17. மகுடம்,	மூன்றிலக்ஷம் 300, 000
18. விமலம்,	மூன்றுகோடி 30, 000, 000,
19. சந்திரஞ்சானம்,	லட்சம், 100, 000
20. முகபிம்பம்	லக்ஷம், 100, 000
21. புரோற்கீதம்	மூன்றிலக்ஷம் 300, 000
22. லளிதம்,	எட்டுலக்ஷம் 800, 000
23. சித்தம்,	ஐம்பது லட்சம் 500, 000,
24. சந்தானம்,	ஆற்றிலட்சம் 600, 000
25. சர்வோக்தம்,	இரண்டிலக்ஷம் 200, 000
26. பாரமேசுவரம்,	பன்னிரண்டிலட்சம் 12 00, 000
27. கிரணம்,	ஐந்துகோடி 50, 000, 000,
28. வாதுளம்,	லக்ஷம் 100, 000

சிவாகமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதமென நான்காக வகுக்கப்படும்.

சரியாபாதத்திலே பிராயச்சித்தவிதி, பவித்திரவிதி, சிவலிங்கலக்ஷணம், செபமாலை, யோகப்பட்ட முதலிய வற்றின் இலக்ஷண முதலியன கூறப்படும்.

கிரியாபாதத்திலே மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபழுமங்கள் சமயவிழேச நிருவாண ஆசாரியாபிழேஷகங்கள் கூறப்படும்.

யோகபாதத்திலே முப்பத்தாறு தத்துவங்கள் தத்து வேசரர், இயமநியம ஆசனம் சமாதி முறை முதலிய கூறப்படும்.

ஞானபாதத்திலே பதிபசுபாச லக்ஷணங்கள் கூறப்படும்.

இத்தகைய தில்வியாகமங்கள் எல்லாவற்றையுமா வது சிலவற்றையாவது, ஒன்றையாவது அந்த ஒன்றி ஹும் தன்பூசைக்கு உபயோகமான சங்கிதையை மாத்திரமாவது, பட்டுப்பரிவட்டம் விரி த் துப் பீடத்தின் மேல் வைத்து, சர்வேப்பிய சிவஞானேப்பியோநம என்று சொல்லி நமஸ்காரம் பண்ணிப் பூசித்தல் வேண்டும்.

வித்தியாபீட பூசை

சுவாமிக்கு மேற்கே யோகபீடங்கள் கற்பித்து, அதன் மேல் வித்தியாபீடத்தைச் சந்தனம், புஷ்பம் தூப தீபம் முதலியவைகளாற் பூசிக்க, அஞ்ஞானத்தைப் போக்குபவரும், விசவரூபரும், ஞானத்தைக் கொடுப்பவருமாகிய சங்கரனை மனம் வாக்குக் காயங்களினால் நமஸ்காரம் பண்ணுகின்றேன் என்று தொத்திரம் பண்ணுகூ.

யோகபீடம்—சத்தியாதிசத்தி பரியந்தம் பூசித்தல். வித்தியாபீடம்—இருபத்தெட்டுச் சிவாகமங்கள், புத்தகம்

கி டையா த பண்டத்தில் சுதுரச்சிர மண்டலத்தில் பத்துத் தளபத்மக்த்தையும் அதன்மேல் பதினெட்டு தளபத்மத்தையும் வரைந்து, கர்ணிகையில் ஓம்பெஹஸம் சிவாயநம: ஓம்வாகீசுவராயநம என்று பூசித்து, கிழக்கு முதலிய பத்துத் தளங்களில் சிவபேதமாகிய காமிகம் முதல் சுப்பிரபேதாந்தமாகிய பத் து ஆகமங்களையும் பூசித்து, அதன் மேல் பதினெட்டுத் தளங்களில், உருத் திரபேதமானவிசயம் முதல் வாதுளமீருன பதினெட்டாகமங்களையும் பூசிக்க.

பிரதக்ஷிணம்

அடியின் மேல் அடி வைத்துக் கொண்டும், கைகளைக் கூப்பிக் கொண்டும், சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டும், சிவத்தியானஞ்சு செய்து கொண்டும் இவ்விதம் மனம் வாக்குக் காயங்களை ஒருவழிப்படுத் திக் கொண்டு மும்முறை பிரதக்ஷிணஞ்சு செய்க. முதற் காலப் பூசை சிர செய்யப்படும் பிரதக்ஷிணத்தால் ஆணவமல நீக்கத்தையும், இரண்டாங்காலப் பூசையிற் செய்யப்படும் பிரதக்ஷிணத்தால் திருவருட் செல்வத்தையும், மூன்றாங்காலப் பூசையிற் செய்யப்படும் பிரதக்ஷிணத்தால் சகலபாப நிவாரணத்தையும், நாலாங்காலப் பூசையிற் செய்யப்படும் பிரதக்ஷிணத்தால் முத்தியையும் அடைவார்கள்.

மனாங்கோடு சிவபெருமானைப் பிரதக்ஷிணம் செய்யும் அன்பர்கள் ஆணவமலத்தின் சேனைகளாகிய கோபம் முதலியவற்றினின்றும் நீங்கி, மலநிவாரணமாகி திருவருட் செல்வத்தைப் பெற்று, மோகஷமடைவார்கள்.

பிரதக்ஷிணமென்பதன் கருத்து வருமாறு, பிரகோப முதலிய நீக்கம், த—மோகஷித்தி, கஷ—மலநிவாரணம், ஜாம—திருவருட்பேறு,

திருநாவுக்கரசு நாயனர்

திருத்தாண்டகம்

மநிதருவனெஞ்சமே யுஞ்சபோக
வழியாவதிதுகண்டாய் வானேர்க்கெல்லாம்
அநிபதியே யாரமுதே யாதீமென்று
மம்மானே யாருமெம்மையா வென்றுந்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு துவிச்
துபூம் வலஞ்செய்து தொண்டுபாடுக்
கதிர்மதிசேர் சென்னியினே காலகாலா
கற்பகமேயென் ரென்றே கதரூநில்லே.

இவிங்கபுராணத் திருக்குறுந் தொகை
அட்டாங்கம்

கட்டுவாங்கங் கபாலங்கைக் கொண்டிலர்
அட்டமாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
கிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய
பட்டகட்ட முற்றுரங் கிருவரே.

திருஞானசம்பந்தமுர்த்தி நாயனர்
பண்—காந்தாரம்

கையாற்றிழூது தலைசாய்த் துள்ளங் கசிவார்கன்
மேய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனுர்
நெய்யாடுதலஞ் கடையார் நிலாவு மூர்ப்பொலும்
ஸபவாய்நாகங் கோடலீனும் யாதுரே.

திருநாவுக்காசு நாயனர்
பண்—சாதாரி

“ஆக்கையாற்பயனென்—அருள்
கோயில்வலம்வந்து
பூக்கைக்கயாலட்டுப் போற்றியென்றுதலீவில்
வாக்கையாற்பயனென்.

கால்களாற்பயனென்—கறைக்
கண்டனுக்கோயில்
கோலக்கோபுர் கோகுணஞ்சூழாக்
கால்களாற்பயனென்.

ஙக்காள் கூப்பித்தொழிர்—நடி
மாயலர் துவிநின்று
பெவாய்ப்பாம்பரை யார்த்தபரமனைக்
ஙக்காள் கூப்பித்தொழிர்.”

நமஸ்காரம்

நமஸ்காரமானது அஷ்டாங்கம், பஞ்சாங்கம், திரியங்கம், ஏகாங்கம் என நான்குவகைப்படும்.

ஆண்களுக்கு அஷ்டாங்கநமஸ்காரமும், பெண்களுக்குப் பஞ்சாங்க நமஸ்காரமும் உரித்தாகும். திரியங்கமும் ஏகாங்கமும் இருபாலார்க்கும் பொதுவாகும்.

சிரசு, கைகள், காதுகள், மோவாய், புயங்கள் என்னும் எட்டவயவங்களும் நிலத்திலேபடியும்படி வணங்குவது அட்டாங்க நமஸ்காரமெனப்படும்.

சிரசு, கைகள், முழந்தாள்கள் என்னும் ஐந்துறுப்புக்களும் நிலத்திலே படும்படி வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரமாம். சிரசிலாயினும்மார்பிலாயினும் கைகளைக் கூப்பி வணங்குவது சிரியங்கநமஸ்காரமாம். சிரசைத் தாழ்த்துநீற்றல் ஏகாங்க நமஸ்காரமாம்.

பிரமவிட்டுனுக்களது தொழிலையும், அவர்களை அதிட்டிக்கும் ரூணக்கிரியைகளையும், தற்போதமென்னும் அதிகாரத்தையும் நீங்கி, நதியானது சமுத்திரத் தோடு சேர்ந்து சமரசமாயிருத்தல் போல, ஆன்மா சிவதீதாடுசேர்ந்து அத்துவித முற்றிருத்தலே இதன் பாவனையாகும்.

சதாசிவரூபம்

அயன்மாவிருவர் கீழாகையின் பொருட்டுச்
சயமான் புறவெதிர் தண்டம் பண்ணி,

திருநாவுக்கரசு நாயனுர்
தனித்திருக் குறுந்தொகை

ஞானத்தாற்பெருமூவார் சிவஞானிகள்
ஞானத்தாற்பெருமூவேனுனை நானலேன்
ஞானத்தாற்பெருமூவார் கடிடாழுக்கண்டு
ஞானத்தாலுனைநானுந் தொழுவனே.

பெருகலாந்தவம்பேதமை தீரலாந்
திருகலாசியதிந்தை திருத்தலாம்
பருகலாம்பரமாய தொரானந்தம்
மருகலானாடு வாழ்த்தி வணங்கவே.

திருவாசகம்

சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன்
கண்ணிலைநின்றிருப் பாதப்போதுக்காக்கி
வந்தனையுமம் மலர்க்கேயாக்கி வாக்குன்
மனிவார்த்தைக்காக்கியைம் புலன்களார
வந்தனையாட்கொண்டுள் னோ புகுந்தனச்சை
மாலமுதப்பெருங்கடலே மஹியேயுனைத்
தன்தனைசெந்தாமனாக் காடனொயமேனித்
தனிச்சுட்டேயிரண்டுமிலித் தமியனேற்கே.

திருநாவுக்கரசு நாயனுர்
திருவிருத்தம்

திருந்தாவமனர்தந்தீநெறிப் பட்டுத்திகைத்துமுக்கி
தருந்தாவரிஜைக்கேசரணம் புகுத்தேன்வரையெடுத்த
பொருந்தாவரக்கநுடனெரித்தாய் பாதிரிப்புவிழுர்
இருந்தாயூயேனினிப்பிறவாமல் வந்தேன்றுகொள்ளே.

துவிகாலாதிபூஷை

ஒருகாலத்துக்கு மேற் சிவபூஷை செய்யச் சத்தி யற்றவன் மத்தியான்ன பூஷைக்காக ஆசனமூர்த்தி மூலத்தையும், பிரமமந்திரங்களையும் அங்கமந்திரங்களையும் அவ்வத்தானங்களிற் பூசித்துச்சமர்ப்பிக்க மற்றுக்காலங்களுக்கு மிதுவே முறையாம்.

அக்கினிகாரியம்

அக்கினிகாரியஞ் செய்ய அதிகாரமில்லாதவன் சிவஜை ஆசனமூர்த்தி மூலத்தாலும், நேத்திர நீங்கிய அங்கமந்திரங்களாலும், அவ்வவ்விடங்களிற் பூசித்துச் சமர்ப்பிக்க.

அக்கினிகாரியஞ் செய்ய அதிகாரமிருந்தும், தீரவியங்களைச் சேகரிக்கச் சத்தியற்றவன் ஓமஞ் செய்யுங் கணக்கிலிருந்து பத்து மடங்கு கூட்டிச் செபித்துச் சமர்ப்பிக்க.

நித்தியாக்கினிகாரியஞ் செய்பவன் அக்கினியைப் பூசித்து, பிரமாதிகளையும் பூசித்து, சிவாக்கினியின் இருதயகமலத்தில் சிவஜைச் சாங்கமாகப் பூசித்து நைவேத்திய சமயத்தில் மூலமந்திரத்தாலும் அதில் தசாம்சம் பிரமமந்திரங்களாலும் ஓமஞ் செய்து பூரண குதி செய்க.

ஆசனசந்தன தாம்புலாதிகள் சமர்ப்பித்து, பஸ்ம வந்தனம் செய்து அட்ட புஷ்பங்களா லருச்சித்துப் பராமுகார்க்கியங் கொடுத்துச் சிவமூர்த்தியில் சம்யோசிக்க. பின்பு பூராதி ஓமஞ் செய்து, பிரமா முதலி யோருக்குப் பலி கொடுத்து, அக்கினியை நமஸ்கரித்து, “என்னுற் செய்யப்பட்ட ஓமத்தை ஏற்றுச் சந்தோஷமடைக” என்று பிரார்த்தித்து அந்தர்ப்பலி, பஹிர்ப் பலியையுங் கொடுத்து, இவைகளைத் தன் இருதயத்தில் ஒடுக்கித் தோத்திரம்பண்ணி நமஸ்கரிக்க.

திருநாவுக்கரசு நாயனர்

திருக்குறுந்தொகை

பூமிமக் கோதையுமை யொருபாகலை
போமந் செய்துழூனர்மின்க ஞானத்தாற்
காயற் காய்ந்துபிரான் கடப்பந்துறை
நாமமேந்த நந்திவிளை நாசமே.

திருகுளானசம்பந்தமுர்த்தி நாயனர்

பண் — காந்தாரபஞ்சமம்

“ஏந்தோ நான்மறையாகி வானவர்
நிறைவேட வீரின்றவர்தம்மை யாழ்வன
செந்துற லோர்பியசெக்மை வேநியக்
கந்தியுள் மந்திரமந் செழுத்துமே”

பூசாஹாம சமர்ப்பணம்

கௌரீகரணங்கு செய்து கையில் அருக்கியத்தை
எடுத்துச் சிவபந்திதானத்தை அடைந்து, “சிவபெரு
மானே யான் செய்யும் எல்லாக் கிருத்தியங்களும்
தேவரீருடையனவே. உலகத்தை இரட்சிக்குந் தேவ
ரீரே எனக்குத் தழைவர். தேவரீரின்றி எனக்கு வேரெருகு
தலைவரில்லை” என்று விஞ்ஞாபனம் செய்து, ‘ஓம்
ஹாம் சிவாயகவாக’ என்று அருக்கிய ஜலத்துடன்
பூமியிலுள்ளிய மழந்தாளையுடையவனும், உற்பவமுத்
திரையால் டிடை ஒமம் முதலிய புண்ணியபலத்தைப்
பரமசிவரேயாய வரத-அத்தத்தில் நிவேதனங்கு செய்து
அட்ட புள்பஞ் சாத்துக.

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருக்குறுந்தொகை

யாதேவேர்யு மியாமலோ நீயென்னில்
ஆதேவேய மனில் பெருமையான்
யாதேவாமிய வாய்ரூர் மருஷிலுர்
போதேவான்றும் புருந்தும் பொய்கொலோ.

திருஞானசம்பந்த சுவாமிகள்

திருவிராகம், பண் — கெளசிகம்

கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய்
பலனுய தொண்டுசெய்து பண்டுமின்று முன்னையே
நிலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும்
சிலமாய சிந்ததயிற் ரேஷ்டில்லை தேவரே.

பட்டணத்தடிகள்

பூதமுங் கரணமும் பொறிகளைம் புலனும்
பொருந்திய குணங்களோர் முன்றும்
நாதமுங் கடந்தவெளியிலே நீடு
நானுமாய் நிற்கு நாஞ்சனதோ
வாதமுஞ் சமயபேதமுங் கடந்த
மனோவ வின்ப சகரனே
ஏதுமொன் றறியேன் யாதுநின்செயலே
பிறைவனே யேக நாயகமே.

அஷ்ட புஷ்பம்

புஞ்சை, வெள்ளெருக்கு, சண்பகம், வெள்ளைக்காக் கணம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய இவை எல்லாக்காலத்துக்கும் பொதுவாகிய அட்ட புஷ்பமாகும், அட்டபுஷ்பஞ் சாத்தும்பொழுதில் இறைவனுக்கு ஒரு பூ வே நும் எண்ணிற் குறைய வொண்ணது, சொல்லிய புஷ்பங்கள் கிடையாவிடின் எண்ணிக்கையிற்குறையாதபடி சொல்லப்பட்டமற்றைய புஷ்பங்களாற் கூட்டி அருச்சிக்க,

இலகியபுஞ்சை வெள்ளெருக்குச் சண்பக
நிலவியவலம்புரி நீலம் பாதிரி
அலரி செந்தாமரை அட்ட புஷ்பமாம்
புலரியம் போதுடெப் பொழுதுஞ் சாத்தலாம்
என் நும் புஷ்பவிதி செய்யுளானு மறிக.

மானதமாகச்சாத்து மட்ட புஷ்பங்கள், கொல்லாமை, ஜம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அண்பு என்பன. பஞ்சகிருத்தியகாரணராகிய பரமசிவனையடைந்தவன் மீண்டும் பஞ்சகிருத்யத்தில் அகப்படாதிருத்தல் வேண்டுமென்னும் பாவனையாம்.

சதாசிவரூபம்

தானுஷவசிட்டுத் தான் பிரியாமல்
வேறுமென்று மீளவும் பூசித்து,

திருநாவுக்கரசு சுவாமிகள்

திருக்குறுந்தொகை,
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்டுலரிடுவார் விளை மாயுமால்
கட்டித்தேன் கலந்துன்ன கெடிலவீ
ரட்டனுரடி சேருமெற்கே,

பிரார்த்தனை

“குறைவாகவேனும் அதிகமாகவேனும் எவை என் னுடைய அஞ்சானத்தினாற் செய்யப்பட்டனவோ அவைகள் தேவர்குடைய அனுக்கிரகத்தினால் பூரண மாகும்படி எனக்குக் கிருபை செய்தருஞக” என்று விஞ்ஞாபித்துப் பஞ்சமுகிமுத்திரை கொடுக்க.

பராமுகார்க்கியம்

சத்தியோசாதாதிக் கிரமத்தாலும், மூலத்தாலும், சிவபெருமானைப் பூசித்து, அருக்கியங்கொடுத்து அஸ்திரமுதல் ஈசானுத்தமான பிரதிலோமக்கிரமமாக அருக்கித்து, அருக்கியங்கொடுத்து காமிய மத்திரங்களையும் அவ்வவ்வங்கல்களிற் சேர்த்து, அஸ்திரத்தையுச்சரித்து நாராச முத்திரையால் புஷ்பக்ஷேபத்தோடு மந்திரங்களையெழுப்பித் தில்வியமுத்திரையினால் மூர்த்தியில்

யோசித்து, மூலத்தாலருச்சித்து, அருக்கியங் கொடுத்து, “பொறுத்தருளுக” என்று பிரார்த்திக்க. சிவபெருமா னது பக்கலாகக் கிருபை பொருந்திய ஞானநேத்திரத் தைச் செலுத்திச் சேருகின்ற இன்னிலைமையை சிவ ஞானத்தாலறிதலே இதன் பாவணயாகும்.

சதாசிவரூபம்

பாமிவனது பாங்கிலிலாங்கே
திருமிகுநூன நேந்திரநு சேர்த்திச்
சேருமிந் நிலைமையைத்திவ்யீ ஞானத்
தாலறிதல் பராமுகவருக் கியமே,

“சுவாமி, அன்பற்ற அடியேனுல் அற்பமாகப் பூசிக் கப்பட்டார், அப்பத்தியின் குறையைப் பொறுத்து, அனுக்கிரகம் செய்தருளுக” என்று விஞ்ஞாபனம் செய்க.

பின்பு திக்குபந்தனம், அவகுண்டனம், அமிர்தீகர ணம் பரமீகரணம் செய்து பூசிக்க.

இரத்தினலோகச சைவசலிங்கமானால் பேடகக் கோயிலில் எழுந்தருளப்பண்ணுக. பேடகக் கோயிலா கிய கெர்ப்பக்கிரகத்தைக் காவல் செய்யும் பொருட்டு, பீமருத்திரரை அதன் மேல் பூசிக்க.

சுந்தரமுர்த்திநாயனர்

பண் — தக்கேசி

‘குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூந்தனே குழழக்காதுஷ்டானே
யறுவிலேனுக்கொயன்றி மற்றுடியே
நெஞ்சிழை பொறுத்தாலிழிவுண்டோ
சிறைவண்டார் பொழில் தூந் திருவாருங்
செம்பொனே திருவாவடு துறையுள்
அறவனே யெனையஞ் சலென்றருளா
யாரெனக் குறவழாக்கனேறே.’’

திருநாவுக்கரசு சுவாமிகள்

பண்—காந்தாரம்

“ஙைப்போது மலர்தூநிக் காதலித்து வானேர்கள் முப்பொது முடிசாய்த்துத் தொழுநின்ற முதல்வளை அப்போது மலர்தூநி யைம்புலனு மகத்தடக்கி எப்போது மினியாகை யென்மனத்தே வைத்தேனே”

தேசிகாதிவிசர்ச்சனம்

தம்முடைய குரு, வித்தியாபீடம், சப்தகுரு, மகா லட்சமி, கணபதி, துவாரபாலகர் ஆகிய இவர்களை அருக்கியங்கொடுத்து உத்துவாசனம் பண்ணி தனது இருதயத்தில் ஒடுக்குக.

சண்டேகரபூதை

ஈசானதிக்கில் ஆசனமிட்டு அதில் ஓம்சண்டாசனாய ஹாம் பண்ணம்; என்று ஆசனத்தைப் பூசித்து, அதன் மேல் சண்டலமுர்த்தியைத் தியானித்து, ஓம் சண்ட மூர்த்தியேஹாம் பண்ணம் என்று பூசித்து, உருத்திராக்கினியில் தோற்றியவரும், கருநிறமுடையவரும், பயங்கரமான உருவத்தையுடையவரும், உக்கிரரும், நான்கு முகங்களையும், நான்கு புயங்களையுமுடையவரும், முகத் திற் பரவுகின்ற சோதியையுடையவரும், சிறந்த பன்னி ரண்டு கண்களையுடையவரும் சடாமுடியிற் சந்திரனைத் தரித்தவரும், சர்ப்பகங்கணங்களையனித்தவரும், சர்ப் பயஞ்ஞோப வீதத்தையுடையவரும், சூலம், மழு, ருத்திதாக்கமாலை, கமண்டலத்தைத் தரித்தவரும், வெண்டா மரைப்பூவில் இருப்பவரும், அடியாரது இடரை நீக்கு பவரும், ஆகிய துவணிச்சண்டேகரரைத் தியானித்து, ஆவாகித்து இருதயாதி நியாசங்களையும் செய்து, பூசிக்க, அருக்கியங்கொடுத்து, சிவநிருமாலியத்தைச் சமர்ப்பித்து, சிவாஞ்ஞாயினாலே அவருடைய நிர்மாலியங்களைத் தேவரீருக்குச் சமர்ப்பித்தேன் என்று விஞ்ஞாபனம்செய்து, ஆசமனுர்க்கியம் கொடுத்து, செப

சமர்ப்பணம் செய்க, “சண்டேசுரரே என்னுடைய மோகத்தாற் செய்யப்பட்ட இக்கிரியை நூனுதிகமா யிருப்பினும், பரிபூரணமாக ஏற்றறருளுக” என்று விஞ்ஞாபனம் செய்து அருக்கியங்கொடுத்து, உத்துவாசனம் செய்து, டூரகஞ்செய்து மூலமந்திரத்தையுச்சரித்து, சம்மார முத்திரையினால் தம்முடைய இருதயத்தில் யோசிக்க, அருக்கியபாத்திரங்களிலுள்ள மந்திரங்களையும் தன்இருதயத்தில் யோசிக்க.

(குரியபூஷை யினந்தத்திலே அச்சண்டேசுரரைப் பூஷை செய்யாவிடின் அதனை இச்சண்டேசுர பூஷைக்கு முன் செய்க) சண்டேசுரபூஷை செய்யாதவர்கள் சிவபூஷையின் பலனை அடையமாட்டார்கள். நிருமாலியங்களை அகற்றி அந்தத்தானத்தைச் சுத்திசெய்து, பஸ்மதாரணமும் சுகளீகரமும் செய்க.

பூசாபலப் பேற்றின்பொருட்டு அகோமந்திரத்தை
இருபத்தொருதரம் செயிக்க.

கபிலபூஷை

பசுக்கள்நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமலை என ஐந்துவகைப்படும். அவைகளுள், நந்தை கபில நிறமும், பத்திரைகரு நிறமும், சுரபிவெண்ணிறமும் சுசீலை புகைநிறமும் சுமலை செந்திறமும் உடையனவாம், சிவபூசாந்தத்தில் பசுவைப்பூசித்தல் வேண்டும். பசுவை அருக்கிய சலத்தினாற் புரோக்ஷித்து.

ஓம்கபிலாநந்தாயைநம
ஓம்கபிலாபத்திராயைநம
ஓம்கபிலாசுரபயேநம
ஓம்கபிலாசுசீலயைநம
ஓம்கபிலாசுமனையைநம;

என்று பூசித்து அருக்கியங்கொடுத்து, சந்தனம் புஷ்பம் முதலியவற்றுல் அருச்சித்து, அன்னமும் சலமும் ஊட்டி, தூபதீபங்காட்டி,

“நின்மலராகிய சிவபெபருமான் ஆன்மாக்களிடத்திற் கொண்ட பெருங்கருணையினாலே அவர்கள் செய்த

பாவத்தைநீக்கி மோக்ஷமடையும் பொருட்டு, தேவர்கள் அமிர்தம் பெறவிரும்பி, பாற்கடல்கடைந்த காலத்தில் அக்கடலிற்தோன்றி ஆன்மாக்களது துண்பத்தைப் போக்கும் பயோதரத்தையடைய மாதாவே, யான்தரு கின்ற புல்லை ஏற்றுக்கொள்க” என்னும் கருத்தமைந்த மந்திரத்தைச் சொல்லிப் புல்லையருத்துக். பின்பு வலமாக வந்து நமஸ்காரம் செய்க.

பசுக்கிடையாத பகுத்தில், சந்தனத்தில் பசுவை எழுதி அதிற் பூசித்து வணங்குக.

போசனவிதி

வாயையும் கைகால்களையும் சுத்திசெய்து கொண்டு, ஆசமனம்பண்ணி விபூதி தரித்துக்கொண்டு, போசனம் செய்க. போசனஞ்சு செய்யும்பொழுது குரு கிழக்குமுக மாகவும், சாதகர் வடக்குமுகமாகவும், மற்றையோர் மேற்குமுகமாகவும் இருகால்களையும் மடக்கிக்கொண்டு, இடமுழந்தாளின்மேலே இடக்கையை ஊன்றிக்கொண்டு இருக்க.

தெற்கு நோக்கியிருந்து போசனஞ்சு செய்யற்க செய்தவருக்குச் சரீரத்திலே நோயுண்டாகும். போசன சாலையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழும் சதுர மாகமெழுகி;* அதன்மேல் போசனத்துக்கு விதிக்கப் பட்ட பாத்திரங்களைச் சலத்தினால் அலம்பிப்போடுக. பாத்திரத்திலே நெய்யினால் புரோக்ஷித்துச் சுத்திபண்ணி, அன்னத்தையும் கறி முதலிய பிறவற்றையும் படைக்க.

* சுத்திபண்ணுத விடத்திலே புசிக்கப்படும் அன்னத்தின் சுவையைய பிசாசு முதலியவைகள் குழ்ந்து வந்து புசிக்கும். சுத்தி செய்த மண்டலத்தின் அன்னத்தை ஆசித்தன் உருத்திரன் பிரமன் முதலிய தேவர்கள் புசிப்பரென்று அறிக.

வலக்கையைச் சுலபாத் திரத்தின்மேலே வைத்து, சலத்திலே மிருத்தியுஞ் சய மந்திரத்தை வெளஷட் அந்தமாக ஏழுதரம் அபிமந்திரிக்க, அபிமந்திரிக்கப் பட்ட சலத்தினால், கவசமந்திரத்தை உச்சரித்து அன்னபாத்திரத்தை வளைக்க. பின்பு பாத்திரசலத்தை வலக்கையினாற் தொட்டு, அவ்வன்னம் சுத்தியாதற் பொருட்டு அதன்மேல் அஸ்திர மந்திரத்தாற் புரோ கூஷிக்க, அவ்வன்னத்தைத் தொட்டு மிருத்தியுஞ் சயமந் திரத்தால் ஏழுதரம் செபிக்க, ஒம் சிவாயசுவாஹா குரவே சுவாக என்று சிவனுக்கும் குருவுக்கும் நிவேதித்து வலப்பக்கத்திலே மெழுசி, தான்றிக்காயளவு அண்ண மெடுத்து, நடுவிலும் நான்கு கோணத்திலும், ஒம் நாகாயசுவாஹா, ஒம் சூர்மாயசுவாஹா கிருகராய சுவாஹா, ஒம் வேதத்தாயசுவாஹா தனஞ்சயாயசுவாஹா என்று உபப்பிராணவாயுக்களுக்குப் பலியிடுக, வலவுள் ளங்கையிலே சலத்தை ஒருவர் வார்க்கவாங்கி அப், போசனபாத்திரத்தைச்சானமந்திரத்தினாலேசுற்றி, முன் பலியிட்ட இடத்திலே நாகாதிபஞ்சவாயு மந்திரத்தால் சிறு விரனுனியினாலே அச்சலத்தில் சிறிது விட்டு, உள்ளங்கை யிலே உழுந்தமிழ்ந்தத்தக்க சலத்தை ஒம் தற்புருஷாயசு வாஹா, என்று உட்கொள்க. அந்தச் சலத்தை உட் கொள்ளும் பொழுது போசன பாத்திரத்தை இடக் கையினாலே தீண்டிக்கொள்க, மிருகமுத்திரயினால் அவ்வன்னத்திற் சிறிசெடுத்து, அஸ்திர மந்திரத்தினாலே உதரத்திலுள்ள சடராக்கினியைத் சொலித்ததாகப்பா வித்து அவ்வக்கினியினிடத் தேபல்விலே படா மல், ஒம் பிரானுயசுவாஹா, ஒம் அபானுயசுவாஹா ஒம் சமானுயசுவாஹா, ஒம் உதானுயசுவாஹா ஒம் வியானுயசுவாஹா, என்று பஞ்சவாயுக் களுக்கும் தனித் தனியே பலியிடுக.

ஆண்மாவிடத்துப் பிராண்னும், பூதயோனிகளி
டத்து அபான்னும், தேவர்களிடத்து உதான் னும்
பிதிர்களிடத்துச் சமான்னும், மானுடரிடத்து வியான
னும், விசேஷத்திருத்தலால், இப்பஞ்ச வாயுக்களுக்கும்
பலியிடற் பஞ்சமகாயங்கும் செய்தபவனும் என்று
குானரத்தினுவளி செப்புகின்றது.

குண்டத் தானமாகிய நாபியிலே பொருந்திய உத
ராக்கினியை, அஸ்திரமந்திரத்தினுலே சொலிப்பித்து,
அதிலிருக்கும் சிவபெருமரனுக்கு, ஓம்சிவாய சுவாகா
என்று முன்னே பலியிட்டெஞ்சிய அன்னதைப் பசி
தீருமளவும் புசித்தலாகிய ஆகுதியைப் பண்ணுக.

போசனம் பண்ணும்போது அதற்கு உபயோகமல்
லாத பிறவார்த்தைகளைப் பேசலாகாது. ஒரு வர்
குடித்து மிகுந்த ஜலத்தை மற்றெருநவர் குடித்தலா
காது. சிவாகமவிதிப்படி பிரானுக்கினி ஆகுதி முடிந்த
பின்னர் சிறிது ஜலத்தை உள்ளங்கையில் வாங்கி,
ஓம்தற்புருஷாய சுவாஹா, என்று அந்தச் சலத்தை
உட்கொள்ளுக.

அதன் பின்னர் உச்சிட்டமான அன்னத்தில் சிறி
தள்ளி, தமது கோத்திரத்தில் அந்தியேட்டி முதலிய
கருமஞ் செய்து, குருவினுல் யோசிக்கப்படாது
நரகத்திலே கிடப்பவர்களுக்கு, பிரேதநரகவாசிப்பிய
சுவாகா, என்று உச்சரித்து அந்த அன்னத்தை தரை
யிலே பலியிட்டு சுனுகோதகங் கொடுக்க, அந்நரக
வாசிகள் அதனையுண்டு பசிநோய் நீங்குவார்கள்,

பின்பு வீட்டுக்குப் புறத்திலே போய் கைகழுவிக்
கொண்டு பதினாறு தரம் தண்ணீர் வாயிற்கெ காண்டு
இடப்புறத்திலே கொப்புளித்து கைகால் கழுவுக் வலக்
கையை முட்டியாகப் பிடித்துக் கொண்டு அதில்
ஜலத்தை வார்த்து அதன் பெருவிரல் நுணியினின்று
விழுகின்ற சலத்தை ஓம்காலாக்கினிருத்திராய சுவாஹா
என்று வலக்காற் பெருவிரலிலே வார்க்க.

காலாக்கினிருத்திரர் வலக்காற் பெருவிரலில் எப் பொழுதும் அக்கினியைச் சொலிப்பித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பர். அவ்வக்கினி சாந்தமாதற் பொருட்டு அபிஷேகஞ் செய்ததாகப் பாவித்துவார்க்க.

அதன்பின் விபூஷிதரித்து ஆசமனம்பண்ணி, சுகளீ கரணம் செய்து, பரமசிவனுடைய திருவடிகளையும் குருவினுடைய பாதங்களையும் தியானிக்க, அகோரமந் திரத்தை ஏழுதரம் உச்சரித்துக் கொண்டு மௌனத்தை விடுக.

கிருசத்தர் போசனஞ் செய்தபின்னர் வாக்குச் சுத்தியாகும் பொருட்டுத் தாம்பூலத்தைப் புசிக்கக்கடவர். பிரமசாரி முதலியோர் கராம்பு ஏலம் முதலியவற் றைப் புசிக்க.

பின்பு வேதாகமங்களையும் திருமுறைகளையும் ஆராய்ந்து உணர்க.

திருநாவுக்கரச நாயனுர்

தனித்திருநேரிசை

கோவண முத்தவாறுங் கோளரவகசத்த வாறுங்
தீவணச் சாம்பர் பூசித் திருவருவிருந்தவாறும்
பூவணக் கிழவனுஸப் புலியுரிய ஸரயனுர
ஏவணச் சிலையினுரையா வரேயெழுதுவாரே.

நித்தியகன்மபரிகாரம்

சூரியோதயமாகுமுன் மூன்றே முக்கால் நாழிகையளவில் நித்திரைவிட்டெழுந்து சுத்திசெய்து விபூஷி தரித்துக் கொண்டு சிவத்தியானஞ் செய்க. நித்திரைவ சுத்தாற நியானியா தொழியின் இருமடங்கு தியானிக்க நித்திரையில்லா மலிருக்கவும் தியானியாது விடின் நான் மடங்கு தியானிக்க.

விபூதி தரியாமல் வெளியே போகினும் பூணுாலை வலக்காதிலேனும் வலத்தோளிவேனும் வையாமல் மலசல மோசனம் செய்தாலும் அகோரமந்திரம் இருநூறுருஞ் செபிக்க.

மலசல மோசனத்தில் சூரிய சந்திரர் பெண்கள் முதலியோரைப் பார்த்தால் அகோரத்தை நூறுருஞ் செபிக்க.

சந்தியாகாலங்களிலும் பகலிலும் வடக்கு நோக்கி யும் இரவில் தெற்கு நோக்கியிருந்து மலசலங்கழியா வைனும் அகோரத்தை நூறுருஞ் செபிக்க.

சிவசந்தித் தெருவிலும் புண்ணிய தீர்த்தக் கரையிலும் நந்தனவனத்திலும் கழித்தால் பஞ்சப்பிரமங்களை நூறுருஞ் செபிக்க.

ஒருகாலச் சந்தி தவறினால் சத்தியோசாதத்தை நூறுருஞ் செபிக்க. இரண்டாம் மூன்றும் சந்திதவறி னால் இருநூறு முன்னூறுருஞ் செபிக்க.

சிவபூசை ஒருகாலந் தவறினால் ஆயிர முரு அகோர மந்திர செபஞ் செய்து பின் சிவபூசை செய்க. ஒரு நாண்முதல் பத்து நாள்வரை பூசை செய்யாதிருந்தால் ஒவ்வொருகாலப் பூசைக்கும் ஆயிரம் ஆயிரம் உருவாக ஏற்றிக் செபிக்க. பதினைந்து நாள் வரையும் பூசை தவறினால் அம்முறையாகச் செபஞ் செய்து கலசத் தாபனஞ் செய்து அபிஷேகம் பண்ணி ஓமஞ் செய்து பூசிக்க.

மானுஷவிங்கம் அக்கினியாற்றகிக் கப்படி ன் அகோர மந்திர செபஞ் செய்து வேறொரு விங்கத்தை எழுந்தருளப்பண்ணிப் பூசிக்க. கள்வராற்றிருடப்பட்டால் நாற்பதுநாள் உபவசியாயிருந்து பின்பு முற

கூறியபடி பரிகாரஞ் செய்து வேறொரு லிங்கத்தை எழுந்தருளப் பண்ணிப் பூசிக்க.

வாய்த்திவலை இலிங்கத்தில் தெறித்தால் ஆயிரமும், கோழைப்படின் இரண்டாயிரமும் அகோரம் செபிக்க.

சிவலிங்கத்தில் கால்படினும் கடக்கினும் அகோரமந்திரமாயிரமுருசெபிக்க. காலில் தூள் திருமேனி யிற்பட்டால் அதிற்பாதி செபிக்க. லிங்கத்தின் சாயை கைக் கடந்தால் அகோரத்தை நூறுருசெபிக்க. செபமாலை சிவாகமம் முதலியவைகளில் கால் பட்டால் சிவலிங்கத்துக்குக் கூறிய பரிகாரத்தில் எட்டிலொரு பங்கு செய்க.

சுயம்பு தைவிகம் ஆரிடம் காணம் இவைகளிற் பழுது காணப்படினும் அக்கினியினுற் பழுதானுலும் அச்சிலையைத்தானே முன்போலச் சந்திக்கவைத்து, திடமுறும்பொருட்டு செம்பு முதலிய லோகங்களாற் பட்டங்கட்டி அதனையே பூசிக்க பீடம் பின்னமானால் சீர்ணேத்தாரவிதியால் அதை யெடுத்துப்போட்டு பெண்சிலையினுல் முன்போலத் திருமேனிகொண்டுபிர, திட்டை பண்ணிப் பூசை செய்க.

அபிஷேக கலசம் கை நழுவித் திருமுடியிற்பட்டால், ஆயிரமுரு அகோரஞ் செபிக்க, அருக்கியசலந் தாபிக் கப்பட்டபின் அது விழுந்தால் இருநூறுருசெபித் துப் பின் அருக்கியந் தாபிக்க.

பாத்திரசுத்தி

பொன்முதலிய பஞ்சலோகங்களினுற் செய்யப்பட்ட பாத்திரங்களும், சுருக்கு சுருவம் முதலானவைகளும் ஜூலத்தினுல் அஸ்திர மந்திரஞ்சொல்லி அலம்பினுற் சுந்தி. அச்சியுற்றுல் கோமயத்தாலும் புற்றுமண்ணைலும் ஜூலத்தாலும் சுத்திசெய்க. தாமிரத்தில் அச்சியுண்டா

ஞால் புளிநீராற் சுத்தியாம். பொன்மஞ்சற்பொடியாற் சுத்தி, வெண்கலபாத்திர முதலானவை வெண்ணீற்று லும் சலத்தாலும் சுத்தி அவைகளைக் காக்கை முதலி யவை தீண்டினால் நெய்பூசி அக்கினியிற் காய்ச்சினால் சுத்தி.

தருப்பை முதலானவை தயிர் சேர்ந்த ஜலத்தால் சுத்தி புலித்தோல் முதலிவவை கோசலத்தாலும் ஜலத் தாலும் சுத்தி, பட்டுவஸ்திரம் ஜலத்துடன் கூடிய புனலம் பழத்தாற்சுத்தி, தேனை ஆடையால் வடிப்ப தனுற் சுத்தி உப்பைத் தண்ணீரினாற்கழுவிக் காய்ச்சி ஞால் சுத்தி.

திருமஞ்சனமும் எண்ணெய் முதலானவையும், கர்ப் பூரம் முதலான சுகந்த திரவியங்களும் அருக்கியப் புரோஷணத்தாற் சுத்தி.

பஞ்சகல்வியம், திருநீறு, சுத்தலத்துப்புற்றுமணை திருமஞ்சனம் இவைகளால் சாமானியலிங்கசுத்தியாம், பிராயச்சித்தத்துறை, வில்வபத்திரச்சாற்றினால் சிவலிங்கத் துக்கு அபிழேகம் செய்வது விசேஷசுத்தியாம்.

அன்னாம் முதலிய நிவேதியப்பொருள்கள் அருக்கிய சுலத்தினால் புரோஷப்பத்துறை சுத்தியாம்.

பரமேசுரன் ஆன்மாக்களிடத்தில் வியாபித்திருக்கும் முறைமையைட்டளபடியறிதல் உயிர்ச்சுத்தியாம்.

முப்பத்தாறு தத்துவங்களிலும் சிவபெருமான் வியாபித்திருக்கும் முறையை உள்ளவாறு அறிதல் தத்துவ சுத்தியாம்.

இவ்வாறு சில தருமோத்தரங்களும்

திருஞானசம்பந்தமுர்த்தி நாயனர்

பண—கெளசிகம்

திருச்சிற்றம்பலம்

ஆட்பாலவர்க்கருநும் வண்ணமுமாதிமாண்பும்
கேபான் புகலளவில்லை கிளக்கவேண்டா
கோட்பாலனவும்விளையும் குறுகாமையெந்தத
தாட்பால்வண்ணித்தலே நின்றிகவகேட்கத்தக்கார்

திருச்சிற்றம்பலம்

சிவபூசை விளக்கம் முற்றிற்று.

சிவபூரை விளக்கம்

சுத்தாசுத்தம்

பக்கம்	வரி	பீழை	திருத்தம்
2	4	நிறப்பிற்	பிறப்பிற்
3	28	லோகசலிங்கா	லோகசலிங்க
5	20	வேதிகையிட்டு	வேதிகையிலிட் டுப்
5	22	சலயென	சலமென
7	17	ணீரிரு	ணீரிரு
10	17	ளேந்தி	ளேத்தி
10	17	தையும்	நையும்
16	22	மூவுலகு	மூவுலக
16	23	யாசங்க	யாகங்க
21	12	பாத்திரத்தைக்	பாத்திரததைச்
21	16	கலோல்காய	கலேஷால்காய
23	15	விமலை	விமலை
27	12	கண்டர்	சண்டர்
27	24	வியாழன்	வியாழம்
31	5	ரொருமை	பெருமை
31	6	கற்பகம்	கற்பம்
33	2	கொடுப்பது	கெடுப்பது
38	24	ஆச்சியரயித்து	ஆச்சிரயித்து
39	21	திரஞ்	திரயஞ்
45	13	வியோமவிஞாபி	வியோமருபி
47	27	சுழுமுநா	சுழுமுன
48	7	விஷ்ணு	விஷ்ணு
55	14	மன்வளவி	மனவளவி
55	28	விதழ்களாவும்	விதழ்களாகவும்

56	3	பொருட்டினுட்	பொகுட்டினுட்
56	27	சனங்தளிடத்து	சனங்களிடத்து
58	4	யொண்சுடர்	யொண்சுடர்
58	13	பூசனை	பூசனை
58	27	செய்வாச்	செய்வாஜைக்
63	24	அங்குட்டாந்தச் சனி	அங்குட்டந்தர்ச் சனி
69	3	ஏந்தியயபிடேக	ஏந்தியபிடேக
75	24	நாளிகேரோக த்தை	நாளிகேரோதக த்தை
76	9	கந்தோகத்தை	கந்தோத்கத்தை
77	2	பவ	பல
77	3	பலோதகமம்	பலோதகம்
77	29	ஆயி	ஆவி
78	4	சாந்தி	சாத்தி
78	8	மெனியன்	மேனியன்
80	7	பாவட்டங்	பாவாட்டகங்
84	28	கரு	லகு
84	28	வாயுவேலர்	வாயுவேகர்
85	14	திரிதசேருவரர்	திரிதசேசுவரர்
85	25	சரித்திடு	தரித்திடு
86	7	மயாதத்துவ	மாயாதத்துவ
86	27	ஜல்பிபேசுரர்	ஜல்ப்பேசுரர்
91	2	பரிபாலஞ்	பரிபாலனஞ்
91	19	பவனததில்	புவனததில்
95	13	மயாதத்துவ	மாயாதத்துவ
96	2	சுரர்களாவே	சுரர்களாலே
96	3	சந்தகோடி	சத்தகோடி
96	9	வெளஷட்	வஷட்
96	13	ஸிவதா	ஸ்வதா
96	17	ஷட்	வஷட்
99	17	தீயாதி	தீயாகி
99	24	புணர்தீது	புணர்ந்து
100	18	மேலும்	போலும்

சிவபூஷச விளக்கம்

108	3	விதள்தெனக் கோடி	வித்தென்னக் கோடி
110	10	னல்வாண்	னல்லால்
114	26	லஷ்ண	லக்ஷண
116	26	ஸ்திரீவிங்கிம்	ஸ்திரீவிங்கம்
117	22	யுயிர்க்கெல்லா	யுயிர்க்கெல்லா
117	24	தினத்தற்	நினைத்தற்
120	27	அகோர	அகோரசிவாசாரிய
129	12	பரமா	பிரமா
136	27	அளிக்கும்	அழிக்கும்
137	4	நெஞ்சடை	செஞ்சடை
137	7	ஞநள்க்காவு	ஞனைக்காவு
133	20	சொலனே	சொலென
139	27	பிரசாதாதீப	பிராசாததீப
144	11	மென்பதுன் நிரோத	மென்பதுசுந் நிரோத
145	8	ஓம்ஹாஃ	ஓம்ஹாஃ
145	9	ஓஃ ஹீஃ	ஓம்ஹீஃ
145	11	சிகாடுயை	சிகாயை
146	13	நிமித்தமாகவும்	நிமித்தமாகவும்
152	24	குறிஞ்	குறிஞ்சி
153	21	பொய்பொரு ளாம்	மெய்பொரு ளாம்
157	19	இரத்தினா	இரத்தினம்
158	6	மனேன்மணி	மனேன்மனி
160	16	நிறமுள்ள	நிறமுள்ளவரும்
165	21	பஞ்சாவர்ண	பஞ்சாவரண
165	27	ஆசனம்	ஆசமனம்
165	30	பஞ்சாவர்ண	பஞ்சாவரண
174	26	கேக்கும்படி	கேட்கும்படி
176	18	வாரூர்புக	வாரூர்புக்
181	4	விடங்க	ஷடங்க
182	16	குனித்தால்வினை பமன்	குனித்தான்வினை பரமன்
	17		

186	27	வெயிலாய	வெயிலாய
	28	பிகிர்தர்	விகிர்தர்
187	20	யொள்று	யொன்று
188	29	திவேட்டா	தீவேட்டா
195	10	வளா	வளர்
196	8	றமன்	நமன்
196	14	தண்காணல்	தண்கானல்
196	17	றடரஞ்சுவரே	றடரவஞ்சுவரே
196	25	செல்லவே	செல்லலே
199	5	தகுந்தப்பெற்றுர்	தகுந்தப்பெற்றுர்
199	10	எனவானோ	எனவானேர்
199	12	பெரி	யெரி
202	11	செல்வ	செல்ல
204	6	கொய்யாமா	கொய்யாமோ
206	17	வாட்டங்	வாட்டடங்
208	4	நீறுப்	நீறும்
208	11	மஞ்சஞ்	மங்கஞ்
213	30	தானைப்	தானைப்
214	16	மந்த	மத்த
219	29	பரித	பரிந்
219	29	ககருஞும்	கருஞும்
219	33	நீர்க்கு	தீர்க்கு
226	4	முடி	முடி
227	15	வளா	வளர்
241	11	பேதமை	பேதைமை
241	12	லாசிய	லாகிய
241	17	கண்ணினை	கண்ணினை
241	29	இருத்	இருந்
243	11	யாழ்வன	யாள்வன
245	13	மடடு	மடட
245	15	மவற்கே	மவருக்கே
252	19	வாறுங்	வாறுந்
256	6	புக	புகி

—१—
சிவமயம்

சிவானந்த குருகுலம் திருக்கேதீச்சாரம்

அறிவும், ஒழுக்கமும், ஆற்றலும், இறை பக்தியும் நிறைந்த சைவக்குருமார்களை உருவாக்கத் திருக்கேதீச்சாரத்தில் சிவானந்த குருகுலம் நிறுவப்பட்டுள்ளது. இங்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் சிவாகம முறை களையும் சைவசமயத் தத்துவங்களையும் தமிழிலும் வட மொழியிலும் நன்கு கற்று, நித்திய நெமித்தியங்களையும், சைவக்கிரியைகளையும் சைவாலயங்களிலும் சைவ ஸ்தாபனங்களிலும் சிறந்த முறையில் நன்கு நடாத்தக் கூடியவராகப் பயிற்றப்படுவர்.

ஸ்ர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமைந்து, திருமுறைகளால் போற்றப்பெற்று, புனித மும் அமைதியும் நிறைந்த சூழலில், பழைய வாய்ந்து திகழும் திருக்கேதீச்சார ஆலயத்தின் நீழலில் இத்தகைய சமயக்கல்வி நிலையம் நிறுவப்படுவது மிகப் பொருத்த மானதெனச் சைவ உலகம் ஏற்றுக்கொள்ளும். அன்றியும் அருளுற்றுய ஓர் புராதன சிவாலயத்தில் நடை பெறும் சிவாகம முறைகளை அவதானித்தும் அவ்வப்போது வேண்டிய சேவைகளில் தங்களால் இயன்ற அளவு பங்குபற்றியும் அனுபவம் பெறும் வாய்ப்பும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

சிவானந்த குருகுலத்திற்கென அழகான கட்டிடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கியிருப்ப தற்கும், படிப்பதற்கும் வசதியான படுக்கை அறைகளும், வகுப்பறைகளும் அங்கு உள். தற்போதைய ஒழுங்கின்படி மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி, உணவு, உடை என்பன வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளில் வடமொழியிலும் தென்மொழியிலும் இலக்கணம், இலக்கியம், வேதம், ஆகமம், சமயபாடங்கள், திருமுறைகள், சாத்திரங்கள் என்பனவற்றைப் பொதுவாகவும் அடுத்த இரண்டாண்டுகளில் உயர்தர வகுப்புக்களில் மேலே குறிக்கப்பட்டவைகளுடன் சித்தாந்த சாத்திரங்கள், இந்து தத்துவ ஞானம், சகல வேதாகம கிரியை முறைகள், மேல்நாட்டு விஞ்ஞான அறிவு என்பவைகளைச் சிறப்பாகவும் கற்கக் கூடிய விரிவான பாடவிதானம் வகுக்கப்பட்டுள்ளது.

சிவானந்த குருகுலம் 1961 ஆம் ஆண்டு கார்த்தி கைத் திங்களில் தொடங்கப்பெற்றுச் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகள் படிப்பின் முதற் பகுதியை முடித்துச் சிறு ஆலயங்களில் பூசை செய்யக்கூடிய தகுதியுடனும், விசேட கிரியைகளில் உதவி செய்யக்கூடிய திறமையுடனும் வெளியேறியுள்ளனர். ஏனைய மாணவர்கள் தமது படிப்பின் இரண்டாம் பகுதியை முடிக்கத் தொடர்ந்து பயிற்சி பெறுகின்றனர். மேலும் இவ்வாண்டில் வேறு புதிய மாணவர்கள் முதற் பகுதிப் படிப்புக்குச் சேர்த்துக்கொள்ள ஆயத்தம் செய்யப்படுகிறது.

சிவானந்த குருகுலக் கல்வி பண்டைய குரு சிஷ்ய முறைப்படி நடைபெறும். மாணவர்கள் சிஷ்ய முறையில் ஒழுகி தமது கல்வியில் ஆற்றலும் வளர்ச்சியும் பெறவும், தமது பிற்கால முயற்சியில் சிறப்புப் பெறவும், முயற்சிக்கேற்ற இலட்சியங்களைக் கடைப்பிடிக்க வும் ஊக்கமுடையராவர்; ஆசிரியர் குரு முறையில் மாணவர்களைத் தமது குழந்தைகள்போல வழிநடத்தி நல்லொழுக்க வாழ்வு அளித்துக் கல்வி போதிப்பர்.

“தொண்டர் நாள்தொறும் துதிசெய

அருள்செய் கேதீச்சர மதுதானே”

(சம்பந்தர்)